

—
தடவுன்துணை.

திருக்குறட் சாரம்



திருக்கல்வேலி
பரமசிவன் பிள்ளை
எழுதியது.

முதற் பதிப்பு—ஒது

திரிபுரகநதரி
அச்சியங்நிரசாலை
திருவல்லிக்கேளி
சென்றை.

சங்கிலமூல ஆவணிமீ கல

[விலை அனு ட
பதிப்புரிமை பேற்றுது]
மக்கள் மனத்திற் குறுதி பயக்கும்
மாண்புமதைய நூல்கள்.

६. திருவேம்பாவை - திருப்பள்ளியேழுச்சி.

இது சமயாசாரியா னவைரில் மணிவாசகப் பெருமானைப் பெயாபெற மாணிக்கவாசகக்கல்வாயிக்கள் உலகம் உயியும்பொருட்டு உவகத்துறையிய தீவாசகம் என்னுமத்துவமிருந்ததிலுள்ள பராயண யோகியமான திருப்பாடல்கள் அமையப்பெற்றது. மூலம் குறிப் புரா கந்தக குறிப்பு முதலியவைகளுடன் கல்வ கடித்ததில் பெரிய ஏழுத்தில் அச்சிடப் பெற்றது [ஸி பக்கம்] வீலை அனு சனது.

ஒ. சிவார்ச்சனைத் திருமந்திரம்.

இது தீருநாவுக்கரசுக்கல்வாயிக்கள் திருவாயமலாந்தருளிய திருவாகுப் போற்றத் தீர்த்தாண்டகம் மூலமும் கணக்குறிப்பும் விசேஷாந்தமும் அடங்கியது இது பாராயணத்திற் குரிய நூல் என்பதுமல்லாமல், சிவபெருமானை ஆராக்கிக்குங்கால், நாற்றெட்டு மூறை போற்றியெனச் சொல்லி மாவ தாலி அரசித்தற்கும் தகுதியான அரிய மந்திரமுமாகும் அழகிய ஏழுத்தில் உயாநத காளில் அச்சிடப் பட்டது [ஸி பக்கம்] வீலை அனு சனது பை ஆறு

ஒ. ஆசார ஒழுக்க முறை

மகளாயப் பிறாதங்கள் தினக்கீதாறுமநடநதுகளை வேண்டிய மூறையை இது வெகு நன்றாய எடுத்துக் காட்டுவதாகவீனால் இதனை ஒவ்வொருவரும் வாக்கிப் படித்தல் அவசியமாம் இதில் மகன், செய்வன், தவிரவன் தித்தியகருமா நட்டானம் ஆவயதரிசனம், பாராயணவிதி, விவாகமுறை, இவ்வற ஒழுக்கம், ஆனாரோ பெருமை, கடவுளின மகிழ்ச்சி, தேஷத்தோக்கிய விதிகள், சிவகாருணிய விசேஷம் விரதாநட்டானமுறை இன்னுமபல அரிய விடயங்களும், தேவாரம், திருக்கநிரம், திருக்குறள் முதலிய அரிய பெரிய நாலகளிலிருந்து மேற்கொள்கூட்டி விளக்கப்பட்டுள்ளன இந்த ஒரு நூல் படித்தால் பல அரிய நூல்களைப் படித்த பயனை அடையவேம் கல்வ கடித்தியில் அச்சிடப் பெற்றது [ஏஃப் பக்கம்] வீலை அனு சாது.

ஓ. நால்வா சரித்திரம்.

இது சௌல சமயாசாரியர்கிப திருஞான சம்பாதா திருநாவுக்கரசர், சந்தர்ம, மாணிக்க வாசன் என்னும் நால்வாது புராண சுங்கிரமாகும். [எஃப் பக்கம்] வீலை அனு சனது.

ஒ. வாசம் பந்த திலைம்.

ஏ

திருச்சிற்றம்பலம்.

“கிரங் முத்திற் றிரளா ரகிதும்

மிகவுக் திவருங் சிவலின் கரையேல்
 நிகரின் மயிலா ரவர்தாம் பயிலு(ம்)
 சென்வா யிலரத் துறைநின் மலோ
 மகரக் குழப்பாய் மணக்கேர வமதே
 பினக்கேர வமதாம் பிறவி யிதூன்
 அகரம் முதலி ணேழுத்தா கிரின்ற
 யடியே ஞுப்பயப் போவதூர் சூழல்சொல்லே.”
 —சுந்தரர் தேவாம்.

புகவுரை.

‘திருக்குறள்’ என்பது தமிழ் இலக்கியக்ஞாக்குச் சிரோமனி யென விளங்கித் தமிழ்மகளால் தொன்றுதொட்டுப் பொன்னே போலப் போற்றப்பட்டுவரும் ஓர் அரிய பெரிய நிலாம். இந்துவுக்கு அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாற்பொருளையும் எஞ்சூ மல் காட்டி எப்பாற் சமயத்தாரும் ஒப்பக்குறம் மெய்ப்பொருள் நிலாம். இதற்கு இனையான நால் இயுவலகில் மற்றெப் பாகங்கு யினும் இலதென்பது பூங்காட் டான்றோராலேயனரிப் பிறநாட்டுப் பெரியாராலும் போற்றிப் புகழ்க்குறைக்கப்பட்ட திருக்கிண்ணது. அப் பெரியாரிற் சிலர் இந்துவினைத் தம்பாவைகளில் மொழிபெயர்த்துத் தாம் பெற்ற இப்பத்தைத் தம்மரபினேனுரும் பெற்றுயினாறு பேருதவி புரிந்தும் இருக்கின்றனர். ஆகவே தமிழ்மென்றாக்கு அவன் தன்னைத் தமிழ்நென்ற தருக்கித்துவைக்கத் தகுவதானிய பெருமையைத் தருவது இந்துவெளான்றே யாகுமென்பது எப்பாலார்க்கும் ஒப்புமுடிந்த உண்மையாகும். அங்கி, இந்துக் காக்ஞாயிர்க்கு மாறிலா உறுதியென உயர்க்கொரால் நின்றையிட்டப்

(#)

பட்ட உண்மைப்பொருளாக்கொ ஏருண்டேதம் சாகுபேதம் மதபேதம் காலபேதம் இடபேதம் எனபவை சிறிதுமின்றி எதேதேசத்திலும் எக்காலத்திலும் உள்ள எத்தனையும் மிகக்கும் பொதுப்பட்ட போதை, இது தமிழாக்கு மட்டுமே உள்ளதானாது எல்லோக்கும் பொறுதி யுள்ளதாகும். இந்த நிலாம் மீலான ஒழுக்கத்தையும், கலங்கீன

திலினைகளின் பாகுபாட்டையும், இலவாழுவராம சுநியாசிகளும் அனுசரி கட்டிவண்டிய முறைகளையும், ஒவ்வொரு சமூகத்தாரும் தத்தம் க்லையில் நன்றெல்லூருக்கும் முறையையும், அரசாங்க முறையையும், இனபகுதிகள் நடபகுக்காட்டும் செயல்தன விளக்கிக் கூறுவதாம் “இதிலுள்ள ஒவ்வொரு குடுபாவும் கனமிடக் குடுகொண்ட உயந்த சுருத்திக்குத் தக்க மயந்த நடையை அனுசரித்தும் சுதஷ மரன் கம் டச் சொஉகளால் அல்லக்கப்பெற்றும் வெள்ள் க்கம்பியார் செயத்தல்கூட்டிட்டுள்ளன எவ்வகுப்பட்டு ஒளிவீசும் தங்க மாம்பழு மாகும்’ என்ற ஆங்கிலப் பெர்யாரோகுலா அழகுபட வருளித்துக் கூறிய மாற்றத்தால் இந்தாள்ளு பெருமை இத்தகைத் தெண்பறை எவ்வும் எளித்தல் அறிய கூடிய சுருக்கச்செல்லல் முதலிய அழகோடுகூடிய ஒவ்வொரு குரளின் அமைப்பை நோக்குவிடத்து அது சுராச்வானிக்குச் சமானமாகும் அநேக தலைமுனைகளால் அனுபவிக்க கூடியதும், எக்கால்துறும் காப்பாற்றக் கூடியதுமான ஒரு சேமத்துக்கையை போன்று மாசுதூகாத தமிழ்ப்புறநெய்வாகவுள்ளது இருதிருக்குரளாகும் முடிந்தது முடித்தலாக,

“ டீ கோ குரஞ்சு திருநான மறைறுமிடவும்
ஆவா ட மிழு முனிமொழிடுந—கோஜை
திருவா சகமுக திருமூலா சொல்லும்
திருவா சகமென தணை” — (ஒன்றையா)

“ ஒதினாவேக தனைத்தம் முருவத தொளித்தெமகளித்
வளருவரே ” — (ஙவராக்கியடிப்பும்)

“ ஆரியமுனு செந்தம்பு மாராயங் திதனினிது
சீரியதெண் சென்றைச் செபபரிதா—வாரியம்
வேத முடைத்துத் தமிழ்திரு வளருவனுர
இது குறட்பா ஏடுட்டது ” — (வண்ணங்களுக்காததனா)

(டி)

“ செய்யா மொழிக்குஞ் திருவன் ஏவர்மொழிக்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே—செய்யா
அதற்குரியா ரங்கணரே யாராயி னேளை
இதற்குரியா ரல்லாதா ரில் ” — (வெள்ளிவீதியர்)

என்றின்னேரன்ன மூதறிவாளர் முதமொழிகளினால் திருக்குற ஞம் வான்பற்றின்ற ஆரியவேதமர்க்கிய எழுதாமறையும், திருக்குனசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரரென்னும் மூவரது ட்க்குறாங்

களும், மாணிக்கவாசகர் அருளிய திருச்சிற்றம்பலக்கோவையார் திருவாசகங்களும், திருப்பூரது திருமத்திரமும் தமிழூன் ஒக்குமென்பதும், அதனால் அது தமிழ்வேதமென்னாக தகுதியுடைத்தென்பதும், அம்மட்டேயன்றி ஆரியவேதம் அந்தணர்க்கே உரியதாயிருக்க இத்தமிழ்வேதமாகிய திருக்குறள் அந்தணா முதலாயினேர் அனைவர்க்கும் உரியதாயிருப்பதால் இது அதனிலூம் அனிக்கிரப்புடையதாகக் கருதப்படுமென்பதும் எவ்வாறும் கொள்ளகிடக்கும் குறிப்புக்களாகும்.

இவ்வொரு துவிலேதான் இல்லறம் டட்டுவோன் ஒருவன் எங்கும் நடக்கவேண்டுமென்பது அழகாகக் கூறப்பட்டிருத்தலை நாம் பரக்கக்காணலாம். இவாற்றுவோன்பான் அறலியல்பினை யுடைய எனைப் பிரமசாரியருக்கும் வானப்பிரத்தருக்கும் சங்கியாசிகளுக்கும் அவர் செல்லும் கல்லொழுக் கொறிக்கண் நிலைபெற்ற அனையாயிருத்தலோடு எல்லாவியர்க்கும் உதவியாயிருப்பதால் அவனது உயிர்வாழ்க்கை இவ்வுலகிற்கு விவேதிக்கப்பட்டதாகும். அவன் இருப்பேர்க்காவது இரண்டோர்களாவது தன் கடமைகளைச் செய்யத் தவறுதவனு யுள்ளான். அவன் வாழ்க்கைத்துணைவுமாகிய அவன் மனைவி அவன் வீட்டுக்குக் கீர்த்தியை உண்பெண்ணுமிபவனாவான். அவன் அடக்கமும் ஒழுக்கமும் கற்பும் நிறைத்தவனாகி, தன் கணவன் வருவாய்க்குத்தக்க செலவு செய்யவனாய், தன் கணவளையே தெய்வமாக்கொண்டு ஒழுகுபவனாவான். அவன்து குழந்தைகளோ அவனுக்கு மேலான திரவியங்களாகும். அவர்களுடைய மழைசை சொற்றுக்கொண்டு அவனுக்குப் பிரியமான வாத்தியங்களாகும். அவர்கள் சிறுக்கணால் அனையப்பட்ட கூழே அவனுக்கு அயிரத்திலும் (க)

பிய உணவாகும். தன்னைக்காட்டிலும் தன் பின்னைகளை அறிவில் மேம்பட்டவர்களாகச் செய்யவேண்டுமென்பதே அவனது முக்கியக் கருத்து. அன்புடையம் என்பது அவன் பிராணலுக்குச் சமானமான தருமரங்கும். அது எல்லாத்தருமங்களுள்ளும் முதன்மையானதும் மேம்பட்டதுமாகும். அவன் வீடு விருக்கோம்பலை அன்னமோக உடையது. அவன் ஒவ்வொரு விருக்கினரையும் மலர்ந்த முகத்தோடும் இளிய சொற்களோடும் வரவேற்றத் தன் அருக்கும் அன்னத்தை அவர்களுடன் பசிர்த்த புசிப்பவனுயிருக்கிறான். பிரபான் இனியக்கூறியும் தனானாற் பெறப்பட்ட உதவிகளுக்குச் செய்க்கன்றியறித ஊடையவனுயும், தன் உயிர்வாழ்க்கையில் நடவடிக்கையோடு கூடியவனுயும், தனக்கு வாய்ந்துள்ள கடமைகளைச்

செய்வதில் கண்டிப்புள்ளவனுமாம், பிறர்களாகத்தை விரும்பாதவனும், பிறர்செய்த தீவினைப்பொறுத்து அவரை மன்னிக்கும் இயல்புடையவனுடும், பொருளை யில்லாதவனுடும், மதமான இச்சையுள்ளவனுடும், புமங்குருதவனுடும், பயனில் சொல்லாதவனுடும், தீவினையை அஞ்சபவனுடும், ஒப்புரவறிந்து ஈணையுடையவனுடும், எல்லோராறும் புழுத்தக்கூ பெருமைவாய்ந்தவனுடும் மூன்றான் என்றார் கூடுடக்கத்து விடயங்களெல்லாம் திருக்குறளில் தெளிவாகக்கூறி விவரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அருமையான நூலைச் செய்தவர் திருவள்ளுவராவர். உலகத்திற் ரேஞ்சியுள்ள பெரும்புலவர்களுள் இவர் ஒன்று ரெண்று சிலரும், இவரின் மேம்பட்ட புலவர் இவ்வையென்ற வேறு சிலரும், இவரை நிக்ககும் புலவர் இவ்வையென்ற பின்னும் சிலரும் கூறியுள்ளார். இவர் சென்னையைச் சேர்க்க திருமயிலாப்பூரில் வன்னுவகுலத்தில் அவதரித்து யெதந்தெழுமில் புரிக்க தமிழ்ல்லானுடன் வாழ்ந்து இல்லறதருமத்தை தாமியற்றிய திருக்குறளிற் கூறியங்கு கடத்திவந்தாரென்பது கர்ணபரம்பரையான ஒரு விருத்தாந்தமாகும். ஆனால், இவரைப்பற்றி இவர் காலத்திலிருந்த சங்கப்புலவர்கள் பாடிய

‘அறம்பொரு ஸின்பமலீ தென்னுமர் கான்கின்
திறக்கெளிக்கு செப்பிய தேவை—மறந்தேயும்
(அ)

வன்னுவ வெண்பானேர் பேதை யவன்வாய்ச்சொல்
கொண்ணா ரறிவுடை யார்’—(மாழுலனுர்).

“உப்பக் நோக்கி டுபகேசி தோண்மணம்தான்
உந்தர மாமதகரைக் கச்சென்ப—விப்பக்கம்
மாதானு பங்கி மறவில் புலச்செங்காப்
போதார் புனர்கூடற் க்கூ”—(கல்கார்வேன்லியார்)

என்னும் வெண்பாக்களால் இவர் வன்னுவசாதியிற் பிரக்கவில்லை யென்பதும், மதுரையில் அரசாங்க நிர்வாகத்தில் உயர்க்க பதலியி விருந்து அரசியல் சொல்வதே கூடுதலென்றால் ஆதாரபுருடாய் விளங்கி, அதனால் “வன்னுவர் காக்கியரண்னும் பெயர் மன்னார்க்குட்படுகிற கருமத்தீவைக்க கொக்கும்” என்னும் கியரயப்படி வன்னுவ

ஏன் ஜூம் பட்டத்தைப் பெற்று, அப்பெயராலேயே கைழக்கப் பட்டாரென்பதும் பெறப்படும். மேலே கூறப்பட்ட விருத் தாங்களினால் திருவள்ளுவர் திருமயிலாப்பூரில் அவதரித்து வர்க்குது வாலிபப்பருவங் கழிந்தபின் மதுரையை அடைக்குத், அங்கு அரசாங்க அதிகாரியாய் அமர்க்கிருக்குத் திலகாலங் கழிந்தபின் மீண்டும் தம் பிறப்பிடமாயிய திருமயிலாப்பூருக்கு வந்து உத்தமமான செய்தர்ஜூழிலைச் செய்து தக்காவக்கழித்து, பின்னர் மதுரைச் சக்கத்தில் தாம் திருமயிலாப்பூரிலிருந்தபோது பக்ஞாலாராய்ச்சி செய்து இயர்த்திய திருக்குரளை ஏற்றிப் பின்னர்த் திருமயிலையில் சமாதி யடைந்தாரென்பது ஊகிக்கூத்தக்க விடயமாகும். இவர் காலம் சந்தேரங்குரைய ஆயிரத்துத் தொன்றாயிரம் வருடங்களுக்கு முன்னென்று ஆண்களேர்க்கூடிட்டுள்ளார்.

திருவள்ளுவர் வகையில் நெறி வீட்டியல் நெறி என்ஜூம் தூங்கடையும் கங்கரைக்காலியித்து உண்ணம் டனாங்கதவர். மாந்தர்க்கு இல்லநம் துறவுமென்னும் திருவகையெறங்களும் உரியனவென் பதும், அவற்றுள் துறவுந்ததை கோக்கியே இல்லநம் காதித்தற் பாலதெண்பதும், உலக்கதேவாரர்க்கு இல்லநமும் வீடுதேவாரர்க்குத் துறவுநமும் உரியனவென்பதும் இவர் சித்தாங்கதமாகும். இவர் இல்லநலியல் கூறுமிடத்து

(அ)

**“அன்பிலா ரெல்லாங் தமக்குரியர் அன்புக்கடயார்
என்பு முரியர் பிறர்க்கு”**

என்ஜூம் திருக்குறைால் அன்பே அதற்குச் சிறந்த இவக்கண்மாகு மென்றும், துறவுநலியல் கூறுமிடத்து

**“அவாவென்ப எல்லா அயிர்க்கும்என் ஞான்றுங்
தவாதுப் பிறப்பீனும் வித்து”**

என்ஜூம் திருக்குறைால் அதற்கு அவாவின்மையே சிறந்த இவக்கண்மாகு மென்றும் சித்தாங்கத்து செய்திருத்தலை ஈன்றினேக்கி னால் அவரது அற்புதக் தெய்வப்புலகமயன் ஆற்றல் கண்கு புலப்படும். அவரால் வினக்கப்பட்டுள்ள நாற்று முப்பத்து மூன்று விடயங்களுள் ஒவ்வொரு விடயமும் எஞ்சாமற் கடைபோக விசை ஸ்த்து சிச்சயம் பண்ணப்பட்ட டிருத்தலின், எத்துணை மதிநட்பு முகடயாரும் ஒரு விடயத்திலாயிலும் ஒன்றைக் கட்டவேணும் குறைக்கவேணும் இடங் காணமாட்டார். திருவள்ளுவர் எடுத்துக் கொண்ட விடயங்களுட் சிலவற்றைத் தாயாக விசாரித்த பிறதேசப்

புலவர்களுா் தலையானேர் அவ்விடயங்களின்மேற் கூறியவற்றை
மும் திருவங்ஞாவர் கறியவற்றையும் ஒப்பிட்டு கோக்குமிடத்து,
அவற்றா் நிருவங்ஞாவர் கருத்துக்களே சிறந்து சிற்றலின், அவ
ரின் மிக்கோர் பிறரில்லை என்கே சித்தாந்தமாம்.

நாயனாருது குற்பாக்களின் அருமையும் பெருமையும் பின்
வரும் பாக்கணாலும் கன்கு விஷங்கும் :—

“வறிதே நிலையாத தீவ்மண்ணலகில் நானுக வகுத்தனை
நான் நிலையேன், பேற்றவாயி லிங்க ஜந்தனையும் அவியப்பொரு
அன்னடியே புகுஞ்சும் சொல்லே” —(சுந்தரர் தேவாரம்)

“பொறிவாயில் ஜங்கவித்தான் பொய்தீ ரொழுக்க

கெநின்னரூர் நீடு வாழ்வார்”—குறன்.

“மற்றே லொரு பற்றில்க எம்பெருவன் வண்டார் குழவாச
மக்கை பங்கின்னே, அந்தூர் பிறவிக் கடல்ஸ்தீ பேறி அடியேன்
உப்புப் போசுதோர் குழல்செல்லே”.—(சுந்தரர் தேவாரம்).

(க)

“பிறவிப் பெருங்கடல் நீக்குவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.” — குறன்.

“ஒடுபுனற் கரையாம் இளமை உறங்கி
விழித்தா லோக்கும் இப்பிறவி”—சுந்தரர்.

“உறங்குவது போலுக் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு—குறன்.

“இன்னுளேன் நாளோயில்லேன் என்செய்வான்
தோன் நிடேனே” — துப்பா தேவாரம்.

“நேந்றநுந்தாள் இன்றுவேந்து நிருஞுள்” — பட்டினத்தார்.

“இன்னைக் கந்தாரை நாளோகி கிருப்பரேன்
மேண்ணவோ திட்டில்லை.” — தாடுமானவர்.

“கெருகல் உள்ளென்றாலும் இன ரில்லை யென்னும்
பெருமை யுடைதத்துவ வல்கு”—குறன்.

“கண்டுகேடு ணேருயீர்த் துற்றந்தியும் ஜம்புலனும்
ஒண்டோடி கண்ணே பாலென்ற பண்ணடையோர்
கட்டுக்கரையை மேம்படுத்தாள்”—சோரான் பெருமானுயனார்.—
—திருக்கயிலாய நூனவுலா.

“தலைப்பட்டா நீரத் துங்கார் மயயக்
வலைப்பட்டார் மற்றை யவரென்ற - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவன் ஞாவருகரத்த
மெய்வைதத சொல்—உமாபதிசிவம் - கெஞ்சுவிடுதாது.

“ சார்புணர்து சார்பு கெடவோழுக் னேன்றமையாற்
சார்புணர்தல் தானே தியானமுமானு—சார்பு
கெடவோழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவநுவ தீல்லைவினைப் பற்று ” — திருக்கடவூர் - உய்யவந்த
தேவர் - திருக்களிற்றுப்படியார்.

“ சார்புணர்து சார்பு கெடவோழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு ளோய்” — குறள்.”

“ காக்கை கரைந்துண்ணும் கால மறியினே ”
— திருமூலா திருமக்கிராம்.

“ காக முறிவு கலந்துண்ணக் கண்டார் ” — நாடுமானவர்.

“ காக்கை காவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னாந் ரார்க்கே யுள் ” — குறள்.

மேற்கூறியான்கு இவரது நாலின் பல பகுதிகளில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் விளங்குவதையும், “ பற்றக பற்றந்திருள் பற்றினையப் பற்றைப், பற்றக பற்று விடத்து ” என்றின்னே ஏன்ன பாக்களில் சைவ சித்தாந்தக் கருத்துக்களை இவர் வற்புறுத்திக் கூறியிருப்பதையும், (சுல சாத்திர பண்டிதராய பகவனைண்ணும் அந்தனைளருக்குப்பிற்றது மயிலாப்பூரில் ஒரு வேளாளரால்வளர்க்கப் பட்டு வாசிகியென்னும் ஒரு தொண்டைமண்டல வேளாளப் பெண்ணை யணக்கு சைவதலங்களிற் சிறந்தளவான திருமயிலை யிலும் தென்மதூரையிலும் வசித்திருந்து கைட்சியாகத் திருமயிலையில் சமாதியடைந்தாரென்னும் வரலாற்றிற்கேற்ப) இவர் சமாதி திருமயிலாப்பூரில் தொன்றுதொட்டு இன்றவரை சைவ நன்மக்களால் தெய்வமாகப் பூசிக்கப்பெற்றவருவதையும் நோக்குமிடத்து, இவர் சமயம் சைவசமயமே யாருமென்பது ஒருவாறு கிருண யிக்கப் படுவதாம். இன்னும் இவர் கடவுள் வாழ்த்தில் “ கோளில் பொறியிற் குணமிலலே எண்குணத்தான், தானை வணங்காத் தலை ” என்னும் ஒன்பதாவது குறளிற் குறித்துள்ள தன்வயத்தனுதல், துயவுடம்பினாலுதல், இயற்கையுணர்வினாலுதல், முற்றமுனர்தல், இயல்பாகவே பசாங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற ஓடைமை, வரம்பிலின்பழுவடைமை, என்னும் எண்வகைக் குணங்களையும் அக்டெவன் வாழ்த்தின்

க. அசு முதல ஏழுந்தெவ்லரம் ஆதி

பகவன் முதந்தே உலகு

க. கற்றதனு வரய பயணைஞ்கொல் வாலறிவன்

- நற்குள் தொழுதிர் எனின்
 ந. மலர்மிகச யேகிளுன் மாண்டி சேர்ந்தார்
 நவமிகை நீடு வாழ்வார்
 ஏ. வேண்டுதல் வேண்டாமை யிலான்டி சேர்ந்தார்க்கு
 யாண்டும் இடும்பை யில
 இ. திருங்கேர் இருவினையுஞ் சேரா இறைவன்
 பொருள்கேர புகழ்புரிந்தார் மாட்டு

(கே)

க. பொறிவாயில் ஜக்தவிதான் பொய்தீர் ஒழுகக
 கெறின்றா நீடு வாழ்வா
 ஏ. தனக்குவலமை யில்லாதன தாள்சேர்ந்தாக கல்லால
 மனக்கவலை மாற்றல் அரிது
 அ. அறவாழி அந்தணன தாள்சேர்ந்தார்க கல்லருல்
 பிறவாழி நீங்கல் அரிது
 என்னும் எட்டுக்குறள்களில் விசேஷிக்கப்பட்டிருக்கும் முறையினை
 “முனானம் திடலுடைய நாமங் கேட்டாள்
 மூச்சி அவனிருக்கும் வண்ணப் பேட்டாள்
 பின்னை அவனுடைய ஆந்தி கேட்டாள்
 பெயாததும் துவனுக்கே பிச்சி யானுள
 அன்னையையும் அந்தனையும் அன்றே நீத்தாள்
 அகன்றன் அகல்டதார் ஆசாரத்தை
 தன்னை மறந்தாள் தன்னுமங் கேட்டாள்
 தலைப்பட்டாள நங்கை தலைவன தானே.”

என்னும் திருநாவுக்கரச சுலாமிகளது திருத்தாண்டகத்துடன் ஒப்
 பிட்டுப் பாககிள், இவரது சமயக்காளரை சைவசமயக்கொள்
 வகையே யாகுமெனபது வெளிநிடமல்லோல் விளக்கும்.

இவரது அருமையான நூலின பல திறப்பட்ட வன்மை
 களாற வரப்பட்ட பிறசமயத்தா ரெஸ்லரம் இவரைக தஞ்சம
 யத்தவரென்று கூறுவதும் ‘எங்மதமும் சம்மதம்’ என்னும் உண்
 மைச் சைவசிதாங்கத் தொன்கைக்கு மிகவும் பொருந்தியடித யாகும்.
 இவா சாதியும் சமயமும் எவ்வயேயாக விருப்பிலும் இருக்க.

இவரது நல் எச்சாதியாக்கும் எசுமயத்தார்க்கும் பொருத்தமான டூதிப் பொருளையே கூறி வற்புறுத்துதலால், எண்ணரிய பிறவி என யாவற்றிலும் அரிதாகிய இம்மானுடப் பிறவியைப் பூர்வகங்கள் புண்ணியத்தின் பயனாகப் பெற்றோ இம்மானுடதேகருள்ள காலத் திலேயே இதனால் அடையக் கிடப்பதாகிய அரும்பெருஞ் செல் வத்தை அடைதற்கு இந்துல் இனரியவையாக சாதனமாகு மௌன பது ஏவரும் ஒப்பறுஷ்ட உண்மையாகும்.

(கூ)

இத்தகைய பெருமை வாய்ந்த இந்துல் ஆங்கிலம், கிரேக்கு, இலத்தீன், பிரஞ்சுமுதலிய பல்வேறுபாலங்களில் மொழிபெயர்க்கப் பட்டிப் பிறதேசத்தாரால் படிக்கப்படும் இக்காலத்தில், இந்துல் செய்யப்பட்ட இனிய தமிழிலே இத்தோப்படிக்கும் பாக்கியத்தைப் பெற்ற தமிழ்மக்களில் ஒரு மிகச்சிலரே இந்துஸை முற்றிலும் கற்றவராக விருக்கின்றனர். இதில் அங்கொரு குறஞும் இங்கொரு குறஞ்சுமாக கற்றவர் சிலரும் ஒரு குறஞ்சுடக் கல்லாதவர் பலருமாக விருதல் மிக கெளிப்படையாம். இதனால், நம் தமிழ்மக்களின் சிலைகளம் மிகவும் பரிதாபப்படத் தக்கதா யிருக்கிறதெனபது தோன்றுவதாம். இந்துலில் ஆயிரத்து முன்னாற்று மூப்பது குறட்பாக்களே உள்ளன ; அவகளை முர்றிலும்படிக்க அவகாசமில்லாமல் போன்போதிலும், அனருடம் ஒரு குறட்பாலவையாவது நான் தமிழ்மக்கள் படித்துப் பபன்னடைய வேண்டுமென்றாலும் கருத்துடன் இந்துலின் அறத்துப்பால்லிலும் பொருட்பாலிலும் உள்ள நூற்றெட்டு அதிகாரங்களினின்றும் ஒவ்வொரு திருமாதிரிக்கு ஒவ்வொரு குறட்பாலாக மூந்தெட்டு இந்துக்காலைத் தேர்ந்தெடுத்து அவற்றை அவைவ வதிகாரங்களிலுள்ள மர்க்காக்கு குறட்பாக்களினால் காரத்தை ம் சேர்த்துச் சுலபமாக அருக்தமாகக் கூடிய கடையில் எழுதி அதனைப் புத்தக வடிவமாகப் பகிள்பிக்க வாட்டினான். ஒரீரயனவும் ஒரேநிறமும் ஒரேரெயாளிப் பூர்ணா இரத்தினங்களினினரும் சிலவற்றைத் தோந்தெடுத்துக்கூடினான் இதிஹாஸங்களுற்றில் ஒரு குறட்பாலவையாவது காடோறும் காலையில் நியமத்தை படித்து, வேலைசெய்யும் சேம்போக மீதியுள்ள

காலங்களில் மனதன்து செய்து, அமைவுள்ள காலங்களில் அதன் சாரம் சிதத்தகண்கள் படியும்படி முயன்றார்கள், இதைப்படிப்போர் ஒவ்வொருவரும் மேல் நிலையை அடைவாரென்பதிற் சங்கேதக யில்லையார். பெரிய புத்தகங்களை மேலோடு படித்துப் பூரண அனர்ச்சியில்லாமல் ‘நான் அதைப்படித்தேன், இதைப்படித்தேன்’ என்று சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம், உதைத்தாரால் (கங்)

உயர்க்கூடுதல் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நூலில் ஒரு சிறுபாகத்தை யாகிறும் சரியாகப் படித்து அதிர் கொல்லியபம் நடக்க முயறுதல் மேலனாலோ? இக்கருத்துடனேயே திருக்குறளைப்படித்து இச்சிறிய நூலை வெளியிடலாகின்ன. இதிர் காணப்படும் பிழைகளை அடியே ஆடைய சிறுமையையும் நால்திறுநூடைய பெருமையையும் கோக்கிப் பொறுக்குமாறு பெரியாகர வேண்டுகின்றேன். அன்றியும், அப் பிழைகளை தறிந்து அடியேலூக்கு அந்விப்பாராவின, அவை அடித்த பாகிப்புப் புததகம் சிருத்தமாக வருதாகுச சிறுக சாதனமாகும்.

இச்சிறிய நூல் பெரும்பானமையும் மாணவச் சிறுவருக்கென்றே எழுதப்பட்ட தாதலால் இதில் காமத்துப்பால் கலகக ஈயவில்லை.

இனி, சிறுமையியாறிய சீவார்ச்சௌத் தீருமந்திரமென்னும் சிறியதாலிற் செப்பிய நூற்றெட்டிச் சிவநாமங்களைப் பிரதிதினமும் சியமாகப் பாராயணங்கு செய்வோ இந்தால்ல் திரட்டப்பட்டுள்ள நூற்றெட்டிக் குட்பாக்களையும் சீவாக்கிலோத் தீருமந்திரமாக மதித்துப் பிரதிதினமும் பாராயணங்கு செய்யுமாறு தனியாய்க் கோக்கப்பட்டுள்ளன.

இந்தால் என்னுடைய மகச்ட்கு உறுதியைப் பயந்து இயலுவது கிணகண் நிலவராக எல்லாம்வல்ல இறைவனாது இனையடிகளை இறைஞ்சுகின்றேன்.

“எவ்வாரு மின்புற் நிருக்க நினைப்பதுவே
அல்லது வேக்ரேன நறியேன் பாபாமே.”

தி. கா. பரமசிவன்,
சுஞ்ச சம்பந்த நிலயம்,
ஆவணி மாசம் க-ம் தேதி. } १२, பார்த்தசாராதினாடு தெரு,
திருவல்லிக்கேளி, சென்னை.

அணிந்துரை.

* * * * *

சென்னை வேதாந்தசக்கத் தலைவரும்
திருக்குறள் - தெளிபோருள் விளக்க உரையாசிரியருமாகிய
ஆசிரியர் - கோ. வட்டவேலு செட்டியார் அவர்கள்
எழுதி யது.

திருவானர் - பரமசிவம் பிள்ளை எழுதிய - திருக்குறட் சாரம் என்னும் நூல் என் பார்க்கவுக்கு வந்தது. அதனை யான் ஆரம்ப முதல் தங்கவரை ஒருவாறு கவனித்துப் பார்த்தேன. அது பரிமேலழகர் உரையைப் பெரும்பானமையும் அநுசர்த்து விஷய அமைப்பு மாறுபடுதலின்றிச் சிறுவர்களும் எளிதில் அறியக்கூடிய செவ்விய நடையில் எழுதப்பட்ட டிருக்கிறது. இப் புக்காக்குதைப் படிப்பவர் திருக்குறளில் பரிமேலழகரின் உரையின அமைப்பைத் தெளிவாக அறிந்துகொள்வதற் குரியவராவர் என்பது எனது அபிப்பிராயமாம். திருக்குறளின அந்தத்துப்பால் பொருட்பால்களிலுள்ள 108 அதிகாரங்களில் ஒவ்வொரு குறட்பாலை ஏதாரமாகக் கொண்டு ஒவ்வொரு அதிகார சாரமும் விளக்கப்பட்ட டிருக்கவின், இது எல்லாம்வள்ள இறைவனுக்கு அவ்டோத்திர சதாமாவளி அரச்சனை செய்வதுபோன் நமக்குதிருக்கின்ற தெண்பது எனது அபிப்பிராயமாம்.

பின்னையவர்கள் இதுபோன்ற நல் பல எழுதித் தமிழுலகம் விருத்தியடைய உபகரிக்க வேண்டுமென்று எல்லாம்வள்ள இறைவனை யான் வேண்டுகின்றேன்.

திருக்குறள் விளக்க ஆசிரியர்
திருவாளர் - கி. குப்புசாமி முதலியரவர்கள்
எழுதி தீயது.

திருவாளர் - பரமசிவன்பின் எழுதிய திருக்குறட்சாரம் என்னும் நூலைக் கண்ணுற்றேன். மூ'பால்ஷன் அறம் பொருள் என்னும் (கடு)

திருக்குறட்சார்களில் உள்ள நூற்றெட்டு துதிகாரங்களிலும் ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒவ்வொரு திருக்குறலை, “தண்டமிழின் மேலங்கு தரம்” என்னும் தமிழ் ஆறலூன் ஒன்றாக விளக்கும் பரிமேலமுகாது உரைவுபோயே உரையாகத்தழுவித்தம்மாலியன் நவஞரவில் ஏற்கேருகே அறியக்கூடிய அப்பாகவுடைய மற்றையோரும் அறியும் வண்ணம் விளக்கியெழுதியுள்ளார். ஒவ்வோர் அதிகாரத்தும் பத்துத் திருக்குறளில் எத்திருக்குறள் உலகத்தார்க்கு மிகுநிதியும் பயன்படத்தக்கது என்ற தம் மனதிற்குத் தோன்றியதோ அத் திருக்குறலையே பண்டைய உரையுடன் விளக்கி யெழுதியிருக்கின்று ராதலாஸ், “திருக்குறட்சாரம்” எனப் பெயரிட்டனர் எனத் தோன்றுகின்றது. பல திருக்குறள் பதிப்புக்கள் இக்காலத்து வெளிவங்கு மக்களுக்குப் பயன்படுவதுபோல் திருக்குறள் முற்றும் படிப்பதற்கு இயலாத மக்களுக்கு இச்சாரம் பெரிதும் பயன்படுமென்று எண்ணுகின்றேன்.

இங்கு நாலாசிரியர் எண்ணுடைய நெடுநாள் கண்பராதலாஸ், இவரை ஒழுக்க கீலரென் அறிவேன். ஒழுக்கத்தை உயிராக ஒம்புகின்ற இவாசிரியர் இயற்றிய இந்நலானது உலகிற்குப் பயன்பட வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை இறைஞ்சுகின்

செங்கிலாண்டவன் திருவடி துணை.

பாலவிநோதினி எண்ணும் பத்திரிகையின் ஆசிரியர்
வரகவி - திரு. அ சுப்ரமண்ய பாரதி எழுதியது.

திருக்குறள் எண்ணும் நூலைத் தமிழ்நாடே யன்றித் தமிழ் கழகப்பெருத எனை நாடும் என்குணரும் ஆதலின் அதுபல பாகவதாரிலே மொழிபெயர்க்கப் பட்டுளது. அன்றியும் இதனைத் தமிழ் வேதம் என்றும் உலகம் போற்றுகிறது. இத்தகைய

நூலுக்கு உரைவெழுதினர் சிலர். அவ்வகரனான் பரிமேலழகர் என்னும் பெரியார் எழுதிய உரையே போற்றப்படுகிறது. அங்கு அரையுடன் - தெளிபொருள் - தெளிபொருள்விளக்கம் முதலியன
(கக)

சேர்ந்து - ஆசிரியர் - கோ வடிவேலூ செட்டியார் ஒரு பதிப்பு பதிப்பித்திருக்கிறார். அது உலகுக்குப் பேருபகாரம் புரிகிறது. திருக்குறள் ஆராய்க்குத் தாங்கப் பார்க்கப் புவவர்க்குப் பல அரீய கருத்துக்களை விளக்கும். வித்தியார்த்திகளுக்கு இம்மூலம் மறுமை நன்மைக்குரிய போதனைகளை இந்நாலில் சுக்கல் நீதிகளும் சாத்திரக் கருத்துக்களும் அடங்கியுள்ளன என்ற பெருமைபேசி ஓதியுணர்ந்து போற்றத்தக்கபடி போதிக்கும். ஆகவின இந்த நாலில் எத்தனை விதத்தில் எத்தனை பதிப்புகள் எத்தனை புலவர்கள் வெளியிட்டார்கள் தமிழுக்கும் ஏற்கும்; ஏதுகட்டான்ஸ்க்குத்தக்க கடமையையும் முடையது.

இப்பொழுது எனது கண்பா - திருவாளா - பரமசிவன பான்னை திருக்குறள்களைப் பெயர்கொண்ட ஒரு பதிப்பு வெளியிட்டுள்ளதாரா. இந்தூலை நான் பதித்துப்பார்த்தேனே. பரிமேலழகர் உரை கையும் - தெளிபொருள் விளக்க உரையையும் தமுலி அமைக்கப் பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு அதிகாரமும் அதுமேற்கொண்ட விடயத்தைப் பற்றுக குறளினால் விளக்குகிறது. ஆகவே பின்னையவர்கள் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒவ்வொரு குறளை எடுத்துக் கொண்டு அதனை அதற்குரிய எனைய ஒன்னபது குறள்ளை பொருள்கூல் வசனவடிவில் வெரு அழகாக விளக்கியிருக்கிறாதலால், இது நூற்றெட்டுக் குறட்பா அடங்கிய சிறு நூலாயினும் படிப்பவர்க்குத் திருக்குறள்குழுவதையும் படித்தபயனைக்கொடுப்பதாக இருக்கிறது.

ஆதலால் இதற்குத் திருக்குறட்சாரமெனப் பெயரிட்டது காலப் பொருத்தமுடையதாகும். பின்னோயவர்கள் தக்கவொரு நூலைத் தக்க வழியில் எழுதித் தமிழுலகுக்கு உதவினர் என்னும் பெருமைக்கும் இந்தால் பாத்திரமாக்குகிறது. இவர்கள் - முதலில் - திருவெம் பாவை உரை - சிவார்ச்சனைத் திருமத்திராம் - ஆசார ஒழுக்கமுறை என்னும் தால்களை இயற்றிப் பண்பட்டதை இந்தாலில் காட்டி விருக்கின்றனர் என்பது அங்கு நூல்களைக் படிப்பவர்க்கு இனித் தினங்கும்.

இத்தகைய முயற்சியில் பின்னோயவர்கள் தங்கள் காவகா வேண்ணை உபயோகித்து இதபோன்ற அரிய நூல்களை இன்னும் வெளியிடுமாற செந்திலாண்டவன் திருவருள் புரிவானாக.

பிரம்மபூரி மஹாயஹோபாத்தியாய வே. சாமிநாதையரவர்கள் எழுதியது.

திருநெல்வேலி பா-ா-பூரி பரசுவன் பிள்ளை பவர்கள் கழுதியுள்ள திருக்குறட்சார பெண்ணும் புதைத்திற் சில பகுதிகளைப் படித்துப் பாததேன்.

திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவிவரினும் இப்புதைகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளக்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வொர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ் வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களிலை கருத்துக்களையும் தொடர்பு படுத்தி நல்ல நடையிற் செவவனே விளக்கி உரிய இடங்களிற் சிறந்த சைவநூற் கருத்துக்களை இதன் ஆசிரிய பிரமாணங்களாகக் கொடுத்திருப்பது யாவராலும் பாராட்டத் தக்கது. இதனைப் படிப்பவாளன் திருக்குறளிற் கூறப்பட்ட நீதிகளையும் சிவபகதி மாகக்கதையுடைய எளி தில் அறிந்துகொள்வாக என்பது என்கருதது.

‘Thirukkural Saram’ is a work of merit.

I know the author very well as a Tamil Scholar, and the book bears the Stamp of his learning.

His presentation, in a concise form, of the leading ideas in each section of the Kural is quite good.

The publication of the book is quite welcome at a time when increased attention is being paid to the study of Tamil in Schools and Colleges, as it is eminently suited for study as a text-book by senior students. I wish the author all success.

HINDU HIGH SCHOOL } P. A. SUBRAMANIA AIYAR,
Triplicane, Madras. } Headmaster.

(உங)

பொருளாடக்கம்.

பக்கம்

நாவின் பெயர்களும் நாலாசிரியரின் பெயர்களும் (ஸ்க.)

- உ. சிறப்புப்பாயிரம்
- ஈ. உறைப்பாயிரம்
- ஏ. பாயிரம்
- ஞ. அறம் - இல்லறம்
- கூ. , திறவறம் - வீரதம்

67.	,	,	ஞானம்
அ.	ஊழி		
கு.	பொருள் - அரசு		
ய.	,	அங்கம் - அமைச்சர்	
யக.	,	,	நாடு
யெ.	,	,	அரண்
யந.	,	,	கூடும்
யச.	,	,	பண்ட
யடு.	,	,	டட்டு
யசு.	,	ஒழிப்	

(எ.வ)

த

ந

வெ

தானி

கூகு

அப்

அங்

ஙாநி

ஙாநு

ாடுசு
ாடுதி
ாகுப
ாகுட
ாகுடி

பி. அரும்பத அதிகார அகாதி அட்டவணை	225
பி. திருக்குறளின் பால், இயல் பகுதி, அதிகார விவரங்கள்	226
டி. திருக்குறட்கோவை	227
உபி. பிழை திருத்தம்	228

(டக)

நாவின் பெயர்கள்.

- க. திருக்குறன் - சிற்க குறன்வெண்பாலினாலகிய நால்.
- ஒ. முப்பால் - அறம் பொருள் இங்பமென்றும் மூன்று பாகங்களை யடையநால்.
- ஒ. உத்தாவேதம் - (ஆரியவேதத்தக்குப்) பின்னேன்றிய வேதம்.
- ஈ. தெப்வதுல் - தெய்வத்தன்மை அமைக்கு தெய்வவாக்கெனத் தகும் நால்.
- இ. திருவன்ஞவர் - திருவன்ஞவரால் செய்யப்பட்ட நால்,
- ஈ. பொய்யாமோழி - பொய்கலவாது உள்ளதை உள்ளபடி உணர்த்தும் நால்.
- ஏ. வாயுகறவாழ்த்து - ஒட்டஞ்சு உறுதிபயக்கும் மருங்குபோல் உயிர்க்கு உறுதிக்கூரும் நால். (வாயுறை - மருங்கு)
- ஏ. தமிழ்மறை - தமிழ்வேதம். (மறை - இரகசியப்பொருள்)
- ஏ. பொதுமறை - ஓன்று வருணாத்தார்க்கும் பொதுவாகிய வேதம்.
- ஓ. திருவன்ஞவப்பயன் - திருவன்ஞவராலாகிய பயன்.

நாலாசிரியரின் பெயர்கள்.

- க. திருவன்ஞவர் - மறைப்பொருளைத் தமிழ்மக்கள் அறிக்கொண்டு வண்ணமயுடையவர்.

- உ. காயனுர் - மக்களை கண்ணறியில் கடத்துபவர்,
 இ. தேவர் - தேய்வத்தனமை யுடையகர்.
 ஈ. முதற்பாவலர் - பாலியற்றும் வன்மையில் முதன்மையுடையவர்.
 உ. தெய்வப்புலவர் - தெய்வத்தனமையுடைய அறிஞர்.
 ச. காண்முகனுர் - பிரமனது அம்சமானவர்.
 ஏ. மாதாருபங்கி - தருக்கில்லாதவர். (மாதம் - தருக்கு; பங்கி - பங்கு செய்தவர்) - உசீர்களிடத்துத் தாயன்புடையவர் என்று மாம்.
 'அ. செங்காப்போதார் - செம்மை வாய்ந்த நாவாகிய மலரையுடையர் (செம்மை - மனக்கோட்டமின்மை.)
 க. பெருாவவர் - பெருமை பொருங்கிய நாவன்மையுடையவர்.
 ஒ. பொய்யில் புலவர் - பொய்யமையில்லாத புலமையுடையவர்.
 (ஐயங்கிரியின்றி உள்ளாக உன்னபடி உலகத்துக்கு உணர்த்தும் புலவர் என்றபடி.)

திருக்குறளின் சிறப்புப் பாயிரமாகிய திருவள்ளுவ மாலை.

- க. திருத்தகு கெப்பத் தி நவள் ஸ்ரவ ரீரா
 டிருத்தகு நற்பலைக பொகுக—யிருக்க
 உந்ததிர சனம ரெனவூரைகது வாளில்
 ஒருக்கது ஓன்றேதார் சொல்—(அசரிரி).
 கு. என்றும் புலரா நபயனாநாட் செல்லுகிறும் [இது
 நின்றலர்ந்த தேவபிலிற்று(ம) நீர்மையதாய்க்கு—குன்
 செந்தளிச கற்பகததின நெற்பவத் திருமலர்போல்
 மணபுலவன் வள்ளுவன்வாய்ச் சொல்—(இறையனுர்).
 கு. மாலுஷ குறனாய் வளர்க்கிரண்டு மாணதியால்
 ஞால (முழுது)(ம) நபநதளங்காண—வலறிகின்
 வள் அங்கு நூல் தங்குறளாவென பாவடியால் வையததார்
 உள்ளுவலைவல லாமளநதா ரீரார்க்கது—(பரணர்).
 ஏ. தானே முழுதுணாகது தண்டமிழின் வெண்குறனால்
 ஆனை வற முதலா மநகான தும—ஏ னைநுக்
 கு பு வுரைகதாற் கு மொண்ணீர் (முக்குக்கும்
 வாழியுல கண்ணுற்று(ஏ) ஏற்று—(நச்சீரா).

8. மும்மலையா முந்தூர்(ம்) முதல்தீவு முப்பத்திப் பேரவையின் முனிசிபல் முதல்தமிழ் முகசெலுத்துமிகு—மும்மாவும் தாமுடைய மண்ணா தட(முடி மீற்ற ஒரண்டேறு [ஏர்], பாமுக்கை தொவள வளர்வாமுப் பால்—(சீத்தலைச்சாதத

உ. தீர்த் கெளிதா யனசுதற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளக்கித—தீதற் ரீர்
உள்ளுத்தூ அளங்கீதா அள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்சொழு மாண்பு—(மாங்குடிமருதனார்).

க. காபல்ளக - சுங்கப்பல்ளக, ற. யானர் - அழகு. (எ) ஆன - கெடாக. உழழி - முறை. (ப) மும்மலை - கொல்லி, கேரி, பொதியம். முங்காடி - குடாடி, புன்னாடி, தென்னாடி. முங்கி - காவிரி, வைகை, தாயிரப்பருளி. முப்பதி-கருவூர், உறையூர், மதுரை. மும்முரச-மங்கலம், வெற்றி, கொடை. முதவழி - இயல், இயச, காடகம். முக்கொடி - வில், புலி, மீன். மும்மா - செனவட்டம், பாட வம், கோரப். (மா - குதிலை). மனங்கா - சேர சோழ பாண்டியர். தார் - மரிலை.

கடலூர் குமிஞ்சா

திருக்குறட் சாம் அறத்துப்பால்

ഉ-ക്രപ്പായ്‌റ്റ്,

இந்திரன் முதலிய தலைவருடைய பகுகளையும் முடிவில்லாத இன்பத்தையுடைய அழிவில்லாத வீட்டையும் வழியறிந்து அடை தற்குரிய மனிதாக்கு உறதியெண் கூடாக தோராலே எடுக்கப்பட்ட பொருள்கள் அழம் பொருள் இனபம் கீட்டனதும் நான்காகும். அதைகளுள் வீட்டனப்படுவது இப்படிப்பட்டதென்ற சினைக்க வும் சொல்லவும் கூடாத சிலைமையை கடையாக்கலால் தூரவா மரதிய கரணவகையாற் குறப்படுவதல்லாமல் இலக்கணவகையாற் குறப்படாமையின் நூல்களாற் குறப்படுவன் மற்றை மூன்று மேயாம்.

அவற்றுள் அரமாவது மனுமுதலிய நாங்களில் விதித்தன செய்தலும் விலக்கியள் வொழித்தலுமாம். அஃது ஒழுகக் கூடுதலாக தண்டமென மூன்று வகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது பிராமணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய சிலைகளில் சினாறு அந்தந்த சிலைகளுக்குச் சொல்லப்பட்ட அறங்களில் வழுவாயல் கடத்தலாம்.

வடிக்காவது ஒரு பொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பவர் அதொன்மாகத் தம்முள் மாறுபட்டு அப்பொரு

2

உரைப்பாடுகள்

ளீங்மேற செல்வது. அது கடனவாங்குதல், காக்கும்படி வைத்த பொருளை அபக்கித்தல், உடையனவள்ளான் விற்றல், கூடி இலா பனு சம்பாதிகதல், தானஞ்செயதபொருளைக் கொடாமை, சம்பங்க கொடாமை, கட்டிப்பாட்டை மீறி கடத்தல், ஒரு பொருளை விற்கு வது வாங்கியாவது பின்பு கங்கேதித்தல், மாட்கடையுடையவனுக்கும் மேய்தலவனுக்கும் வரும் வழுக்கு, எவ்லைவழுக்கு, அடித்தல், திட்டல், திருட்டி, கொடியசெய்கை, அயலான் மனைவிக்கை அபக்கித்தல், மாத

ராடவா தருமாய், தாயாபாகால், சூதாடல் ஆசிய பதினெட்டுப் பதங் களையுடையதாம்.

தண்டமாவது அவவொழுக்க வழியினும் வழக்கு வழியினும் தப்பினவரை அவவழியிலே நிறத்ததற்பொருட்டு ஒப்பாடி அக் குற்றத்திற்குத் தகுதியாகத் தண்டித்தலாம்.

இவற்றுள் வழக்கும் தண்டமும் உடகவுறியிலே நிறுத்துமே யல்லாமல் ஒழுக்கமபோல் மக்களுயர்க்கு உறுதியைத் தருவனவல்ல ஆகையாலும், அவைதாம் நூலாலேயல்லாமல் அறிவு மிகுதியாலும் தேயவியற்கையாலும் அறியப்படுவதாலும் அவவிரண்டுடைய ஒழித்து இங்கே செய்கப்படுவதை திருவன்றுவரால் சிறப்புடைய ஒழுகமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவவற்றங்கள் நால்கை சிலைகளைடுடையதாய் வருணங் தோறும் வேறுபாடு உடைமையால் சிறுபானமையாகிய அச்சிறப் பியல்புகளை ஒழித்து எல்லார்க்கும் ஒத்திருத்தலால் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி இல்லாம் துறவற்றினால் இருவகை சிலைகளாலே சொல்லப்பட்டது.

அவற்றுள் இல்லநமாவது இல்லாழ்க்கை சிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் சின்று அதற்குத் துணையாகிய கற்புடைய மனைவியோடும் செய்யப்படுவதாதலின், அதனை முதலிலே சொல்வதுத் தொடங்கி, எடுத்துக் கொள்ளப்பட்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள்வாழ்த்து கூறுகின்றார்.

கடவுள் துணை.

கிருக்குறுட் சாரம் பாயிரம்

க. கடவுள்வாழ்த்து.

அஃதாவது : வி தான் ஏ ரிபரி கடவுள்யாயிற்றும் எடுத்துக் கொண்டு பொருளுக்கு எருபுடைக் கடவுளையாயினும் வாழ்த்துதல். அவசற்று இவவாழ்ச்சது ஏபுக்கூட கடவுளை யென்றாகிக் கபபடியெனில், சத்தியம் மூடச் சமசு என்னும் முககுணங்களை கால மூன்றாகிய அமை பொருா இனபெமன்ஜூப் பூற்றிப் பொருளங்கு அக்குணங்களால் எட்டு பூ பிரமன் உருத்திருவினன்றாம் மும்மூர் கிளளின ஏடியமாக முத்தகடவுளேரி சம்பந்தம்

இனிருத்தலால் அமூனாறு பொருளீட்டு சோலை, திதாடங்கிய வாக்கு அமலூவரையும் காட்டித்தல் - முனைக்கைமரங்களின், இவ்வார்யத் து அமருவங்கும் பொதுப்பட்ட கூரியில்லை என்றாக.

அகர முதல் செழுகத்தெல்லா மாதி

பகவன் முதற்கீற யுலகு. (க)

(ஆதன பொருள்) எழுததெல்லாம் - எழுததுக்களெல்லாம், அச்சரமுதல் - அகரமாகிப் பூதலீல் கைபா; அதேபோல, உலகு - உலகம், ஆதிபகவன் முதற்று - ஆதிபகல் ஏதிப் பூதலீலைட்டத்து, என நவாறி.

ஏகாரம் தேற்றத்தில் வந்தது தறிச்செழுத்துக்களுக்கு மாத் திரயல்லாமல் வடவெழுதத்துக்களுக்கும் முதலாதலை கோங்கி 'எழுத் தெல்லாம்' என்றார் ஆதிபகவன் என்னும் இருப்பியசொட்டுப் பண் புததொகை உடற்றல் முடிபாதலின் இயல்லாயிற்று. உலகென நதி இக்கு உயிரிகளின்மேல் நின்காது. காணப்பட்ட உலகத்தைக் கொண்டு காணப்படாத கடவுளுக்கு இருப்பாபத் சொல்லவேண்டுத் தனி 'ஆதிபகவன் முதற்றே' என்று உலகின்மேல் வைத்துக் கூற பாயிரம்

சோலைஞா, அப்படிச் சோலலிஞாயினும், உலகிற்கு முகலை அதிபகவனானபடி கருத்தாகவொள்க நாதமாததிரையான இயல் பார் ப்ரதாவால் அகரங்கிழந்த தலைமையும், செயறகை பறிவால்ளாறி இயற்றை யறிவால் முழுதும் அவிதலை ஆசிப்பாலுகூகுத் தலைமையை கொளக் கிடையெற்ற வந்த அகரத்திருக்கும் ஆதி பகவன்களும் பியபர் பிரதிபிசபபாம் சோலதுதலால் இது எநித ஆட்டாடுமைப்பட பகவன்பைடும் அவிவு, பொறை, எவ்வளம், செலவும் கூரியம் அடிகு ஆய ஆறு குணங்களை முடிவுடைத்து விருந்தலின் பகவன் எனப்பட்டது முக்குற்றாலும் முதுகடவுள்து உண்ணாக கூறப்பட்டது

அப்பகவன் மெய்யறிவினை புடைவுகினாபதும், எல்லா நூக்களையும் நூராவாக்கு அக்காலியறிவில் ஒல் உண்டாகிய பிரயோகங்கள் அவன்முக்காரை வணங்கப் பிறவிலை யறுதக்கிள்ளாபதும், அன் சிறைலை நினைப்பவரது நெஞ்சை அயா நினைத்த வடிவோடு அயா விரைங்க செல்லுவுகினாபதும், அவன்து திருவடிகளை இடைநிடத்து கிளைப்பவாளன் டட்டுவுக்குத்தல் அழிவின்றி வர்த்து வாரெனபதும், அயா கொரு பொருளாட்டு விரும்புதலும் வெறுத்தலும் இல்லாதவர்களாபதும், அதனால் அடிசோந

தாரக்கு அவைக்குப்படி வேறுபடின் தூலையெனபதும், அதனால் நிவாகள் எது அவை காரணமாக வருகிற பிறவித்துனபதை, அதனால் மெய்மைசோந்த புகலை எப்பொழுதும் விரும்பச் சொல்லுபவரிடத்து மயக்கத்தைப்பற்றி வரும் கல்வினை தீவிடையென்றும் இரண்டு வினைகளும் உண்டாகா வென்பதும், அவன் சுகை, ஒளி, ஊது, ஒசை, ஓற்றம் என்னும் ஜிமுவன்களிலே செல்லுகின்ற ஆசையை அறுத்தவானால் அவன் நூது மெய்யான ஒழுகை வழியிலே ஏழுவது சினநவா பிறப்பில் வரமல் எக்காலத்திலும் ஒரு கணமைபராய் வாழுவாரென்பதும், அவன் ஒருவிதத்திலும் நன்கு ஸ்கரில்லாதவென்னபதும், அவன் நூது திருவுடித்தீசு சேராதவா ப்ரவிக்கு ஏதுவாகிய கூம் வெளுளி மயக்கச்சௌ நீக்கமாட்டாகமைம்குன்றே பிறந்தும் இறந்தும் அவற்றை வருகிற தீண்பங்களுள் அடிக்குவாரென்பதும், அதற்கைத் தேயது அடிக்கடலாகிய கடவுளுத் தீடியாகிய புணையைப் பற்றியே வான்சிறப்பு

நி

ஏனைப் பொருளும் இனபழுமாகிய பிறவிக் கடலைக்கடத்தல் கட்டு மென்பதும், கடவுள் கணவயத்தாலேதல், சுயமாடமயின்றுதல், இயற்கைபுண்ணவின்றுதல், முறைமுணர்கள், இயல்பாகவே பாசுக் கனிளீக்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி வினபழுடைமை என்னும் எண்ணைப்பட்டது குணங்களையுடையவுக்கென்பதும், அதற்கைய குணங்களாயுடைய கடவுளாது சியுக்களை மனத்தால் நீண்டது வாக்கால் எடுத்து சிதையல் வணக்குபவசே பிராவினை ஒழிப்பார்வைப்பது, அவ்வாறன்றி உலகிபல்லைப் பினைப் பவர் பிராவினை ஒழிப்பாரென்பதும் இங்கு அளியுதக்கலை காரம்.

உ. வானசிறப்பு.

அஃதாக்குது தீக்கடவுள் கு அடினையால் கு வகுமும் தந்தாகு குறுதி யாகிய அநா போரு என்னபக்களும் நட்சாறது ஏதுவாகிய எண்ணியினாலும் சிறப்பு அதிகார முறைகளும் கு இத்தனுங்கல் விளங்கும்.

நீரின நமைபா தூலகிகளின யாபாராக்குப் பானின நமையா தொழுரா சூ. (ii)

(இ) எ) யாபாரக்கும் எவ்வளவை தீம்பட்டாராகும், நீர் - கிரை, இனது - இல்லாமல், உலகு - உலகுபலானது அமையா

தெனின - பொருந்தாயன், ஒழுகு அங்கீரினது கடவுளை நீங்காத ஒழுக்கமும், வாண மழுப்பை, இனது ஒல்லாமல், அங்கம் யாது - பொருந்தாது, எ ஏ

† அவ்வோ (ஆனமாப்போலரதல்), மகிமா (மகததுமாதல்), கரிமா (சனத்துடல் கண்டிப்பினரூயக கண்டிப்புள்ளவாறை பூருவ வில்லவஞ்சுதல்), வகிமா (இலகுத்துமாதல்), பிராதகி (கீவண்டுகண வடைதல்), பிராகாமியம் (கிறையுள்ளுதல்), நூத்ததுவம் (ஆடசியுள ஞதல்), வசித்துவம் (எல்லாந தனவுசமாகக் கவல்லஞ்சுதல்) என எட்டு மாய [இவரை அட்டமாசித்தியெனப்.] அன்றி வரமபின் ஞானம், வரமபில் காட்சி, வரமபில்லைப்பம், வரமபில்லறல், நாமயன்னம், கோததியன்னம், ஆயுவின்னம், இடையூறின்னம் என்பனவுமாம்.

5.

பாயிரம்

இம்மையீலே அனுபவிக்கப் படுவதைவாதவிற் பொருளின்பக்கம் கொ உலகிய வென்றார். கடிவே சீங்காத ஒழுக்கமாவது எக் காலங்களிலும் எவ்விடக்களிலும் தண்ணீர் உள்ளாதல். நீரின் றமையா துலகெனபது எல்லாராஜுங் தெளியப்படுதலீன அதே போல வொழுக்கும் வாளின் றமையாகை தெளியப்படுமென்பார் ‘நீரின் றமையா துலகெனின்’ என்றார். இதனை நீரையின்றி யமையா துலகாயின் எத்திறங்காக்கும் மழுப்பையின்றி ஒழுக்கம் நிர்ம்பாதென உரைப்பாரு முளார்.

உலகத்திலுள்ள எல்லா உயர்களும் சீவித்திருப்பதற்கு இன்றி யமையாக்குவதைகிய எல்லா உணவுப் பொருள்களையும் உண்டாக்கி, அயவுணவுப் பொருள்களை உண்ணத்தகும் பக்குவதத்திற சமைத்து, அயவுணவுகளை யுண்பவாக்குத் தாற்றும் உணவாய்சிற்பதும் மழுப்பையாகுமென்பதும்; அம்மழுப் பெய்யேன்டுக் காலத்துப் பெய்யாது பொய்க்குமாயின் உணவின்மையால் பசியால் உயிரகள் இறக்குமென ப.கும்; மழுப் இடையெருது ரிரவலால் உயிர்கள் கிலைபெற்று வருகின் றன வெனபதும்; அகலால் அம்மழுதான் உயிரகளுக்கு அயிரத மென்று ஆறியப்படுக் கணமையுடைத் தாகுமெனபதும்; பூயியின் கண் காழ்காராப் பெய்யாது நினது கெடுப்பதும், அவ்வாறு கெட-

டார்க்குச் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்பீபால் எடுப்பதும் மறையும் பெயளபதும்; மழை பெய்யாவிடில் புல்லின தலையையுக் காருதல் அரிதெனபதும்; கடலினகண் வாழுமுயிர்கள் பிறக்காகும் மனிமுதலானவை உண்டாதற்கும் மழையே காரணமாதலால், அம் மழை பெய்யாவிடில் கடலும் தனினியல்பு குறையுமென்பதும்; அம்மடி பெய்யாதாயின் தேவர்களுக்கும் இவைக்குத்திலே செய்யப்படுகிற திருவிழாவும் பூர்வகாலம் நடவாவெனபதும்; உலகத்தில் தானமும் சலமும் உண்டாக வெனபதும் இங்கு அறியத்தக்கவை களாம்.

நீத்தார்பெருமை

ந.—நீத்தார்பெருமை.

அஃஶாக்கு முற்றாக்குறந்த முனிவரது பெருமை. வான சிறப் பிற் குறிய அறம் பொரு ளினபங்களை உலகத்துக்கு உண்ணாது அறிவிப்பவர் அவராதலால் இஃது அதனயின் வைக்கப்பட்டது.

சுவவேயாளி யூரோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு. (எ)

(இ-ன்) உலகு-உலகமானது, சுவவ ஒளி ஊறு ஓசை ஊற்றம், என்று-என்ற சொல்லப்பட்ட, ஐந்தின்-தன்மாத்திரைகள் ஐங்குது, வகை-குறபாட்டை, தெரிவானகட்டே-ஆராய்பவனது அறிவினிடத்தே, எ-ற.

அவற்றின் குறபாடாவன-ஊற்றம் சுவவ ஒளி ஊறு ஓசை யென்னும் ஐந்தம், அவற்றிலே தோன்றிய நிலம், நீர், நீ, காற்று, ஆகாயயென்னும் பூதங்கள் ஐந்தம், அவற்றின கூரூதிய மூக்கு, ஊய், கண், மெய், செவி யென்னும் குருணேந்திரியங்கள் ஐந்தம், வாக்கு, பாணி, பாதம், பாடிரு, உபத்தமென்னும் கருமேந்திரியங்கள் ஐந்தம் ஆக இருபதுமாம். வகை தெரிவான என்றதனால் தெரி கின்ற புருட்டும், அனை தெரிதாக்குக காரணமாகிய புத்தி அகங்காரம் மனம் ஏட்டப்பட்டவையும் அவற்றிற்கு முதலாகிய மூலப் பகுதியும் கொள்ளப்படும். தத்தவம் இருபத்தைந்தையும் தெரிதலாவது மூலப்பகுதி ஒன்றில் தோன்றிய தல்லாஜமயாலே அது பகுதியே யாவதல்லது வீருதியாக தெளவும், அதனிடத்துத் தோன்றிய புத்தியும் அதனிடத்துத் தோன்றிய அகங்காரமும் அதனிடத்துத் தோன்றிய தன்மாத்திரைகளுமாகிய ஏழும் தத்தமக்கு முதலா

யானை கோக்க விகுதி யாதலும் தமிழ்த்துத் தோன்றுவனவுட்றை கோகப் பகுதியாதலு முன்டை வேணும், அவற்றினிடத்துத் தோன்றிய யனரும் குணேக்கிரியங்களும் கருமேக்கிரியங்களும் பூதங்களுமாகியபடில்லை மற்றுமிடத்துத்தோன்றுவன விளையமீன் விகுதியே யாவத்தை உடுத்தியாக வேணும், புருடன் தனி ஒன்றில் தோன்றுவதையாலும் நன்றிடத்துத் தோன்றுவன விளையமீன் யாலும் இரண்டும் அங்கெணுவும் சாங்கிய நூலுள் ஒதியவாற்றில் பாயிரும்

ஆராய்தல். இ., விருபத்தைக்கு தந்துவக்கூட்ட மல்லது உலகென வேற்றிலை யென்று உலகெனது இருப்பை உள்ளவாறறிதலால் உலகு அவனது அறிவினிடத்துத் தாயிற்ற.

பிறப்பு வீடென்னும் இரண்டுள்ளது தன்ப வின்பக் கூறப்படுகிற ஆராய்தறிக்குது அப்பிரப்பறத்தற்கு இப்பிறப்பிலே* தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துஞ்சவரது பெருமையே இவ்வுலகில் உயர்ந்துதனபதும்; அவர் பெருமையை இகத்தையதென்ற அளவிட்டுச் சொல்ல முடியாதன்பது; ஜப்பொறிகளையும் தத்தம் புல்ளகளிலே செல்லாமர் கூப்பவழி உண்மைத் துறவிகளை வரைபதும், அன்னவரே தியமம், நியமம், ஆகனம், பிரானுயரம், பிரத்தியாகாரம், தாரணை, தியாகனம், சமாகியென்னும் செயற்களியலுற்றுச் செய்யவுல்லவராவரைபதும்; அவரது பெருமையை

* தமக்குரிய கொழுக்கநினை கண்ணே நின்று துறத்தலாவது — தத்தம் உருணுச்சுருக்களுக்கு உரிப ஒழுக்கங்களில் தப்பாமல் கடக்கப் புண்ணியம் வளரும், புண்ணியம் வளரப் பாவங் தேயும், பாவங் தேய அறியாகமம் நிங்கும், அறியாகமம் நீங்க இது நித்தியம் இஃக் அ அநித்தியம் என்கிற பகுத்தறிவும் நிலைமல்லாத இம்மை மறைமை யின்பங்களில் வெறுப்பும் பிறவித துணபங்களும் பீநான்றும், அவை தோன்ற மோட்சத்தில் ஆஸ்சுண்டாம். அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய வீண் மூயங்கெல்லாம் கீங்கி மோட்சத்துக்குக் காரணமாகிய யோக மூயந்தீ உண்டாம், அஃது உண்டாகத் தத்துவ ஞானம் பிறக்கு எனதெண்பாக்கிய மாமகாரமும் நானென் பதாகிய அகங்காரமும் விடும் ஆகவின, இ., விரண்டு பற்றக்களோடும் இம்முறையே ஹற்து விடுதலாம்.

† (ஏ) இயமம்-கோலை, களவு, இச்சை, பொய, இவற்றினீங்கிப்,

புலன்டங்கி யிருத்தல்.

- (e) சியம் - தவம், துய்மை, தத்துவ ஊலோர்தல், மனமுவக் கிருத்தல், தெய்வம் வழிபடல். (தவம் - மனம் பொறி வழிபோகாது சிற்றந்பொருட்டு வீரதங்களால் உண்டு சுருக்கலும், கோவைக்காலத்தில் வெவிவில் நிற்றலும் நீத்தாாபெருமை

அவர்ஜனைபாகச் சொல்லிய மாநிரங்களே கணக்டாகக் காட்டு மெனபதுட, அவா அருளினுலே சொன்னதும் கோபத்தினுலே சொன்னதும் அவவசசொல் அப்பன் எ பயனிக்கொடுத்தே விடு மெனபதுட அரைது கோபம் காா எனதுவு கணமேயாயினும் கோபிகப்பட்டங்காலே தடிக்கல் பரிசுகளை கணமாக்குவது என்று, எல்லாவுமிகளின் மேற்ம செ விய தண்ணீரை வீரதமாகக்கொண்டு நடத்தலி னுலே அந்தணரென்று சொல்லப்படுவோ அத்துவாதகில் சினந வரே யெனப்பும் இந்து ஒளியச்சுவாலவகளாம்

மாரிசாலத்தில் ம பக்ரிக்காலசுது ம நீரில் கி றலும் முக்கீப் சொல்களோ மேற்கங்களுடு அவற்றால் தம முர்பாட்டு கருத அணபக்கீர் பொறுத்துவும், அங்கிலை ஸ்த பதங்கி னா தமக்குத் சுரப நிழைத்த காலத்தும் மூலிகைக்குத் கூம துணப + எழுயா தொழிதலுமாம்)

- (ங) ஆதாம சுவத்திக்கம (அஃஷா கு தொண்டிக்கும் முறை வாலுக்கும் நடவே ஓரண்டினாகக்கீட்டும் செலுச்சி ஒறுபாங்கிருத்தல்

போமுகம (அஃஷாவது சுநைபை கடில் இருக்காறபரட்டை டும் பாரங்காது அய்க்குஙா பெருவிரலைக் கைபை பிடித்திருத்த சுகா ம சுராடயினா உடபககம்) பட்டமம (அஃஷாவது இருக்கோஸ் மேலும் இரண்டினங்களுக் கூல மாநிச் தொண்றல் கால்) பட்டம (அஃஷாவது வரைராஸ்டமில் இடக்காறபரட்டைச் சோத்து இதுமாங்க்குதல்)

கேசரி (அஃஷாவது பீசக்கி ரகிசுச் சிவனியிடத்துப் பரட்டைவைக்கு இடமுடிவுக்கண்ய முடிநதாளில் வைத்து அக்குவி வீதது சாசியினுரியைப் பாந் திருத்தல் சிவனி சிவநாடி அக்குவி - வீரல்.)

ச. அறண்வலியுறுத்தல்.

அஃதாவது அம்முள்வராவ அறிவிகூப்பட்ட முன்றள அற மானது மற்றைப் பொருளினபகுகள் போலா எமல் இம்மை மற்றும் வீடென்ஜும் மூன்றையும் சருதலால் அவற்றிலும் வலிபுடைத் தெனபதை நாட்டுதல். அதிகாரமுறையையும் இதனாலே விளக்கும்.

வீழ்நாள் படாஅமை என்றாற்றி எஃதாருவன் வாழ்நாள் வழியடைக்குக் கல. (அ)

பத்திரம் - (அஃதாவது பீசக்னிகமுச ஒவனியிடகதுப் பாட்டை வைக்கு அுவிருபத்தையும் இருக்கயால் இதகப்பிடித்து அகையாசிருதல்.)

முத்தம் (அஃதாவது டிடார்ப்பாட்டாற் வெனியை யழுத்தி வகைபாரடி அப்பரட்டினகீழ் அழுத்த விருதகல்.)

மழுரம் (ஆஃதாவது முடைகையிரண்டிம் உந்திப்புறந்தி வழுத்தப் புவியிரண்டில்லைக் கால்நீட்டித் தலைநிம்ராந்திருக்கல்.)

சுகம் (அஃதாவது சுகமும் திடமும் எவ்வாறிருக்கின எய் துமோ அ ஏரிருதல்.)

(ஆ) பிராண்யைம் பொண்வாய்கை இரேசக பூரக கும்பகஞ் செய்தல். (அஃதாவது பிராண்வாய்கை வெளியே விட்டு உடல் பை யீடு காதச் சமப்படுத்தி அடக்கல்)

(இ) பிரத்தியாகாரம் - பாதியை நீக்கி உண்ணேக்கல் (பாதி-கேகசம்பங்கானில் ஜூயமவந்தால் அவற்றுள் மனஞ் செல்லாமல் உதாதல்)

(ஈ) தாரணை - கண்டம், இதயம், கெற்றி, கொலம், காபி இதற்கிற வொன்றி, சுந்தகம் சிக்கைவதற்கால்.

(உ) தியானம் - சப்தாதி ஜமபுலனக்கொடும் ஆடக்கி மோகன் செய்தல்.

(ஊ) சாதி - இந்திரிய ருதலிய தக்துச் சேட்டைட்ட கேது வாய் யாகையைன்னாற் காவரேடு கூடிலும் அவற்றிற் பற்றின்றி மிருக்கும் ஆண்மாவாகிய தன்னைத் தான் காண்டல்.

அறண்வலியுறுத்தல்

(இ - ஓ.) வீழ்நாள் - இச்யாது கழிபுஙள், படாமை -

டாக்கமல், நன்று - அராததை, ஒருவன் ஆற்றின் - ஒருவன் செய் வானுகில், அஃது - அச்செயல், வாழ்நாள் - அவன் சீரததோடு கூடி வாழுங்கள், வழி - வரும் வழியை, அடைக்கும் கல் - வாராமல் அடைக்குங் கல்லாம், எ - ற.

அவிச்சை (அங்குள்ளானம்), அவைவிச்சைபாறிக்கும் 'கான' என்னும் அகங்காரம், அவகங்காரம் பற்றிவரும் 'எனக்கு திடு வேண்டும்' என்னும் அவர் அவைவாபற்றி அப்பொருளினை மேற் செல்லும் ஆஸசப்பெருக்கம், அவவாசை நிறைவேற்றுதலிடக்கது அப் பொருளை புடையாரிடத்துண்டாகும் வெறுப்பு என்னும் ஜிவகைக் குற்றங்களால் வரும் நல்லினை தீவினை என்னும் இருவகை வினைக் குழம் உன்னக்கூறக்கும் உயிர் உடமடை ராஜை கூடுங்காற் காவ்விரு வினைகளின் பயனகளாகிய இனபததுண்பங்கா' அறைபவ்க்கும் ஆதலால் அச்சாலமுழுதும் 'வாழ்நாள்' எனப்பட்டது. இச்சுல்ல அரம் வீடுபயக்குமெனபது சொல்லப்பட்டது.

ஒருவனுக்கு அறஞ்செயதல்ன மேற்பட்ட ஆக்கமும்வீலை, அதனை யக்கத்தால் மரந்துவிடுதலின் மேற்பட்ட கீழ்மீலை யெனபதும்; தருமஞ்செயபவர் தனக்கியலுய வகையால் இடைவிடாமல் அது செல்லுமிடங்களிலுள்ளெல்லாம் (மனவாக்குக் காயங்களால்) செய்தல் வேண்டுமெனபதும்; அவவாற்றுவும் அறஞ்செயபவன் தன மனததினிடத்துக் குற்றங்கூடையவனுக்கியபோது அதனவழிப் பட்ட வாக்கினுழும் காயத்தினுழும் செய்யப்படுகிற அநங்களிலே யெனபதும்; பொருமை ஆஸ கோபம் கடின்சொல் என்னும் இந்நாள்கும்னரிச் செய்யப்படுவதே அறமாகுப்பெனபதும்; அறத்தினைப் பின்னர்ச் செய்வோமென்றாலு நாடோறாகு செய்ய வேண்டுமெனபதும்; அவவாறு செயத வரம் இவ்வடியபினின்று உயிரோங்காலக்கு அழிவில்லாத தீர்மானாகுமெனபதும்; இல்லறத்தோடு பொருந்திவரும் இனபமே இனபமாகுமெனபதும்; அதனேடு பொருஞ்சாது வருவனவெல்லாம் துனபந்தருவனவாகு மென்பதும் இங்கு அறியத்தகவல்களாம்.

பாயிரம் முற்றிற்று.

இல்லறவியல்.

ஞ. இல்வாழ்க்கை.

அஃதாவது இல்லாத்தோடு விதிக்கப்பட்ட வழியிலே சின்று சொல்வேனா நடத்துவதற்குத்தகுந்த தலையாசிய கர்ப்புடை மனைவி யோடு கூடி வாட்டல். ரூந்திலை அங்கு ரெய்தற்குரிய இருவகை நிலையுள் முதலாதவின், இஃது அங்காவலி ஏதுதலின்பின் வைக்கப்பட்டது.

தென்புலத்தார் தெய்வம் விருந்திதாக்க ஏரினன்று கைம்புலத்தார் சீரும்ப நலை (ஈ)

(இன்) தென்புலத்தார் பிதிரர், தெய்வம்-தேவா, விருந்து-அதி தியர், ஒக்கல்-சுற்றாத்தார், தான் - தானா, என்ற-என்ற சொல்லப் பட்ட, ஐம்புலத்து-நூந்திட்டாதுஞ் செய்யப்படுகின்ற, ஆறு அங்கெரியை, ஒம்பல்-ஏழுவாமல் செய்தல், தலை-இல்லாட்வானுக்குச் சிரப்புடைய அராம், எ-ற.

பிதிரராவார்படைப்புக் காலத்து இயலுற்புடைகப்பட்டதோர் கடவுட்சாதி. அவர் இங்குபோனார்களுடைய புத்திரராசியராக் செய்யப்படுக் கருமங்களினால் திருப்தியடைந்து இராந்தவர்க்கும் அவர்களுக்கும் நீர்க்கத் துர்க்கதியை நிக்கி கர்க்கதியை அளிப்பர். அவர்க்கு புடம் தெண்ணிசையாகவின ‘தெண்புலத்தார்’ என்றார். தெய்வமெனபது சாதியொருமை. விருந்தெனபது புதுமை. அஃது இங்கு ஆகுபெயராய் புதியராய் வந்தார்மேல் சிறைது. இவர் இரு வகையர், முன்பழக்கத்தினுற் குறித்துவந்தாரும் அஃதினாமையாற் குறியாது வந்தாருமென. எல்லா அறங்களும் தானுள்ளுய் சிறை செய்யவேண்டுதலின் தனினை யேறப்படும் அறனுயிற்ற. என்ற எணபது விகாரமாயிற்று. ஆங்கு அசை. ஓவனையும் அறஞ்செய்தற் கிடனுக்கவின் ‘ஐம்புலம்’ என்றார். இவ்வைம்புலத்திற்கும் ஐங்கு கூறு வேண்டுதலால் அரசலுக்கு இறைப்பொருள் (வரிப்பணம்) ஆறிலோன்றுயிற்று என்பதறிக.

வாழ்க்கைத் துணினாலம்

கா

இலையுவான பிரசாரி வராபபிரதான சகாரியாசி யென்றும் மூவாக்கு அவாக்கது ஈல்லைமுகக வர்களில் ஒலைபெற தலையாகா சென்றபது, அதாராமாாவராட்சி ரீடு பட்டகாக்குப் பாவ கொறிய அவாக்கு ஆராமாய் ன : ஓவனைக்கு செய்தும், வழு மைப்பட்டாகது உண்டு முதலியன கொடுத்து, இந்நத்வாக்கு நீரகடை முதல்ய சொத்து நூல் நீலைய அடைவி குதும ஏடுக

கடவுளை ராபத்தும், அரங்க ஏ பெராருள சம்பாத்திகாம்பேர்து பாவத
அடக்குமினவல்ல மியிட்டில் சுயபாரித்து அபவ்பாருமா முன்சொல்
வூபபட்ட சென்னபுத்தார் கூவயா விருந்து ஒக்ள பிரமசாரியா
வாளா பிரமத்தா சந் ராஸிபா ஆதாரமாக வர சீல் விட பட்ட வா
வறியாராப இ) நதார எண் ೨ப் பூஷடாஞ்சமமுக்கும் உதவுச்சுரன்
உண்ணக்டல் ஸ்ரீ பதும், யவிதத்தால்வாறிப் பாபத்தால் எந்த
பிரண்மபாரு சூப் பங்கிட்டின்டால் அரமானது பொருளுடையாளை
யும் பாவாளன் து தன்னை ஏ அலை-கது சந்தக் குழிப்புமனப்பதும்;
மனோயாலும் கணவத்தும் மனத்தோடு வைமயுடன் செய்யும் அதெம்
பயணபடிமேனபதும், அ வரது செய்யப்படும் இவையும் அறவறதக
துக்கு மேலாடுதனாகும், ஏதுக்கூட ஏவுவாப்பார தவு செய
வாருக்கு டெரிக்கும்போ (முதலான ஆட்டடி, கூளை) காத்து அவற்றை
தமது தவகூரியிலே கடத்த : பாறும் தன் அரசுகள்னாப தவ
குந்மையன் அத்தவுச்சினருக்கும் மேலானால்லா பெண்ண ஆட,
பிள்ளே தேவைப்ப பிரந்து சு வெப்பயைன் அனுபவிப்பது
தின்னமேனபதும் இருக்கு அற்யதக்கூவைகராம.

கு. வாழ்க்கைத்துணைலம்.

அங்காவது துயவில்வாழுக்கைக்கருத துணையாகிய இவ்வாளது
கண்ணம் அங்கார முறைமையும் இதனுலே விளங்கும்.

மனைத்தக்க மாண்புடைய எரகித தற்காண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத துணை. (க)

(இ - ஸ்.) மனைத்தக்க - இல்லறததுக்குத்தக்க, மாண்புடைய
எரகி - மாட்சிமயுடையவளாகி, தறகொண்டான-தன்னைக்கொண்

கா

இல்லறகியல்

டவனது, வளத்தக்கான் - யருவாய்க்குத்தக்க வாழ்க்கையை யுடைய
வளே, வாழ்க்கைததுணை - ஒருவனது இல்வாழ்க்கைக்குத் தகுத்த
துணையாளாள், எ - று.

நங்குணவுகளாவன துருந்தவரை யுபசரித்தலும், விருந்தினரை
யுன்பித்தலும், வறியாரிடத்தே யருஞ்சுடமையும் முதலாயின்.
நங்குச்சுக்களாவன வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களறிந்து
காப்பாற்றிவைத்தலும், உண்டி சுடைத்தல் எல்லாமயும், உலக

நடையை யறிந்து, அதற்குத் தக்கபடி நடத்தலும் முதலாயின். வருவாய்க்குத்தக்க வாழ்க்கையாவது வரவுக்குத் தக்கபடி செலவு செய்தல். இதனால் இவையிரண்டு நன்மைகளுக்கு விறங்குவது கூறப்பட்டது.

இல்லந்தக்குத் தகுந்த கர்குண நற்செய்ணகள் மனையாளிடத்தீடு இல்லையாயின் அவசில்லாப்பக்கம் செல்வத்தால் எவ்வளவு பெருமையை உடையதாயிருப்பினும், பிரதீயாசனமில்லை யெனபதும்; ஒருவன் பெறதற்கும்பொருள்களைப்படுத்த, அத்தகைய கர்ப்புள்ளடய மனையாளர் தன்கணவளையே கெய்வமாகத் தொழுவானானபதும்; அன்னவள் காபிளிஸ்ரும் எழுஷாயல் தள்ளைக் காத்துக் கண்களை வளைக்கும் உண்டு முதல்யங்களும் பேணி இருவரிடத்தும் நன்மையைக்குத் துக்க நீங்காமற் காப்பாளனாபதும்; கணவரைப் பூசித்த பெண்டிர் கவர்க்கமடைந்து தேவாகாலே பூசிக்கப்படுவரென்பதும்; கங்குடைய பெண்டிரை மனைவியராக அடையாதாரக்குப் பெருமித நடை இல்லையெனபதும்; மனையாளது நர்குண நற்செய்ணகளை ஒருவனுக்கு நன்மையென்றும், நல்ல பதாரிரசைப் பெறதலை அங்கரகுண நற்செய்ணகளுக்கு நல்லாபாணமென்றும் அறிந்தோர் சொல்லுவரென்று; தும் இங்கு அறியத்தக்கணவகளாம்.

புதல்வரைப்பெறுதல்

கடி

எ. புதல்வரைப்பெறுதல்.

தாங்களுக்கு இல்லாழ்வாரால் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றஞாள் முனிவர் கடன் கேள்வி (வெதாத்தியயனம்) யாலும் தேவர் கடன் வேள்வியாலும், தென்புலககார்க்கடன் புதல்வரைப் பெறுதலாலும் அல்லது செலுத்தக் கூடாறையால், அக்கடன் செலுத்தறபொருட்டு மேர்க்கறிய இல்லாத நற்குண நற்செய்ணகளுக்கு நல்ல அளிகல்வென்று நவீலத்தகுமாற்றால் அறியவேண்டுகளு அறிதற்குரிய ஆண்மக்களாப் பெறுதல். அதிகார முறைமையும் இதனுடைய விவரங்கும்;

எழுதிறப்புங் தீயவை தீண்டா வழிபிறங்காப்
பண்புடை மக்கட் பேரின்.

(2)

(இ - ஸ.) பழிபிறங்கா - பிரார்ப் பழிக்கப்படாத, பண்புடை-

நஞ்சூன்களைப்படிய, மகள் - புதல்வரா, பெறின் - ஒருவன் பெறுவானும், அவனே, எழுப்பிடப்பட - எழுவைப்பட்ட பிரப்பி லும், தீயளவு - துளபங்கள், திண்டா - சென்றாடயா, எ - மு.

அவன் தீவினை என்றாலு தேவ் தந்துக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறவானுயின் என்றவா ரூபி து, தந்தைகாயர் தீவினை கேம்தற்பொருட்டு அவரைக் குறித்துப் புதல்வர் செய்யும் தான்தருமங்களுக்கு அவர் நஞ்சூன்கள் காரணமாகவின் ‘பண்புடைமக்கள்’ என்றா. எழுபிதப்பாவன தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஈர்வனை, நீரவாழ்வன, தாவரம் என்பன. இப்பிறப்புக்கள் மொத்தத்தில் எண்பத்தினால்கு நானுயிரம் யேதுநி பேதங்களை யுடையன. அவற்றின் விவரம் பின் வருமாறு:— தேவா - பதினூன்கு நானுயிரம், மனிதர் - ஒனாபகு நானுயிரம், விலங்கு - பத்து நானுயிரம், பறவை - பத்து நானுயிரம், ஈர்வனை - பதினெட்டு நானுயிரம், நீரவாழ்வன - பத்து நானுயிரம், தாவரம் - இருபது நானுயிரம். எழுபிதப்பு - ஏழூதலைமுக்கையுமாம்.

ஒருவன் பெறும் பேறகளுள் அறிய வேண்டியவைகளை அறிதற்குரிய புதல்வரைப் பெறுதல்லது பிறிதொச்சிறில்லை யென்பதும்; புதல்வர் சம்பாதித்த பொருள் தம்முடைக் குறித்து அவர்செய்யும்கூ

இல்லையியல்

வலவினையினுடே தமரடை குவருமாகவா தமமுடைய புதல்வரைத் தமபொருளென்ற தர்தா கா சோல்லுவரெனபதும், கமருடைய மகள்து சிறு வையால் கால்பட சோது பொரோக்கு அர்தா தத்தினும் மிக விள்ளை யுடையதாவிருக்க மென்பது, மகள்து உட்டமைப்பட தொந்தல் குருவனது உடமடிக்கும் திவாது சொற்களைக் கீட்டோடு கெவிக்கு கூடுவாபக்கைத் தநுமேன பதும், மகள்து மடிலைச்சோல் டெப்ரேரால் குபல்லைச்சைய யும் வீள்ளும் ஆஸ்தா பலிட இரு தாக்க கருத பாடிமனபது, செபையல் காவிரில் வல்லுக்கொன மு பட்டிருஷா செரத்தே தந்தைக் தன்மாநுகருச் செபை நானமாகு பேரட்டும், இவ்வுடைய தந்தை இவனை, பெறுதல்கு என்னா கவ செய்யாத்து வென்ற அறிவாரா சோல்லு சோல்லை உண்டாக்குத்தடில் காகள் தந்தைகருச் செய்யம் நதியாகு ரெண்பதும், அன்மக்களது அறி விட்டுமையாகனாக பெற்றேரா ரகிதுவதைவிட உடக்கதா அதிகமாக மகிழவ ரெண்பதும் தனமக்கொக் கலவிட்களவிக்கில் ந் அழை தானெனு அறிவுடையோ சொல்லக்கேட்ட தாயானவன் தான் அவனைப் பெறாபொழிச்சு அடைந்த மகிழச்சயயவிட அதிக மகிழச்

அ அண்புடைமை.

தமிழ்நாட்டு அமைச்சரவீல் புதல்வா முதலியப் பொட்டாபுடையாரிடத்துப் பிரியமுடையை ஏந்தார முக்கியமையும் இதனாலே விளக்கும் இல்லறம் இனிது டெத்தலும் பிறவும்பாக்ஞமேல் அருள் பிறத்தலும் அனபின் பயனுதலால் இது வேண்டப்பட்டது. வாடிக்கைத் துணைமேல் அனபில்லாத விடத்து இல்லறம் இனிது கடவாயை, * “அரசில்வாராக களித்தலும் மந்தனை ரோமபலுக், துற-

* இதன் பொருள் பிராமசாரிகளுக்கு வேண்டியன் கொடுத்தலும், வானப்பிரத்தனரக் காத்தலும், சக்ஷிபாகிகளை உபசரித்தலும் தொன்றுதொட்டு வரும் ஒப்பற்ற சிறப்பினையுடைய அதிகாரை மூன் சௌன்று அளவளரவில் புணபித்தலும் ஆகிய இனவகளையிழந்த என்னை, (எ.து).

அண்புடைமை

கன

வோக கெதிராதலுக் தொல்லோ சிறப்பன், விருக்கெதிரா கோட்டு மிழாத வென்னை” என்னும் சிலப்பதிகாரச் செய்யங்காலம், அவன் வனப்பினால் அருள் பிரச்சல, † ‘தருளைனுமனபீன குடவி’ என்னும் குற்றப்பகுத்தயினால்லும் அறிக்

அறத்திற்கே யண்புசார பெபை வறியார
மறத்திற்கு மாங்கேத துணை. (க)

(இ.எ) அறியா அறியாதவாகிகா, அனபு அனபானது, சாபு துணையவது, அரசுத்திற்கே-அரத்திற்கே, எனப என்று சொல்லுவா, மறத்திற்கும் சின்கநை நீக்குங்காகும், அஃதே அங்கனபே, துணை துணையாவது, எ -

ஒருவன் செய்த பணக்கமைப்பாறி உள்ளத்தில் சினங்கேதான் நிய விடத்து அவனை கடபாக்க கருதி அவனுமேல் அனபு செய்ய அச சினம் நீங்குமாதவின மறத்தை நீக்குத்தரகுத் துணையாமென்பாரா ‘மறத்திற்கும் அஃதே துணை’ என்றா, “துனபத்திற்கியாரே துணை யாவா” என்றால் மறத்திற்கும் அஃதேதுணை’ என்றதற்குப் பெண்டா புதல்வா முதலாயிலேரை கலவழிப்படுத்தும் பொருட்டு அவரைக் குறித்துச் செய்யப்படும் கோபத்துக்கும் அனபே காரணமாமெனப் பொருளாரைப்பற்றும் ஆம்

“ நிக்கிர கங்கடானு நேசத்தா லீசனைசெயவ

தக்கிர மத்தாரகுற்ற மடிததுத்தீாத தசசமபண்ணி
 இக்கிர மததினுலே யீண்டற மியற்றிடென்பன
 எக்கிர மததினுலே மிறைசெய லருளேயென்றும்
 தக்கததாய் பெற்றததம் புதலவாக டஞ்சொலாற்றின
 வாதிடா விடினுறுக்கி வளாரினு லடிததுதத்தீய
 பந்தமு மிடுவரெல்லாம் பாததிடிற பரிவேயாகும்
 இந்தாஸ் முறைமையன்றே ஷீசனா முனிவுமென்றும் ”
 என்றும் சிவஞான சித்தித் திருப்பாக்காளின் கருததை
 வண் ஓததனாக! இதனுல அனபினது சிறபடுக குறப்பட்டது
 † ஏச் - போருள செயல்வகை.
 9

கசு

இல்லறவியல்

தயால அனபுசெயயப்பட்டவாது தனபங்கண்டவிடத்தே
 அனபுடையாகண பொழிக்கின்ற கண்ணீரானது உள்ளே யிருக்கிற
 அனபின் எவ்வாரும் அறியத் தாற்போன்றதும், அனபிலா பிராக்கு ஒருசிறி தும் பயணப்படாமல் தமபொருள்கள் எவ்வாவற்றை
 யும் நாமே வைத்திறப்பாரென்றதும், அனபுடையாரோ வென்றால் *தத்திழுஞ்சௌபோலத் தயமெறுமைப்படும் பிராக்குக் கொடுப்ப
 ரென்றதும், பெற்றநகரிய மக்களுமிக்கு உடமபோடு உண்டாகிய சமபந்தத்தை அனபோடு போருந்துதற்கு வந்த வழியின பய ஜென்ற அறிவுடையோர் சோல்லுவரென்றதும், ஒருவறுக்குச் சமபந்தமுடையவரிடம்கீத் செய்யப்பட்ட அனபானது அதன
 மையினுலே பிறரிடத்தும் பிரியமுடைமைப்பத் தருமென்றதும்; அப் பிரியமுடைமைதான் இவ்வகு யாவரும் கடபினரென்ற சொல்லப்படுகிற பெருஞ்சூப்பைபத் தருமென்றதும், இவ்வுலகத் திலே இலவாழுக்கையிட்டு நின்ற மனைவியோடும் மக்களோடும் சுற்றத்தாரோடும் கூடி இனபழுற்றவா தமமாலே செய்யப்பட்ட வேள்வித தொழிலினுலே தேவராயப் பிறநாது அங்கீக் பேரின
 பத்தை அனுபவிப்பெற்றதும், அவ்விதம் அனுபவிப்பது அவா அனபுடையவராய் இவ்வற்றத்தோடு பொருங்கிய வழியின பயனுக்க் கருதப்படுமென்றது, எவுமில்லாத புழுக்களின் உடமபை வெயிலானது சுடுதலபோல அனபில்லாத உயிர்களை அரக்கடவுள் சுடுமென்றது, மனததில் அனபில்லாத உயிர் இவ்வாதத்தோடுகூடி வாழுக்கல கடினமான நிலத்தில் உலாந்தமரம் தளிராதத்தை ஒக்கு மென்றதும், உடமபினகத்திலே இவ்வற்றத்துக்கு அங்கமாகிய அனபில்லாதவாக்கு மறைபப் புறவற்றப்புகளாற் பயனில்லையென்றதும்;

அனாபு முதலாக அதனவையில் சின்ற உடம்பே உயிரினர் உடம்பாகு மெனபதும், அனபில்லாத உடல் உயிரற்ற உடலாகுமெனபதும் இங்கு அறியதக்கூவகளாம்

* விருத்திராசரின் வெல்லும்பொருட்டுத் தம்முதுகெலும் பைத் தத்தின்மூலம் இந்திராஞ்சுகுக் கொடுத்தாரென்பது கணத்.

விருந்தோமபல்

ககு

க. விருந்தோமபல்.

அடிகாலது முன் அறிமுகமான ஒத் து அசிகிக்ஞம் அவவற்றிமுக மின் ரிசர்க் குத்துமாலிய இருவாக விருந்துன்னாயும் ஆதரித தல், + தென்புவத்தார் தெபகி ம் விருந்துனர் சுரங்கதார் தான் என இல் : ஜவக்கயோனர் ஓமபுகலில் முன்னேய இரண்டும் காணப்படாத கூரார் நினைக்கு செபவன் ஆகலானும் பிள்ளைய இரண்டும் பிறர்க்கு கு கொடித்தல் ஆல்லாமையானும், இடந்துறை விருந்தோமபல சிரபடல - சதாய இல்லாகங்கஞ்சு முக்காயிற்ற வேற்பாடில் ரார் அனாபுகூடய கணவனும் மனைவாளம் க தயல்லது ரெய்யப படாமுமயினா, இஃது அனாபுலா - வையி னபின் காயக்கப்பட்டது

இன்ததுணைத் தெனபதொன றில்லை விருந்தென
துணைததுணை வேளவிட பயன். (ஏ)

(இ ஏ) வேளவிப்பயன் - விநந்தினரை புபசு கதலாகிய வேளவியினபயன், இனைத்தும் த ச எனபது இாஸவாவின தெனபதாகிய, ஒன்றில்லை காவிணையுடைபதனாற், விருத்தின் அவவிருந்தினரது, துணை - தகதியனவே, துணை அதற்கு அளவாம், க ச

துபிரமயாகம், தெய்வயாகம், பூசுபாகம், பிசோயாகம், மாஞ்சூட்டாகம் எனதும் ஜிமபெருஞ்சௌவியல் யானு - பாகம் எனபபடுவது விருந்தோமபலாகவின் 'வேளவிட' எனதும், 'பாருளனைய சிறிதாயினும் தக்காக்கு உதவபடின' பெரிதமாக க இனைததுணைத் தெனபதொன்றில்லை எனதுப் பூரி ஞா இதற்கு விருந்தோமபுகார் ஆமுமை மற்றும் இரண்டிற்கும் எய்தும் பபனுக்குக் கார கூப்பட்டது.

த ४७-ம் பக்கம் பார்க்க.

பிரம்யாகம் - வேதயோதல், தெயவுயாகம் ஓமங் வளாததல்; சூதயாகம் - காகபலி முதலியன ராதல்; பிதியாகம் - தாபபணமுடித்தல்; மாலுடயாகம் - இருப்போகரு உணவு முதலியன ஸதல்.

20

இல்லறவியல்

த “ஒருங்கு அணையதோ ராவுமலித் திண்டி

இறப்ப கிட்டிபயந் தாங்க—கறப்பயறுந

தான்சிறி தாயினுந தக்காக்கப் படக்கால

வாள்சிறிதப் போதது விடும்”

எனதும் காலதியார் அஉணவலியுறுத்தம் பாசுரக்கிளை கருத்தின் உணர்ச்சு.

ஒருவன் ரைவியோடும் வீட்டிலிருந்து பொருளங்களைக் காப பாற்றி வாழ்வது விருந்தினரைப் பேணி அவாக்கு உடாரனு செப தறபொருட்டேட யாகுமெனபதும், அவ்விதம் செய்யாதவீட்டத்தே வீட்டிலிருத்தலாலும் பொருள் கூர்பாராலாலும் உண்டாகிற அனபச செயல்களுக்குப் பயனில்லையெனபதும், உணணபபடும் பொருள் அமிக்கமே யெனிலும் கன்னை நோக்கிவகுத விருந்தினாதனவீட்டின புறத்திருக்கக் கானே உதனையுண்ணுதல் கூடாதெனபதும், தன்னை நோக்கிவகுத விருந்தக் காட்டாறும் உபசரிதது வருபவனதுவாதகங்கொடாது ரேண்மேற் கிளைக்குமெனபது, ஞானவொழுமுகக்களால் மேறப் பட விருந்தினரைக் காபவனதுவீட்டில் கிருமகள் தன செலவை கலவதிப்படுதலைக்கண்டு மனமகிழ்க்குது வாடிக்கூடியாண்டு நப்பாளெனபதும், முன்னே விருந்தினரை உணபிததுப் பின் மகுநஶத் உணபவனது நிலம் கண்ணாய் வினைபுமெனபதும், தனனிடியுதே வகக் விருந்தத் உபசரிததுப் பினவரும் விருந்ததைப் பாதுத்த கான அதட்டுணை இருபவனமறபிறப்பிலே தேவனுயத் தேவாகளுக்குச் சிறந்த விருந்தாவா எனபதும், விருந்தினரை உபசரிதது அதனபயனை அடையாத வாபொருளை வருந்திக்காதுப் பின்பு அதனை இழந்து இரங்குவாரெனபதும், விருந்தேறியபலை இகழும் பேதைமை செல்வததுன் வறுமையாகுமெனபதும், தாரததிற் கண்டவீட்டத்தே முகமலாச்சி காட்டலும், அதைண்டு சமீபத்திலே வகதவீட்டத்து இனசொற் சொல்லுதலும், அது கேட்டு உடனபட்டபோது உபசாரனு செய்த

இலம் ஆகிய குணங்கள் நிருதோமயபவராகு அவசியம் இருக்க வேண்டுமென்பதும், அதகுணங்கள் மூன்றாண்டு முதலாகிய மூட
+ உறக்கும் - சீள்யெடுக்கும் + இறப்ப - மிகவும்.

இனிப்பைக்கூறல்

உ.க

மலர்ச்சியில்லாதபோது விருந்தினர் தூரத்திலிருந்தே வாடி நீங்குவ ரொன்பதும்; அதனால், தீண்டியவிடத்தல்லது வாடாத அனிச்சப் பூலிலும் விருந்தினா மெல்லியராயிருப்பரைப்பதும் இங்கு அறியத் தக்கவைகளாம்.

ஒ. இனியபைக்கூறல்.

அஃதாவது மனதத்திலுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுப்பன வாகிய இனிய சொர்களைப் பேசுதல். இது முகங்களின்து கோக்கக் குழந்தையும் இயல்பினையுடைய விருந்தினாலை ஆதரிப்பார்க்கு மூன்றி யமையாதாகவின, விருந்தோம்பலினாப்ளா வைக்கப்பட்டது.

ஆல்லவை தேப வறம்பெருகு(ய, நல்லவை நாடி பினிய சொலின். (க)

(இ-ஈ) கல்லதவ - பொருளாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை, நாடி - மனத்தால் ஆராய்ந்து, இனிய - இனிலிமயாக, சொலின - ஒருவனை சொல்லுவானால்போன, அவனுக்கு, அவ்வைவ தேய - பாவங்கள் குற்றய, அறம் பெருகும் - தருமும் வளரும், எ-று.

தேய்தல் - தன பகலயாகிய அறம் வளர்தலினா தனக்கு சிலையினரிடமீதல். * “தவததினமுன் னில்லாவாம் பாவம்” என்பதும் இப்பொருளையே யுடைத்து. நல்ல சொற்களை நாடிச் சொல்லுமிடத்தும் கடியவாகச் சொல்லின், அறனுகா தென்பதாம். இதனால் இனியவை கூறுவார்க்கு மறுமைப்பயன் கூறப்பட்டது.

அனபோடு கலந்து வஞ்சளை யங்கனவா மிருக்கின்ற அறத் தினை உணர்க்கார் வாய்ச்சொர்களே இனசொற்களாகுமென்பதும்; கண்டபொழுதே முகமலர்க்கு அதனேலூடு இனசொல்லையும் முடைய ஸீப் பெற்றால் அது மனமகிழ்க்க ஒருவர்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலிலும் கண்ணறங்பதும்; இனசொற் கலவாத சங்க தரும மாகாதென்பதும்; இனியசொல்லை யுடையவர்க்கு யாவரும் கட்பின ராவரென்பதும்; அதனால் அவர் எல்லாச் செல்வமும் பெறவாத

வால் அவர்க்குத் தன்பத்தைச் செய்யும் வறுமை யில்லை யென் பதும்; பெரியோரிடத்தே வணக்கமுடையவனுகி எல்லாரிடத்தும் இனிய சொல்லை ஏட்டையவனு யிருத்தலே ஒருவறைக்கு ஆபரண மாருமென்பதும்; அவன் எனிய சொல்லானது அவனுக்கு இம்மைக்கு நீதியை யுண்டாக்கி மற்றுமைக்கு அரந்தத்தையும் பயக்குமெனப்படும்; இருபிதப்பிலும் இனபத்தைத் தருமெனபதும்; பிறர் கூறிய இன் சொல் தன்கு இன்பங்கருஷலை உன்னபடி அனுபவித் தறிகின்ற வன் தனக்கேயனாறிப் பிராக்கும் இனிதாகாத கடுஞ்சொல்லைச் சொல்லாகொண்டுபடும்; இன்சொல் இருக்க வன்சொற் சொல்லுத வானாது கையில்குக்கும் இளியெலியைக் கிண்ணது ஈந்தகாஸயத் தினபலத நிகாக்குரைபாதும் இங்கு அறியத்தக்கவனாம்.

யிக். செய்ந்னீயரிதல்.

அஃதாவது தகச்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை.

இயளவு கூறி இல்லறம் அழுவாதார்க்குச் செய்ந்னீய கொல்லல் ஈடேற்றமில்லாத குர்தாக்கல்லன் அதனைப் பாதுகாத்த நீக்குதற் பொருட்டு இஃது இனியவைக்கறவினபின வைக்கப்பட்டது.

எழுஞம் யெழுபிதப்பு முள்ளுவர் கங்கண்

விழுமார் துடைத்தவர் கட்டு (ஏ)

(இ) ஓ. தங்கண் - தாமதத்து உண்டாகிய, விழுமார் - அன்பத்தை, குடைத்தவர் - நீக்கின்றகுடைய, கட்டு - சிகேத்தை, எழுஞம் - வினைப்பயன் தொடரும் எழுஞவினையுடைய, எழுபிதப்பும் - தம் எழுவங்கப் பிதப்பிலும். உன்னவர் - நல்லேரா நினைப்பர். ஏ. ற.

எழுஞம் யென்றது வினைப்பயன் தொடரும் எழுபிதப்பினை, அது *வினையாபதியிடுத் தன்டது. வினைப்பயன் எழுவங்கப் பிதற்கும் தொடருமென்பதை உசு-ம் பக்கம் 'ஒருமையுன்' என்ற

* வினையாபதி - ஓர் இலக்கியதால். அது பஞ்சாவியங்களுஞ் சென்ற. அவை குண்டல்கேசி, சிந்தரமலீ, சிலப்பதிகாரம், மனிமேகலை, வினையாபதி என்பன.

கீடுக்கத்துக் குறளிலும், † 'ஒருவைக்கட்டான்கற்ற கலவி யொரு வற, கெழுமை மேமார் புட்டத்து' என்னும் குறளிலும், ‡ 'ஒரு மைசு செய்யார்தாம் பேசுத் யெழுமையுங், கானுபுக் கழுது மழுது' என்னும் குறளிலும் காணக் கழுவகைப் பிறப்பின் விவரம் கடிம பக்கத்திற் கொல்லப்பட்டது எழுமை யெழுபிறப்பு மென்றதற்கு ஏழேழு தலைமுறையும் எளிலுமாம் விரைவு தோன்றத் 'ஆடைத் தவர்' என்ற இறந்தகாலத்தாக கூறினா, விரைவாய் வருபவன் 'வந்தே னென்னு கூறினாற் பீபால் நினைததலாவது துப்பம் ஆடைத்தலால் அவர்டத்து உள்ளதிய அன்பு பிறப்புத்தோறுக் கொடாநது அன்புடையாறல் இடுகளுல் கணறி செய்தாது நடப் பிடலாகாதெனபது சுறப்பட்டது

தனக்கு முன்னேருதலியிட்டு செய்யாதிருக்க ஒருவரா பிற துக்குசு செய்த உதவிக்கு மன்னுவகைத்தடிம விண்ணாலுக்கத்தடிம ஸ்டாரக் கொடித்தாலும் ஒத்தல் அரிதெனபதும், ஒருவனுக்கு ஆபத்து வந்தவளவிலே ஒருவன் செய்த உதவி சிற்றாயிலும் அக்காவத்தைத் தோகக் கிலவுலகிலும் பெரிதாகக் கருப்பபடுமென்பதும்; பிரதிபவன் கருதாது செய்யப்படும் உதவியின் நெஞ்சம் கடவிலும் பெரிதாகக் கருதப்படுமென்பதும், பெரியோ தமக்குத் தினையளவு தாகிய உதவியை ஒருவன் செய்தாலுமிலும் அக்கினைப் பனையளவு தாக் கினைப்பார்வையும், கைமாருங் உதவி காரணத்தாலும் பொருளாலும் காலக்காலும் முன்செயக் கூதவியளவின்தனறி அவுதவில் செய்யப் பெறுக்கொண்டவரது கருகிப்பளவின்தாகுமென்பதும், நினபக்காலத்தும் தங்களுக்கு உதவியானவரது நடபை விடலாகாதெனபதும், அநிவொழுககங்களில் குற்றமற்றவரா நடபை மறத்தலாகாதெனபதும், பிறா செய்த நெஞ்சமையை ஒருநாளும் மறத்தலாகாதெனபது, அவா செய்த நீண்மையை அபபொழுதே

† இதன் பொருள் ஒருவனுக்குச் சான் ஒருபிறப்பன்கண்கற்ற கலவி எழுபிறப்பிலும் சென்று உதவும், ஏ ஏ ஏ.

‡ இதன் பொருள் மூடனைவன் வரும் பிறவிகளி வெல்லாம் தான் புகுது அழுந்துதழுதிடயாகிய நாகத்தைக் கீங்வொரு பிறப்புள்ளே செய்துகொள்ள வலவென்றான், ஏ ஏ ஏ

ஏ ஏ

இல்லறசியல்

மறந்துவிடவேண்டுமென்பதும்; தமக்கு முன்னேரு நெஞ்சம் செய்

தவர் பின் எந்தக்கைய கொடிய தீமையைச் செய்தாலும் அவர் செய்த கண்ணம் ஒன்றையும் நினைக்க அத்தீகமகளெல்லாம் கெடு மென்பதும்; † பெரிய அறங்களைச் சிறைத்தவர்க்கும் பாவத்தின் நிங்கும் வழியுண்டு, ஆனால் ஒருவன் செய்த உதவியைக்கொடுத்தவனுக்கு அப்பாவத்தினேங்கும் வழியில்லை யென்பதும் இங்கு அறியத் தக்கவைகளாம்.

கு. நவேந்தீஸ்மை.

அஃதாவது பகைவர் துயவர் கட்பினரென்னும் மூவகையோ ரிடத்தும் அறத்தின மூலாக ஒப்பிற்குமா விலைமை. இது கனமிரு செய்தவரிடத்து அங்கண்றியை நினைத்தபோது கெடுமாதவின அவ்விடத்துக் கெடலாகதென்றஞ்சு, செய்க்கணறியறிதலின்பினால்வக்கப்பட்டு

சமன்செய்து சீர்துக்குங் கோலத்தோல்துமைக்கொருபாற் கோடாமை சான்றேருக் கணி. (அ)

(இ - ன.) சமன் செய்து - முன்மீனான சமாக்கினரு, சீர்துக்கும்-பின தன்னிடத்து வைக்கப்பட்ட பாரத்தை அவைசெய்வதாகிய, கோல்போல் - துவாக்கோல்போல, அமைந்து - இலக்கணங்களாலே விறைந்து, ஒருபால்-ஒருபக்கத்திலே, தீக்காடாமை-சாயாமை, சான்றேருக்கு - அறிவால் விறைக்கீதாக்கு, அணி - அழகு, (எ.து.)

கோலுக்குச் சொல்லப்பட்ட சமன செய்தலும் சீர்துக்கலும் சான்றேருக்கும், சான்றேருக்குச் சொல்லப்பட்ட அமைதலும் ஒருபாற் கோடாமையும் கோலுக்கும் கூட்டி, சான்றேர் சீர்துக்கவாவது வாதி பிரதிவாதிகளாலே அறிவிக்கப்பட்டவற்றை முறையால் உள்ளபடி அறிதலாகும், ஒருபாற் கோடாமையாவது அவ்விடத்திலே பெரிய அறங்களைச் சிறைத்தவர்வது பசுக்கொலை (கோஹுத்தி), சிசுக்கொலை (சிசலுத்தி), பிராமணவகுத (பிராமலுத்தி) முதலிய பாதகங்களைச் செய்தல்.

தடுவுத்தீஸ்மை

உடு

வுள்ளவாற்றை மறைக்காமல் பகைவர், துயவர், கட்பினரென்னும் மூவகையோருக்கும் ஒப்பச் சொல்லுதலாகவும் உதாரக்க. இலக்கணங்கள்

களாவ் அமைதல் இருவழியும் ஏற்பன கொனக.

நடவடிகையை எல்லா அறங்கர்களும் சிறந்ததென்பதும்; கடவு
நிலைமையுடையவனது செல்வம் பீரர் டெசல்வம்போல் அழிவின்றி
அவன் சாமனவும் அவனுக்கு உறுதியாய் நினைவு பின் அவன் வழியில்
இல்லார்க்கும் உறுதியாகுமென்பதும்; நடவடிகையையில்லாது வருஞ்
செல்வம் தீங்கள்றி நன்மை பயவாதென்பதும்; ஒருக்கால் நன்மை
பயப்படுபோல டீ தான் நினைவு அதனைக் கொன்னார்காடுதன்பதும்;
இவர் நடவடிகையை புடையவர் இவர் நடவடிகையை யில்லாதவரைன்
பதை அவர்வரது சந்தநியால் அறியலாமென்பதும்; கேடும் பெருகக
மும் இப்போதை மூபாசியால் வருவனாவாக சிரோத்தக கேடு வாரா
வையைக் குறித்து பெருககம் வருதலைக் குறித்தும் ஒருபக்கத்திலே
சாயாமல், அவற்றாகக் காணம் பழங்குடியென்று இச்சாய்த
வல்லவைனா உண்மை டுணாந்து நடவடிகையராய்ருக்கை அறிவு-
யைக்கு அடிக்காடுமென்பதும்; ஒருவன் தன ஜெருசம் நடவடிக்கிறலை
ஒடிஸ்து நடவடிக்கையை நிறைச் செய்ய வீணாக்குமாயினா அங்கினைவைத்
தனாக்குப் பின்வரக்கூடகும் தீவையை முன்னிறவிக்கும் குறியாக
அறியக்கூடவென்பதும்; நடவாக சினை அறத்தின் கண்ணே
தங்கினவனது வறுமையை உயர்க்கோ வறுமையென்ற கருதா
ரென்பதும்; சபையினர் வாயினாலே நீதிநூல் கூறிய விதிப்படி
வறையறுத்துச் செல்லிதும் அவன் மனம் ஒரு பக்கத்திலே சாய்க்
திருக்குமாயினா அச்சொல் நடவடிகையை பாகாதென்பதும்; வியா
பாரங் செய்பவா கொள்வது அதிகமும் கொடுப்பது குறைவும்
ஆகாமல் பிறர் பொருள்ளாயும் தம்பொருள்போல ஒப்பாடி என்க
நிலைமை, டையவராய் வியாபாரங் செய்யுவன்டுமென்பதும்
இங்கு அறியதக்காலை களாய்.

உருவாக்கப் பகுதி

கா. அடக்கமுடைமை.

அஃகாக்கு மேய், மொழி மனக்கள் தீயல்யிறி செல்வரமல் அடக்குத் துடையவனுதல் அது பிரா குறைம்போலத் தன் குற றமுக காரும் கடுவநிலைமை ஏடையல்லுக்கு உரித்தாதலால் அந கடுவநிலைமையினப்பின கைக்கப்பட்டது.

ஒருமையு ளாக்மெட்பா லீங்தடக்க ஸ்ரூப்பின்

(இ) எ) ஆமைபோல் ஆமையானது தனது நலைவையும் காலகள் நான்கினையும் இடா புகுதாமல் தன உடற்பிளை அடக்கு யாறு பேரவு, ஒருவன், ஐந்து தனது பெய்வாய் கண மூக்குச் செலியென்றும் ஓம்பொறிகளையும் ஒருமையின் தனது மனமாகிய ஒன்றில், அடக்கல் இரண்டின பாவம் புகுதாமல் அடக்க வலை வேயின் அவைங்களை அவலுக்கு, எழுமையும் ஏழுபிரபனிகளை இல்லை, எப்பாக புடைத்து காவலாக்கில் கடையதும், எதும் ஒரு பிரபபிலே செய்யப்பட்ட வினையின் பயன் எழுபிரபபுங் கொடரு மென்டது இங்கள் தரிக் கிழத்துல் காயத்தின் அடக்கங் கூறப்பட்டது

ஒருவனை அடக்கங்கபதுற பின் தேவருலகத்திற கொண்டு போய் விடுமென்பதும் அடங்கங்மையாகிய பாவம் நாசத்திற செந்ததுமென்பதும், மனிதருமிகு அடக்கத்தின மிகக் செலவு மில்லை யென்பதும், ஆசல்ல அ வடக்காத்தை ஒவ்வொருவரும் உறுதிப் பொருளாகக் கா காட்ட வெள்ளப்பதும், ஒருவன மனங்காகுக் காய்க்கோத தனவர் பட்டுதன் வெல்ல டயால் அடங்கி நடப்பானுகில் அபவடக்கம் அங்கு கு கேம்பாடடைக் கருமென்றும், ஜீயபொறினாலும் ஜீமுலனகளையும் உறுபவிச்தக்கொண்டே அடக்கி நடப்பகன்து அடக்கம் மலையிலும் மல்கபபெரிதா மென்டதும்; பெருமைப்பா டில்லாது அடங்குதல் எல்லாக்கும் ஒப்ப கன்றே யெளியும் அது செலவிரிடத்து உள்ளாயின சிறகது வினங்குமென்பதும்; காவடகமில்லாதா சொற்குற்றத்தினையடைந்து தனபுறவரொப்பும், ஒருவன் நலவாகச் சொல்லும் சொற்களினகண்ணே ஒழுக்கமுடைமை உடன்

பிறக்குத் துறப்பதை விளைக்கும் தீயசொல் ஒன்றாய்னும் உண்டாவதாயின் அவனுகுப் பிரவறந் களாலுண்டான நன்மைகளைச் சார்க்க வெள்ளடக்கன மனதில் என்றும் மாநிதிருக்கு மென்பதும்; மனத்தினாகன் கோபம் தோன்றுமற நாட்டுத் தல்வி யுனையவனுகி அடங்கியல்லை அரக்கடவுள் அடையுமென்பதும் இங்கு அறியத் தக்கவொம்.

கூ. ஒழுக்கமுடைமை.

அஃகாவது சுதம் வருணத்திற்குமா ஸ் லை(ஆசிரமங்கு)க்கும்

சொல்லப்பட்ட கண்டின் முடியாதன். இது மெய்ம் முகவிய அடங்கினார்கள்வது முடியாகவின அடக்க முடித்தையீட்டின வகுக்கப்பட்டது.

உலகத்தோடு போட்ட வொழுகள் பலசற்றும் கல்லா ராவிலூ தார். (1)

(இ - ஸ) உலகத்தோடு, ஒட்ட - பொருங்க ஒழுகல் - ஒட்டு தலை, கல்லா - கல்லாதார், பல சுற்றும் - பல நால்கோடும் கஞ்சா ராயினூம், அசிலிலாதார் - அறிவில்லாதார், எ - ஏ.

உலைத்தோடு பொருங்க ஒழுகுதலாவது உயர்ந்தோர் பலரும் நடந்துகொள்ள நடந்தது. அந்தால் சொல்லியவற்றை இசொல்து திற்கு ஏற்காதவைக்கா எட்டு, அதிலே சொல்லப்படாதவைகளில் ஏற்குமொவைகளைத் தழுவி ஏருதலால் அவையும் அடங்குகிறது 'உலகத்தோடு போட்ட' என்றும், ஈவிக்குப்பயன் அறிவும் அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகவீனா. அவ்வொழுகுதலைக் கல்லாகார் 'பல சுற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றவர் வது - பெரியோ ரொழுக்கத்தைக் கண்டென்று அப்பியசித்தவு. "பழுதயன் மழிதலும் புதியன் புகுதலும், வழங்கல கால வகையினாலே" என்னும் என்றார்க்குக்கிருகின கருத்தினை இங்கு உணர்க. தற்காலத்தில் ஆடவரில் தாங்கரும் அவர்கழி நிற்கும் பெண்டிரில் உடு இல்லறவியல்

பலரும் இவ்வரியவாக்கின் அரும்பொருளை அறியும் வகையால் அறியாதவராய் அதனை ஆதாரமாகக்கொண்டு அங்கிய காட்டு அதாகீர் அகாசாரங்களை அளியாயமாய் அவுட்டித்து அய்கின்றனர். அன்னோரை அறிவுறுத்தல் அறிஞருக் குரியதோர் ஆன்ற கடனாகும்.

ஒழுக்கம் உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் சமாகச் சிறப்பினைத் தருமென்பதும்; உயிர் எல்லாப் பொருளிலுள்ள சிறந்ததாயினும் அது இருவினைகளையியற்றி இன்பத்துண்பங்களை எற்றுக்கொள்வது போலாகாது இன்பமொன்றாலோ; உண்டாக்குவதற்குல் ஒழுக்கம் உயிரினூம் சிறந்ததாகு மென்பதும்; அறங்கள் பலவர்க்கும் ஆராய்ந்து இவுற்றால் இருநைக்குக்கிணையாவது யாதென்று மனத்தை அடக்கி; தேர்ந்தாலும் தனையாய் முடிவுது ஒழுக்கமேயாதவர்கள் ஒருவன் அவ்வொடுக்கத்தினை ஒன்றாலும்

அழிவுப்பாமல் பேணி வருந்தியும் காக்கக்கடவுளைப்பதும்; வொருவரும் தத்தம் வருணத்திற்கேற ஆசாரமுடையவரா பிருத் தல்வேண்டுமென்பதும்; இதிலுமத்திற பிறந்தாரும் ஒழுகாதத்தால் உயர்குலத்தாராவரென்பதும்; உயர்குலத்திற பிறந்தாரும் ஒழுக்க மிலராகில் தாழ்த்தகுலத்தின ராவரென்பதும்; பொாளையள்ளுவ ஸிடத்துச் செல்வமில்லாமைபோல ஒழுக்கமில்லாதங்களிடத்து உயர்ச்சிலில்லை யென்பதும்; பெரியேர் ஒழுக்கமில்லாமையால் வருங் குற்றத்தை யறிந்து அவெழாழுக்கத்திற குரையாரென்ப தும்; ஒருவனுக்கு ஒழுக்கத்தினால் மேனாமையும் அஃகில்லாமையால் இழிவும் உண்டாகுமென்பதும்; ஒருவனுக்கு நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருஷமயிலும் இளபம் பயக்குமென்ப தும்; தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருஷமயிலும் து பம் பயக்குமென்பதும்; நல்லொழுக்கமுன்னவர்கள் மறந்தும் தீ சொற்களைச் சொல்லாரென்பதும் இங்கு அறியத்தக்கவுகளாம்.

+ அறங்கன் முப்பத்திரண்டு. அவையாவன:—ஆதுவர்க்குச் சாலை (எழுஷ்டக்குத் தங்குமிடம்), ஒதுவார்க்குணவு (ஒதுவார் - தேவராதி அருட்பாக்களை விதிமுறையில் ஒதுவதையே தொழிலா
பிறநிலவினையாக்க

2-5

கடு. பிறநிலவினையாமை.

தஃப்தாக்கு காரமயசுதால் மறநுடைய நீளவினை விரும பால ச தீஃதி ஒழுஷ்கமைடாரிடத்தே ந் கடவதாகவின, ஒழுகக முடையையிலாபி கைக்கப்பட்டது

அறங்கக்கூட சினாருநு ஜௌல்லாம பிறங்கக்கூட

சினாருரிற பேதையா ரில. (2)

(இ) ஏ. மாநகராசாரா, அரங்கன— பாவத்தினகண, சினாருநு ஜௌல்லாம சினாரா எல்காருஞ்சும், பிறங்கக்கூட ந்தாரு ரின பிரா மனையான யிசெத்த அவன வாய்வினிடச்சுதே சென்ற சினாருநுபோல பேதைதா மூடா, இல இவலை, (ஏ. த.)

அரசு சினாருமாந்தசுபபட்டமைனா அறங்கக்கூட' என கூர அான க்கூட ரினா பெணவயிச் செலவாரும் பரததையரோமிய இழிகுல மகளிட்டாபிம கூடி இனபயனுபவரிப்பவரும்போல, அறமும் பொருளும் இப்பதலேயாறிப் பிறங்கக்கூட சினாரா அசசத்தால்

தாமச்சுநபதி மும் இ) + கீலாராத்தங்கள் 'தீபகைத்திரிவ' என்ற நாளையே, ஸபமுடு ஏனை எனபதை போஸபப் பட்டு

சுக்கெண்டை (பண்டைநகள்) அறிசுமொழித்தா கு ஒன்றி [எவ்வளவும் சௌகாம் (சுதிசமயம்) சென்றம் (கரியசமயம்), காணபதம் (கண்டிசமயம்), கெங்மாரம் (குமாரசமயம்) எனபன் அறசமயங்களாம்] பசுவுக்கு வாய்ப்பு (வாடுதறை உணவு) கிறைச் சோறு, ஜூயை (பிசஸை) தினபண்ட நல்கல், அறவைச்சோறு (அறவை - அநாதம்), மகப்பெறுவிததல், மகவுவளாததல், மகப்பாள ஊாததல், அறவைப்பிண்ணஞ் சுடிதல், அறவைததுரி பம (துரியம் - இடை), கண்ணம், நோயமருநது, வண்ணோ, நாவிதங், கண்ணூடி, காதேரலை, கணமருநது, தலைக்கெண்ணேய், மணமுடிபபிததல், பிநாதுயாகாததல், தண்ணீரபபந்தல், மடம், தடாகம், சோலை, ஆவர்களுக்கதறி, (பகவருயங்கம் குற்றகல்), விலங்கிறகுணவு, ஏறு விடுதல் (மணமுடிக்க வருபவன் பிடிக்கும்படி இடபம் விடுதல்), விலைகொடுத்து உயிராததல், கனவிராதானம் எண்பணவரம்

ஈ.0

இல்லறணியல்

பின்ன மனைவியை இச்சித்தொழுகும் அநியானம் அறநுலையும் பொருப்புலையும் ஆராப்ந்தல பி - தது ஓல்லைச் செனபதும், கமலமக் காட்சியாதவரது மனைவியனிடத்தைப் பாவஞ்சிசெய்தலை விரும்பு வேரா உயிருடையகராயிருந்தாலும் அவையும் அடைத்து பாலதாளிய அறம் பொரு வினாபங்களாய்ய பயணக்கோ அடையாணம்பால் இந்தவர்களுக்கும்; இளதம் முனிவரது மனைவியாடைய அகலிய கையை விரும்பிக் கீராந்த முந்திரன் அச்சிச் செய்லுவர்களுடைய தனது பெருகையைக்கட்டி துழுக்கவ யடைந்தார்ப்பால், பின்னமனை விழுய விரும்பிக்கோட்டுவான் எவ்வாவு பெருக்கும்படியாக்கட்டும் அதனை யெல்லாம் இபுந்து கிறமைப்படுவாவென்னபதும், பகை பாவும் அச்சம் பழி என்றும் இந்காளாகுக்குருக்கஞ்சூர் அவ்வார் விட்டு ஒருக்காலும் நீங்காவென்னபதும், பின்ன யாவுடைய விருப்பாதவர்களை அழமாக்கிய துயல்சீபாக்கட்டு இல்லார்ப்பாவிர்ளை முடிலைப்படியுள்ள என்னபதும்; பிராமனைவிழுயச் சீக்காந்தக்கீர் இப்பாமன் திறுவுக்கு வின்னுவுக்குத்திறுவும் எல்லா நன்மயமாட்டும் ஒடிடத்தற்கு உரியவுக்காலாக வென்னபதும் இங்கு உயியத்தக்கலைவகளார்.

அஃதாகது சாரணமாபி நியாவது அறியாகுமயாலாலும் ஒரு வகை தமாகுத தீங்குசெயத விடத்தத் ராமும் அதனை துவனிடத் துச செப்பாத பொறுத்தலே டுடையாதல். நலம் வருமுகத்தில் ரெளிசும் சீர்கிப் பிறநாமினையாளை விருப்புதல் முதலிரு அகாரியங்களைச் செப்பவாக சாடும் பொறுக்கலேண்டுமென்றாலும், ஒது பிற னில்லிழூயானமீண்பின வகைப்பட்டது.

உண்ணுது கோறபார பெரியர் பிறர்சொல்லும்

இன்னுச்சொ ஞேற்றாரிற பின். (இ)

(இ - ஏ.) உண்ணுது விரதங்களினுலே உணவைவிட்டு, கோறபார் - தம்மை தடைந்த கோணயப் பொறுப்பவர், பெரியர் - எவ்வளரினும் பெரியவராவர், அவர் பெரியவராகது, பிதர் - அயங்கர்,

பேரற்றுவதைம்

நக

சொல்லும் - தம்மைச் சொல்லும், இன்னுச் சொல் - வெறுக்கப்படுஞ் சொந்தகளை, கோற்பாரின் - பொறுப்பவரின், பின், எ - று.

பிரா - இக்கே அறிலில்லாதவர். விரதங்களினுல் உணவை விட்டுத் தம்மையைடுக்க பசி கோய் முதலியவர்க்கறப் பொறுத்தக் கொள்ளாமைக்கு ஏதுராகிய யான எனத்தனதும் இருக்கக்கப்பற்றுக்கொடிடிருந்த பொறுத்தவால் ‘இன்னுச்சொல் ஞோற்பாரிற்பின்’ என்றார். பிறர்சொல்லும் வெறுக்கப்படும் சொற்றீளப் பொறுப்பவர்ததவுஞ்செய்வாரினும் பெரியாகச் சொல்லலாயிற்று. இதனால் பிறர்வருத்தமுண்டாகச் சொல்லிய வாத்தைங்காப் பொறுத்தல் சொல்லப்பட்டது.

தம்மைச் கொலை செய்வனூறு பியாதத குற்றஞ் செய்தாகையும் பொறுப்பதும், பொறுட்பதைச் சுவாகளைக் காப்பதும் சிறந்த தருமாகுமென்பதும்; பிறர்செய்த குற்றத்தைச் தனாலும் உண்டிக்கக்கூடிய காலத்திலேயும் பொறுத்தல் வேண்டுமெனப்பது: அக் குற்றத்தை நீண்டாமல் துப்பொழுதே மாறதல் அப்பொறுக்கையிலும் மிக கல்லதெனபதும்; விருந்தினர்க்கு ஈ.துவாதவன் எராளமான பொருளைடுடையல் நீ யிருப்பினும் தமித்திரானுக்கீவு ஓசுடப்படுதல் போன், அறிவினர் கெய்த குற்றத்தைப் பொருத்தவன் எவ்வளவு வலிமையுடையவனு யிருப்பினும் வலிமையில்லாதவனுக்கீவு கருதப்படுவானன்பதும்; சுலக ஏற்குண்டங்கும் கீலையப்பெற்ற ஒருவன்

அங்கிலதையுடைய தனி தகவினினால் சீர்வு என்று வானுயின் அவன் பொறுமையுடையவரு யருக்கவேண்டுமெனப் போது மின் தமக்குத் தங்கு செய்கவிட்டதுப் பொருதி அவனை வருத்தினவரை அறிவுடையீராக பொருளாக மனததுக்கொன்றா ரெனபதும்; அதனைப் போறுத்தவரைப் பொன்னைப்போலப் போற்றுவரென்பதும்; தமக்குத் தீங்கு செய்தவனை வருத்தின வர்க்கு உண்டாவது வருத்திய அநாளோன்றிலும் நினைத்தது. முடித்தோமென்று தருக்கியிருக்கும் பொய்யினப்மோக, அதனைப் பொறுத்தவர்க்கு உலகம் அழியுமளவும் புகழுண்டாமென்பதும்; செய்யத்தாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் இப்பாவுத்தினாலே இவர் மறையவிலே எரிவாய் காத்திலே வீழ்கிடைவிலே இல்லறவியல்

வாரேயென்றாக்குறுந்தத் ராணு அரமல்லால் செபஞக்கோச் செய்யா திருத்தல் சிறுவதுக்கு காரணப்பது, மனசெசிருக்கால் தம மிடத்துத் திட்டங்களை ஒருவர் செபத்தோது சாமுசீ உவரிட ததுக் கியவுநாறச் செய்து நூல்வியியடைபாஸல் கமது பொறுமையை கூலே அவரை வெல்லக்கட்டவ ரெனபதும் சபவதியில் நடபெவ ரத கடூசொற்களைப் பொறுப்பார இவ்வாட்டுக்கார்க்கே டருது! அநாதவாபோலப் பரிசுத்தமான குளைக்குதாக்டா கரவ ரெனபது! இந்கு அறியத்தக்காலங்கள்!

கள அழுக்காருமை.

இதலு : அழுக்காமராட்டு ஒரு சொல் சங்கபொருள் பிரசாக்கம் பொருமை எனபது ஓப்பதம் சொல்லால் உடன்பாடா ய்குப்பிலும் பொருளால் என்கியங்கைய உணாதங்கையும் அழுக கறுத்தல் என நூட சொல் விகுதிகெட்டு முதனிலை கிரிது அழுக காற என்குருயதால் இது முத எளிவுத்திரித தொழில்பெயா பின் அழுக்காற்றாச் செய்யாறை அயன்னும் பொருளுடை எதிரமைற ஆகாரமும் மகர ஜகார விகுதியும் பொறுது அழுக்காருமையென்றது. ஒப்பதம் சொல்லால் ஏது மற்றயாயிருப்பினும் பொருளால் உடன்பாடடை உணாதநயத்தும் அறிசு ஒப்பொருமை யும் பொறைக்கு மறுதலையாகவின இதனை விக்குதருகு இது டொக்குடுடையைம்நபின வைக்கப்பட்டது

அவனிய கெஞ்சத்தா ஞக்குமுனு செவனியா
கீகடு(ம) நினைக்கப் படும்.

(க)

(இ) எ) அவ்யீசுகளத்தான் பொருமைங்கள் மனதங்கூடியவன்து, ஆக்கறும் செலவழும், செவவியான - பொருமையில்லாத மனதத்தையென்று கேடும் வறுமையும், நினைக்கப்படும் - ஆராய்ப்படி, ஏ - ரு

உதவாயின்றபது குறைஷீது நன்றது. பொருமையங்குத் தன்னை உடையானது செலவதநைக் கேடுத்து அவனை காக்கத்திரு

அழுக்காருமை

ந. 2

செலுத்திவிடுமென்னும் விதிக்கு மாறுப்பொருமையினுலே செல்வழும் பொருமையில்லாமையினுலே கேடும் உண்டாகுதல் கூடா சமயால் அறிவுடையார் இல்லை உண்டாக்கு எதுவாகிய பழங்கு மாத்தென்ற ஆராய்வராதல்ன் 'நினைக்கப்படும்' என்று.

+ “இப்பைச் செய்கன யானதி கல்வினை
உம்மைப் பயன்கொ ஸொந்தனி யுழங்கித
திருத்தகு மாமனீச் கொ முந்துடன் போந்தது”

எனவும் (ஸிலப்பதி ராம)

“ என்செயலாவதி யாடுசாந்தாமில்லை பினிதெடுதயவுமே
உண்செயலீலையை உணரபடைத் தீர நிதாநானுடித்த
பின்செய்ததீங்கினை பாடுதான்றுமிலைப் பிறப்பதற்கு
முன்செய்ததீங்கினை யோனிங்கினைவந்து மூண்டதுவே.”

(பட்டினந்தரா)

எனவும் நினைக்கப்பட்ட வாராதிக்.

திருவன தன மனதில் அடுக்காறன்னுங் குர்ஸமில்லாத இயல்பினாத தனக்கு (ஸ-து அந்தாத்திலே) ஒத்திய ஒருசுக்க நெறிபோல உயிரிலும் சிறந்ததாகக் காப்பார்க்க கடவுளைன்பதும்; யாவரிடத்தும் பொருமையில்லாதிருக்கலே ஒருவனுக்குச் சிறந்த பேரூகுமென்பதும்; பொருமையுடையகன அறமும் பொருளுமில்லாதவனுவானெனபதும்; அறிவுடையோர் பொருமை காரணமாகச் செல்வங் கல்வி முதலானவையுடையக் கீட்க்கே தீங்கு நினைக்கவும் சோல்லவும் செய்யவும் மாட்டாரெனபதும்; பொருமையானது தன்னைக் கொண்டவேணிப் பகலைர் கெடுக்கவேண்டாது தானே கெடுக்குமென்பதும்; பிரா பேறகண்டு பொருமைப்படுதல் தன் பேற மாத்திரமேயல்லாமல் தன் சுற்றுத்தின் பேறகளையும்

த இதன்பொருள்:—யான்றிய இப்பிரப்பிற் செய்தனவேல் காம் கண்வினாயாகவும் இம்முழு மாணிக்கக்கொழுந்து போன்ற மனைவியுடன் நீ வங்க ஒருதலையுமின்றித் தனியேயளைத்து மூர்ப்பிறப்பிற் செய்த தீவினையின் பயன்தானே என்பது.

3

ஈ

இல்லறசியல்

இழுக்கச் செய்யுமெனபதும்; பொருமையுடையவளை மூடேவி அடைவாளனபதும்; பொருமையானத் தன்னையுடையவளைத் தரித்திருஞ்சிக் காக்கில் தனளிலிட்டுமெனபதும்; பொருமைப் பட்டுச் செல்வும் பெற்றிரும் அஃதின்றி வறுமைப்பார்க்க யெனபதும் இங்கு அறியக்கூடுவதாம்.

கறு, வெஃகாணம்.

அஃதாவது பிராக்குரிய பொருளை அபகரிக்க விளையாணம். பிறருடைமை கண்டவிடத்துப் பொருமைப்படுத்துவே யல்லாமல் அதனைத் தான் அபகரிக்க விளைத்தும் குறுமென்றது இஃது அழுகாருமையினையின் வைகக்பட்டது.

அருள்வெஃகி யாற்றின்கணின்றுன் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

(க)

(இ - ன்) அருள்வெஃகி - அருள்வெஃகி துறவுத்ததை விரும்பி, ஆற்றினகண் - அதற்கு வழியாகிய ஒல்லறத்தினகண், வின்றுன - வின்றவன், பொருள்வெஃகி பிரா பொருளை விரும்பி, பொல்லாத - அதனை வருவத்தும் குறுவத்துமா, சுழ - எண்ண, கெடும் - கெடுவான், ஏ - றி.

இல்லறவழியால் அறிவு முதிர்க்கவிடத்தல்து தறக்க கூடா மையால், அதனைத் துறவுத்ததை ஆறு என்றா. கெடுதல் - இல்லறமுக் துறவுத்தமுக ஒரு சேர விதத்தல். எண்ணியவளவிலே கெடுமெனவே செய்தாற் கெடுதல் சொல்லாமலே பெறப்பட்டது.

பிராக்குரிய பொருளைக் கொள்ளுதல் அறமல்லவனவே கூடுவிலைமை யில்லாமல் அவு கணபொருளை ஒருவன் அபகரித்

தற்கு விரும்பின அவைக்குப் பூவன் குழையைக் கொடச்செய்து பல குறங்களையும் அப்போதே அவனுக்குக் கொடிக்குமென்பதும்; நடவடிக்கையைவர்களுக்கு பிறர் பொருளை அபாரித் தலினுலே தமக்கு வரும் பயனை விரும்பிப் பழிச்செயல்களைச் செய்யாரென்பதும்; பேரினபத்தை விரும்புவோர் சிற்றின்பத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யாரென்பதும்; புஜன்களை வெஃகாமை—புறங்களைம்

ஈடு

· கென்ற அறிவுடையோர் யாம் வறியமென்று கருதி அவவற்றை தீர்த்தபொருட்டுப் பிறந்பொருளை விரும்பாரென்பதும்; யாதொரு வரிடத்தும் பொருளை யிச்சித்துத் தீடும் செய்யாகுமேயே அறிவின் பயனைன்பதும்; பிறந்பொருளை அலுபலிக்கும்போது அது கண் ரூதலில்லையதால் அப்பொருளை விரும்புதல் ஆகதென்பதும்; பிறநன் பொருளை விரும்பாகுமேயே தன் செல்லங் குறையாகுமக்குக் காரணமாகுமென்பதும்; இல்லை அறவென்றாறிந்து பிறந்பொருளை யிச்சியாத அலிவுடையாறாத் திருமகன் அடைவாளென்பதும்; ஒருவன் பினா விளைவதறியாது பிறநன் பொருளை விரும்புவானுமின் அவ்விருப்பும் அவனுக்கு அழிவுவத் தருமென்பதும்; அப்பொருளை விரும்பாகும் அவனுக்கு வெற்றியைத் தருமென்பதும் அறியத்தக்கவைகளாம்.

க்ஞ. புறங்களைம்.

அல்லதாவது காணுதவிடக்குப் பிறநர் இகழ்ந்து பேசாமை. வாக்குக்குற்றம் மனக்குற்றத்தினா வழியாக வருதலால், இல்லை அழுக காருமை கெல்காநமைகளின்பின் கைக்கப்பட்டது.

எதிலர் குற்றம் போற் றங்குற்றுங் காண்கிற்பின்
தீதுண் தீடா மன்னு பூயிர்க்கு. (இ)

(இ - ஓ) எதிலர் குற்றம்போல் - அயலாளாப் புறங்கறவார் அதருகு அவர் குற்றங் காலுமாதுபோல, தம் குற்றம் - புறங்கற வாகிய நமது குற்றத்தையும், காண்கிற ஓன் - காணவல்லராயின், மன்னும் உயிர்க்கு - அவருடைய சிலைப்பற்றுடைய உயிர்க்கு, தீடு உண்டோ - வருவதொரு அன்பழுண்டீடா? (இல்லையென்றபடி), கா - து.

ஏனு சிலையில் நின்று ஒப்பக்காண்ட வருமைநோக்கிக் 'காண் கிற்பின்' என்றம், கண்டவிடத்தே புறங்கறதலாகிய குற்றம்

ஒழிதலை பறவும் இல்லையாகவே உரும் பிறவிகளிலும் தன்பழ் இல்லையென்பது கோக்கி 'உயிர்க்குத் தீதண்டோ' என்றங்கூறி அர். இதனால் புறங்கறுதலை ஒழிந்திருக்க உபாயங்களைப்பட்டது.

ஈகு

இல்லறவியல்

ஒருவர் அறினானது சொல்வதற்கு செய்யாது பாடக்களைச் செய்யுமாசினும், பிறளைப் பறங்க ஒருளைநூறு உலகத்தாராற் சொல் வைப்பதே நன்றைப்பதை ஒருவளைக்காணுத விடாதே ஆகவேது பேர்க் கண்டவிடக்கே அவன்றே பொயத்து மகிழ்தல் ஏரங்களத் தூற்றுப் பாலத்தை செட்டல்லோ சுலையுடைய தென்பதும், அப் விதக்கால உயிர் வாய்த் தினும் சார்த்தில் ஈளமென்றாபதும், ஒரு வன மாலைரு தோ முன் ஒக்ரஷம் பின் ஒக்ராதிருக்கக்கூடவென்பது, புரைக்கறுவான ஒருவர் அறத்தை காலதெனது சொல்லினும் குதன் மன்றாய் செ சொல்லுகின்ற அலவலைனா படி அவன் பூர்க்கறத்திலே தறியப் படுமெனபது, காலாக விடக்கூடிக் கண்ணோக்குநித்தை எல்லை மகாலப்பட பழ்வைக் கேட்டலை அப்பழிபை சொல்வதைக்கு அவன் கூவுமென்று கூட அதிகாரிய பழ்களை ஆராப்பது எல்லோ சொல்லுவானென்பது, கூட மஞ்சூபதி தீடு சோநாசாச சொல்லி அயவா ஓரூட் சினோக்கு யெய்கலை அறியாதவா புங்கள் உறவின்றையம் படிப்பென்பதும், புரைக்கு புறங்கறுவோன்து உடலைத் தருக்கிடோசிச கமக்னோதெற்பது இது அபியதக்கலை படிப்பது

ஏம்

ஐ. பயனில்சொல்லாமை.

அஃதாக குமாகும் பாக்கும் தறம் பொருள் இனபழக்கப் படங்களை கண்டும் பயன்படுத்த சோட்ட செ சொல்லாமை பொய்கு தோ, கடுகுசோட், பயனில்சொல் என வாக்கினகண சிக்கும் பறவை நாள்கிளூள், பொய் துரைதோக்கல்லது ஏனையோருக்குப் பற்றற விடக்கூடானமையால் அதனெயோத்தது இலவாழுவாரால் விடக்கூடிய மற்றைய மூன்றினுள் கடுகுசோல் இனியவை கூற வள்ளுபட, கு கீர்பாக்கு மையாலும் வில்க்கி, சினர் பயனில்சொல் இதனால் விலக்குக்கண்டாகல்ல இது புறங்கறுமையின்பின் வகை பெட்டது

சொல்லுக சொல்லிற பயனுடைய சொல்லநக
சொல்லிற பயனிலாச சொல். (1)

பயனில்கொல்லாமை

ந. 17

(இ - ஓ.) சொல்லில் - சொர்க்கிலே, பயனுடைய - பிரயோ
சனமுடைய சொந்தகளோ, சொல்லுக - சொல்லக்கடவர், சொல்லில்-
சொந்தகளிலே, பயனிலாச்சொல் - பிரயோசனமில்லாத சொந்தகளோ,
சொல்லந்த - சொல்வதின்திருக்கடவர், (எ - ஏ.)

சொல்லுக சொல்லில் பயனுடைய, சொல்லி எசால்லில்
பயனிலாச் சொல் என்னும் திடியிரண்டி வாக்கியின்னியும் சொல்லில்
என்னும் பதம் விளக்கயாபியும் † சொற்பொருட்பின் வருஷிலை
பென்னும் அணி தோக்கிவந்தது, “எலக்காம் வைக்கல் வரக்கண்டு
மல்துணரா, வைக்கும் வைக்கலை மாத்துமென நின்புதுவா, வைக்கும்
வைக்கந்தம் வாட்டங்கீழ்மல் வைக்குதல், வைக்கும் வைக்குதுணரா
தார்” எனபதுபோல். இதனுடே சொல்லக தகுவனாவர் சொல்லந்த
தகாதனஙும் நியமிக்கப்பட்டன.

அறிவுடையோ பலருங் கேட்டு வெறக்குமபடி பயனில்லாத
சொந்தகளோ சொல்லுப்பான எல்லாராதும் ஒகழப்படுவானாப
தும்; பயனில்லாத சொர்க்களோ அலிவுடையார் பலா முனேபே ஒரு
வன சொல்லுதலா, ஏது விருப்ப விலகாசிய சேயல்களோத தன சிடை
கிதீட்டுசே செய்கல்லும் கயிதலைபதும்; பயனில்லாகிய
பொருள்களோ ஒருவன விரித் தகரக்கும் உரைதானே இவன நீதிகியல்
வில்லாதல் வென்னபதென் தறிவிக்குமெனபதும்; பயனினால் பொருங்
தாதனையும் இனில்லம், மெய்ம்கூமடும் முதலாய குணக்களில்லாத
வையுமான சொர்க்களோ ஒருவன பலரிடத்தே சொல்லுவானுயின்,
அச்சேர்வா அவர்மடத்தீதிதீடியோடுபொருங்தாதனையாகி அவளை
நஞ்சுண்ப்களிலிருந்து நீக்குமென்பதும்; பயனில்லாத சொந்தகளோ
நஞ்சுண்ட்டைதடி, டையவர் சொல்லுவாராயின், அவரது மேம்பாடும்
அப்புல வரும் நன்குமதிக்கற்பாடும் அவரிடத்திலிருந்து நீஞ்சு
மென்பதும், பதநக்கு அரிசியாகிய உள்ளீடு இல்லையாதல்போலப்
பயனில்லாத சொந்தகளைப் பலங்கும் சொல்லுபவனுக்கு அறிவா
கிய உள்ளீடு இல்லையாதலால் தினன் மனிதநஞ்சுள்ளே பதரென்று

† சொற்பொருட்பின் வருஷிலையணி - முன்வநத சொல்லும்
பொருளும் பின் பவதரம் வருவது.

* வைக்கல் - நாள்.

ந. 17

இல்லறவியல்

சொல்லப்படுவதைன்பதும்; நிதியோடு பொருந்தாத சொற்களி
லும் பயனில்லாத சொற்கள் கொடியினவன்பதும்; அறிவுடை
யேர் அவ்விருவகைச் சொற்களையும் மறந்தும் சொல்லாரென்ப
தும்; முத்திப்பேறும், மேற்கூரியடைதலும் முதலாகிய அறிதற்
கரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையர் மிக்கபயனுடைய
வள்ளாத சொற்களைச் சொல்லாரென்பதும் இங்கு அறியத்தக்கவை
எனாம்.

உ.க. தீவினையச்சம்.

அஃதாவது பாவங்களாயின செய்தற்கு அஞ்சதல். இதனால்
உடம்பிளிடத்து சீழும் பாகங்களெல்லாங் தொடுத்து விலக்கு
கிண்குராகவின். இது பயனில்சொல்லாமையின்பின் வைக்கப்
பட்டது.

மறந்தும் பிறங்கேடு சூழந்த சூழின் அறஞ்குமுன் சூழந்தவன் கேடு. (ஈ)

(இ - ஸ்.) ஒருவன், பிறங் - பிறங்கு, கேடு - கேட்டைத்
தரும் காரியத்தைச் செய்ய, மறந்தும், சூழந்த - எண்ணுதிருக்கக்
டைவன, சூழின் - எண்ணுவாலுயின், சூழந்தவன் - ஆயவென்னின
வலுக்கு, கேடு - கேடு பயச்சும் வினையை, அரம் - அரக்கடவுன்,
சூழும் - செய்யவென் ஜூவான், (எ - ற்.)

கேடு அதனைச் சரும் வினையையுணர்த்தலால் ஆகுபெயர்.
ஒருவன் பிரான் கேடு சூழும்பொழுதே அரக்கடவுன் அவன் கேடு
சூழ்தவின், அவன் பிற்பம்தும் அரக்கடவுன் முற்படுமென்பது
பெறப்பட்டது. ஆநக்கடவுன் எண்ணுதலாவது அவன் கெடத்
தான் நீங்க தீவினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாதென்பதாம்.

தீயகாரியங்களைச் செய்தற்குத் தீவினையுடையர் முற்பிறப்
பிலே தொடக்கிச் செய்த பழகிழக்கமையால் அஞ்சாரென்பதும்;
அப்பழக்கமில்லாத மேலோர் அஞ்சவரென்பதும்; தனக்கு இன்பங்
தகுதைக் கருதிச் செய்யுங் தீவினைகள் செய்தவைசைச் செய்தாலும்.
தீவேயேன்றிப் பிறதொரு காலத்திலும் செய்தவிடத்திலேயே.
தீவினையச்சம் — ஒப்புரவற்றில் உ.க.

ஏன்றிப் பிறதோரிடத்திலும் செய்த உடம்பிலேயேயன்றிப் பிற
தோருடம்பிலும் சென்ற பற்றித் தனபுறத்துமாதலால், அத்தீவி
னைகள் தீயினுங் கொடியனவாமென்பதும்; தமக்குத் தீங்கு செய்ப

வருக்கும் தீங்கு செய்யாதிருத்தலே எல்லா அறிவினுள்ளும் தலை
சிறந்த அறிவென்பதும்; வறுமை காரணமாகப் பிறர்க்குத் தீங்கு
செய்பவன் இப்பிறப்பிலே அதிக வறுமையை அடைதலேயன்றிப்
வின்வரும் பிறவிகளிலும் வறியனுகலே யிருப்பாணன்பதும்;
பொருளால் வறியுன்னக் கருதித் தீவினைசெய்பவன் அப்பொரு
ளாலேயன்றி நந்துண ஏற்கெய்க்களாலும் வறியனுவாணன்ப
தும்; தான் அன்பமடைலை வீரும்பாதவன் அன்பந்தரும் தீக்
செயல்களைப் பிறர்க்குச் செய்யாதிருக்கக் கூடவென்பதும்; எத்
அணினப் பெரிய பகையுடையாரும் அதனை ஒரு வழியால் தப்புவார்,
ஆனால் தீவினையாகிய பகைக்கு ஒருவராலும் தப்பமுடியாதென்ப
தும்; தீவினையானது விடுல்போலத் தன்னைச் செய்தவளையே
பற்றிச்சிற்குமென்பதும், தீவினை செய்யாதவனுக்குச் சேடில்லை
யென்பதும் இங்கு அறியத்தக்கவகாம்.

22. ஒப்புவறிதல்.

அஃதாவது உலகநடையினை அறிந்து செப்தல். உலகநடை
வெதக்கடை (ஹதிகாசாரம்) வேதக்கடை (ஹதிகாசாரம்) போல அதற்குள்
கூன் கூறப்படுவதன்றித் தாமே அறிந்துசெய்யுங் தனமைத்தாக
வின் ‘ஒப்புவறிதல்’ என்றார். மேலே மன மொழி மெய்களில்
நவீரத் தகுவன கூறினார். இனிச் செய்யத்தகுவனவற்றுள்
அஞ்சி வின்றன கூறுகின்றாகவின். இது தீவினையச்சத்தின்பின்
வைக்கப்பட்டது (ஒப்புவறி - உபகாரம்).

மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்லும்

பெருந்தகை பான்கட்ட படிக். (எ)

(இ - ஏ.) செல்லும் - செல்லுமானது, பெருந்தகையொன்கண் -
உபகாரஞ் செய்யும் பெரியதகைமையை யுடையவ ஸிடத்தே,
படிக் - உண்டாயின், அச்செல்லும், மருந்தாகி - எல்லாவுறுத்துப்பும்

ஓ. 125 45

எ

எ

இலவறுவியல்

பிணிகளுக்கு மருந்தாய், தப்பா - ஏயனாபடுதலில் கவருத, மரத்
தற்று - மரததை ஒக்கும், எ - று.

தப்புக்காலவது கொள்ளுக்கு அரிப இடங்களில் விண்றுக்குத்
மறைந்து வினாவது, காலத்தால் மீவறுபட்டாலுது பயன்படானம்,
எல்லா அறப்புமென்றது மரத்தின் தீவா, தாரா, தீகால், உடல், குளை,

கொம்பு, இலை, காய், கனி முதலியங்களும். மருந்தாகின் தப்பாத மரமானது பிரகாரத்துக்குச் செய்து, முடித்தல், முறித்தல், பறித்தல், செலுக்கல் முதலிய சாபச் செயல்களைப் பெருப்படுத்தாது. அவர்கள் பிரகாரத்துக்கு, அவர்களுக்கு வேண்டிய சீவியப் பொருள்களை உதவுவது முகவிய உபகாரங்களைச் செய்து இருப்பதைச் செய்தும் மொப்பதும். அதுபோலவே பெருந்தகையாளிடக்குதான்கள் செல்லும் பாராடு கணபதிக்கை நீக்கி இன்பம் பயக்கும் என்றார்கிட. ஆல் - அஸை. இதனால் பிறக்கு உபகாரங்களைப் பயன்படுத்தி உடனடியாக மொபவனது செல்லும் பயன்படுமாறு கூறப்பட்டது.

பிரதிபலன் கருதாது உபகாரன் பெப்பங்க மேகங்களுக்கு ஒப்பாகரென்பது; ஒருவன் மூயாசி செப்து சம்பாகித்த பொருளெல்லாம் கல்வி கேள்வி ஆறிவு ஒழுக்கங்களால் அமைந்தார்களுக்கு உபகாரங்களைப் பொருட்டாமென்பதும்; கவுக்கலேக்கஷன்களும் பூலோத்துதிலும் உபகாரத்துக்கு மற்பட்டது தீவிரமான நில்லையென்பதும்; உலக கடையைய யரித்து செப்பவனே உபிட்ராடிக்டு வாடிப்பனுவா என்னபதும்; அஃத்தறிக்கு சுசியாதவன குறந்தவருளா ஒருவனுக்கு கருதப்பட்டா என்னபதும்; உலக நடையை விரும்பிச் செய்தும் பேரல்லவானாது செல்லும் பாய்ப்பாமல் ஈருணி நீர் கிளங்கந்தார்ப்பால்வாம் பயன்படுத்த நல்லி தீல பழுத்தாற்போல ஓம் எல்லாகும் வேண்டுவன உதவுகிறாபதும்; தாம் செய்தது தகுமைவகளை அறிந்த இப்பஞ்சை மற்றுமைடுயோ செல்லும் சருகு கிய காலத்தும் தக்காரக்கு உதவுதலில் தனராகிறாதும்; உபகாரங்களைப் பட்டிலை முடையக்கூட வறுமைப்பட்டா ணுதலாவது கூறாது செய்தும் தன்மைடைய அவைபகாரங்களைச் செய்யப் பெருது வருக்குதினை இப்பலேயனாறித் தான் அனுபவீக்கப்படும் பொருள்களை அஸைபவீக்கப் பெருமையை கென்னபதும், உபகாரங்களைப் பொருளை கிருவங்கு கேடுவாகும் கேடுவாகும் மனபவந்நாடாயின் அக்கேடு ஒருவன் தனைனை விரைவிறும் கொள்ளுக்கு தகுதியை முடையதாகு மென்னபதும், உபகாரங்களைப் பொருளை கேடுவது கேட்டல்வென பதும இருக்கு அயத்தாகவைகாரம்

உடு மாதை.

அஃதாவது தரிகளைய பாசி தலாக்கு அவரால் தீவண்டப்

படுவதை யாகொரு பிரகுராமோசனமுக கருதாது கொடித்தல் இது மற்றும் சொக்காக காலை விழுமில்லை என்ன கூக்கப்பட்டது

வர்யாக்கான ரீவாக் கிளகமந நெல்லாம்
குறியெதிரப்பை நீர துடைச்சு. (7)

(ஆ ஓ) ஏறியாககு ஒரு ராகுள எல்லாதவாக்கு, ஒன்று-அரை டீவண்டிடம் ராகுள ராகுள கூமிப்பத காலை - பிரான் தக சோடிரதவாகுட ட வா : அம் காதிநக எல்லாக்களைட்டும், குரிபெசிரிப்பை குடிக்கப்பட்ட பூங்கரும பட்டேஞ்சிக்கும், சீருது குண்ணதை, உடைக்கு - உடைக்காகம் எ - ற

வர்யாக்காக கொடித்தலாத் தெருடைக்காவன வறியா அல்லாத குருப்பீர நீநாக்கக கொடிப்பனவாம குறியெதிரப்பையாக ந - பார்டபத்தீ க அங்குரி ததுப பொருளை வாக்கி அவ்வாசியபதிசீப அவாங்கு மீண்டே நாதாயக கொடிப்பது. சீருது எனபதில் அது எனபது நது பராகுள விதுறி. வறியர் அல்லாதாக கொடாகப்பட்ட, பாரு, பின்னும் தமிடததே வருதலால் 'குறியெதிரப்பை நீரதைச் சு என்றா இதனுல ஸன்கர்ன நூல்கணக்க குறப்பட்டது.

எந்தால் விடீநல்கிறது நல்லத் து யெனபகா உள்ளாயினும் அது தீதெனபதும், சொக்காக அவ்வுல்கபதுதல் இல்லையெனபார உள்ளாயினும் ஈதலே கண்ணபதும், மான வறியேனன்று சொல் லும துணபந்தருமொழியை இரப்பவன சொல்லுவதற்கு முன்னே கூ.

இல்லறவியல்

அவன குறிப்பந்தை கொடுத்தலும், ஒருக்கால அவவிரப்பான நன் குநையைச் சொல்லியிட்டால் அதனைப் பின்னும் பிற்குறுவன பார்சென்ற அவன் சொல்லாவகையாலும், அதனைத் தான் பிற நிடத்துச் சொல்லாமலும் யான் இதுபொடுது பொருஞ்சுடையேன அவவேனைக் கரபார சொல்லும் சொல்லிச் சொல்லாமலும், கொடுத்தலே நாக்குடியிற பிறக்கல் செய்கையாகுமெனபதும், இரப்பார்க்கு கொடுப்பேனென் நிருப்பார்க்கு அவவிரப்பாரைக் கானும் போது அவர் நாடிவந்த பொருளொன்றைத் தொடுக்கக்கூட்டாலை நேரிடுமோ வென்னும் அச்சம் அவவிரப்பார விரும்பியதைப் பேற்றதனால் இனிதாகிய அவாமுகத்தைக் காணுமளவும் நிகழுமாத வால, இரத்தல் இரப்பார்க்குத் துணப்புசெய்கல் போலவே இரக கபப்புவாக்குத் துணப்புக்கெப்புமெனபதும், நாமுபகிருதுப பிறா பசியையும் தீக்கமட்டாத தவத்தினரது வல்லமையைக்காட்டி நூம்

தாழும் பசியாது பிநாபசியையும் எகலிஞ்சேல் தோபபவராசிய இல
ஏற்றதாரது வல்லஸம் பெரிதாகுடி:னபதும், பொருள் பெறரூ
னெருவன் அபபொருளைத் தனச்சுதை வைக்குமிடம் அரமேயாத
வாலும், அவ்வநாட்திரசிங்கது ஸகையைாதலாலும் அய்விக்குபும்
வறிபாககே யுரித்தாதலாலும் அவ்வறியாது மிகபசியை அற
ஞேக்கித் தோதல் அறிவுடையா செய்கையாகுமெனபது, எங
ஙாளும் பசிதாராக்குப் பக்கிடுண்ணும் பழக்கமுடையவளைப் பசியென்னும் தொழியனோட் தீண்டுதலிலை வெளபதும் நறியாக்கு
வேண்டிய பொருள்களைப்பது அவா கிழுதலினுல் அருளுடை
யார் அடையம் மதிடச்சியை, வரியாரக்குக் கொடாது வைத்திழகு
கும் அருளிலாதார் அறியாவிரணபதும், இரபபவாக்குக் கொடாது
தானே உண்ணுதல் ஒருவனுக்குப் பிரிடம்போய் யாசிததலினும்
அதிகந் தனப்மரக முடியுமெனபது, நறிவுடையா வறியராய்,
வாதிரங்கோ வேண்டியதொன்றைக் கொடுக்க முடியாதபோது

த இவ்வடமபிலே நினசு ஞானத்தையும் ஆசாரத்தையும்
கெடுத்து, அதனால் பின்வரும் உடம்புகளுக்கும் தனப்புக்கெய்தலால்
பசியானது நேயகளிலேவல்லாம் ம்கக்கொடிய தென்றறிக்

புகழு

ச.ங.

அவ்வறியா படிக்குணபத்தைப் பாத்துச் சகிக்கமுடியாதவரைய
உயிராதநாத்திலை விரும்புவ ரொபதும் இங்கு அறியத்தக்கவை
ஞாம

உ.ச. புகழ்.

அஃதாக்கு இவ்வடக்கமுதல் ஸகையீருகச் சொல்லப்பட்ட
இல்லறத்தின் வழுகாதாராகு இம்மைபபயனுகி இவ்வுக்கத்தின்
என விளக்கி அழியாது நிறபதாசிய கோக்கி இது பெரும்பால்
மையும் சதலபற்றி ஏருவினி, அதனபின் வைக்கபபட்டது

நத்தம்போற கேடு முள்ளாகுஞ் சக்காடும்

இத்தகாக வை வரிது (டி)

(இ - ள) நத்தம் (ஆகும்) கேடும் புகடமபிறகு தீசு
மாகும் வறுமையும், எனதாரும் சாக்காரிம் அபபுகழுடமபு சிலை
பெறுவராகும் மரணமும், வித்தகாக்கல்லால் சுறுபபாடு உடைய
வாக்கல்லாமல், அதிது மரந்வாக்கு இல்லை, எது

நத்து என்னும் முதனிலைத் தொழிற்பெயா நத்து என விகாரப
பட்டு, பின் அம் என்னும் பகுதிப்பொருள் வீகுதிப்பெற்ற

நதம் என்றுயிரு போல எனபது என்கி உரையசை ஆக மாருக கெடாவது புகழுடம்பு செலவத்தையடைத்துப் பூதவுடம்பு வறுமைப்படல் உன்னாகுஞ் சாக்காடாவது புகழுடம்பு ரிலைப்பற்ற கூப் பூதவுடம்பு இறத்தல் நிலையில்லாக வடமைப் பலுத்தியும் விட இம் நிலையான புகைடு வளாததலும் சிறுத்தலும் வீதகாகக்கலா வரிது' என்று இதனால் புகழுடைபார் அஸ்டடும் மேன்கை கூறப்பட்டது

மகனுயிராகு இவ்வுலகத்திலேபே அகடையக்கடிய பயன் புகழுவது பிற்கொண்றில்லை யாதலால், நெரியாககுக் கொடுத்த அதனால் புகழுண்டாக வாழுக்கடவ ரொபதும், புகழுப்பட வாழு தற்கை கலவி ஆண்மை முதலியவற்றை விட்டுக் கிடைத்தலாப் பது 'உணவின பிண்டம் உண்டி முதற்' (புறங்களூறு) எனபதனால் சாகை கிடைத்தாலேல் யந்து. (இதன் பொருள்) உணவு வால் உன்னாகிய உடம்பு உணவை முதலாக உடைத்து எனபது

இல்லறநியல்

தும்; நூக்கு (ஒரு) ஏராய் என்றுக் கூக்கிய புகழுல்லது உலகத்தில் அழியாது நிற்பது பிற்கொண்றில்லை யெனபதும்; புகழுச் செய்பவன் தேவராலும் போற்றப்படுவார்* என்றபதும்; மனிகாராய்ப் பிறக்கின் புகழுங்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க வேண்டுமென்பதும்; அங்குணம் இல்லாகார் விலங்காய்ப் பிறக்கல் கலமென்பதும்; புகழுண்டாக வாழுமாட்டாவர் அதுபற்றிப் பிறர் இங்கந்தபோது இவ்விழப்புச்சிக் கம்மு மாட்டாகும்பால் வங்குத்தொறு கம்மும் நோவாத மராகித் தம்மை தீட்டுப்பவள்ர நோவாக்கில் பயனில்லை யெனபதும்; ஒருங்க உலகத்துக்கு புகழுப்புச் செய்யாவிடில் அத்செய்யானம் தாட்சை தில்லாக்கு வருசாயாமொப்பதும்; புகழில்லாத கட்டுப்பைச் சுமங்கு நிலம் அப்பாவுவட்டங்காது சுந்த கீழ்ப்பாரல் விரோது குன்று பெனபதும் இங்கு அறிபத தகவுக்கொடும்.

இல்லறவியல் முற்றுப்பேற்றது.

* "புலவர் பாடும் புகழுங்கேயா விசம்பின், வலவ ஜோவ வான ஆர்தி, யெத்துப் வெனபதஞ் செய்வினை முடித்து" —புறங்களூறு - (வலவா - பாகன். வானார்தி - விமானம்.)

துறவுறவியல்.

தூரவாயாகது மேரால் பீப் தூல்வாதகின் வட்டாரத் திட்டத்தில் அறிவிடதயராயப் பிரபானை துவர் முத்தி பேர்ரமபாரு கிட்ட தொந்பாட்டு சுதித்ராகார வாடு விதத்துறவாடு தான் இருநினை களால் உண்டாகும் குறைபாட்டுக்கிட்டு அந்தக்காரணங்களாகவும் சுதாக்கும் பொருட்டு அப்சுதாந்துறவாரா காங்கப்பார் பூர்தாங்காம் அப்புதாந்துறவார் ஆவந்தர்முறணங்கள் பீசு என்டிடத்து உண்டாகத் தியநூள்ளார்ம் என இருங்கப்பாரும்

விரதம்.

அவற்றை விரதாங்காரனா, நூனை அங்காடு செபவே வென்னதும், இளைஞராமாகும் பொது நிலைகளைத் தட்ட ஆராறுக்குத் தச்சப்படி போட்டு கொாவனவாரா, அவைதாம் அள விளைத்தைவாரா மிருஷால் பெருக்கமென்று அவைக் குறளே பகுவதைம் அடக்கங்களுக்கு கிடைப்புதைய சில, ஒற்ற இந்கே சோல்வத் தொடக்கி முதலாவதாக அருளாட்டமை கூற கிடையா.

24. அநுஞ்சிடமை.

அஃதாவது மனைவி யகள் சுற்றதான் உத்தேஷா என்னுடைய தொடருப் பற்றுத் தியல்பாக எல்லாவ்யாகள் மேலும் செல்வதாகிய கருணை, இவைக்கதிர்கு அன்புடைமைபோல், இதை அறவறத்திட குச் சிறந்தமையின் முகவாவது கூறப்பட்டது.

தூலவாற்று முடி யருளாங்க பல்லாற்றுல்
தேரினு மஃகீத துணை. (2)

(இ) நல்லாற்றுன் - நல்ல வழியிலே உன்று, காடி - அவரைகளாலும் ஏத்தியாலும் நமக்குத் தலையாகும் அநம் யாதென்ற ஆராய்ச்சி, அருளாளாக - அருள்ளடையா ராண்டவா; பல்லாற்றுவுள் - ஒன்றையொன்று ஒவ்வாத சமயத்தின் எல்லாவற்றுதும், தேரி இலும் ஆராய்தாலும், தீணை - தலையாகது, அஃபீக் - அவகருடே, (வெள்ளறில்லை என்றபடி) எ - ற.

† அளவுவகைகளை மெய்வாய் கண் மூக்குச் செலி என்னும் ஜூனேந்திரியக்களார் காற்று காட்சியும், குறிகால உய்ததுண்ணும் ; அலுமானமுட, கருதாபோட்டு காகிய சு ஆகமமும் என மூன்று. இவைமூடாதும் முறையே காண்டல், கருதல், உரை என்றும், அலுபவும், ஏதுதி சுருகி என்றும் சொல்லப்படும். ஒப்பு மூப்பறந் துறிகிற சு வமானமும், இப்படி அல்லாயற்போனால் இது கூடாகின்ற அறிகிற சு வமானமும், உண்மைக்கு எது ராகிய * ஆனாலும்பும் என இவை வைத்திருக்கிடி ஆரென்பாருமூனர். இவையும் ஒருவகையால் அமலுள்ளினுங்களே அடங்குவதால் மூன்றெண்ணாலே சுருத்து. புத்தியாக து இதூடிம் இதுகூடாது என்ற தன்மீட்டுக் கோள்ளுவது. ஆற்றான என்பது அற்றில் எனப் பொருள் பட்டலமையால் வேற்றுவை மயக்கம். ஒன்றைக்கு ஒன்று ஒத்திராக்கயிவது மதவேறுபாட்டால் அளவுவகைம் பொருள் கலாம் சமமூள மாறுகொள்ளுதலாம். அப்படியிருந்தாலும் அருள் தலையென்று சொல்லுவிடத்து எல்லாருக்கும் ஒத்திருக்கு மென்பதாய். உயிரைவிட்டு நீங்காமல் இருஞமயிலும் உதவதலால், 'ஆணை' என்றார். துதனால் அருளினது சிரப்புக் கூறப்பட்டது.

† அளவு + பிரமாணம்.

‡ அலுமானம் - முலைவாக்கண்டு கெருப்புண்டெனால்.

§ ஆகமம் - ஆண்டவா? ஆதியில் ஆனமாககள் உய்ட்டாது அருளிய சாத்திரம்.

¶ உகமானம் - மஸர பசப் பீபரிலெனால்.

₹ அருத்தோபத்தி - பகலுண்ணேன டருத்திருப்பான் என்பழி இரவில் ஒழுந்துண்பானென உண்ணாதல்.

* உண்மைக்குமாருய இனமை - (அபாவும்) - முன்னுடில்லை பிள்ளூஷில்லை ஒன்றினுள்ளிற்கிலை ஒருங்கலத்துமில்லை பெலன்.

அருள்ளடைமை

நட

செலவுகள் பலவற்றைளம் மேலானதென்று சொல்லப்படும் செலவுமானது உயிர்களைக் காப்பாற்றி அவற்றதால் மேம்படுத்

வாகிய அருடசெலவுமே பெணபதும், ஓழிக்கீதாரிடத்தும் உள்ள
 மற்றொப் பொருட்செலவுக்கா ஸ்ரூபபட்டையென் அலவுவென
 பதும், அருளசெலிந்த நெஞ்சினையுடையவரா நரகமஸ்தயா சென
 பதும், உயிர்களைப்பேணி அருள்டையஞ்சென் கொலைமுதலிய
 பாவங்கள் செய்யானமயால் அவனுக்குப் பாவமில்லைபாக்கேவ அவன
 காரமஸ்டவங்கிலை யெணபதும், அருள்டையவற்றுக்கு இரண்மை
 இலம் துணப்பில்லையெனப் பூம், உயிர்களிடத்துச் செய்யவேண்டும்
 அருள்ளவிட்டு, விடவேண்டும் கொடிமைகளைச் செப்பவா தாம
 முன்பிறப்பில்லயும் அரதவுதச் செய்யாமல் பாவத்தைச்செய்து,
 அதனபயனுக் கிப்பிறப்பில் துணப்பபடுகின்றனமையை மறந்தவராவு
 ரெண்பதும், பொருளில்லாதவாககு ஆவுவுலகத்தினைப்பற இல்லயாயி
 னந்தபோல், உயிர்களினமேல் அருளில்லாதவாககு வீட்டிலகத்தின்
 பம் இல்லையெணபதும், விதிவசத்தால் வறியாம் என்று அது நீங்கிப்
 பின்னாலும் காலத்தில் செலவராவா, ஆனால் அருளில்லாதா பாவம்
 நீங்காலம்யால் பின்னாலும் காலத்திலம் அருள்டைப்பாவங்கிலை
 யெணபதும், எானம்ல்லாதவன் இடையே யெப்பொருள்
 ஒண்டதால், அதனைத் தன் ஞானமின்மையால் நாட்கீ அழித்து
 விடுவதுபோல், அருள்லல்லாதவன் ஆடையே அஞ்சிசெப்பால் அத்
 தொத் தன் அருளில்லானமயால் கானை அழித்துவிடுவா கென்னப
 தும், அருளில்லாதவன் தனளிலும் வலியவா தனனை வருத்த
 வரும்போது அவாமுன் தான் அஜிசிருகும் நிலையை கினப்பா
 ணாலும், அவன் தனனிலும் மெல்லியாகர வருத்துவதாகுச் செல
 ஆம்போது அவாக்கும் அபபடியே அச்சமுன்டாகு மென்றநிது
 அவாமேல் அருள்டையவனுவா கென்னபதும் இங்கு அஷ்யத்தக்க
 வைகளாய்.

சுஅ

துறவறவியல்

உ.கு புலான்மறுத்தல்.

அஃதாவது ஊனுண்டாலே ஒத்திதல். கொலைப்பாவச்சைகப் பின்ன
 னும் உண்டாகலால் அந்தக் காரணமாதலையும், முன்னும் அத்
 கால் ஏற்றுதலால் அதன் காரியமாதலையும் ஒருங்கு உடைச்சதாகிய
 ஊனுண்டால் அருள்டையாகு இயையது அன்றாஞ்சல்லீரா, அதனை
 விலக்குத்தான், இஃது அருள்டையாயின்பின் கைகபட்டது.
 உண்ணும் யுள்ள தூாரி கிலை யுனுண்ண

(இ - ஸ்.) உயிர் - ஒருவகை உயிர்கள், நிலை உமிழுகளிலே விற்றல், ஊன மாரிசுக்கூட, ஈன்னுமை ம எனது - மணுமையை யேனின்ற அமதனிடத்து, ஆதலால், உயனை - அங்கிலை குலைய ஒருவன் அதனை உண்பாலும்ன, அளறு. அவனை விழுங் கிய நரகமானது, அன்னத்தல் செய்யாது - பின் உயிர்க்கத்து வாய்திறவாது, (எ - றி.)

உணப்படும் விலங்குகள் அதனுல் குறைந்து மற்றங்கள் பலவாய் விருத்தியடை தலால் ‘உண்ணும் மயில்ளாது உயிர்க்கீல’ என்றா. உண்ணின எனபது உண்ண எனத நிரிந்து கின்றது. ஊனுண்டவன் அப்பாவததால் கெடுக்காலம் நாசத்துன அழுந்தவான் எனபதாம். கொலைப்பாவும் கொன்றார்மேல் விற்றவின பின் ஊனுண்பாககுப் பாயில்லை யெனபவரை முத்து, பாவும் உண்டெனபது இப்பாட்டாற் கூறப்பட்டது. இனாலும், அப்பாவும் கொன்றவனையும் தின்றவனையும் மட்டிமேப்பறி, அம்மாமிசத்தை அதுததுக்கூறுசெய்பவர், விற்பவர், வாஞ்சுபவன், சுபைப்பவன், பரி மாறுபவன் எனாலும் இவர்களையும் பற்றி வாதிக்கு மென்பதும் இலண் உணர்பாலது.

“கொன்றவன் குறைத்தவன் கொணர்ந்து விற்றவன் ஒன்றெழுரு பொருள்கொடுத் துவந்து கொண்டவன் நன்றடு மடைமக னுவிற் பெய்தவன் என்றிவ ரஹவரு(ம) கரக மெய்துவர்.”

தவம்

ச.க.

பயனில்லாத உடல் வளர்த்தலைப் பயனென கினாத்துப் பிற தோருயிரின் உடம்பைத் தினபவன் அருளும் அறிவுமில்லாத கொடியோனுவா சென்னபதும்; பொருளாக்காப்பாற்றுதவர் அதனை இழுந்து அதனுலாகும் பயனை அடையாததுபோல, அருளியுக்கு திருப்பிடமாகிய உயிர்களைப் பேசுது அவற்றின உடம்பைத் தின் பவன் அருளை இழுந்து அதனுலாகும் பயனை அடையாதவரை வெனபதும்; கொலைக்கருவியைக் கைபிற் கொண்டவரது மனம் கொலையையே கோக்குவத்தலது அருளை கோக்காதவாறுபோல, ஊன் தின்பவரது மனம் ஆடால்லையே கோக்குவத்தலது அருளை கோக்கதென்பதும்; அறியாமை காரணமாக அல்லது ஊன கினாக்கா காரணமாக உலகத்தா பிராணிகளைக் கொல்லாராய்ன ஒருவரும் ஊளை விறகமாட்டா ரெனபதும்; மாயிசம் பிறிதோருடம்பின் புண்ணுவதோடு பின்மாகக்கையும் தெளிந்த அறிவினையுடையோர் அறிந்து அதனை கீக்குவரெனபதும்; ஆயிரம் மாக்கு செய்தலிலும்

ஒருபிரைக் கொண்டு அதன் மாமிசத்தை உண்ணுதிருத்தல் நன்றா
மெனபதும் ; ஒருபிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்
அந்தவளை எல்லா வுபிரும் கைகுவித்துத் தொழுமென்பதும்
இங்கு அறியத்தக்கவைகளாய்.

உ. தவம்.†

அஃதாவது மனம் பொறிவழி பேராய்மல் சிற்கும்பொருட்டு
விரதங்களினுடே உண்டிச்சுருக்கலும் கோட்டகாலத்து வெயிலில்
சிற்றலும் மழைக் காலத்திலும் பனிக்காலத்திலும் ஏரி முதலிய நீர்
கிளைகளில் சிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவைக
ளால் தம்முயிர்க்கு வருக் குஞ்சப்களைப் பொறுத்து, பிறவுயிர்களைக்
ஏப்பாற்றுதல். புலாலை மறுத்து உயிர்களின் மேல் அருள்முதிர்க்க
விட்டதே செய்யப்படுவதாகவினா, இது புலான்மறுத்தலின்பின்
உவக்கப்பட்டது.

† இஃதா அட்டாங்கயோகவிலையின் இரண்டாவது அங்கமாகிய
கியமத்தின் முதலுறுப்பாதலை அறிக். அங்கிலையின் விவரம் ஆ, கு,
வி-ம் பக்கங்களிற் கூறப்பட்டுள்ளது.

4

இ०

துறவுறவியல்

தவஞ்செய்வார் தங்கருமஞ் செப்வார்மற் றல்லார்
அவஞ்செய்வா ராகைசயுட் பட்டு. (க)

(இ - ஸ்.) தவம் செய்வார் - துறந்து தவத்தைச் செய்யவர்,
தம் கருமம் செய்வார் - தமது கருமத்தைச் செய்யவாவார், மற்று
அல்லார் - அவரையொழிந்த பொருளின்பங்களைச் செய்யவார்,
ஆகையுள்பட்டு - அவற்றின்கண் ஆகையாகிய வளையுட்பட்டு ;
அவம் செய்வார் - தமக்குக் கேட்டுசெய்வார், எ - று.

† அநித்தமாய * மூவகைத் துங்பத்தாய் உயிரின் வேறுய
டைஷுக்கு வருத்தம் வருவதென்று ஒழியாது தவத்தினைச் செய்ய,
பிறப்புப் பினி மூப்பு இறப்புக்கணால் அநாதியாகத் துங்பமெய்தி
வருகின்ற உயிர் ஞானம் பிறத்து மோட்சத்தை அடையுமாதலால்,
தவஞ் செய்வாஹரத் ‘தங்கருமஞ் செய்வார்’ என்றும், கணத்துக்
அழிவதாகிய சிற்றின்பத்தின் பொருட்டுப் பல பிறவிகளிலும் தன்
புறத்தக் பாவஞ்செய்து கொள்ளுதலால், அல்லாதானா ‘அவஞ்
செய்வா’ என்றும் கூறினார். மற்று - தவஞ்செய்தலாகிய விளையை

மாற்றியதனால் வினாகாற்றின்கண் வந்ததாகும்.

முற்பிறப்பில் தவத்தினைச் செய்தோ அக்கபயனுடைய இப்பிறப்பில் சுகல செல்வங்களையும் அடைவதேயல்லாமல், முன்
† அதித்தம் - சிலையின்மை.

* மூலகைத் துணப்பங்களாவன:—

- (அ) ஆத்தீதலிகம் (தெய்வத்தால் வருவது) - கருப்பவரச காலத்தில் நிகழும் விசனம், சனனமரண விதனம், இயம தண்டனை, ஏகவேதனை முதலியவற்றால் வருங் துன்பம்.
- (ஆ) ஆத்தேளத்திகம் (பூதங்களால் வருவது) - குளிர், வெப்பம், மழை, காற்று, மின்னல், இடி முதலியவற்றால் வருங் துன்பம்.
- (இ) ஆத்தியான்மிகம் (டயிர்களால் வருவது) - பிணிகளாலும், விலங்குகளாலும், அரசாநாலும், திருடாநாலும், பேய்களாலும், மனிதராலும் கரீரசம்பந்தமாய் வருங்துன்பங்களும், காமக் குரோத விளோப மோக மத மாச்சரிய மென்றும் உட்பணக்களால் வரும் மனத்துன்பங்களும்.

தவம்

१५

படிக்கத்தால் முன்னிப் புற்றிமுறை ஆற்றலும் உடைபராய, முற்பிறப்பில் தொடங்கிப் புற்றுவதைக் கூடுதலாக இப்பிறப்பிலே செய்துமுடிப்பார ரொன்னும், அதுவுடைத் தமிழ்மூன்னைத்தவ மில்லாஶா செய்த தொடங்குவது வீணமுயரசி பெண்பதும், சுவான்து வேண்டிய வைகளை வேண்டியபடியே பெற்றதற்குவதென்பதும், அது பீரம காரி முதலிய காணகு ஆசிரமங்காராலும் செய்யப்பகுவுக்கூடிய மென்றும்; இல்லாடவாராத செய்யப்படும் தாண்தசிலும் தவம் மிகவுபாந்ததென பதிம், இல்லாடவாரா துறநதாக்கு உண்டியும் மருந்தும் ஞாநப்பிடமும் குதவத்தீல் வீருமபித காம கவுன்சிரட்டாத்தீல் மரங்காபோலு கூறுபதும், தமது அரததுக்குப் பகுபாய அரிவு செய்யா எவ்வ எவு ரெயியாயினும் அவ்வரைக் கூறுத்தலும், அதுறவா வொழுக கத்துத் வீருமபி ஒருபுவா எவ்வாவு சீரியாயினும் துரை சுயாத தலும் ஆசிய இரண்டையும் கவுன்சியவரா நினைப்பார்ய்ன, அவரது தவவல்லையிலிருவ ஒவ்வ அங்குகு உண்டாகுமென்பதும், இருமையிலே தவத்துத் ஆட்டாரதச செய்பவா ஏற்றுமையிலே பெறுத்தகும் பயளாகளாகிய ஒங்காரன் முதலிய இறைவன பதாக களையும் வீடுபேற்றறையும் வேண்டியவாசீர பெவுமிரண்பதும்; புடம்போட் பட்ட பொன்னுக்கு. தன்னாலும் கலந்த மாசுநீங்கி

ஒன்மிகுகினா விதம்போவத் தவண செப்போவாரு அதனால் வருகிற துன்ம வருத்த வருஷத்து தமிழோடு கூட்ட பாக்கிங்கி ஞானமிகுமென்பதும், இந்திரியபக்களை அடைத் தவாசிய கங்கருமானு செய்யாரே தமிழிகரத் தமக்குரித்தார் பெறாவராவரெனப் போல் அம, அன்னவா சாபமூம் அனுஷ்டிரக்முடியை இருவித வல்லமைப்பும் உடையாதலால், அவரை எல்லாவுமிருங்கும் தொழுமென்பதோ, தவவலிவை யுடையா இப்பணையும் செயிப்பரைப்பதும்;

த இதாகுச் சான்றாரா மாரக்கண்டேயராவங்குத் தயிர்க்

"நீலபா முயற்சி களைக்கு வூழின், வலிகிந்து வண்ணமையும்போது முன்னடே - ஏ வக்கியைப், பானமுளை தினாறு "மாபி யுமிகுடித்த, கானமுளையே சாலுஷ கரி" — சீதிநெறிவிளக்கம்.

[பானமுளை சூழ்முளை மறவி — இப்பமன. கானமுளை - (மாரக்கண்டேயப்) பின்னோ.]

ஞீர்

தறவறஞியல்

உலகத்திலே செல்வரும் அறிஞரும் சிலராக வறியரும் அறிவிலரும் பலராதற்குக் காரணம் தவஞ்சிசெய்வார் சிலராக அது செய்யார் பலராதலே * யாகுமென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

உ. கூடாவோழுக்கம்.

அல்தாவது தாம் விட்ட காமலின்பத்தை மனத்திடல்லில்லாமையால் பின்னும் விரும்புமாறு தோன்ற அவ்வாறே கொண்டுகின்ற தவத்தோடு பொருந்தாததாய தீயவொழுக்கம். அது விலக்குத்தரகு இது தவத்தின்பின் வைக்கப்பட்டது.

தெஞ்சிற் ரதவார் தறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணு ரில். (க)

(இ - ஓ.) நெஞ்சின் - மனத்தினின்றம், ரதவார் - பற்றங்களை நீக்காதவர்களாகி, தறந்தார்போல் - பற்றந்தார்போலத் தம்மைகளாட்டி, வஞ்சித்து - தான் ஞ்செய்வாரை வஞ்சித்து, வாழ்வாரின் - வாழுமவரைப்போல, வன்கணு - கொழியவர், இல் - உலகத்தில் இல்லை. எ - ற.

தானாஞ்செய்வாரை வஞ்சித்தலாவது யாம் ரதவாயில் தேவாதற்பொருட்டு இந்த அருந்தவத்தோர்க்கு இன்னாது கொடிப்போமென்று அறியாமற் கொடுத்தவரை அகை வாங்கிக்கொண்டு இழி பிறப்பினராக்குதல். அவர் இழிப்பிறப்பினராதலை

“ அடங்கள்க் கின்த தானப் பயத்தினு லவு முகரீந்
தடங்கட எடுவுட் மலு பலவுள வற்றுட் டோன்றி
டம்பொடு முகக்க ளோவ்வரீ ரும்கனி மாந்தி வாழ்வர்
மடங்கலஞ் சீற்றத் துப்பின் மாணவேன் மன்ன ரேரே ”
என்னும் செகசிந்தாயனிச் செய்யுளா லநிக. இச்செய்யுளின்
கருத்த : இந்திரிய நிக்கிராஞ்செய்யாது தற்காலப்போல் கடிப்ப

* “ ரண்ணூரை வின்மை வறுமை யங்குவடைமை, பண்ணப்
பணைத்த பெருஞ்செல்வம் ” (கல்டியர்) — என்னும் செய்யுட்
ஏகுதிமின் கருத்தின இடங் உணர்ச.

கூடாவொழுக்கம்

கு.

ஒக்குத தானவகொடுத்தவாகள சமுத்திரத்தின டுவிலுளள தீவு
களிலே மக்களுடம்பும் விவக்கின முகமுழுடைய பிராணிகளாகத்
தோன்றி அங்குளள மரங்களினின்றும் உதிர்கினர பழங்களை
யுண்டு வாழுவாகள எனபது இதனால் தகவிலாக கீந்தானம்
தாழுவிலோத தருமென்றோக தமக்கு ஆவா செயதாக்கு ஆக
தன விளைத்தவால் ‘வன்களோ’ என்று

உலகத்திலே கணவுடையா பிற அறியாறு செயா காரியங்
களுக்கு சிலம நீர் தீ காற்று ஆகாயம் என்னும் ஐம்பெரும பூதங்கள்
சாட்சியாதவின, காமம் தண்ணிடத்தே யுண்டாகி வருத்திகொண்ட
ஷிருக்கவும், அகாமம் இல்லாமைபைச் சொல்லிப் புறத்தாரை வரு
சித்தொழுகும வசுச்செந்துசத்தான அவ்வருத்தம் பொறுக்கமாட்டாமற
செய்யும் கணளசெய்யக்கணயும், அவன் நண்ககினர
விதத்தையும் உடமபாய அவன்னே கலாது நிற்கினர பூதங்கள்
ஐந்தும் கண்டு தமமுளளே கருமெனபதும், தான குற்றமென
நற்காத விடயத்திலே செல்லும மளா முடையவனுக்கு அவனுடைய
தவவேடத்தால் யாதோரு பயனு வல்லை யெனபதும், மனத்தைத்
தணவுசப்படுத்தும் வலியில்லாத கூடாவொழுக்கத்தான பசுவானது
தனக்குரிய புல்லைவிடடுப புலித்தோல் போத்துப் பிராக்குரிய
பயிலர மேயதல்போல, தனக்குரிய மனைவியைவிடடுத் தவவேடங்
கொண்டு பிராக்குரிய பெண்டிரா அனுபவிப்பா எனவபதும்,
பிரா தமஸம் நன்கு மதிததறபொருடு யாம பற்றாரே மென்று
சொல்வாரது மறைந்த ஒழுக்கமானது அபபொழுது இனிதுபோலத
தோன்றுவதாயினும் பின் எனசெய்தோம எனசெய்தோமென்று
தாமே இரங்குமபடி பல துனபங்களையும் அவருக்கு கொடுக்கு

மென்பதும், குணறிளனியின புறம்போல வேடத்தாற செமமை யுடையராயிலும், அதன மூக்குப்போல மனம் அறியாமையால இருண்டிருப்பா உலகத்திற் பலருள ரெனபதும், மனதைச் சுதந மாகக முடலாது உடலைச் சுதநிசெயது உலகத்தை மயகுவாரும் பலருள ரெனபதும், அம்பு வடிவினாற் செவலிதாயிருந்தாலும் செயலினுலே கொடிதாயும் வீணை கோட்டினுலே வானவின்தாயிருந்தாலும் செயலினுலே செவலிதாயும் இருப்பதுபோலத் தனகு செய்வோரையும் கொடிபா செவலியரெனபதும் அவரது வடிவி இசு
துறவறவியல்

ஞலே கொள்ளாமல் அவரது செயலினுலே அறியவேண்டுமென்பதும்; ஏயங்கோரால் தவக்கித்திற்கு ஆகாதென்ற குற்றங்க்கறப் பட்ட ஒழுக்கத்தை ஒழித்துவிட்டுத் தவஞ்செய்வாருக்குத் தலையிரை மழித்தலும் சுடையாக்கலும் இவண்டாவென்பதும் அறியச்சுக்கணவகளாம்.

உ.ந. கள்ளாமை.

அஃநாவது பிறருடையெமராய் உள்ளவைகளில் யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக்கொள்ள வினையாமையாம். வினைத்தலும் செய்தலே டெந்தலின் 'கள்ளாமை' என்றார். இல் வாழ்க்கார்க்காயின் சுற்றத்தார் முகவியோரிடத்து விளையாட்டுவகையால் அவரை வஞ்சித்துக் கொள்ளுதற்குத் தகுந்த பொருள்களை அயவாது கொண்டாலும் பொருங்கும்; தறந்தவர்க்காயின் அப் பொருளை அபகரிக்க நினைக்கவிடத்தும் பெரியதொரு குந்றமாகவின், இது துறவறந்தில் குரியதாயிற்று. சப்தாதி விடயங்களிலே செல்லாது மடங்கி ஒரு முகப்பட்டு உயிரையே கோக்கவேண்டியதாகிய அவரது மனம் * அகதவிட்டுப் புத்திலே போய்ப் பல விடத்தைபுற்று உடம்பின் பொருட்டுப் பொருளை கோக்குதலே யல்லாமல், அப்பொருளையும் வஞ்சித்துக்கொள்ள வினைத்தல் அவருக்குப் பெரியதொரு குந்றமாதல் அறிக். இவ்விதம் வாய்மை முதற்கொல்லாமை முடிவாகிய நான்கு அதிகாரங்களுக்கும் ஒக்கும். இது பொருளைப்பற்றி யுண்டாகுங் குற்றத்தை வீவக்குகின்றதாகவின், காய்ப்பற்றி யுண்டாகுங் கூடாமிவாழுக்கத்தின்பின் வைக்கப்பட்டது.

ஆளவல்ல செய்தாக்கே வீவர் களவல்ல

மந்தைய தேந்று தவர்.

(க)

(இ - ஸ்.) களவுள் - களவுள்ளாத, மந்தைய - பிரவுந்தை,
தேந்றுதவர் - அற்யாதவர், காட்சி முதலாகச் சொல்லப்பட்ட

* அவ்விதம் மனம் அடங்கிசின்று உயிரை சோக்குதலே
சௌரூபத்தியானம் எனப்படும்.

களளாஸம்

பயிர்ப்பொருளையும், அதற்கு அகாசியாய் வரு
கின்ற கல்வினை தீவினைகளின் பயனுகிய சனை மரணங்களையும்,
அவ்வினைகளால் அவ்வுயர் மக்கள் தேவர் கரகர் விலங்கு என்றும்
நாற்கநியட்ட பிரந்தும் இறந்தும் வருதலையும், அவ்வாறு பிரந்திரந்து
உழவாமல் அவ்விருவினைகளைக் கெடுப்பதற்கு உபாயமாகிய யேரக
ஞானங்களையும், அவ்யேரகஞானங்களால் அவ்வுயர் அடையும் முத்திர
வயயும் அளவுசெய்து உள்ளவாறு அறிந்து அறிந்தவாறு ஒழுகமாட
டாதவராகி, அளவுள்ள - அவ்வளவுள்ளாத தீய நினைவுகளை, செய்து -
நினைத்து, ஆங்கே - அப்பொழுதே, வீவர் - கெவேர், ஏ - று.

தீய நினைவுகளாவன - பொருளுடையானார் உஞ்சிக்கும் வித
மூம், அவ்வஞ்சினையால் அதைக் கொள்ளும் விதமூம், கொள்ளப்
பட்ட அப்பொருளிலூலே தாம் போகங்களை அனுபவிக்கும் வித
மூம் முதலாயின. நினைத்தலும் செய்தலாகவிற் 'செய்து' என்றும்,
அங்கீணப்பு உள்ளதற்கானப் போக்கி மறைப்பான சொற்களை
யும் செயல்களையட்ட புகுவித்து அப்பொழுதே கெடுக்குமாகவின்
'ஆங்கே வீவர்' என்றுகூறினார். மந்தையவாவன - துறந்தார்க்கு
உணவாகச் சொல்லப்பட்ட காய் கணி கீழங்கு சுருகு முதலானவை
யும், இல்லறத்தார் செய்யும் தாணங்களுமாம். தேர்றுமை அவற்
ஞையே புதித்து அவ்வளவால் திருப்தி யடைந்திருத்தலை அறி
யாமை. இதனால் களவு செய்வார் கெடும்வீதம் கூறப்பட்டது.

* முத்தியை இகழாது விரும்புபவன் பிறப்பொருள்டூயாதொன்
ஈறும் திருடுதலை மனதினால் நினைக்கவும் கூடாதென்பதும்; கள

* அளவைகளின் விரைம் உடும் அதிகாரத்திற்கூறப்பட்டுள்ளது.

* முத்தியை இகழ்வாவது - காட்சியே பிரமாணமென்றும்,
கிளம், நீர், தீ, காற்று எனப் பூதம் கான்கேயென்றும், அளவுகள்
கூடுதலின் சிறப்பிலூலே தோன்றிப் பிரிவிலூலே அழிவதாகிய
உடம்பினிடத்தே அறிவு மதுவினிடத்தே களிப்புப்போல் வெளிப்

புட்டு அழியுமென்றும், இந்தவியர் பின்னே பிறவாதன்றும், இன்பும் பொருளும் ஒருவனது முயற்சியால் வருவதென்றும் சொல்லும் உலோகாயத முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து அவற்றிற்கேற்ப டெத்தலாம்.

† ஞானமுண்டாதர்குக் காரணமான உண்மை நூற் பொருளையாயிலும் ஆசிரியனுக்கு வழிபாடு செய்யாமல் அவனை வஞ்சித்துக் கொள்ளின் அதுவும் களவேயாகு மென்றறிக்.

கூகு

தறவறணியல்

வினாவுடன்டாகிய பொருளானது வளாவதுபோலத் தோன்றிப் பின் அக்களவினைச் செய்தவனுக்கு இம்மைக்குப் பழியையும் மறு மைக்குப் பாவத்தையும் வைத்து அவன் செய்த அறத்தை அழித் தானும் அழியுமென்பதும், அதனால் அக்களவினிடத்து ஆகை வைத்தவன் எப்போதும் தொலையாத ஆஸபத்தையே அபவிப்பா னென்னபதும், நமக்குரிய பொருளையும் அதன் குறைம் கோக்கி வெறுத்தத் தறக்கவா பின்னே பிராக்குரியபொருளை கண்ணறை விரும்பி அதனை வஞ்சித்துக் கொள்ளத்தரகு விரும்புவாரானால், அவரிடத்தே, உய்களின்மேல் அருள்செய்தல் நமக்கு உறுதியாகு மென்றறிந்து அவவருளிடீல் தவறுத் தடக்கும் தெளிவு கூடா தென்பதும், உண்மையை அறிந்தவரது கெஞ்சில் அறம் கிளை பொருறபோலக் கனவறிரதா கெஞ்சில் உருசனை குடிகொண் டிருக்குமென்பதும், களவினைப் படிக்குவோருக்கு இம்மையிலேயே அவர்கள் உடமடிமும் அரச்சுல் தண்டிகப்படுதலால் தவறுமென்பதும், அது செய்யாதவாக்கு இங்கே உடயடி கிளைபெறுதலோடு மறு மையில் வீணாஜுலகமும் தவறுத் திடைக்குமென்பதும் இங்கு அறியத்தக்கவனாம்

ந.0. பாய்மை. *

அஃதாவது மெயின்து தன்மை மெய்யென்பதுவது பிறி தோருயிரகுத் தீங்கு சிறிதும் பயவாக சொல், இதனால் சிகிஞ்ச தொன்றைக் கூறினும் அது தீங்கு பயப்பின் பொயமமையேயா மென்பதும், சிகிஞ்சதல்லாத வொன்றைக் கூறினும் அது குறைக்

* இது சத்துவ குணத்தென்று

தனம் ந. சதவும, இரசு, தமசு

சந்துவம் ஞானம், அருள், தவம், பொறை, வாய்மை, மேஜை, மோனம், ஜிமபொறியடக்கல்.

இரசு - மனஸ்துகம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கலவி, கௌவி

தமசு பேருண்டி, பெருகதுமில், சோமபு, தீதிவழு, ஒழுகை வழு, வருசம், மறதி, பொய், கோபம், காமம், செங்கீல். வாய்மை

தீர்ந்த கன்னமையைப் பயப்பின் மெய்ம்மையா † மென்பதும் பெறப்படும். பெரும்பான்னமையும் காமரும் பொருளும்பற்றி சிகந்வதாய் பொய்ம்மையை விளக்கின், இது கூடாவொழுக்கங் கன்னாமை களின்பின் வைக்கப்பட்டது.

யாமெய்யாக் கண்டவற்று ஸில்லை யெளினத்தொன்றும் வாய்மையின் னல்ல பிற. (ட)

(இ) - க.) யாம் - யாம், மெய்யா - மெய்தூல்களாக, கண்ட வற்றுன் - கண்ட நூல்களுள், யாதொன்றும் - யாதொரு தன்மை யாலும், வாய்மையின் - மெய்ம்மையிலும், னல் - மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிறங்கள், இல்லை - இல்லை, எ - ற.

மெய்யை யுணர்த்தும் நூல்களை ‘மெய்’ என்று காரியவாரு பெயர். அம்மெய்க் தூல்கள்.வன தம்மிடத்து மயக்கம் இல்லாத தால் பொருள்களை உள்ளவாறு உணரவால்லவராய்க் காமவெகுளின் இல்லாததால் உணர்ந்த பொருள்களை உணர்ந்தபடியே உரைக்கவும் வல்லவராய் பெரியேர் அருளால் உலகத்தைர் நன்மையடையும் பொருட்டுக் கூறிய * ஆமங்கள். அவை யெல்லாவற்றிலும் ‘வாய் மையின் நல்ல பிற இல்லை’ என்பது ஒப்பழுதிந்த தென்பதாம். இதனால் இவ்வறத்தினால் தலைமை கூறப்பட்டது.

சிருவன தான் அறிந்ததொன்றைப் பிறா அறிக்கில்லென்று பொய்த்தானுயின் அதனை அறிந்த அவனாலு கெஞ்சே அப்பாவத் துக்குச் சாட்சியாய் நின்று அவனை அப்பாவத்தின் பயனாகிய

† “மெய்மையே யொருவருகுற்றி விபச்சினை மீட்குமரயித், பொய்ம்மைய், மெய்மைபோலப் புண்ணியம் பயக்குமாதோ” — பொரதம்.

* ஆகமம் - ஆனமாக்களை அளக்கியாய்ப் பற்றிப் பிடித்துக்

கொஞ்சிருக்கும் ஆணவும் கன்மம் மரபையின்னும் முழுமலங்களை ஒழித்து அம்மலங்களால் மூடப்பட்டிருந்த சிவஞானத்தை ஓவிரச் செய்து அவை மூத்திரிபெறும் வகையை உணர்த்தும் நூல். பதி பசு பாசு விலக்கணங்களை உணர்த்தும் நூலெனக் கூறினும் ஒக்கும். இஅ துறவறவியல்

தன்பத்தை அடைவிக்கு † மெனபதும்; பொய் பேசாது உண்மை பேசுபவனை உலகத்தார் போற்றுவ ரெணபதும்; மனத்தோடு பொருந்த உண்மை பேசுபவன் காயத்தால் தானாரும் தவமும் ஒருமித்துச் செய்பவரினும் சிறப்புடையவனுவா னென்பதும்; பொய்யாமை இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு அறத்தையும் தருமேன்பதும்; பொய்யாமையாகிய அறத்தைச் செய்யாதவன் செய்யும் மற்றை அறங்கன் கண்குகாவெனபதும்; ஒருவனுக்கு உடம்பு நீரினுலே சுத்தமாதல்போல் அவனாகு மனம் உண்மை பேசுதலால் சுத்தமாகுமென்பதும்; துறவால் அமைக்க கல்லோர்க்கு அஞ்சுஞ்சமாகிய அகத்திருளை நீக்குவது பொய்யாமையாகிய விளக்கீயாகு மெனபதும்; அச்சுல் ஆப்பொய்யா விளக்கை நோக்கப் புறத்திருளை நீக்குகிற ஞாயிறு, திங்கள், தீயெனனும் விளக்குகள் விளக்குகளாக வெளபதும், ஒருவன் கல்வி முதலீய வற்றால் அமைக்குதானுயினும் வாய்மை யில்லாதவிடத்துப் பய ஈரில்லைபவனபதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

நக வேதுளாமை.

அஃதாவது சினத்ரைச் செய்தங்குக காரணம் ஒருவனிடத்து உண்டாயவிடத்தும் அதனைச் செய்யரஹம். அச்சினத்தைத் தமிழன்

† “ கண்டவ ரில்ஜென வாங்கதது ரூணராதா
தங்காது தகைவினாரிசு தாஞ்செய்யும் வினைகளுக்
கெஞ்சறிந்த கெடியவை மறைப்பவு மறையாவாம்
கெஞ்சத்திற் குடிகிய கரியில்லை யாகவின்.”

—கலீத்தோடை

இதன்பொருள் - அறியாதவாகள் தம்மனத்தினுலே நடிக்கப் படாமல், வேறு நடிப்பாருமின்றி உலகக்கிற் கண்டவர்களு யில்லை. யென்ற வினைத்தைத் தம் செய்யும் கொடுக்கொழில்களில் தம் மனமறியச் செய்தவைகளைப் பின் பிறாறியமல் மறைத்தார்களாயினும் அவர் நெஞ்சமே அவர் செய்த அத்தீச்செயல்களுக்கு

கெருங்கிய சாட்சியாய் நின்ற அவந்தை கெளிப்படுத்தும் என்று வாறு.

கோருளாமை

வலியரிடத்துச் செய்யின அதனால் அவர்க்கு வருவதோர் தீங்கின் றித் தனக்கே தீங்காய் முடிதலால் அதனை அவரிடத்துக் காத்தல் அறஞாகாது. அதனைத் தமிழின் மெலியாரிடத்துச் செல்லாது தடுப்பவரே அருளாற் றடுப்பவராவர். அதுவே சிறந்ததோர் அறஞாகும். இது பொய்ம்மைபற்றி உண்டாவதாகிய கோபத்தை விலக்கலால், வாய்க்கையின்பின் கைக்கப்பட்ட

சினமென் இருஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென் இரும் ஏமப் புணையைச் சுடும். (ங)

(இ - ன்.) சினம் என்னும் - சினமென்ற சொல்லப்படுகிற, சேர்ந்தாரைக் கொல்லி - கெருப்பு, தனக்கு இடமானவரையே வன்றி, இலமென்னும் - அவர்க்கு இலமாகிய, ஏம் - இதன் கொல்வோராகிய, புணைய - மரக்கலத்தையும், சுடும், - எ - ற.

‘சேர்ந்தாரைக் கொல்லி’ யெனபது காரணப்பெயர்; தான் (கெருப்பு) சேர்ந்த விடத்தைக் கொல்லும்(அறிக்கும்) தொழிலை யுடையதென்பது அதன்பொருள். சோந்தாரையென உயாநினைப் பன்றையாகிய பல்ர்பால்மேல் வைத்து மரங்கை ஆண்பால் பெண் பால் ஒன்றன்பால் பலவினைபால் என்னும் கானகுபலையும் தமது கருத்தோடு கூடிய பொருளாறுநலாற் புகாண்டார். இங்கு உருவக்கு செய்கின்றது தறந்தார சினத்தையே யாகவின், சினமென்னும் கெருப்பென்ற விதப்பு, உலகத்து கெருப்புச் சுடுவது தான் சோந்த விடத்தையே; இந்நெருப்புச் சேராத விடத்தையுன்சுடுமென்னும் விததியாசன் கீதாசர சினத்து. இங்கு இனமென்று யாசர என தென்னும் இருவகைப் பற்றினையும் முற்றத் தறந்த தவத்தினாலும் ஞானத்தினாலும் பெரியவராய், பிறப்பிற்கஞ்சித் தம்மும் யடைக்கு விடகையும் நெறியைக் கேட்டவர்களுக்கு அதங்குரிய உறுதி மொழிகளை இனிமையாகச் சொல்லுகின்றவரை. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி என்று கூறிய உருவக்கை கோக்கிச் சுடுமென்னுஞ் தொழில் கொடுத்தா ராயினும், சுடுமெனபதற்கு அகற்றும் (நீக்கும்) என்பது பொருளாகக் கொள்க, ஏமப்புணை - இனிமையாகிய மொழிகளை யுபதேசிக்குக் கொள்ளி. இனத்தைப் புணையாக உருவக்கு செய்தலால் பிறவிக்கடலைக் கடப்பித்து முதனிக் கரை கூ

யைச் சேர்க்கின்றவென வருவித்து அப்புணைக்குமுன் கூட்டுக் குணையையும் என்னும் இந்தது தழீலை எச்சவும்கை தொக்கு கிள்குறது. தன்னையும் பிறவிக் கடலில் வீற்றித்து எடுப்பாரையும் நீக்குமென்பதாம். கெருப்பிற்குச் சோாத விடத்தையும் சுடுதலையும், தோணிக்கு இதோபதேசன் செய்தலையும் அதிகமாகச் சொல் ஆதலால் மிகக்கொற்றுமை ஏற்குவென்று.

மெலியார் மேலே கோபம் செய்யாதிருத்தலே தருமமென்பதும்; வலியார் மேலே கோபஞ் செய்தலிடத்து அதனால் அவர்க்கு வருவதோர் தீங்கு இல்லாகையால், அடக்கிய விடத்தும் அறமில்லை யென்பதும்; ஒருவனாது கோபமானது தன்னின் வலியார்மேலாவது தன்னை ஒத்தார்மேலாவது உண்டாயின் அது உண்டாய அப்பொழுதே தனக்குத் தீங்குபயக்கு மாதலாலும், தன்னின மெலியார் மேல் உண்டாயின் அது அப்பொழுத தனக்குத் தீங்குபயவா திருப்பிழூம் இம்மையிலே பழியையும் மறுமையிலே பாவத்தையும் தருதலாலும், மனத்தினால் யான் எனதென்னும் இருவகைப் பற்றாயும் விட்டார்க்கு ஆகாதனவாகிய தீயசிக்கதைகளை யெல்லாம் உண்டாக்கலாலும், கோபம் ஒருவரிடத்தும் ஆகதென்பதும்; துறங்கோர்க்கு அருளினாலே உண்டாகிய முகவரிச்சியையும் அகமகிழ்ச்சியையும் கோபம் கொடுக்குமென்பதும்; கோபஞ் செய்பவன் சீவன்டியபயண்களை வேண்டியபடியே யடைவிப்பதாகிய தவத்தைப் பிறர் மேலே சாபமிடுதற்காக இழந்து அத் தவத்துண்பத்தோடு பழைய பிறவித் துண்பமும் ஒருமிக்க அடைதலால், தன்னைத்தான் துண்பமண்டயாமற் காக்க விரும்புபவன் தன் மனத்திலே கோபம் வாராயற் காக்கக் கடவுளைன்பதும்; கோபத்தைத் தனாது வல்லமையைக் காட்டுகிற ஒரு குணமென்று தன்னிடத்துக் கொண்டவன் பூமியில் அறைக்கவனாது கையானது வலியிழுத்தல்போலத் தப்பாது தன் வலிமையை இழப்பானென்பதும்; கெருப்புத் தோப்பந்தாலோத்தபொறுத்தற்கரிய துண்பத்தை ஒருவன் தனக்குச் செய்தானுயினும், கூடுமாயின் அவன்மேலும் கோபஞ் செய்யாதிருத்தல் வலமென்பதும்; கோபமில்லாதவன் எண்ணிய பயண்களெல்லாவற்றையும் பெறவானென்பதும்; மிகக் கிணத்தை உடையார்க்கு ஞானமெய்து தற்குரிய உயிர் இருக்கின்றும் கலக்கத்திலுலே ஞானத்தை அடை

யாகை நிச்சயமாதலால், அவர் உயிருடைபராயிருக்கினும் செந்தவரோ டொப்பால் ரெஸ்பதும்; சிகந்தகை விட்டவர்க்கு மரணமடைத்துரிய உடம்பு இருக்கினும் ஞானத்தினால் முதக்கியடைந்து சீவன்முந்தராதல் நிச்சயமாதலால், மரணத்தை யொழிந்தாரோ டொப்பால் ரெஸ்பதும் இங்கு அறியத்தக்கவைகளார்.

ஈ. இன்னுசேய்யாமை.

தல்தாவதி தலைக்கு ஒருபயனைக் கருதியாவது கோபத்தினுலாவது சோர்வி(மறதியில்)னாவது ஒருயிர்க்குத் துனபங்குமறைச் செய்யாகும். இன்னுசெய்தல் வெகுளி ஒழியவும் ஒகழுமென்பதை அறிவித்தத்து. இது வெகுளாணையின்பின் வைக்கப்பட்டது.

அறிவினு குருவ துண்டோ பிறித்தே கந்தோப்போத் தேபந்தூக் கடை. (இ)

(இ - ஸ.) தறந்தார்க்கு, அறிவினு - உயர் முதலியகற்றை உள்ளவாறு அறிந்த அறிவினு, ஆகுவதி - ஆவதொரு பயன். உண்டோ - இல்லை, பிறிதின் கோய் - பிறிதோ குமிர்க்கு வரும் கோயை, தம் கோய்போல் - தம்முமிர்க்கு வந்ததோபால், போற்றுக் காவாதவிடத்து, எ - ய.

குறிக்கொண்டு காத்தலாவது கடத்தல், இருத்தல், கிடத்தல், கிற்றல், உண்டல் முதலிய தங்தொழில்களாலும், வேது விதக்களாலும், உயிர்கள் அடையும் துன்பங்களை முன்னேயறிக்க அவை வாராயற் காத்தல். தித்துன்பம் பெரும்பாலும் அஃறிலையிலே ஏறும்பு முதலாகிய சிறிய உடம்புகடைய பிராணிகளைப்பற்றி வருதலால் பொதுப்படப் 'பிறிதின்கோய்' என்றும், மறப்பினுலே அவை துன்பத்தை யடையிலும் கைக்குத் துன்பஞ் செய்தலா மென்று அறிக்க வாக்கவேண்டுமாகலின், அது செய்யாதவிடத்து அறிவினுலே பயனில்லையென்றும் கொல்லினார்.

ஈ.

துறவுறவியல்

யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா + முதலிய செல்வங்களைப் பிறங்குத் துன்பங் தருமானவகளைக்கொட்டு செய்து பெறவாயிலும், அவற்றைச் செய்யாகுமேயே கல்லிதெண்பதும்; ஒருவன் ஓராக்காண்டு இன்னுதவற்றைச் செய்தவிடத்து மீண்டும் அவற்றை அவளிடத்துச்

செய்பாது மக்களிலும் வையாது விடவேண்டு மென்பதும்; தான் முன்பு ஒரு தீமையுஞ் செய்யாதிருக்கத் தன்மேல் வைங்க கொண் டார்க்கும் அமந்தவன் அன்பஞ் செப்தானுயின், அஏ் செயலால் அவன் தவமிழுந்து பழியும் பாவமும் எத்துவனைப்பதும்; ஒருவன் தனக்குத் தீமை செப்தார்க்கு நன்மைசெய்து, அவர் செப்த தீமை யையும் தான் செய்த நன்மையையும் மறக்கவேண்டு மென்பதும்; ஒருவன் தான் அன்பமென் றநித்தவற்றைப் பிறரிடத்துச் செப்த வாகா தென்பதும்; எந்தக் காலத்திலும் எத்தனமையோருக்கும் எவ்வித தீமையையும் எக்காரண்த்தாலும் மனமறியச் செய்யாதிருத் தலே முதன்மையான தருமாகுமென்பதும்; பிறர் செய்யுங் தீமைகள் தன்னுயிர்க்குத் தூபாபமாயிருத்தலை அனுபவித்தறிகின்ற வன், இப்படியே இவை பிறவுயிர்க்கும் அன்பங் தருமகவயாகு மென்பது அனுமானத்தால் அறிந்திருக்கும், செய்கின்ற இப்பாவம் பிராயச்சிக்கட்கால் ஒழிக்கப்படுத வீல்லானமையால், பிறவுயிர்க்கு யானசெய்க தீமைகள் யான் வருந்தப் பின்னே எந்த வருத்து மென்பது ஆகமத்தாலும் அறிந்து, பிறவுயிர்களுக்குத் தீமைசெய் தலை ஒழிக்கக்கடலை வென்பதும்; இவ்விதம் ஒழிக்காது பிறவுயிர்க்குத் தீமைகளை ஒழிக்கி செய்பவன் பேறத்தாகச் சுருக்கப்படுவானெனபதும்; அறந்தவி; பிரக்குத் தீமைசெய்யின் தமது தவம் அழியப்பெற்றுத் தாம் பிறாக்குச்செய்த தீமைகளைப் பிறர் தமக்குச் செய்யாமல் தாமே விரைவிலும் எளிதிலும் அடைவரென்பதும்; பிறவுயிர்க்குத் தான் செய்யுங் அன்பம் தன்னையே வந்தடைதலால், அன்பமில்லா திருத்தலை விரும்புபவன் தான் பிறநோ ருபிர்க்குத் அன்பஞ் செய்யாதிருக்கக் கடவுண்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

† இ-ம் பக்கம் அடிக்குறிப்பினைப் பார்க்க.

கொல்லானம்

கட.

கட. கொல்லானம்.

அஃதாவது * ஜயறிவடையன முதல் ஓற்றிவடையன ஈரு கிய உயிர்களைச் சேர்க்கால் கொல்லுதலுக் கெய்யானம். இது மேற்கூறிய அங்கள் எல்லாவற்றிலும் ஒருப்புகடைத்தாய்க் கூறப் படாத மரறையறாகளை பெல்லாம் தனதுவா அடக்கி விற்றலால், இதுதியல் வைக்கப்பட்டது.

பகுததுண்டு பலதுயி தீராம்புக ஞாலீரா
சிதாகுத்தவறறு ஜெல்லாந தலை (ஒ)

(இ - ள்.) பகுத்து - உணபதினைப் பசிப்பத் தயிர்களுக்குப் பக்கிட்டுக் கொடுத்து, உண்டு - உண்டு, பல்லுமர் - ஒவ்வொரு உயிர்களையும், ஓம்புதல் - காப்பார்ந்தல், நூலேரா - அநாறுவடையாரா, தொகுதவற்றுவெள்ளாம் - குறந்தார்க்குத் தொகுத்துவத்தை அறங்கள் எவ்வாறுமில்லை, தலை தலையாப் போன்ற அறம், எ - று.

பல்லுயிரும் என்னும் முற்றுமை எிகாரத்தால் தொகு விச்சரது. ஓம்புதல் - மங்கும் கொலை ஏராவார் குறிக்கொண்டு காத்தல். துவ்விதம் காத்தற்குப் பகுத்துவான்டல் ஒன்றியமைப்பா உறுப்பாகவினா, அச்சிரப்புக் தோகாற. அதனை இறந்தால் வினையெச் சந்தாற் கூறினார். எவ்வாறு நூல்களிலும் நல்லவைகளை எடுத்து எவ்வார்க்கும் பொதுப்படக் கூறுதல் இந்துஸ்ரீயர்க்கு இப்பாதவால் இங்கும் பொதுப்பட - ‘நூலோ’ என்றும், அவரெல்லார்க்கும் ஒப்ப முடிதலால் இது தலையாப் போன்ற அறம் என்றும் கூறி வரும்.

* ஜெய்விழிர் - சுவை ஒளி ஏற ஒகூச் நாறாம் என்னும் ஆம்புல துகர்ச்சியுடைய உயிர் - மகாந், தேவர், கரா, விலங்கு, பறவை.

நாலறிவிழிர் - சுவை ஒளி ஆறு நாற்றும் என்னும் நாற்புல துகர்ச்சியுடைய உயிர் - தும்பி வண்டு முதலியன்.

மூவறிவிழிர் - சுவை ஊது காற்றும் என்னும் மூப்புல துகர்ச்சியுடைய உயிர் - சிதல், ஏறும்பு முதலியன்.

ஈரறிவிழிர் - சுவை ஊது என்னும் இருபுல துகர்ச்சியுடைய உயிர் - இப்பி, சங்கு முதலியன்.

ஓராறிவிழிர் - ஊது என்னும் ஒருபுல துகர்ச்சியுடைய உயிர், புல் மரம் முதலியன்.

கூ

துறவறவியல்

கொலைப்பாவும் பிரஸ்மனை கயத்தல், கள்ளுண்ணல், திருடுதல், குதாடல் முதலிய பாவக்கள் எவ்வாறுமில்லை, கொடியதென்பது எவ்வாறும் ஒப்பழுதிக்க உண்மையாதலால், அக்கொலைவைச் செய்யாமையே ஒருவனுக்கு அரங்கினெல்லர்மகிய செய்கையாகு மென்பதும்; அதனால் ‘யாமெய்யாக் கண்டவற்று வில்லை யெனைத் தொன்றும், வாய்மை னல்ல பிசு’ என முன் சிறப்பித்துச் சொல் வெப்பட்ட பொய்யாமையிலும் கொல்லாமை யேலான தென்பதும்; யாதோருயிரையும் கொல்லாமையே மேர்க்கியும் முத்தியும் பெறுதாகு எவ்வழியாகு மென்பதும்; மனிதர் முதலாகிய † சரமும்

மரமுதலாகிய ; அசரமும் ஆகிய இருவகைப் பிறப்புகளிலும் இன்பமென்ப தொன்றில்லாமல் உள்ளதெல்லாரம் * அனபமேயாகப் பிறப்பு கின்ற விலையை அஞ்சிப் பிறவாயைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தவர் எல்லாருள்ளும் கொலைப்பாவத்தை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தை மறவாதவனே உயர்ந்தோ ஜென் பதும் ; மிகப்பெரிய ₹ அறத்தினைச் செய்தாரும் மிகப்பெரிய

— சரம் - அசைவன. ; அசரம் - அசையாதன.

“ ஒடுக்கும் பிலிப்பிரவி கேட்டென்றிலை ஏடுத்தாய வாழ்க்கை”

“ சாங்காரும் வாழ்நாளுக் தோற்றுமினை சலிப்பாய வாழ்க்கை”,

“ பன்னீர்மை குன்றிச் செவிகேட்பின் படர்னோக்கிற் கண் பவளங் கிற, என்னீர்மை குன்றித் திரைதோ லொடி நகரதோன்றும்”,

“ இறையூண் உக்கோ டிடுக்கெண்ண்தி யிழிப்பாய வாழ்க்கை”

“ பல்லிழுந்து நாத்தளர்க்கு மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை.”

“பகுரீ பகினலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை”

— திருஞான சம்பந்தர்.

“ மாங்கர் குடிவாழ்க்கை மண்ணின் கலங்போலச் சாக்தினையுன் சஞ்சலமே தான் ”— ஒளவையார்.

₹ இதற்குப் பிரமாணம்—

வேயடையா பிரிவெய்தும் பின்னொயிலே உன்னதினை வாயினவே வரம்பெறுவர் ஜயந்தேண்டா வொன்றும்

வேயகதோன் உமைபக்கன் வெண்காட்டு முக்குள்ளிர் தொய்வினையா ரவர்த்தமைத் தோயாவாக் தீவினையே.

— சம்பந்தர் தேவாரம்

கொல்லாமை

கடு

பவந்தினைச் செய்தாரும் மறுமையிலே சுக்தகங்களை யனுபவிப்பாரன்னும் முறையில்லாமல் இம்மையிலேதானே அவை களினா பயனை அதைபவிட்பா ரெட்டா அறநூர் அளிவுபற்றி, கொல்லாமையாகிய இப்பொரிய அறத்தினைச் செய்துவனதானும் இப்மையிலே துணபமின்ற ஒன்பவாழ்க்கை வாய்ந்து இருப்பயமின்றிக் காலீநித்து குராமுண்டால் மோட்சதன கப் பெறுவாரென்று பதும் ; தனதை கொல்லாவந்த விடத்தும் தனதுவிரைக்காப் பாறதற்காகவேதூய அச்சினக் கொல்லல்லா தொபதும் ; வேங்கிளகண் நேலா பொசுட்டுப் பிறிதோருயினரக் கொல்லப் பல் கூர்க்காதையெட்டய விரும்பிய இங்காறத்தாபகு அகுமொபார் உள்ளகாயினும் அச்காலாகவீசபம் போட்சல்லைத்தனத் கோக்க அபைமா

யிருத்தவாலும், பின்னும் பிரப்பதாகுங் காணமா யிருப்பதாலும், இவைவுமதிற்கொல்வே அங்கும் காமக குரோதாதி பக்களும், பினி அச்சமரணமுதலிய துபைக்களையுள்ளக்கலாறும், மோட்டு மன்றம் முயற்சிக்கும் துறவுற்றார்க்கு ஒருமியரைக் கொல்லவருஞ் செல்வம் இழித்ததாகு மென்பதும்; கொலைவினையராகிய மன வணக்கியல்லாத மாந்தர் அததோழிலினது இழ்வை அறியாரா யதும் அவைழில்வை அறிவுவாலே சண்டாளராக கருதப்படுவ ரெபைபுப்; பார்க்கக் கூடாத நோடுடம்புடனே ஏற்றும் மிகுந்த இழ்நோழில் வாழ்க்கையின யுடையவரை இவா முரபிரப்பில்

* இதற்குப் பிராணம்—

“குற்றெலுருவரைக் கூறாது கொலைக்குப்புந்த எவெலாம் செர்றெலுருவரைச் செய்தலைகள் இம்மைலே ஏராங் திண்ணமே மற்றெலுருவரைப் பற்றிவேண்மற வாதெழுமட நெஞ்சமே புற்றாடுதைப் பெற்றுவேறி புரம்பங்கதோழிப் போதுமே.”

—கந்தர் தேவாம்.

[வேய் - மூங்கில். குறை - தனி. பெந்தக் - கருத]

† ஓடு போக்கன விச்திரன் பென்னகர் கீர்த்து
பாடு சேர்த்து சம்பந்தமான சிகரமிகடப் பட்டாக்
ஊடில் வீண்பதச் செய்யவை தெம்பிரா ஈவ்வரும்
வீடு தேவாத் தனபது மார்க்கங்கே நன்டோ.”

—கந்தபுதையம்

६

துறவுறவியல்

கொலைப்பாவஞ் செய்தவராவரென்று வினாவினாவுகளை அறிந் தோர் சொல்லுவது வென்பதும் இங்கு அறிபததக்கலவுகளாம்.

குளம்.

இனி அவ்விரதங்களின பயனுடிய குளம் கூறத் தொடங்கி அர். குளமாவது மோட்டச்சத்தைத் தரும் அல்ல. அது நிலயாகம், துறவு, மெய்புணர்தல், அவாவறுத்தல் என்னும் நான்கு அதிகாரங்களும் அடக்கப்பட்டது.

நூத். நிலையாகமை.

அஃதாவது தோற்றமுடையன யாவும் சிலத்திராதனவாகிய

தன்மை. மயங்கியவிடத்துக் காணவில் நீடிபாலத் தொன்றி மெய் முணர்ந்தவிடத்துப் பழுதையிற் பாம்புபோலக் கெங்கலாற் பொய் யென்று சொல்லுவோரும், சிலே வேறுபட்டு வருகலாற் கணக்கேதா தும் பிறக்கிறக்கும்மஸபாரும், ஒருவிதத்தால் சீவுபடிக்கலாம் ஒரு விதத்தால் வேறுபடாமை, உடையதினால் நிலைத்தலும் சிலையா மையும் ஒருவிதத்துடைய எல்லாபாரும் எனப் பொருளின் ரண்மை கூறுவார் பலவகைப்பட்டவராவர்; அவரெல்லார்க்கும் அவற்றின் சிலையானம் உடனபாடால்லை, என்கி அகனைசீப கூறுகின்றார். இதை யறிந்தவிடத்தல்லது, உலகப்பொருள்களிலையுள்ள பற்று விடாதாகவினா, இது முன்வைக்கப்பட்டது.

ஒருபொழுதும் வரம்பு தறியார் கருதுப
கோடியு மல்ல பல. (எ)

(நி - ஸ்.) அறிவிலாதார், ஒருபொழுதும் - ஒருபொழுதனவும், வாழ்வது - தம்முடம்பும் உயிரும் கடியிருக்கையை, அறியார் -

+ “அக்கேபோ வங்க யொழிப விரலழுகித்
துக்கத் தொழு கோ யெழுப்பே—அக்கால்
அலவினைக் காதலித்துக் கான்முறித்துக் கின்ற
பழவினை வந்தவைந்தக் கால்”—நால்தபார் - தீவினைபக்கம்.
[அங்கு - சங்கு. அங்கை - உன்னங்கை. தொழுகோய் - குட்டாயேய். அக்கால் - முற்பிறப்பில். அவவன் - கண்டு]

சிலைபாணம்

4.8

அவியமட்டார், மட்டாகிருக்கும் கோடிமலை கோடியைவு
மாறி, பல - அதங்கினும் பலவாசிப சிறங்களை, கருதுப் பினையா
கிறபா (ஏ து)

ஒருப்பாடுகம் என்க ஒழிவு விறப்புமார்யால் இங்கே பொழு
தெண்ட கு கண்ணத்தக்காட்டி என்றது காண்டகிப வினையி
ஞன்கீல் வாட்சாக்குட முவரக்கா சுங்கது அ சிடப்படா சாம்ரா
பலவாய நினைவுகளாவன — உச்ச பிரடாங்கா தூபுபலிக்கப்பாகம்
இனபகரன தமக்குரியனவு ஆகுபலித் துர, இங்கினப துங்கசெக்குப
பொட்டா தணைக்காண மார்கு ஓங்கபட அபபொருள தாமுபாசீக
ரால் உருமலித்தமும் அம்முயற்சிகளை தாம்ரமய மலித்தமும் அவை
களக்குலகும் இடை புதகஞ்ச உபவினாட்டாக்கா கீதும் வித
மும் கீலை அபபொருளச மார்கும் விச்மும் அதை பிரா
கொ கூடுபோகாமத மாநாக பிடம் துரவொருளால் சிகைத்தத
களை முக்கும் விச்மும் ம + ம அத்துரவு விச்மும், தாம் அவ

வினாபங்கள் அப்பவிக்குர வீதமும் முதலாஸ்வாமரம் தலிலிலூர் ரது ஒய்க் கிளாஸ் கூவத்து ல : १० சொல் படி இதனுக் குடும்பத்தை நூபர்ப்பாகம் சொல்பப்பட்டது ஆனால் கருதப் பதன் அப்பின் ஜ பகு மைப்போய்கிட்டு உரைபாருமா

தீர முறையெற்ற அந்வீல்லாதால் கூவனாக்கு அங்கு வித்தனைக்கு பற்றிச்செய்தல் அந்வீல்லாதால், தது பின் வித்தனைக்கு ஏதுவாக்கால் வீட்டுடைய வீரும்புத்தோகு இறி வெப்பதும் கூத்தாடுதல் செய்க்கூர காற்பினி-குடை காண்போர் கூட்டும் கூத்தாடுகாரணமாகப் பாரிக்குத்தால் காலனாவந்து அக்குறுப்பு காரணம் ரேளன்விட சீத தாழூம் போவதுபோல், எச்சுவழும் ஒருவனாது வலவினை காரணமாக அவனிடங்கித் தல வித்தகால நாள்கள் வந்து, அக்கலவினைபாகிய காரணம் போன வீட்டத்தே தாழூம் போவமன்பதும், இவ்விதம் கிலீல்லாத செல் வத்தை ஒருவன் பெற்றுவது அதிக்கரம் அப்பொழுதே அதைக் கொண்டு பில்லுபுதாகிய மீமாடசத்தை அஸ-விக்கக்கடிப் தருமத தேச செய்யவேண்டுமென்பதும், உபிரானது உலகியல் நடந்தற பொருட்டுச் சூரியன் குதலர்கிய அளவுவகைால் கூறுபடுத்தப்பட்டது

துறவுநிலையல்

ஓன் மாதம் ஒருட்மென்றும் காலவாசுபோல் தன்னைக் காட்டி கூடம்பை இடைவீடாமல் அதற்குச் செல்லுகின்ற காலசக்கரத் தின் வரயினிடத்தெண்பதும்; இந்திலைப்பை உள்ளவாறு உணர்வுவும் உலகத்தில் உள்ளதல் அரிதெண்பதும்; பேசாதிருக்கும்படி நாலை யடக்கி விக்குன் ஏழுவக்கு முன்னே மோட்சக்குக்கு ஏதுவாகிய தருமத்தை விளைந்துசெய்ய வேண்டுமென்பதுட்; துறவுவுக்கும் நேற்றிருந்தான் இந்திலைப்பை ஒன்றும் பெருமையை ஏடுடையதா யிருக்கிறதென்பதும்; உடம்பிற்கும் உயிருக்கும் உள்ளதைய கிடைக்கிற மானது, முன்னே கருவங்களும் ஒன்றுப்பிறக்கு அக்கரு உருப் பெறுமளவும் அதற்கு ஆதாரமாக விடும் முட்கை தனிக்குக்கெட்கை, அதனுள்ளிருந்து பறவை பருவம் வந்தபோது பங்குகீட்பாங் தன்னும் போன்றதென்பதும்; அறிவுவாயும் அருவாயும் கிற்கூடியமுள்ள உயிரும், அற்யாக்கமயாயும் உருவாயும் அங்கத்தாமாயுமுன்ன உடம்பும் தம்முன்னே மாறுபட்டிருந்ததால், வினைவசாத்தாற் கூடியதல்லாமல் நட்பில்லை யென்பதும்; உமி: கஞ்சகு உறங்கும் யிழிப்புட் இயல் பாய்க் கடிதில் மாறிமாறி வருத்தப்போவதே இந்தியும் பிறப்பும் இயல்பாயக கடிதில் மாறிமாறி வருத்தப்போவதும்; உபிரானது வாத

பித்த சிலேட்டுமஸ்காரிப் தீர்ப்பகளது வீட்டியிப் படம்பில் அங் கோய்கள் திருச்சு அலைக், காலத்தில் ஆருக்கும், கோவித்த காலத் திலே விட்டுப்போடும் ஒருதம்பிழும் நிலபெறுமல் ஒதுக்குக்குடி யிருந்து வருகிறதேபனால், அதற்கு எனக்கறக்கும் இருப்பதாகிய ஒருட்டும்பு இதுவரை அகாஷத்தில்லையென்பதும் இங்கு அறியக் கூடார்டு.

† “இன்றனே அனுமதிகளினால் கீலைக் காணேயோ, இஞ்சுவேன் நாளையில்லோன் எனசெய்கான் ரேஞ்சினேனே”
திருக்கேள்வை.

* “ஓடுபுனற்கரையாம் இளமை உறங்கி விடுத்தாலோக்கும், இப்பிறவி, வாடியிருந்து வருகதல் செய்யாது அடியேன் உய்யப் போக்கோர் குழல் சொல்லே” — சுந்தர் தேவாரம்.

ந ற சு

கூகு

நடு. தூற்று.

உங்தாவது புறமாகிய செல்லத்திலும் அகமாகிய உடம்பிழும் உண்டாகிய பற்றை, அவைகளது நிலையாண்மையைப் பார்த்து விடுதலாம். துதிகார முறைமையும் இதனுடே விளங்கும்.

மற்றும் தொடர்ப்பா டெவன் வொல் பிறப்பறுக்கல்
உற்றுர்க் குடம்பு மிகை. (டு)

(இ - ஏ) பிறப்பறுக்கலுற்றுக்கு - பிறவியை நீக்கு மூயற் சிறை மேற்கொண்டவருக்கு, உடம்பும் * அப்பிறப்பை நீக்குத்தஞ்சு

உதவியாகிய உடர்பும், மிகை - அவைகாரம்; ஆனபின், மற்றும் - அதற்குமேலும், தொடர்ப்பாடு - சம்பந்தமில்லாதவை; நீ சில பொருள்கள் பற்றப்படுதல், எவன் - என்னாகும், எ - று.

கொல் - அசை, பொதுப்பட உடம்பென்றால் உருவடும் பும் அருவடம்புங் கொள்ளப்படும். அவ்வீருவகை புடம்புகள், அருவடம் பாவது † பத்துவகை இந்திரிய வளர்வோடும்

* செனா த பிறவிகளில் ஈட்டப்பட்ட வினாத்தொகுக்களில் அவ்வப்பிறவிகளில் அஜூபவித்துத் தொலைக்கப்பட்ட பகுதிகள் போக என்கின்ற சஞ்சிதமென்றும் வினாக்கட்டத்தை அஜூப வித்துத் தொலைத்தன்றிப் பிறப்பு நீங்காதாகலானும், அதனை அஜூப

வித்தல் சரீரத்தானான்றி வேறுவகையால் ஆசூதாகவானாலும், பிறப் பறத்தலுக்கு உடம்பே உதவியெனபது பெறப்படும். இவ்வினைத் தொகுதி பின் சரீரமெடிப்பதற்குக் காரணமாயிருந்ததோன்ற காரண சரீரமென்கூறும். இதனால் மிகப்பறக்கும்நூர்க்கு உடம்புயின்கேண பதின் பொருள் விசிதமாகும்.

† செவி மெய் கண் வாய் மூக்கு என்னும் ஞானேந்திரியங்கள் ஜங்கும் வாக்குப் பாதம் பாணி பாய்கு உபத்தமென்தாலும் கண்மேத்திரி யங்கள் ஜங்கும் ஆசிய பத்துவகை இந்திரியங்களின் உணர்வு. அவற்றுள் செவி ஆசாயத்தின் உதவியால் சத்தத்தையும், மெய் வாயுவின் உதவியால் பரிசுத்தையும், கண் அக்கினியின் உதவியால் உருஷ்த்தையும், வாய் நீரின் உதவியால் உருசிலையும், மூக்கு மண்ணின் உதவியால் வாசனையையும் அறியும்; வாக்கு ஆசாயத்தின் உதவியால் வகனிக்கும்; பாதம் வாயுவின் உதவியால் இயக்கத்தைச் செய்யும்; பாணி (கக) அக்கினியின உதவியால் கொடுத்தல் ஆங்குதல்களைச் செய்யும்; பாய்கு (மலவாயில்) நீரின் உதவியால் மலத்தைக் கழிக்கும்; உபத்தம் (குறி) மண்ணின் உதவியால் ஆண்தத்தைச் செய்யும்.

40

தறவறஷியல்

* ஜூவாக வாடுக்களோடும் காயலினை விளைவுகளோடுக் கூடியமனம், இது சுண்டுவடம் பெணவும்படும். இவ்வடம்பினிடத்தில் அபிமானம், நிலையாகவையையற்கும் மாத்துரைமேலிடாஸமயினாலும், விடுதற்கு உபாயம் 'எல்லாப் பொருள்களையும்பற்றி நின்றே பற்றாற்ற இறைவன அருளிய மூத்தநெறியை இதுவே நன்னெறியென்ற மனத்திற் கொண்டு அதனிடத்து உபாயத்தை அம்மனத்தாத்தெசப்க' என்ற இவ்வாற்காரத்தின் கடைசிச் செய்யுள்ற கூறியுள்ளார். உருவடமபு (துவசரீப்) அருவடமபு (காகுமசரீப்) என்னும் இவ்விருவகை டாடம்புகளால் துண்பம் தீடுடைவிடால் வருத்தையற்குத், இவ்வடமபுகளாகிய பாகத்தினைக் கணப்பொழுதம் பொறுக்காமல் மூத்தியினிடத்து விழரங்குத் தெல்லாதினுலே 'டடம்பும்கை' என்றார். இளாபதகாணபாக்களை யனுபவி நூலிலுள் உயிட்டார் ட ஒங்குமை யடைந்திருத்தலால் ஒருவிருவகை டடம்புகளும் யானென்று சொல்லப்படும். இஷுவ்ள் அபாபாத் விடிதல் கூப்பாட்டது.

* பிராணன் அபானன் வியாணன் உதாஜன் சமானன் என்

பன ஜவலக வாயுக்களாகும். அவற்றை பிராணன் இருதயத்திலிருந்து ஆகையத்தின உதவியால் விடயங்களை விசாரித்துப் புது திணை ஈடுத்திப் பலத்தைச் செய்யும்; அபானன் குத்திலிருந்து மலசலங்களைப் பிரித்து வெளியேவிடும்; சமானன் நாபியிலிருந்து அக்கிளியின உதவியால் அன்னபாளுதிகளின் சார்த்தை நாடி தோறும் செலுத்திச் சீர்த்தில் எங்கும் சமமாக நிரப்புவது; வியானன் கீரின் உதவியால் சீர்மூழுதும் இடையீட்டாறி வியாபித்திருந்து அன்னபாளுதிகளை ஏற்றமுன் குறைவுமாகச் செய்து அதனால் நோயை உண்டாக்கித் தேசுத்தை இளைக்கச் செய்வது; உதானன் கண்டத்திலிருந்து பிருதிவியின் உதவியால் சத்தத்தை உண்டாக்குவது.

த காமலினை வினாவு - ஆகையும் அதன்பயனுகிய சகதுக்கதைக்கீட்டும்.

த உயிர்னின்றும் டடல் வேறுபட்டதென்னும் உண்மையை விண்மையினால்.

- த ந ஆ

எக

ஒருவன் எந்தெந்தப் பொருளினின்றும் நீங்கிலுளே, அவதுக்கு இப்பிறப்பிலே நந்தங்கப் பொருளைத் தேடுவதாலும் காப்பாற்றலாலும் இடுத்தலாத ம் வருக்குன்பங்களும், அவைகளைத் தேடுமுறையில் ஈட்டப்பட்ட பாவக்களால் வருபிறப்பில் அனுபவிக்க வேரிடுக் குன்பங்களும் இல்லை யெனபதும்; எல்லாப் பொருள்களையும் ஒருயிக்கவிடுதலே தலைமையான தீர்வாகுமென்பதும்; எல்லாப் பொருள்களையும் தூர்த்தலால் ஒருவனுக்கு அப்பொருள் காரணமாக மன காக்குச் சாயங்கள் தலையாது நிர்க்கொலும், அவை கல்வழியிலே செல்லுதலாலும், இப்பிறப்பிலே உண்டாகும் முறைமையையுடைய இன்பங்கள் பலவாமெனபதும்; அவன் அவ்வினபங்களைத் தான் அனுபவிப்பதோடு உலகத்துக்கும் மிகப் பெரிய உபகாரங்களைச் செய்யக்கூடியெனபதும்; அதினாபங்களை நெடுக்

ஊம் அனுபவிக்கலம், உலகத்துக்கு மிகவுகிக் கூராங்களைச் செய்யவும் வீரும்புபவன் இன்னமிலேயே துறக்கட்டுவனை பதும்; சப்தாதி விடயங்களை அனுபவித்தலாகச் சூ மனத்துத் துண்பத்தினாலும் பாவத்தினாலும் தேடப்பட்டுவரும் பொருள்களின் மேல் அல்லாமல் முத்திவழியாகிப் போக ஞானங்களிலே செல்ல வெரட்டாதாலாலும், அம்மனம் அப்பொருள்களிலே சென்றுள் அவ்வனுபவிப்பு வீரகுபெற்ற செருப்புப்போல வளர்ந்தல்லது கெடுக்கப்படாதாலாலும், முத்தியடைய வீரும்புவோர் இந்திரிய கிள்கிரங்கு செய்வத்தாடு எல்லாப் பொருள்களையும் பற்றந்ததுறக்க வேண்டுமென்பதும்; துறக்கானாலுருவன் எல்லாப் பொருள்களை பும்பிட்டு ஒரு பொருளை விடாதவிடத்தும், அது சார்பாக விடப் பட்ட பொருள்கள்லாம் திரும்பிவிட்டு தவந்துக்கு விடுதலாம் அவ்வாக்கு மனக்களுக்கான் செய்யுமென்பதும்; தான்லாத உடம்பை யானென்றும் தன்னாலுடு சம்பந்தமில்லாத பொருளை எண்டென்றும் தினைத்து கவற்றிலே பற்றந்தசெய்தற்குக் காரணமாகிய அகங்காரம் மமகாரமென்னும் மயக்கங்களை ஞானுசிரியரிடத்துப் பெற்ற உப தேசத்தினாலும் பிரபுப்பயிற்சியினாலும் அய்விருவகைப் பொருள்களும் யான் என்பதும் எனது எண்பதும் அல்லவென்று தெளிக்கு அற்றினிடத்துப் பற்றை விட்டவனே முத்தியடைவாட்டுனன்

† “அற்றத பற்றை இற்றத வீடு” — திருவாய்மொழி.

எடு

துறவறகியல்

பதும்; அப்பற்றினை விடாதவனுக்குப் பிறவித்துண்பங்கள் நீங்கள் வாதலால் முத்தியில்லை யெனபதும்; அவவிருவகைப் பற்றந்தகளுள் கும் யானென்னும் அகப்பற்றுகிய அனுதியாக வருக் கேள்பி மாணத்தினிடத்தே எண்டென்னும் புறப்பற்றுப் பிறத்தலால், அவ்வகப்பற்று நீங்கியவழி மற்றும் புறப்பற்று நீங்குமென்பதும்; அவ்வகப்பற்றினை விடுதற்கு எல்லாப் பொருள்களையும் பற்றினின்றே பற்றில்லாத கடவுள் அருளிய முத்தின்றியை இதுவே நன்னென்றி யென்று மனத்துக்கொண்டு தியான சமாதங்களை அப்பியிசிததன் வேண்டுமென்பதும் இங்கு அறியத்தக்குமாக.

ஈஸு மேய்யுணர்தல்.

அஃதாவது துணபத்திற்கு உறையிடமாகிய பிறப்பினையும் இன்பத்திற்கு உறையிடமாகிய வீட்டினையும், அப்பிறப்பு வீடு களின் காரணங்களாகிய அஞ்சுரான ஞானங்களையும், † விபரீத * சந்தேகங்களால் அல்லாமல் உண்மையால் அறிதல். இதனை வட நூலாக நத்துக்குஞான மென்பர் இதுவும் எல்லாப் பொருளையும்

† விபரீத உணர்வு - முததசுசிப்பியை வெளியென்றும் மரப்பொக்கமையை மனிதனைன்றும் இவ்வளக்கேயே ஒரு பொருளை மற்றிருக்கு பொருளாக சிக்சயித்தல் போல் மதுபிறப்பும் இருவினைப் பயனும் கடவுளும் இவ்விளையனாவும் மற்றும் இப்படிப்பட்டவைகளையும் சொல்லுகிற மயக்கநால் வழக்குகளை மெய்க்கால் வழக்கென்று அணிதல்.

* சந்தேக உணர்வு - கான்லோ நீரோ, கயிழூ பாம்போ, சிலிஞ்சலோ வெள்ளியோ என்ற ஒளற்றும் சிக்சயம் உண்டா காது சிற்பதுபோல மதுபிறப்பும் இருவினைப்பயக்களும் கடவுளும் உண்டோ இவ்விளையோ என்று ஒன்றிலே துணிவுபிறவாமல் சிற்றல்.

ஸ்ரீயுணர்தல்

எட.

பற்றின்றே பற்றற்ற இருவன் ஒதிய வீட்டு கெறியை இதுவே கண்ணரியென்ற மனத்திற் கொண்டவிடத்தே உண்டாவதாகக் கால், அக்காரண வொட்டுமைபத்திற் துரவின் பின் வைக்கப் பட்டது.

**பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு.**

(ஆ)

(இ - ஸ்.) பிறப்பென்னும் - பிரவிக்கு முதற்காரணமான, பேதைமை -அஞ்சுஞாம், நீங்க - கெட்டெடாழிய, சிறப்பென்னும் - முத்திக்கு நியிக்காரணமான, செம்பொருள் - செவலியபொருளை, காண்பது-கண்படேத, காறிவு-ஒருப்பக்கு மெய்யுணர் வாவது, எ-று.

பிறப்பிக்கு காரணமாய அஞ்சுஞாற்கைப் 'பிறப்பென்னும் பேதைமை' என்றும், சிறப்பிற்குக் காரணமாய செம்பொருளைச் 'சிறப்பென்னும் செம்பொருள்' என்றும் காரியங்களைக் காரணங்களாக உபசர்த்தார். அசிச்சை (அஞ்சுஞாம்), அகங்காரம், அவரா, ஆஸக, தீகாபம் என்றும் உவலைக் குருநாகங்கள் அவிச்சை மற்றை காளாக்குக்குங் காரண மாக்குட்டுமைபால், அச்சிறப்புப் பற்றி

அதனையே பிடபுக்குக் காரணமாகச் சுறினார். எல்லாப்பொருள் களினுஞ் சிரங்கதுதலால் வீடு சிரப்பென்ற கூறப்பட்டது. உற்பத்தி நாசங்களில்லாதயால் சித்தியமாய்ப், பெருமையால் தன்னை ஒன்றுப் கலத்தவில்லாவோயிலும் பரிசுத்தமாய்த், தன் எல்லாப் பொருளையும் கலந்து சீழினாற் முதற்பொருள் விகார யின்றி எஞ்சுஞ்சுஞ்சும் ஒர்தன்மையா ‘இருத்தல்பற்றி, அம்முதற் பொருளைச் ‘செட்பொருள்’ என்றார். இவுவதிகாரத்தின் ‘எட்பொரு செத்தனவுமேத் தான்’ நூ மய்ப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்னும் ஐந்தாவது செய்யுளில் ‘மெய்ப்பொருள்’ என்றும், ‘ஒந்ததுள்ள முள்ள தண்டி மெருதலையாப், பேர்த்துள்ள வேண்டா பிறப்பு’ என்றும் ஏழாகது செய்யுளில் ‘உள்ளது’ என்றும் சொல்லியதும் இது, ஏற்றி யென்றறிக. அச்செம்பொருளைக் காணுதலாவது உயிர் தன் அஞ்சுஞ்சு கெட்டு அச்செம் எச் துறவறவியல்

பொருளோடு ஒற்றையட்டாக இடைவீட்டாத பாவித்தல். இப் பாவித்தலைச் சமாதியென்றஞ் சுக்கிலச்சியாலுமென்றால் கூறவர் உயிர் உடம்பைவிட்டு நங்குங்காலத்தில் அவ்விரால் யாதொன்று பாவிக்கப்பட்டது, அவுவரிர் அப்பாவிக்கப்பட்டதாய்த் தோன்று * யென்பது எல்லா ஆகமங்களுக்குக் குணிபாதலால், முற்றியெய்து வர்க்கு அக்காவத்தில் பிரப்பிரகுக் காரணமான பாவைன கெடுதற் பொருட்டுக் கீழைப் பொருளையே பாவித்தல் வேண்டுதலால்,

* “கேதமூட ஞமூட ராணமிழு காசமுதல
 கேதமூள கலைகளைல்லாம
 மிக்காக வததூவித துவிதமார்க் கத்தையே
 விரிவா வெடுத்துரைக்கும்,
 ஒதரிய துவிதமேயத்துவித ஞானாதநை
 யுண்டிப்பது(ம) ஞானாக்கும்
 அகமலூ பலவகங்களுண்றுக்கு மோட்வமீ
 துபயவா திகங்கம்மதம்,
 ஆதலி ஜெங்கினிர் சரியையா திகன்போது
 மியாநோன்று பாவிக்க ஞான்
 அநுவாத வாலுண்ணை நாவென்ற பாவிக்கி
 னத்துவித பா ? முறலாம்,

தூபா வித்திடலும் புதுவைகில் வந்தருள்ளே

யெங்கூரீன் குஜராட்டுமுன்னடோ

இப்பர மிரண்டினிலும் முயிரினுக்குமிராகி

யெங்கு(ம)நிறை கிண்ணபொருளே"

என்றும் தாயுமானவர் திருவாகன் சுருத்தை இங்கு உணர்க.

† சேவலப்பொருள் - யாழூரு சம்பந்தமுயின்றித் தனியை யாய் விளக்கும் சச்சிதானங்குப் பரம்பொருளாகிய முழுமுதற் கடவுள்.

மெய்யுணர்தல்

எனு

அக்கேவவப்பொருளை முன்னே பாலித்துப் படிகுதலாகிய இதனிலும் மேலாய் வபாயமில்லை யெனபதுணர்க் கிம்மக்கட் பிறப் பின்கண்ணே உபதேச மொழிகளை அனுபவமுடைய ஞானிகளினிடத்திற்கேட்டு அதனால் அஞ்ஞானம் நீங்கப்பெற்று, அங்ஞானக்கேட்டு உபதேச மொழிப்பொருளை நிச்சயப்படப் பிரமாணங்களாலும் புக்கியாலும் தெளிய ஆராய்க்கு அதனால் விபரித சக்தேகாண்வகள் ஒழியப்பேற்று, தனி முதற்பொருளாகிய பரப்பிரமத்தைத் தன்னுள்ளே பாலித்துச் சமாதியடைதலே உண்மையறிவெனபது இங்குரளினாலோன்கிடப்பதைக் குறித்துக் காணக். சமாதியெனபது அட்டாங்க யோகங்களைகளில் இயமங், சியமங், ஆசனம், பிராணுயாமம், பிரத்தியாகாரம், தாரீஜா, தியானம் என்னும் ஏழுபடிகளையும் கடக்க மேலே நீங்பதாகிய எட்டாரீஜையாகும். அவற்றின் விவரங்கள் முன்னரே கூறப்பட்டுள்ளன. [அ-ம் பக்கம் பார்க்க.]

யெய்பொரு எல்லாதவங்களை மெப்பப்பொருவன்று உணரும் விபரிதவிலை தன்பத்தைத்தரும் பிறவி உண்டாகுமென்பதும்; அஞ்ஞானத்தின்கிட மெய்ஞ்ஞானம் பெற்றவர்க்குப் மீராமனு என்டாகி, அதனால் அவர் தம்முட்டுள்ளே பிரமத்தைக்கண்டு பிரப்பின்கிடப் பேரின்ப வீட்டினையடைந்து, * நிரதிசய வானங்தைத் தனுபவிப்ப ரெனபதும்; ஒருவிதத்தினாலே பிரசர் மதத்தை விராக்கித்துத் தமது மதத்தைத் தாபித்தல் (நிறுத்துதல்) எல்லாச் சமயங்களுக்கும் இயல்பாகால், அந்தால்களாலே சொல்லப்பட்ட பொருள் நூல்களிலே எது உண்மையென்று உண்டாகிற சங்கே

தந்தை யோக முதிர்ச்சிடுடையர் தமது அனுபவ ஞானத்தினாலே கீக்கி உண்மையை அறிவா ரெண்பதும் ; அவர்க்கு அனுபவ ஞானம்

* சிரதிசயவாஸந்தம் - தனக்கு மேற்பட்டதோர் இன்பத்தை யுடைத்தாயிராத ஆண்தம்.

எனும் துறவுறவியல்

சிலை வை இடைவிடாத மெய்ப்பொருளுணர்வால் அறுத்தலாம். அத்கார முறைகளையும் முதலீலில் விளக்கும்.

அவாவேண்ப வெல்லா வூரிர்க்குமென்றும்

தலாஅப் பிறப்பீதும் வித்து. (க)

(இ) - ஸ். எல்லாவிரிக்கும், எஞ்சான்றும் - எக்காலத்திலும், ஒரா - சீடாது வருத்தினத, பிறப்பு - பிறவியை, மனும் - விளைப்ப தாசிய, வித்து, அவா - அவாவாகும், என்ப - என்று நூலோர் சொல்லுவர், (எ - ட.)

ஏட்பு நீக்கிப்பீரக்காலத்து மயிரைப்பத்திற்குத் தொடரும் வினை ம், அவ-வினை அவங்கிருக்குக் காட்டும் க்கிழும் (புகவிடமாகிய யாதாமொருவகைப் பிறப்பும்), அபபி டப்பினை அவங்கிர் அடைதற்குக் காரணமும், அப்பி, ப்ரினக்கன் அபவயிரக்கு உண்டாகும் விருப்ப பழும் ஒன்றான்பினா ஏ எருக அவங்கிரமிட்டத்து வந்துதோன்ற, அச்சாயும் அறிவை * நூயை க்மாக்யாக்கு ஒன்றாகிய கோகமென் னும் விபரீத புத்தக மதாக்கல், அவ-வாக்கை அபவயவானா து அக்ட்டியினிட்டுதே ஹாண்டு செல்லுமாகலால், அத்தைப் ‘பிறப்பீதும் வித்து’ என்றும், கதிவசத்தால் உண்டாகிய அவங்கிரினை வேறுபாட்டிலும், அப்பேறுபருதிகள் தன்மை மாறுபடும் + உற்சர்ப்பினி + அவசர்ப்பினா ? யெனவுங் காவடிவறைபாட்டிலும் அது வித்தாகுகை வேறு

* மாண்ய கு - ராம், மாண்ய, டீமாகம், அவித்தை, அசிர்த்தம் ; அவங்கால - சீலாசதான்னியத்தை மகைக்கைபால் த-வா, - சகத தளைபாலை உள்ளி காத் டீகாற்றுத்துக்குக் காரணமாக்கயால் மாண்ய, — விபரீதாகு, முண்டாக்குக்கயால் மோகம், — உணர்வழிக்கையால் அவித்தை, — சத்துறைப்பத்தகு அன்னியமாக்கயால் அங்கித்தம். [சுதந்னியம் - தத்துவமுரு, அ, அவு. உனிதை - பெண்.]

+ உ.உ.சர்ப்பினி - உலகம் வாழ்கான் போகம் முதலியவைகளால் களர்ப்பினைத்தோலுப் பெருகுக்காலம்.

+ அவசர்ப்பினி - உலகம் வாழ்கான் போகம் முதலியவைகளால் தேய்ப்பினைத்தோலுக் காலம்.

படாக்கமயால் 'எல்லா விழர்க்கும் என்னைதும்' என்றும், இஃது எல்லாச் சமயங்களுக்கும் ஒத்துவால் 'பாப்' என்றும் கூறினா.

இல்லவக்ததுச் சிற்றினபத்தைக் குற்றது ஒருபொருளா அவர்வினா, அவ்வாரா பிரப்பிதழும் விடகாயப்பினாறும் முடிவிலாத துணபத்தையே விரோதுக்கொடும், ஒருக்கிரா பக்தான பிறப்பார் பின்னைப்படி ஆப்பு இப்புக்களால் துணப்பார்ட்டு போன்று எருகின்றமையை உள்ளபடி அறிந்தல்லோ போன்பாட்டில் ஆஸ்வடையவற்றுளி அவ்வீட்டின் அடைதற்குச் சார்களாகப் பிரவரமைய அவரவுவா வென்பதும்; அப்பிறவர்கை தான் ஒருபொருள்மூலம் அவரவா மையை தீவிராட அல்லதுதக் காலேன் உண்டாரும்மாபதும்; அது மூல அவ்வாராவாலும் மத்தினது செல்வகாராகக்கும் தீவாத செல்வங்களுக்கும் தாமரைத்து முடிவுபதும்; அதுகைப் பிரப்பினை புடைய அவரவாயை பிரம்பிலுமையிலேண்டத் தானோ உண்டாகுமெனபதும்; மத்தில் சொல்லப்பட்ட சிலையாகை துவக்கமய்யுணர்தல் ஆடைய காரணமாகக்கொள்ளும் கேட்டு, ஆணவகனால் முதலைய அடைச்சுதரியவற்றுப் போகுவின் கூடிய, பிரதுமில் புண்டுக்கு பிளாந்தும் பிறநிய ஸ்லைஷிக் டிக்டிக் காலவது ஈயும் ஏற்றால், அவ்வாராவு அஞ்சிக்காரப்பதித் தூரையாவு பேர்ப்பது; அவர்பினை அறத்தைலுகு முதலைப் பல்லிட்ச்சீதாக்காமல் கூடாரோடுகூடிடி வின்ரவிட்த்தும் இருந்தம் உண்டாரு செல்வதும்; ஒருபொதும் சரம்பாத் தியல்பினை புடைய அவரவுக் கருவு மிலாடிரும் கூடுமீதுக்கு அப்போதீச எப்ரீஸ்தும் கரு நிலைமையறாக் கணமையைக் கொடுக்குமெனபதும் இருக்க அரியத்தக்காலங்களாம்.

“நன்றாய் நான் கடத்துவிபரப் பல விதங்களில் புமிலவாரீத் ராஞ்சு
தொண்டிரும்பக்கிடங்க ஏரும் பெருமா மூலம்பிலதனை என்னாக்குண
சென்றுங்கிணபத் துணபங்கள் மச்சறங்களைக்குத்து பழகயி ரூல்,
அங்கே நயப்போ தேவீடு மதுக்கவீரி வீட்டாக்கி”

† “ எழுது பாலவங்கள் வராது மம் விட்டுக்கண்
தொழுது போக்கின் நேணையுஞ்சு சூழ்ந்துகொண்
முழுத சால்வழி பேருமூ வான்பொருட்
மிழுதை நெஞ்சமி தெனபடிகிண்றதீத ”

—கிருக்குமதொடை.

பாலது. இச்செய்டினின் பொருள் - ஒருவன் விடயளைக்களைச் செல்லவியாகக் கடந்த இருத்திரீய நீண்டிரகஞ்செய்து உயிரோடு அங்கு நியே ஒளாறும்க்கிடத் தாயிய பெரிய கொடுதல்லாத பிரசிறுதியை (குனியத்தை மானியை) என்றும் உணர்ந்து கட்டாற்றேன்று இன் பத்தில் விருட்டும் தன்பத்தில் வெறப்பும் ஒழியப்பெற்ற ஆகை அங்பெர்க்குல் அவ்வாலைச் சீங்கிய அன்றே அச்சாயத்திலேயே அவனைப் பல பிரவிஷாயைப் பர்நின்ற பழுவினைகள் எட்டோழி டம். அவ்வினைகள் அவனை வழுதலே அவனுக்கு வீடாம் (முத்தியாம்) என்பது.

ஒ.ஏ. ஊழி.

அஃதாகது நல்லினைப் பயனுகிய இன்பமும், தீவினைப்பயுக்கிய தன்பமும், அவ்வங்கினைகளைச் செய்தவனையே சென் நாட்டத்தினுக்கு காரணமாகிய நியதி. ஊழி, பால், முரை, உண்ணம், தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட் சொற்கள். இது பொருளின்பங்கள் இரண்டாக்கும் பொதுவாய் ஒன்றனுள்ளவக்கப் படாவையாலும் மேற்கூறிய அறத்தொடு சம்பந்தருடையையாலும் அதன் இறுதியிலே வைக்கப்பட்ட

வகுத்தான் வகுத்த வகையல்லாத கோடி

தொகுத்தார்க்கு துய்த்த வரிது. (ஏ)

(இ - ஏ) கோடி - மெய்வாதி ஜம்பொறிகளால் அனுபவிக்கப்படும் பொருள்கள் என்னிறந்தவற்றை, தொகுத்தார்க்கும் - முயற்சி செய்து சேர்த்தவர்களுக்கும், வகுத்தான் - தெய்வம், வகுத்த வகை யல்லால் - குத்தவையால் அவ்வாமல், துய்த்தல் - அனுபவித்தல், அரிது - உண்டாகாது, எ - று.

ஊழி

அக

* “பல்லாவு ஸுயத்து விழுவுக் குழுக்கன்று
யல்லதாந் தாய்காட்டுக் கீகாட்ஜைத்-மூரல்ஜைப்
பழுவினையுமன்னா தலத்தமிக் தாலெசப்த
கிழுக்ஜை நடியுக் காக்கர்கு”.

என்றால் ஒருமிக்க செய்த வினாயின்படின் பிற்கொருயிரிடத் துச் செல்லாதபடி அந்தவினையைச் செய்த அந்த வயிர்க்கே குத்தவால் ‘வகுத்தான்’ என்றார். அது நிர்க்கு வாய்பாடு (வாய்வாட்சிப்பட்டு வரும் கொல்) கீழ்ப்பட்டவற்றி காலமுதலாகிய சொல்

உயர்துணையார் மினசுப்ததுழுப்பை கொடுப் பொருள்பாடும் “இலக்கத் தலு மூரிய வீவற்றத்தால்” என்னுப் பூநால்காப்பியசு சூத்திரத்தலு உயர்துணைப்பொருளை பண்ணத்திய செய்வெம்பொனும் அஃத்துணைச் சொல் யருத்தாலோன் உயர்துணையார்த்து இந்திரியங்களால் அதுப் பவ்குப்பமிம் பொருள்கள் பலைத்தோரச் சோக்காசவர்களாகலே யங்காமல் சோத்தகாக்களாக்கும் எல்லத்தாலும் தொகுத்தார்க்கும் என்பது தூளள உம்மை ஓர்த்து தழிடிய எச்சவும்மை. கேற மூயர்கி களால் பொருள்களோச் சோகக்கலாட்டும் யங்காமல் அதுபவ்த்தல் முடியாது, அதற்கு மாழுமிலேண்டு பெண்பதாயிற்று.

ஒருமலூக்குக் கைப்பொருள் விருத்தியடையதற்குக் காரணமாகிய ஊழியர்கள் மூயர்கிடம், அப்பொருள் அந்தக்குக் காரணமாகிய ஊழியர்களே சோம்பலும் உண்டாகுமென்றதும்; கருக ஆக்கு எவ்வா அறிவும் உண்டாய்கிறுக்காலும், கைப்பொருள் ஓர்முற

தற்குக் காரணமாகிய ஊழியர்களுக்கு மென்பதும்: இனி அவன்றிவு கருக்கி யிருந்தாலும், கைப்பொருள் விருத்தியடைதற்குக் காரணமாகிய ஊழியர்களுக்கு பொருந்தியவிடத்து அஃது அவன்றிவை விரிக்குமென்பதும்; அறியாக்கமயாக்கும் ஊழுடைய ஒருவன் நடப்பமான பொருள்களை உணர்த்தும் பலதுள்ளையும் கற்றுகையிலும், அவனுக்குப் பின்னும் தன ஊழியர்களிய பேதமையறிவே கீழ்ப்படுத் தமிழ்ப்படி மொன்ப

* காலதியார்—பழவினை.

+ “காதன் மிக்குழிக் கற்றவுங் வக்கெட்டா. காதல் கண்ணகத் தன்னும் போஜுமால்” என்னும் சீவக சிங்காகணர்க் கெய்டனின் கருத்தை இங்கு உணர்க. இதன்பொருள் - ஆசை மிக்கவிடத்தைத் தன்பததிற்குத் துணையென்று ஏற்ற கல்வியும் பிரா குற்றம் ந்கரு

தற்கு உதவுதலன்றித் தன்குற்றம் கீங்குதற்கு உதவாதொழிலும் கண்ணினுட்ட கிடந்த அஞ்சனம்(கை) அதற்குப் பயன்கொட்டாதது போலும், (அ - று.)

6

ஆர்

துறவுறவியல்

தும் ; செலவுத்தைச் சம்பாதித்தலும் காப்பாற்றலும் அதுபவித்து ஒரும் அறிவுடையார்க்கள்லுது கூடாவன்றே, அவவிதமல்லாமல் அறிவுடையார் வறியராகவும் அறிவில்லார் செல்வராகவும் காதுக்கலான், அறிவுடையாதற்குக் காரணமாகிய ஊழி செல்வராதற்குக் காரண

மாகாதெனபதும், செல்வழுடையராதற்குக் காரணமாகிய ஆழ் அறிவுடையராதற்குக் காரணமாகதென்பதும்; அழிக்குமுத் தற்ற விடத்துக் காலமும் இடமும் கருவிபும் தொழிலும் முதலானவை நல்லதையா ஏருந்தாலும் அழிச்சென்பதும்; ஆக்குமுத் தற்ற விடத்து அங்கால முதலானவை தீயவையாவிருந்தாலும் ஆகுமென்பதும்; ஊழியிலே தமக்கு உரியவையாகத் பொருள்கள் வருந்திக் காப்பாற்றின்றும் தமமிடத்து நில்லாமற் போகுமென்பதும்; உழை ஞலே தமமுடையவையாகிய பொருள்கள் புறத்தே கொண்டுபோய் எறித்துவிட்டாலும் தமமைவிட்டுப் போகாவென்பதும்; வறியரா வினார் தறவறத்தை மேற்கொள்ளாத வருந்துதற்குக் காரணம் ஜமேயாமென்பதும்; *இருவினைகளுக்கு தாமீச மூன் செய்துகொண்ட மையாலும், பயனைக்கொட்டாது கழியாமையாலும், அவற்றின் பயனிய இன்பத்துன்பங்கள் இசைந்து அனுபவித்தற்கு உரியவையா யிருக்க, அவைகளிலே இன்பத்தை அனுபவித்தற்கு இசைந்து துன்பத்தை அனுபவித்தற்கு வருந்துதல் அறியாமையாகுமென்பதும்; ஊழானது தன்னை விலக்குத்தந்தொகுத்துப் பகையாகிய ஒருபாயத்தை ஆராய்ந்தாலும், தன் அவ்வுபாயத்தையாவது மற்றென்றையாவது வழியாக்கக்கொண்டு வந்து அவவாராய்ச்சிக்கு முற்பட்டு சிற்குமாதலால், அவ்டுழைப்போல மிகுந்தவலி யுடையவை யாவையுமில்லை யென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

அறத்துப்பால் முற்றிற்று.

* இனப மிடரென் நிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையிலே முடித்தது
இன்ப மதுகண்டு மீகிளாப் பேதெகள்
அன்பிலார் சிங்கத யறமறியாரே—திருமந்திரம்.

பொருட்பால்.

—
அரசியல்.

இளரி இவைறத்தின வழியிற் பொருந்துகளாகிய பொருளின்பங்களால் இம்மைப்பயிறும் மறுபைப்பயனும் பயப்பதாகிய

பொருளைச் சொல்ல வெடிக்கும்பொண்டார். அப்பொருள் சனக் துத துரினாக்காரணமாயுள் அரசர்க்கி சொல்லகே அடங்கும். அரசர்க்கிடாக து காவ்வா நட, தம முகையை அம்முனையை அரசியல். அங்கவியல், ஒழிபியல் எனது முனர பிரிவாகி, பாந்த இடத்தைப்படைய ஏ.வசுர்ரு உபர்போற் கந்துள்ள அரசனது தன்மையை இருப்பதைத் து அதிகாரங்களாற் சொல்லக்கொட்டு முதலில் இறையாட்டு சொல்லுவினரூர்.

ஈ. இறைமாட்சி.

அஃநாவ.பு அயவரசனாக நஞ்சுன கீ.செய்கைகள். உலக பாலர் வடிவாய்சின்று உலகத்தைக் காந்தலாலே இறை என்று கூறினா. * “திருவடை மன்னாரைக் காலில் திருமாலைக் கண் தேனே யென்னும்” என்ற பெரியாரும் பணித்தார்.

**அறங்கிழுக்கா தல்லவை கீக்கி மறணிழுக்கா
மான முடிடப் பாரச. (ஏ)**

(இ - ஏ.) அறங் - தனக்குச் சொல்லப்பட்ட அறத்தில், இழுக்காது - தவருது நட்து, அல்லவை - அறங்காதவைகளோ, கீக்கி - தனது நாட்டிடக்குத் துண்டாகமல் ஒழித்து, மறங்-வீரத்தி விருந்து, இழுக்கா - தவருத, மானம் - மானத்தை (தாழுகவில்லா கைண்டு), உடையது - உடையவன், அரசு - அரசன், எ - று.

அவ்வாராவது வேதமோதல், யாகஞ்செய்தல், சுகல் என்னும் பொதுத்தொழில்களிலும், படைக்கல்ப பயில்ல், பல்லுயிரோம்பல்,

* திருவாய்மொழி. திரு - கண்டரால் விருப்பப்படும் தன்மை.

அ

ஆ சி ய ஸ்

பனகத்திற மயிததல என்னும் சிறப்புத் தொழில்களிடாக தவருமலைகளை * மாண்ட, வற்கெறி முதலே யரசின + கொற்றம், எனபதற்குக் கிடைக்கும் அரணமாயும் ஏதுக. அல்லவை கொலை கூவ குதூடா மத்தபாண + ஏ பட்சாரம் முதலாயின

கு பார்கிய மாண்சதை நீக்குத்தறகு “முளிமுக்கா மாண்ம என்னால், அஃதாவதே டி வின்ன வய்வா வில்காபென மத்தேக்குமுமெறியான, ஏற்றனட்கா நிடாரிடும் தூர்ச்சிதெல்லை தெறிடான், மாறன்னம் யின் ராவாடுமென விளையாக மெறிபான், அதன்வய்வா முனியரை மெறியா வய்திபாக எ’ என்னும் “அழிபுனருதை கொண்ட யய்வலவே டீலாச்சான்” எனவும் சோலப்படுவது அரசு அரசனால் குடும்பம், அஃது உச்சாரிப்பக்கால் அயும்பசனமீல் நினைவது

உணர்ச்சு (மகதினி), ராடி, காட்டி நகுசு காவலரை மதிலமுதலி யன, பொருள், தீசௌர், நட்பு என்ற சொல்லப்பட்ட ஆறு அங்கூ களையும் உடையவுடன் அரசருட நிறுத்தவனுவா வென்றாபதும், அவர்களுள் ஒன்றில்லாதத்தாக அரசாங்க செலவுமாட்டா கேணுபதும், அரசாங்கத்து மாங்கி ஆங்காங்காங்கும் உடத் தான் அறியும் காலி கீதீ கருட பழங்காலக்கும், கொழு சான் அறியும் காலி கீதீ கருட பழங்காலக்கும், கருசு கருப்புட இருக்கு உறியங்கவா அடிப்பாலம் ய கூழு, கருசு கருப்புட ஆண்மையும் ஆகிய ரூக்கணங்களைப்பற இயல்பாக அனுமதி

* புதூன்னுழு † கோற்றா வெரி

→ திவக்ரிந்தாய் - துநூபொருள் - கேலைகங்கமிலேநதிய
வீரன மத்யாஜீனஸை யெற்றநாறும் விலங்காக யெற்றநா வெணப
ரெனத நினைந்து அதனாலே வெற்றியனமையின யாஜீனஸையோடு
வெட்டானும், முன்பு வெட்டங்கண்டவா தனச்சு ஒப்பாராயிலும்
பிறப்பட தீண்டின எச்சிலென்று அவற்றையும் வெட்டாரும்,
தனக்கி வாய்யாவர்யும் நகரங்கமையின பாம் வாடுமென்று வெட்
டானும், அழமங்களையிற் தனவின் ஆசத்தோன்றையும் வெட்டானும்
கிணாருளேன் ।

ஏற்கும் பூர்வாக பொருள் வெண்பாய்களை - இதன்பொருள் - தோற் கிடைத்துவது முதலில் கூரியவர்களை ஏற்றியாத வீரர்ன்னபதி.

பொருள்கள் ஏருவகாக்குச் சாதன மாணிய ரமேஷரயம் ததல்,
 திறைகொள்ளல், கண்ணாடுமாக்கதல் முகவரான எப்பினோ தீற்று
 மேலும் உண்டாக்கலும் அப்படிச்சுடு மூர்க்குன் க் கீட்டாதே
 சோததுவைக்குதலும் தீசாததுவைக்கப்பட— பொருள்களைப் படக
 வா, கனவா, குற்றச்சா பிரோபில் உடையீர் முராவாவை உதாரன
 எளமற காதத்தலும் நகந் பட்டவைக்கா * ஒ ம கடாரு ர் பவ
 களின போருட்டா செல்வசெப்பரவும் எல்லவுக் கீர்த்தனைவா
 ஜோன்பது, அ ஏரசா எனிய கூ எறுதச்சுக்கட கூ எந்து
 முனர் டீன்ஜினாக்கந்து உது கூ எந்தங்கிவுக்கு கு நாயி ரா
 க்ராக்கும் காத்துத் த என்பவனை ராஷ்ட்ர கும் கடு ஏர்சினாறி
 (இ) எஏசா டீஸி டீவெண்டிவராக்கு டீவெண்டவன் சீல் எண்டப்படி
 கொட்டச்சுக் குதக்காக்கத தன் க வர : ஏ க பாக்க கா ஒமா நல்லில்
 படாமா சீபபவல் ம அண்மை முச்சித்தொரா க எழுத்துப்
 புதகி சூலதூர செருக்காப பிராந்த நூ துண்மூ ஸ—பல்குதலும்
 இருத்தல்கீஷனா க கூட பது ம இப்ப அ பிராந்தங்களைக் கார

— ய தலவி.

அமைத்து கீழவர்த்தனத க க குருபிய நால்களைக் குறில்.
 அநூல்பாவன க ராதி, நீதி அது மாணி, குத்தை தோ,
 பண்டகல்ல (ஆ சம) காபபட்ட ஓய : கீன துவக்கும் (முத
 ராயின அரசன அ மிகு டைபவனும் நுநால் தன்னும்பாக்கைப்பன்றி
 மக்குவர்க்கும் பயங்கரிதல் குறித்து, குமிகு அரசையுள் கவுக

* கடவுளா, அந்தனை, வறியாகரணக் குவைக்கு, புக்குக்கும்
 கொடுத்தலை அந்தனை பொருட்டாவும் யானை, குத்தை, பண்ட,
 நோடு, அரண எனக்கூ இவற்றாக்கும் பணக்கீரா கூடிதலினின்றும்
 பிரிக்கப்படுவோக்கும் தன்னைவிட்டுப் பிரிதலினின்று : கூடப்ப
 படுவோக்கும் கொடுத்தலைப் பொருட்பொருட்டாகவும், மண்ட^ப
 பம், வாவி (குனம்) செய்குனற, இனாரக்கா (ஆ) மரசீசாலை, நந்த
 வனம்) முதலானவைகளைச்செய்தாகும் ஜிமபொரிகளால் அனுபவிக்
 படுமைவகுஞ்சுக்கும் கொடுத்தலை இனப்பெருட்டாகவும் கொளக்
 அக அ ரசிய ஏ

பெபட தாயிலும் பாவாக்கும் உறுதியை தருவகாக்கிய சிட
 புண்டையைய் ஏரலே பொதுப்பட்ட கூறுகின்றா முன்னாத்தாராத
 திலே க நானம் கலவி து ஏவியடைமை மிமூன்றும், நீங்க
 கிலஞ்சை பவாகு எனத தோறுவா : செபத மாட்சியை விரிச

துக்குறவினரயையினா, இப்பகுதி நூமாட்சியின்படி வைக்கப் பட்டது

தூரசு கச்டறா கறபல வ கதறுவின
சிறக வதற மு கக. (க)

(இ) எ) ஒருவன், காபவை காராகுரீப நூல்கள், கச்டா குறாமோட்டை, தூரசுக்கடவளை, காறபின அபபழக கறருவ அதங்கு அகவலவிச்சு கக - தகுஷ்ய வ சிரக அணு சொல்லுகின்ற வழியிலே ராக்கடவளை எ ற

கறபவை யென்றதனை, உாமபொருள் இ, ஜ ம வீட்டன் னும் உறுசிப்போருள்களை உண்ணதும் நூல்கள்லாமல் வீவற நூல்கள் சின்னுட பலபி ஸிச சிராவில் நாககு ஆக * வெணபது பெபப்பட்டது கச்டாக குறாலாவது விபரித சந்தேகங்களை நீக்கி மெய்டப்பாருகிளா நல்லோ பலநுடறும் பக்தரமும் பழகு தல நீர்தாக்கு இவுவருடக்கையிலே அரம் பொருள்களுக்குக் காரணமால் குருமக்களாயும் டன்றடிச செய்து, அவுவரம் பொருாகனால் உண்டாகும் இனபகுதையும் ஒனுபவிதது, தான் முதலாய அவுக்காட ஈலவி அறிவு ஒழுகங்களால் தகுதியுடையவு ராய பெரிடிபாரக்கே செய்யவிடும் துாவிலே தல தால் மொ புண்டுது ஆவாறத்துடைய தவானம் முதகியுடைய விரும்பு

* "கலவி கரையில் காபவை கானசில மேல்ல நினைக்கி ப ஸிபல சென்னினை ஆராயங் தகமவுடைய காபவே நீரொழி யப, பாலுண குருசிற நெரிசது , 'அலகுசால கறபி னாறிக, நூல் கல்லா, துவக்கு லோதுவ தெல்லாஷ கங்கல, கூடந தீணை யல்லாற கொண்டு தமோற்றம, போநெ தீணைய ரிவா ரில என னும் நூல்டியா ஒல்வாக்கின கருதக்கூர இங்கு உணாக [அனா வடைய நிறைவுடைய நூல்கள் குருகு - அனாவ அவுகு அளவு தமோற்றம பிறவிததுனபம்]

கல்வி

அன

பவன் கற்றல் வேண்டுமென்பதும், அவனுற் கறப்படவேண்டிய நூல்களும், அவற்றைக் கற்கும் விதமும், கற்றனாற் பயனும் இதனுற் கறப்பட்டன.

காரணமும் காரியமுமென இருவகைப்படும் கணிதநூலும் ஏனை இலக்கணதுறும் அறருதலாகிய நூல்வகைப் பொருளை டும் ஜெயந்திரிபதங்கண்டிர்த்தர்குக் கருவி * யகவின், அவ்விரண் கடையும் அறிவில்திரிந்தார் தங்களிருகண்களாக மதிப்பெறன்பதும்; எல்லா இடங்களிலும் எல்லாக்காலங்களிலும் உள்ளவைகளைக்

கானும் ஞானக் கண்ணுடைமையால் கந்றேர் கண்ணுடையகென் தும், அந்த ஞானக்கண் இவ்வாரமல் நோய் முதலானவைகளாலே அன்பஞ் செய்யும் யானக்கண்ணே டைமையால் கல்லாதார் முதலைலே இரண்டு பண்களை யுடையரென்றும் மதிக்கப்படுவரென் பதும்; தாங்கள் சணமாக்கத்தில் செல்லுதலால் யாவரையும் அவர் மகிழும்படி சேர்தலும், பிராக்கு பறதி தருவனவற்றைத் தூத வால், இனி இவனை நாம் பாப்போது கூடிவோமென்று விளைக்கும் படி நீங்குதலும் அசிய இவ்விரண்டும் கந்றேரது செய்யுக்களாகு மென்பதும்; நல்லெரழும்கங் காப்புதலாலும் தங்களுக்கு இனிமை யும் உறுதியுமான சொற்கள் நிகழ்கலத்திலும் எசிரகாலத்திலும்

* அவை கருவியாதல் “ஆதி முதலாயிய வங்ஸர தனவெண் வில், நீதி வழுவா(ம்) திலைமையவான - மாதே, அமாரா பொரு சின்பம் வீடென் விவர்த்தின், திறமாமே வெண்ணிறந்தாற் செப்பு”; “எதுக்கதறியக் க்ரு மிழித்தகையை கீங்கான், மொழித் திறத்தின் முட்டறிக்கா ஜகு - மொழிததிறத்தின், முட்டறத்த நல் வேண முதனார பொரு ஞான்து, கட்டறத்து வீர பெறும்” என்னும் செய்யடக்கா வறிக. [முதல் - அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை உணர்ததும் முதனாகிய வேதம். அல்லாதனாகாவதால் காமதால் முதலிய வேதத்துக்கு மாறுபட்ட நால்கள். என் இறந்தால் - முதனாற்பொருளாக கவிதைர்லோடு மாறுபட அறிந்தால். திறம் - பாருபாடி. ஆமோ - ஆகாதி, சித்திக்காது. ஏழுத்து - இயற்றமிழ். இழிதகையை - பேதையை. மொழித் திறத்தின் முட்டு - சொற்பாகுபாட்டில் தோன்றும் மாறுபாடி. அறப்பான் - ஒழிப்பான். கட்டு - பந்தம். வீடு - மேரட்சம்.]

அது

அ ர சி ய ஸ்

இன்பத்தைத் தருதலினுலும், கந்றேரிட்க்கு யாவரும் அன்புடைய ராவரெனபதும்; வழிபாட்டு விலை மையை வெறுக்காது கற்றல் கல்ல தாகலால் ஆசிரியருண் படிக்கவேண்டும் என்னும் ஆஸ்சயினால் தாழ்க்க நின்று கற்றவரே உயர்க்கொராவ ரெணபதும்; அவ்வாறு சிற்றாலுக்கு வெட்கப்பட்டுப் பொய்யாய மாணம் கோக்கி பெய்யாய கல்வியிழுந்தவர் இழித்தவராவ ரெணபதும்; மனிதர்க்கு அறிவானது தாம் கற்ற கல்வியின் அளவாகப் பெருகுமாதலால் சிறிதுகூற அன விலை போதுமென்ற விடால் பீலு ?மலும் காறல்வேண்டு மென்பதும்; கந்றவனுக்குத் தன்னுடும் தன்சூருடும் யல்லாமல் பிராங்குகெளும் உயர்களும் பொருள்களைக்குத்தற முழுசுபும் மகிழ்ந்து செய்தாகேதுமாகலால், கல்விப்பார் சிரங்கத்து வீலவருள்ளிலை யெனபதும்; அகங்கல்வியானது விலைகளுட்பால உயிரினிடக்கீத தங்கிகி

ஏழு பிரபுகளிலும் சௌந்தர சுதாவாகலால், அகலவிலைப் பூருவனான இறக்குமனவும் கர்க்கிவண் பீமனாபதும்; கர்நாரிந்தரர் நிகழ்சாலத்துல்ல சொற்பொருளானான் ஈனவனைய அனுபவித்த வரலூம், பகழும் பொருளும் பூசைபும் பேறுதலாறும், எசோகாலத் திடலே அறம் வீட்டைட்டு, தருதலாறும், அடங்கு ஆஸ்டயருத் இன் பத்தை அடைதரு வதுவாசைய கலாவிட்டு உலகத்தோர் மூப்பரியல் ரோடு கூடி அறிசுந்தகுமையான போடுப்பியாச முதலிய விடயங் களையெல்லாம் அறியப்பெற்றீருமென்றும், அதனாலே வருடங்கள் பலவார் நூரையிலோயிதேனுமென்றும் ஆஸ்டயருதலால், அச்சினப்பு நோக்கிப் பின்னும் அக்கல்விலையையீடு விருட்டுவரைத்தும்; தரயத் தார், கன்ஸர், வல்லபர், அசகர் என்றிவராற் கொல் ஈப்படாக்காவாலும் வழிபட்டார்க்கு கொட்டதலிடக்கீத் துணையானமொலூம் கல்வி அழியாத செல்வமெனபதும்; அதில் காந்திந்த மனிசும் பொன்னும் செல்வமல்லவெனபதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

சக. கல்லாழை.

• 1

அஃதாவது கற்றிலச் செய்யானாம் ; என்பது கல்லாக யினால் ரான் இழிவை. கல்வியின சிறப்பு முன்னே உடம்பாட்டு வரயிலரகவுஞ் சொல்லியவளவில் முடிவு பெறுமை நோக்கி எதிர் கல்லாழை ம

அக

மலை வரயிலாகவான் சொல்லுதலால், இது கல்வியின்பின் வைக்கப் பட்டது.

நல்லார்கட் பட்ட வறுமையினின்னூடை கல்லார்கட் பட்ட திரு. (அ)

(இ - ஸ.) கல்லார்கண் - கல்லாதாரிடத்து, பட்ட-நின்ற, திரு - செல்வமானது, நல்லார்கண் - கற்றவரிடத்து, பட்ட - நின்ற, வறுமையின் - வறுமையினும், இன்றே, ஒ - ஆண்பஞ்செய்வதோகும், (எ - மு.)

வறுமையின் எனபதில் இழிவு சிறப்பும்கூம் செய்யுள் விளாத் தால் தொக்குவின்றது. செல்வம் தனக்குரிய கற்றவளரயும் வறுமை தனக்குரிய கல்லாத வரயும் விட்டு மாறி நிற்கையால் தாம் இடிக் கண்படிதலும் உலகங்களுக்கு தனப்பஞ்செய்தலும் இரண்டிலும்கும் ஒக்குமாயிலாம், செல்வம் கல்லாதாரக் கெடுக்க, வறுமை கற்றி ரைக் கெடிக்காது நிறைவேல் வறுமையினும் திரு இன்னது என்றார். இதனால் கல்லாதார் பெரு கல்வத்தின் குற்றம் சொல்லப்

பட்டது.

கிரம்பிய நூலாறிவில்லாதன் கங்கரி பேசுதல் ஒழுக்கள்லா தொழில்து அவனுக்கு அமரானத்தை ஏண்டாக்கு மென்பதும்; கல்லாதவர் தமக்குக் கல்லியாறிலில்லாமயைத் தாம் அறிஞரா சாகில் கர்ச்சூர் சபாபினிடத்தில் யாகிறானதைபும் பீப்சாசிருப்ப தோடு பின் கல்விலை வீருப்பிக் கப்பான்பதும்; கல்லாதவனா அறிவுடைனை ஒத்ராவிடத்தே, மீது நன்றாகிருப்பிலை அது தீர் மேலெழுத்துப் பீபால்வசீதார் வகையுடைப்பதாகவால், விலைபெற்ற நூலாறிவுடையார் அதனை அறிவுடையையாகக் கொள்ளமாட்டா ரொபதும்; நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையே னெனத் தன்னை மதிக்கும் மதிப்பு அவற்றைக் கற்றவன்முன் பேசக் கூடுமென்பதும்; எப்படிக் கனர்விலம் தாலை வீரும்பப் படுத வொழிந்து உயிர்களுக்கும் உணவு முதலானாலைகளை உடலுவ தில்லையோ, அப்படியே கல்லாதவர் தாழும் நன்குமதிகாப்படுத் தொழில்து பிராங்கும் அறிவு முதலானாலைகள் உதவாரென்பதும்; முன்னிதாய் மாட்சியைப்பட்டுப் பல நூல்களிலை சென்ற அறிகை

அரசியல்

வினா * இல்லாதவனுடையீளழுச்சியும் அழகும் ஈண்ணச்சாந்தி குலே மாட்சியைப்பட அலங்கரிக்கப்பட்ட பாலையினத் எழுச்சி கையும் அழகையும் ஒக்குமென்பதும்; கல்லாதார் உயாந்த சாதி யிலே பிறக்காராயினும், தாம்க்க சாதியிலே பிறக்கிருக்கும் கற்றவர் பெருமையளவினதாகிய பெருமையில் கொண்பதும்; விலங்கைக் காட்டிலும் மனிதர்க்கு மேலான அறிவு மிகுதி கணப்படுவது கற்றவரிடத்தே யாதலால் கற்றவரே மனிதராவாரென்பதும்; கல்லாதார் விலங்கையால் ரெண்பதும் இங்கு அறியக்கூடுவதாம்.

சு. கேள்வி.

அஃதாவது கேட்கத்தக்க நூல்களின பொருள்களைக் கற்றறிக் தார் கூறக் கேட்டல். கற்றவிடத்தே அங்கல்வியினாலையை அறினை உறுதிப்படுத்தலாறும், கல்லாதவிடத்தும் அங்கல்வியினால் உண்டாக்கலாறும் இது கல்வி கல்லானமகளினபின் வைங்கப்பட்டது.

செவியிற் சுவையுணர்வா வராயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழி ஒு மென் (1)

(இ - ஓ.) செவியிற்கைவ - காதுகளால் அனுபவிக்கப்படுஞ் சுலைகளை, உணார் - அறியாத, வாடுணர்வின் - வாயால் உண்ணப்

* அறிவுக்கு மாட்சிக்கழவது பொருள்களை விரைவிற் காண ஒம் மறவாலையும், பிறக்கு விளக்கும்படி போதிக்கலை அறநூல்கள் செய்தலும் முதலாய்ன.

† உருவின் மிகுந்ததோர் உடம்பைப் பெறுதலும் அரிதாக வால் எழுவு கலங்களும் ஒருபபனே யானாலும், தாலறிவில்லாத, விடந்தே சிறப்பில்லாவா மெனபதாம்.

‡ உடம்போடு அழியும் சாதியியர்ச்சியிலும் ஒருவர்கு (முன் னதிகாரத்திற் கூறியபடி) உயிரினிடத்தே தங்கி ஏழுபிறப்புகள் ஒம் சென்று உதவும் கல்வியினது உயர்ச்சி சிறப்புடைத்தென்ப தாம்.

கேள்வி

கூகு.

மனவுணர்ச்சியில்லாத மாச்சர், அவியினும் - இரந்தாலும், வாழும் ஒம் - வாம்ந்தாலும், எனா - உலட்டத்தக்கு வருவது யாது, எ - மா.

கா.களால் அனுபவிக்கப்படுகிற சுலைகளாவன சொற்சுலை யும், பொருட்சுலையும். அவற்றுள் சொற்சுலை குணம் அவங்காரம் என இருவகைத்து. பொருட்சுலை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம் (வெகுளி), அச்சம், இழிவு (அருவகுப்பு), வியப்பு, சாந்தம் என ஒனாபது வகைத்து. அவையெண்ணாம் இங்கே சொன்னால் வீரிஸ்துபோவது பஞ்சிச் சொல்லாமல் விடப்பட்டன. வாய்ச் சுலையெணபது இனடியிலே பதங்கள் தொங்குகின்ற மூன்றாம் வேற்றுகைத் தொகை. இப்பது உரும் பொருளும். உடன்தொக்க தொகை யெணப்படும். அது வாயால் ஆகப்படுகிற சுலைகளை புணரும் உணர்வு என விரியும். அச்சுலைகள் ஈடப்பு, தாாப்பு, புளிப்பு, உவாப்பு, ஈவாப்பு, தித்திப்பு என அறுவண்டும். அவா செக்டால் இப்புப்பதும் வாட்சுதால் பெறுவதும் இல்லையால், அவர்க்கு இருஷ்டிம் சாமான்கா கென்னபதாம். வாட்சு வினா எதை பாட்டோசுவாரு முசர், செவியிட சுலை என்ற மாக்கன் எனதுதான், மொவுணர்ச்சியில்லாத மாக்கனது செவிகள் தமக்கு விடயமான ஒனசுயை, கீட்க்குமாய் ஒம் அச்செவிகள் கேள்வியாகிய கருவியினுடைல் தூராக்கப்படாமல்லை அவா மனத திடீலை காரபொருள். சுமையாகா தூசை மாத்திரத்தால் உறுதி யடையாலும்யால் செவிடாக தன்மைர்னாட்டு * யாமென்பதும்; வருயணவினா மாக்கன் எனதுதான் கேள்வியாகிவில்லாத மக்கனது வாயான தி தனக்கு விடயமான ஈயவ மாத்திரதைக் கூருமாய் ஒம்

பள்ளித் மொழியினைப் பகுதில் கூடாதெனபதும் பொறப்படும்· இதனால் கோதவழிபாடின் குறைம் சொல்லப்பட்டது.

ஆனாலும் அரியவேண்டிய அரும்பொருள் அனைத்தையும் அறியி, மாற்றில் அறிந்து அழிவில்லாவீட்டினை அடைந்து அந்தமில்லா

* “ஆளாகா ராளா ஞுரை யடைந்தும்யன்

மீளா வாட்செய்து மெய்ம்மை, ஸிர்கிலார்

கோதாத சுலையோ தோழும்பார் கேவி

வாளா மாய்ந்து மன்னுகிக் கழிவரே-திருக்குறந்தொகை.

ஆளந்தகளைச் சூலுபவிசுக்கஞ்சுக் காரணமாகி படிப்பால், கேளவிக் கெல்வம் அழிபுந் தன்மையுடையவும் துணபந்தருவனவழான பொருட்செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததைப்பதும்; அக் கேள்வியான து கேட்கும்போது மிகுந்த கலவையும் கேட்டின பெரும்பயன் தருதலையும் உடையதாய்ருத்தலால், அது செவி க்கு ஒண்ணவேறுதலுமென்பதும்: அழிவுடையார் அச்செவியுணவை உண ராமபோது வாய்ஜனவினை விரும்பாதவரான், செவிக்கு உணவு வில்லாதபொருப்பேத் வாய்ஜனவை உண்டுவரிசாபதும்; அவ்வாய்வும் அதிகமானாவிட்டது அதனைச் சமாசிக்கும் தாங்மாந்திர ராம் து ஸ்வராஸ் நோய், காமதூர் அதிகாரிக்கவால், அவ்வனை ராவுக் கொள்ளாரக்கூல் உண ராய்வானாபதும்; அதுதானும் பின் உண பிழைத்திருந்து செவி ஜவினை உண்டும்பொருட்டேயாகக் கெட்டு கொணபதும்; செவிடுஜாஹிய கேவி நிர்வினை யுடையவர்களைக் கொடுப்பார்களைப்பதும், ஒரு கா உதாஷ்டாஸ் கல்வாக்கம் கூடிய குருப்பார்தாய் அபாரினா பியாருக்கள்கூட கர்மானிக்காரா சொல்லக் கேட்டால் ஏதிக்கு அவனுடை வாய்மையால்வாது அறி வினாக்களையாவது அனாரா நேர்ந்தவிட்டது உதவிசெய்ய, மொத்தம், உடுக்குதலை எடுப் போற்று கேள்வு உடைப்பதற்கு உசவி கீழ்ப்பதை போல், ஈலக்கிருதுக்கால்யா வாய்ச்செல்லானது ஒருங்கு ஆபச்துக்காலத்தில் உதவிசெய்ய, ஜென்பதும், கல்வியுடையாவராயி யூம் வழிச்சுமிஸ்ஸாதாரா அறிவில்லாராகவால், அவர் வாய்ச்செல்ல தீட்டக்கலாகாதெனபதும்; ஒருவனை சிறீகாபினும் உறுதிப்பொருள் களைக் கேட்கக் கடவுள்களாபதும்; அத்திரிய கேள்விகளும் மாநாத துளிகள்போல் ஏதிகு அவனை மனததிலூன்னே சிறைந்த எல்லா அறிவிகளையும் உண்டாக்கி நிறைந்த பெருமையைத் தருமாதலால்

அங்கேளவிடலைச் சிறிதெனத குடிடலாகத்தொபதும்; பொருள் கீாத் தாழும். நடபமாக ஆராய்ந்தறிக்கு, அதனமேலும் சிகாங்த கேள்வியைடுகளையவா தாமதக்கணத்தால் மயங்கினராயினும் தமக்குப் பேதமைக்கைய், ஸ்டாக்கும் அயிவினமான சொங்களைச் சொல்லாரெனபதும், கேவலியில்லாதார் அயிவின்றையால் தம்மை வியந்து கூறுவரென்பதும் இங்கு அயியத்தக்கணவகளாம்.

அறிவுடைமை

ஏ. அறிவுடைமை.

அங்தாக்க கல்வி கேள்வி வளிஞ்லாகிய அந்வோடு யறிவுடையவெறுதல். அசிகார முறையையும் இத்தேவே விளக்கும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்டினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்டு தறிவு. (ஏ)

(இ) - ஓ. எப்பொருள் - பாதை குப்பொருளோ, யார்யார்வாய்யாக யாவர்சொல்ல, டீட்டியும் - கேட்டாலும், அப்பொருள் - அப்பொருளினது, மொப்பொருள் மெப்பாசேபயனை, காண்பது காணல்லது, அநில - அறிவாம், எ - ற.

* சத்துவம், ரூட்டா, கமசு எ.ஏ ருப் குணக்கு மூளைம் மற்றுமிரு வருதலையாக்கும் உண்டால்லால், உயங்க பொருளை இழிந்தார்வாயிலும், ஒரிந்தப்பொருள் உயர்ந்தாவாயிலும் உறுதிப் பொருளைப் பக்கவாய்யிலும் கெடுபொருளைச் சிகேக்கவாயிலும் ஒரேவழி(விலவிடதது)க் கேட்கப்படுதலால் ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்டிடும்’ என்றார். யார்யார் என்னும் அடிக்குப் பார் மபதாரி எந்தது. யாப் எ.ஏ.ப.ஏ. அவர்கள் அப்பொருளாகளினீடிட் ஒப் பத்தாலையை உரியதாக என்றார். மொயைதல் விலைத் திட்டங்கள். சொல்லுவாத ஒருவரையினை டீக்காரல் அப்பொருளின்படினை சிநாகர சல்லநைக்கெண்டி கூறுதல் விஸ்வது அறிவேணபதாக.

அறிவார்து ஒருவத்துக்குச் சோாவிழைல் வருஷ கெடுதியை மூலாளதிக்கெதாய்க்குங் குரியாத்திலையனாரி; பக்கவர்க்கு அழிக்க முடியாத உள்ளர குருதுமனபதும், மாநத்து அது போன போக்கிலே போவிடாமல் விடயங்களின் நன்மைத்தைகளை அராய்ந்து நீத்துவிழுந்து நீதி நல்லதனிடத்துச் செலுத்துவதாகு மொபதும்; அறிவுடையவன் கான சொல்லுஞ் சொங்களை அழுவில்லாமல் கண்று சிலங்கச் சொல்லுவாரென்னபதும்; பிரச் சொல்லக் கேட்டப்படுமலைகள் வழுவும் நன்றாக விளக்காமல்பிபாரு ஜும். அகலவகளின பயனைச் கொண்டுவிவாசேணபதும்; செல்லும்

வந்தவிடத்து மகிழ்ந்திருத்தலும் தரித்திரம் வந்தவிடத்து வருந்தி பிருத்தலும்பீரி, எப்போதும் ஒரு தன்னமயமாறும் உயர்ந்தோரை எட்டப்பக்குவது ஒருவலுக்கு அறிவுடையொடுதுமென்பதும்; அறிவுடையர் உலங்கோடு ஒத்து எட்பர* சென்பதும்; பின்னேன் வரக் கடலானத் முன்னே ஆலேரித்தலில்வரவென்பதும்; பாவழும் பழியும் தேவிம் முதலாக துஞ்சக்குரல்வரை அஞ்சி நடப்பாரவென்பதும்; ஏராடவதாகிய தளபத்தை முன்னாளிக்கு காங்கும் அறிவுடையவர்க்குத் தின்பமுண்டாகாடிகண்பதும்; தெல்லங்களைல்லாம் அறிவிலிலே சம்பாஷ்காவும் படிதலால், அறிவுடையர் பிறிதொன்றும் இல்லாத ராப்பு நூந்தாலும் எவ்வளம் உடனடியவராயிரணப்ரம்; அவை யெல்லாம் முன்னாலும்கொ அளவாந்து கீடந்தாலும் அழியாமல் காத்துக் கும் மூழால் அழிந்தவிடக்கே ராபாக்கி காத்துக் கருவியாகிய அறிவினை உடையராகாதவர் எவ்வளம் உடையவராயிருந்தாலும் ஒன்றும் இல்லாதவராவா ரெனபதும் இங்கு அறியத்தக்கவகாம்.

சச. குற்றங்கடிதல்.

அஃதாவது 1 காமம், வெகுளி, குமிப்பற்றன்னா, பாஸம் உவகை, மதம் எனப்பட்ட ஆறு குற்றங்களையும் அரசன் தன்னிடத்தீடு தோன்றுமால் ஒழித்தல். ஆனால் உட்படை யெனப்படும். இளவுகளைக் குற்றமென்று அறிதலும் ஒய் தத்தும் அறிவுடையர்க்கால்து கூடாகுமயால் அதனப்பின் மஹக்கப்பட்டது.

* உவகற்றதயெல்லாம் யான் நிபாற்தலால் என்னை நியமிப்பார இல்லையென்று நினைத்துக் கான் சினைத்தபடியே நடந்தால் பழியும் பாவழும் ஆதலால், ஆப்படி கடக்கத் தரசனுக்கு அறிவன நென்று விலக்கப்பட வேண்டியதாதலை அறிக். முன் சூ-ம் அதி காரத்தில் தேர்க்கெதுக்கப்பட்டின்ன குறள்வெண்பாவில் இக்குற்கு வீள்க்கப்பட்டிருத்தலையும் காணக்.

† காமம் - பெண்டு பின்னோகளினிடத்தும் மண் பொன் முதலிய பொருள்களினிடத்தும் உண்டாகும் ஆசைப் பெருக துற்றங்கடிதல்

(இ) - செயற்பால் - பொருளினுடேல் தனக்குச் செய்து கொள்ளப்படுவதற்காக, செய்யாது - செய்துகொள்ளாமல், இவற்றான் - அப்பொருளினிடத்து உலோபஞ் செய்தவன்து, செல்வம்-செல்வமானது, உயற்பாலதான் - பின்னுள்ளதாகும் பகுப்பின தன்றி), கெடும் - மீணுக்க் கெடும், (ஏ . ரி.)

செய்து கொள்ளப்படுவதற்கான - அதும் பொருளின் பகுதிகள். பொருளாற் பொருள் செய்தலாவது அப்பொருளை விருக்க்கியாக்குதல்; அது X “பொன்னி ஒரும் பொருப்படை*யப்படை, தன்னி நூகுக் தர்-இத்தரணமிர், பின்னை யாரும் பெரும்பொருள் எப் பொருள், நீ அன்னாங் காலைக் குன்னுதன் வீல்லையே” என்பதனு வறிக். செல்வமானது அரச்சாத செய்யாமையாலும், பொருளை விருத்தியாக்காமையாலும் ‘உயற்பாலதன்றி’ என்றும், இனபத்தின் பயனை அனுபவி பாலையால் ‘ஷ்கிரி’ என்றும் சொல்லினார். உலோபத்தின தன்மையாவது குணங்களைல்லாம் ஏற்குமித்திருந்தாலும் அவைகளைக் கீழ்ப்படுத்தித் தான் மேற்படவல்ல வியல்பு. அது மூலம் தீக்குணங்களிலெல்லாம் சிறந்தது உலோபமென்றாறிக்-

வெகுளி - அவ்வாசசபைப் பெருக்கும் வழியில் தடை ஏப்பட்ட விடத்து உண்டாகும் கோபம்.

கடிப்பற்றள்ளம் - ஆசைப்பெருக்கால் அடைக்க பொருளில் அணுவேலும் அயலாக்குக் கொடுக்க மனமில்லாமல் அப்பொருளினிடத்து அதிகப்பற்றி வைத்தல்.

மானம் - அப்பொருள்களைத் தனக்கிறும் அதிகமாக வைத்திருப்பவர்களைப் பார்த்துப் பொருளைப்படுதல்.

* உவகை - தன்ன தல்லாத பிறபொருளை அடைய விரும்பி அதிலே மனம் சரித்தல்.

மதம் - கல்வி செல்வம் பிறப்பு முதலியவற்றில் தான் உயர்ந்த தாக நினைத்து அடையும் செருக்கு.

X தீவகிந்தாமணி * சேனை டி இராச்சியம் நிகிட்டும்.

கூக் அ ர சி ய ஸ்

பழியை அஞ்சுகோ கிளையல்வான சிறியகு = ஈம நம்மடத்து வங்தாயிலும் அச் சிறிய குற்றமும் தயங்கு ஏதாகவையால் அது ஜெச் சிறிதென்று பொருக்காது பெரிதாகக்கொண்டு ஏற்குகிப் பின்னும் அக் குற்றமையாராம்; காப்பரைப்பதும்; ஒருங்கு முடி

ஈவத்தரும் பகை குற்றச்சமயாகவினா, அதனை அவள் தனங்கிடும் வராமற் காக்கக்கடவைணபதும்; நிலமட்டத்தைக் குறிப்பாக காண்க வேண்டுவன் முன்டின தனளிடக்குதலை (துற்குற்றாக) கூடு நீக்கிப் பின்னே அவரதைகுற்றத்தைக் கீக்க முயக்கடவைணபதும்; ஒரு வள தனனை கண்குமாகசீத்தலிடத்தை இடமும் காலமும் யலிபும் தமியப்படாமொலூர், அறமும் பொருளை ஆக்ப்பிதலாறும், தான் மக்கும் உயாந்த காலதகும் தான்னே நன்கு மதியாற்றிக்கூட கடவைணபதும்; ஒன்னாதது முடித்தே விழவீவென்னது அறம் பொருள்ளைபங்களைத் தாராத தொழில்களை விரும்பினால் அத் தொழில்களால் பாவமும் பதிபும் கேட்டும் வகுமாகலால், அவர்களை ஒருவன் விரும்பத்திருக்கக்கடவைணபதும்; ஒருவன் ஒருபொருளை அனுபவிக்க விரும்பிடில் அவவிருப்பத்தினை அவள் பகைவர் அறிந்தவிடதது அவன் விருமபிய அப்பொருள்ள வழியாகப் பிரவேசித்து அவனை வழிசிப்பராதலால், அவன் அதனை அப்பகைவா அறியாமல் அனுபவிக்கக்கடவைணபதும் ஆக்கு தற்பத்தைக் கைவகைநரம்.

சு. பேரியாரைத்துணைக்கோடல்.

அஃதாவது காமம் முதலிய அறவகைக் குற்றங்களையும் முறைப்படி யொழித்தலால் ஆக்கினுசக்கரத்தைச் செலுத்துதற் குரியவளை அரசன் தனளைத் தீயவழியிற் செல்லாதபடி விலக்கி கல்வழியிற் செலுத்தும் போற்றுவதையாகத் தனக்குத் துணை வாக்க கொள்ளுதல். அதிகாரமுறைமையும் இதனுலே விளங்கும். பேரறிவுடையவராவர் அரசருக்கும் அங்கங்களுக்கும் மாநுட்ராலும் தெய்வத்தாலும்வரும் குற்றங்கள் வராமற் காத்தற்குரிய அமைச்சர் (மந்திரிகள்), புரோசிதர் (பின்வருமவற்றை முன்னால் விப்போர்).

பேரியாரைத்துணைக்கோடல்

**உற்றகோய் நீக்கி யுனுஅமை முந்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். (2)**

(இ - ண.) உற்ற - தெர்வத்தாலாவது மனிதராலாவது தனக்கு வங்க, கோய் - தன்பங்களை, நீக்கி - நீக்கும்விதம் அறிந்து நீக்கி, உறுமை-பின் அப்படிப்பட்ட அளபங்கள் வாராதபடி, முந்காக்கும்-முன்னறிந்து காக்கவல்ல, பெற்றியார் - தன்மையீன யுடையவகை, பேணி - அவர் மகிழுத்தக்கவைகளைச் செய்து, கொளல் - (அரசன்)

துணையாகக் கொள்ளக்கூடில்லை, எ - ற,

தெய்வத்தால்வருங் தங்கப்பக்களாவன - மனதூயில்லாமையாலும், அதிக மழையினாலும், காற்றத் தீப் பிழீ என்ற இவைகளாலும் வருவன். அவை கடவுள்களாயும் கல்வியறி வொழுக்கங்களால் முதிர்ந்த பெரியோளையும் கோக்கிச்செய்யும் யாகம் விழா தானம் முதலிய சாந்திகளால் நீக்கப்படும். மனிதரால்வருங் துங்பங்களாவன - பகைவர், கன்வர், ஈற்றக்கார், தொழில்செய்வார் என்ற இவர்களால் வருவன். அவை * சாம தான பேத தண்டங்களாலே நால்வகை யுபராய்களுக்கு கக்க திடியுல் நீக்கப்படும். முற்காத்தலாவது தெய்வத்தால் வரும்மஹங்களை † உற்பாதக்களால் அறிந்து அச்சாந்தி களாலே காத்தலும், மனிதரால் வரும்மஹங்களை அவரது குணம் இங்கிதம் ஆகாரம் செயல் எனப்பைவகளால் அறிந்து மேற்கூறிய உபாயங்களுள் ஒன்றாலே காத்தலும் ஆம். ஆகவே புரோதிதராயும் அமைச்சராயும் கூறியவராறு யிற்று. இங்கிதம் - குறிப்பால் உண்டாகும் அவயவத்தினாது தொழில். ஆகாரம் - குரிப்பில்லாது உண்டாகும் வேறுபாடு. மகிழ்த்தக்கவை - நன்குமகிழ்க்க முதலியன். 'உற்றநேரம் நீக்கி உருபை முற்காக்கும் பெற்றியார்' எனப்படுவார் நிதியையம் உலகியலையும் அறியும் அறிவாலும், அறிந்தவாரெனும் காலும், வயதாலும் முதிர்ந்த பெரியாரேயாவர் என்றார்க. இதனால் பெரியாரது இவக்கணமும், அவரைத் துணையாகக் கொள்ளவேண்டுமென்பதும், துணைகொள்ளும் விதமும் சொல்லப்பட்டன.

* சாமம் - சமாதானம், தானம் - பொருள்கொடுத்தல், பேதம் - விறைப் பிரித்தல், தண்டம் - வருக்குத்தல். ஏக-ம் பக்கம் பார்க்க.

† உற்பாதம் - அண்ணியித்தம், அந்குறி.

7

காலை

அரசியல்

அறந்தினாது நட்பத்தைச் சாத்திரங்களின் வரயிலாக அறி நலேயல்லாமல் உலகநடைபை யாராய்தலாலும் அறிந்து, அறி வாலும் சிலத்தாலும் காலத்தாலும் முதிர்ந்த பெரியாரது நட்பை அதனாது அருமையைத் தெரிந்து நன்குமகிழ்தல், உயரச்செய்தல், அவர் சொல்வழி நடத்தல் எனபன முதலாக அவர் தனச்கு உண்ணாக்கிறமறிந்து அரசன் அவரைக் கொள்ளக்கடவ சொன்பதும்; அப்பெரியாரை அவர் மகிழ்த்தக்கவைகளை யறிந்துசெய்து, அவரது சிகேக்த்தைக் கொள்ளக்கடவ சொன்பதும்; அப்பெரியார் அரசனாது அங்கங்களுட் சிறந்தனவாய பொருள், படை, அரண்சங்களால் நீக்கப்படாத தெய்வத்துங்ப முதலியவற்றை நீக்குத்தற்கு

உரியவராதலால், அவரது துணைவிலை அரசனது வலிமை பல வற்றங்களும் சிறந்ததென்பதும்; அத்தகைய பெரியராத் துணையாகக் கொள்வதோடு தானும் அங்கிலாங்களின்வழி தவறாத கடப்ப வளைப் பகைவர் செய்யக் கிடந்ததொரு துண்பமுறில்லை யென்பதும்; அப்பெரியர் தம்மைத் துணையாகக் கொண்டாரிடத்துத் தீயசெய்கைகளைக் கண்டால் அவரை கெருங்கிக் கோபித்துப் புத்தி சொல்லித் திருந்துவரென்பதும்; அத்தகையாராத் துணையாகக் கொள்ளாத அரசன் பகையாய்க் கெடிப்பார் இல்லையாயினும் பாகனில்லாத யானைபோல் வழிபல்லாத வழியிலே சென்ற நாவே கெடுவாணன்பதும்; முதறபொருளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஈடுபியம் இல்லையாதல்போலத் தம்மைத் தாங்குவதாகிப் துணையில்லாத அரசர்க்கு அதனால்வரும் கிழவில்லையென்பதும்; அரசன் பெரியர் சிநேகத்தை விடுதல் தான் தனியனுயிருந்து கொண்டு பலரோடும் பகை கொள்ளுதலினும் பெருந்தொகுமென் பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

கக். சிற்றினஞ்சோலைம்.

அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது கல்லதன் நலனும் தீயதன் தீவையும் இல்லையென்போரும் விடரும் (காருகரும்) நூர்த்தரும் (வஞ்சகரும்) கடரும் (ஏத்தாடுகரும்) உன்னிட்டுள்ள கட்டம். அறிவை வேறுபடுத்தி திருமூலியுக் கிற்றினஞ்சோலைம்

க. 4.

கெங்கும் இயல்பினதாகிய அக்கட்ட-த்தைப் பீரருந்தினால் பெரியாராத் துணைக்கொள்ளுதல் பயனில்லையெனாபது அறிவித்தார்க்கு இஃது அதன்பினா வைக்கப்பட்டது.

மனால மன்னுயிர்க் காக்க மினாலம்
எல்லாப் புகழுந் தநம். (ஏ)

(தி) - ஓ.) மன்னுமிரகு - டீவீவிபாராவய்வாகளுக்கு, மனாலம்-மனத்தினது கண்ணய்யானது, ஆஃதம் - பச்சல்காமை, தரும்-காடுக்கும்; இனநலம் - நூல்த்தினது கண்ணய்யானது, எல்லாப்புசழும் - அதனேஒலி எல்லாப் புகழையும்; தரும் - கொடுக்கும், (ஏ - டி.)

மங்குலூயிரென்னும் அஃறிலீணப் பெயர் இங்கு மக்களைத் தூம் உயர்தினைப் பெயர்மேல் நிற்றது. இடைமுவகையையும் வாந்த தரும் என்னும் சொல் மனங்களும் என்பதைத் தூமிட கட்டப்பட்டது. புதுமும் என்றுதலுள்ள க.ம.ஷ.ம ஒருந்தது தழுவிப் பார்சவும்மை. மனது நன்றாக்கல்தானே அ புமா...ஸால் அதனை ஆக்க்கத்தும் என்றும், புகழ்கொடுத்தஞ்சூரிய கல்லூர்தாமே தினமாகவால் ‘இனாலை மெல்லாப்புக்குந்தக்கத்தும்’ என்றும் சொல்லானார். முன்னே ‘மனத் துய்கொடுத்தாய்கொடும் பூமி, நூல்கொடும் தூவாவரும்’ என்று இவ்விசொரத்தின் ஜெநாவது குரளில் மனதங்கை இனாலைகளுமை பற்றிவருமென்பதை உட்டேசன்து அப்பன் நன்மையை இயல்பாகவே யுடையவரங்கு அவ்விசாக்கை வேண்டாவென்பாரா நோக்கி, அம்மனங்களுமைப்பலாமல் அப்படிப்பட்ட பலவற்றையும் தருப்பமன்ற அவர்க்கும் அதுவினாடுமென்பது இதனுற்றுப்பட்.

தத்தம் அறிவு வேறுபடும் விதமும், அதனுல் தமக்கு வரும் துண்பமும் நோக்குதலால், அறிவுகடையார் அறிவிலாருக்கு அஞ்சல சென்பதும்; அறிவு ஒற்றுவுமைப்பட்டு நிற்கைவால் வேறு நோக்க மையால் அறிவிலார் அறிவிலாரந் தமக்குச் சுற்றாகத் தனிவு ரென்பதும்; ஆகசத்திலே தன் தன்மையதாயிருந்த சீரான து நிலத் தோடி சேர்ந்தவிடத்து விற்ம ஈவை முதலாசிய குணங்கள் வேறு பட்டாற்போலத் தனித்திருக்கையில் தன் தன்மையதாயிருந்த அறிவு பிறவினத்தோடு சேர்ந்தவிடத்துக் காட்சி கருத்து ஒழுக்கா அரசியல்

முதலியன வேறுபட்டு அவ்வினத்தினாது தன்மையாகுமெனபதும், மனிதர்க்கு இயற்கையாக ஐம்புலவறிவாட் பொதுவறிவு தம்மனங்காரணமாக வண்டாகுமென்பதும்; செயற்கைபறிவுகியசிறப்பறிவு உண்மையை நோக்கி யறியாததாக்கு முனைனை மனத்துள்ளது போலக் காட்டியும், சீநாக்கியவிடத்தே பழகிய இளங்காரணமாக வண்டாகுமெனபதும்; ஒருவன பரிசுத்த இனத்தனுக்கேல அவ்வினத்தோடு பழகை வசத்தால் பரிசுத்த மனப்பதாகி அம்மனத்தினிடத்தீது ஸப்பறிவு வெளிப்பட்டு ததனுள் பரிசுத்தமான சொல் தூம் செயலும் உடையவாறுவா ஜெனபதும்; காரணத்திலேவுயுள்ள பொதுக்குணம் காரியத்தினாடித்தும் உண்டாயிருக்கு மாதலால், நல்ல மனமுழுடையவர்க்கு கல்ல பிள்ளைகள் பிரக்கு மெனபதும்;

நல்ல இனருமூட்டயவர்க்கு எவ்வாரா நன்னமக்ஞம் உண்டாகுமென்றும்; முள்ளை கல்வினையினுடேல் மன நன்னமக்ஞத் தாழீமே உடைய வராய்ப் பல நற்குணக்காலும் நிறைந்தவர்க்கும் இனக்ஞமானது அம் மனகலத்தை வனர்த்தி வருமென்பதும்; ஒருவனுக்கு மன நன்மையாலே மறுமையின்பம் உண்டா மென்றாலும், ஓரோவிடத் தாத் தமோ குணத்தினுடே மனங்கள் பீவுபட்டாலும், நல்லினம் அம்மாலைத்து திருத்தி மன நலத்தை பலைப்பறச் செய்து மறு மையை யடைவிக்குமெனப்படும்; ஒருவனுக்கு நல்லினம் அறியா வையினின்று நீங்கித் துயரப்படாமற, காத்தலால், அக்கல்வினாதாலை விடச் சிறந்த துணையும், தீவினம் ஆற்றிவினின்று நீங்கித் துயரப்படாச் செய்தலால், அத்தீவினத்தைவிடச் சொடிய பகையும் யென்பதும் இங்கு அறியத்தக்கவகராம்.

ச. தேரிந்துசெயல்வகை.

அஃதாவது அரசன் தான் செய்யுங் தொழில்களை ஆராய்க்கு. செய்யுங்கிறதும். அச்செயல் பெரியாரைத் துணிக்கொள்ளுதல் பட ஹுடைத்தாயவிடத்து, அவருடன் செய்யப்படுவதாகலால் இது சிர் நினாஞ் சேராமையின்பன் வைக்கப்பட்டது.

கருமந்

எண்ணுல மெண்ப திமுக்கு. (ஏ)

தெரிந்துசெயல்வகை

ஈக

(இ - ஏ) கருமய செய்யத்தகக தொழிலும், எனவீ - முடிகரும் உபாயத்தை எண்ணி, துணிக் தொடர்குக துணிக்க பின் தொடர்கிவைத்துப பின் எண்ணுவம் எனபது எண் ஊவேரா மென்றெழுதில், இமுக்கு குற்றம், ஈ - று

துணிவு காரணமாக நிகழுந ஏதாழில் குளிவு எதற்கு கூடிப பட்டது கருமய எணபதில் உயாவு ஐறப்புயமை செய எவிகா ரத்தால் தொகுஙினாது உபாயகி: எபது + அவாயநிலையால் வந்தது உபாயங்களுது கொடித்தல் ஆசமசா சொல்ல, பேறு படுத்தல் ஒதுத்தல் என நாலை நகபட்டிற ஆவ கூற வட்நாலார்

தானம் சாமம் பேசுவதன்தை என்பது அவற்றுள் காலம் கிடைத்தக்கிய பொருளாக கொடுத்து, தனக்குப் பிறன் கொடுக்கவேண்டிய பொருள் யாவது வில்லை, கொடுக்க வேண்டிய பொருளா மற்காலு கொடுக்கல், பிறன் சடாகுள கொண்டுகொடுத்து கப்பற வாங்கவதைப்பிடித்து என்ன ஜிதுவகைப் படும், சாமம் வணங்கல், புடமல் நாநாக்காளால், நடபுக்கூறல், உறவுக்கால் என்கூந்து வகைப்பட்டு பேதம் ந - பாழிதல், கூழினரைப் பிரிதல் தீவிரபகுக வி சாததம் என்றுமாறுவகைப் படும் கண்டம் துப்பஞ்சையது பொருளாக கொள்ளுதல், கொல்லுதல் என்றுமாறுவகைப்பட்டு ஆரம்பங்களில் அத்தோற்று பகுவதனால் விலகப் பட்டு முடிபாலும்யாறும் குடுவே விடுதல் நடாக்கம்பாலும், அரசன் பிள்ளை துபாதகை யடைதலால், அவதேண்டுமையை ஒகுகு' என்றா

ஒருக்காழிலைச் செய்யக்கருதுபவன் அதனைச் செய்யும் - தது அப்போது அதனால் அழிவதையும் அழிந்தால் பின்னே அவதை யும் ஆய்வின்று பிறகாலத்துத்தகும் இலாபத்தையும் தெரிந்த கல வினாக்களை ஆராய்து செய்யவேண்டும் மௌனப்பதம், அறிவுக்கட்டார் பின்பெறக்கடவுதாகிய இவ்வதைத் தேர்க்கி முன்பெற்றுள்ள முதலையும் இழுத்தற்கு ஏதுவாகிய செய்தொழிலை மேற்கொள்ளா

+ அவாய்சிலை - அருத்தம் பூதத்தியாகாமல் எனுசி சிறபது.
அ. அ. சி. ய. வ.

ரெபதும், பின்னே அழிவை அடைதலிடத்து அதன்மேலும் அறியை மாண்ணும் நிலைமேற்காத உலகத்தா இகழும் இகழசிலைய அனுசுகோரா இன்றகோடும் தளிக்கும் ஆராய்ந்து சிசயித்தல்லீர்காத் தொழிலைத் தோட்டாகாலரங்கபதும், பகுவதரை வெல்லக்க சுருத் எழுபவன் வலி காலம் தீடும் எனகிற இலவகளால் தனக்கும் பகுவதாக்கும் உண்டாகிய விலைமைகளும், தொழில் தொடர்க்கும் வித்தும் தாதொழிற்குவரும் நடைங்கும், அத்தடைகளை யொழிக்கும் உக்கைய, பகுவதரை வெல்லுவித்துமும், வெல்லுவினாலே யாட்டும் பாதும் முதலால் வைக்கோ முறை எண்ணைச் செய்ய வேண்டுமென்பதும் அரசன் தாது கொழில்களிலே பெருமூயர்களைய நடையவையும், செய்தாற் பயணில்லா குவையும், பயன் கிறிதான்களையும், சுக்கேதமான வகையும் பின்னே தயாரம் விளைப்ப

கையும் ஆகிப் செய்ய தச்சாக காரியங்களைச் செப்தாலும், அவற் றினாகு மானுணத்தைக் கொடுக்கிறதாக அறிவு ஆண்மை பெருமை என்னும் மூவாக இத் தலகளில் பொருள் படையென் இருக்கப்பட்ட பெருமை ஈருங்கிப் பக்கவாக்கு எளியவானாக கெடுவாணாபதற்கு, சடாருளாஷக்காரனிடத்தோடு கொடுத்தலே கும் நடிநிலையாளர் சேமம் ஏளன் முனைச் சிறோடு போர் செய்து சொந்தவன் என் திலுவாகனிடத்தோடு தூண்சொல்லையும், ஆனை பட்டாளாட தான் துப்பிரயத்துடன் பொருந்தாதவன் என்னும் இவர்கள்டத்தோடு பிவறபடுத்தலையும் இம்முவனங்களைப் பாயங்கள்ளு வழிக்காதவிடப்படுத்துவதையும் நம்பக்கூடாத மீழக்கள்டத்தோடும் ஒருத்தலை ம் செய்து வெவ்வதும் வழியான முயலாத முருங்கி குளின்வார் பலரினால் காப்பினும் தான் எண்ணிய நன்மையைக் காராது சீர்மையைத் தருமென்பதும், மேற்கூறிய உபாயங்களாளர் கலைவைபாள கொடுத்தலையும் இன்சொர் சொல்லுதலையும் செய்தலிலும் அவை செய்யப்படுவாரது குணக்களை ஆராயந்தற்காக அகறுணக்களுக்குப் பொருங்கச் செய்யாவிடத்தோடு குத்தமுண்டாமென்பதும், அரசா தொழில் முடித்தறபொருட்டுத் தாம வலியராயிருந்துகொண்டு மெலியா செய்தஞ்சுரிய தான் காப் பேநக்களைச் செப்தாலும், தாம் மெலியராயிருந்துகொண்டு வலியா செய்தஞ்சுரிய தண்டத்தைச் செய்தாலும், உலகம் அவன்ர இழுமாதலாள, உலகத்தால் இழுப்ப்படாத உபாயங்களை ஆராயந்து தமது க்லைமையேற்று பொருங்கச் செய்யக்கூடவரென்பதும் இங்கு அறியத்தகவைக்கணம்.

சு.வலியறிதல்.

அஃதாகது அவ்வுபாயங்களில் தண்டஞ்சு செய்யக் குறித்த அரசன் தான் செய்யக்கருத்தை தொழிலின வலிமையையும், அத் தீணச் செய்து முடிக்கும் தனவலிமையையும், அத்தீண விலக்கும் பக்கவாக்கு வலிமையையும், இருவாக்கும் தீணயாவோராது வலிமைகளையும் அளக்குத் தறிதலாம் அதிகார முறையையும் இதனுலே விளக்கும்

நுணிக்கொபப ரேற்று ரஃத்திற துக்கின
 உயிரக்கிறதி யாகி ஸ்டும். (க)

(இ - ன) கொம்பா ஒரு மரக்கோம்பின் நனி - நனியலே, ஏற்று - ஏற்ற நிறைவா தூத மலைமுச்சியால், அஃது அவ எவ்னை, இரத கடாது, ஊக்கின மேறும் ஏற்மனவெழுச்சி கொள்ளுவாராலே, அவ வெழுச்சி, உயிரகு - அவருயிரகு, இறதி யாகிவிடும் - முடிவாகிவிடும், (எ டு.)

கணக்கை எனபது கடைகண என்றுயதுபோலக கொம்பர் நனி யெனபது நனிக்கொம்பா என்றுமது. இது பின்முன்னு தே தொக்க திரும் வேற்றுமைத் தொகை ஏற்றும் என்னும் பணம் தறிலிலாகமயபாறி இழிச்சுதக குற்றல்ல வந்தத இது திகைக் காரணமாவத்னை இறுதி எனது காரியக் காரணமாய உடச்சார முசுகு பக்கவாமேர போககுச் செல்லத் தொடங்கித் தன்னுந் கூடியமட்டும் சென்ற சிற்றான பின் அவவளவிலே சிலைமல் மனவெழுச்சியினுலே மேலுள் செலுஷாலுயினா, அவ வெழுச்சியானது தொழில் முடித்தரகுக் காரணமாகமல் அவற்றுயிர் முடித்தரகுக் காரணமாகும் என்கிற பொருள்பட் நிறையினுலே, இசுகுரஞ்சும் மேலே ‘பீலி † பெய * சாகாடும் அச்சிறும் துபபண்

† பீலி - மயிலிறகு. * சாகாடு - கடமை, வணதி
ஈச அரசு சியல

டம், சால மிகுந்துப் பெயின்” என்றுற்போலப் பிறிது மொழி தல் என்னும் அலங்காரம். அளவுறிந்து சிற்கவேண்டுமென்றமையின், இதனால் தொழில் வலிமை அறியாதவிடத்து உண்டாம் குற்றம் சொல்லப்பட்டது.

ஒருவன் நான் செய்யக்கருதிய தொழிலுது வலிமையையும், அதனைச் செய்துமுடிக்கும் தனது வலிமையையும், அதனை விலக்கும் பக்கவனது வலிமையையும், இருவருக்கும் தனின்யாவோரது வலிமைகளையும் ஆரங்கது, தனது வலிமை மிகுமாயின், அத் தொழிலால் செய்யக்கடவுள்ளனப்பதும்; தனக்குச் செய்யக்கூடுங் தொழிலாயும் அதற்கு அறியவேண்டுவதான வலிமையும் அறிந்து, அதனிடத்து மனா வாக்குக் காயங்களைப்போகும் வைந்தும் தொழி லைச் செய்வதறுக்கு முடியாதபொருள் இல்லையென்பதும்; எனிய ரென்று பலரோடும் பக்கவைக் கொஞ்சவான நான் வலியஞ்சுக்கேவ யிருக்காலும் அவைவளியர் பவர் கூடியவிடத்து வலிபழுவானென்பதும்; ஒருவன் நான் வருமானத்தை நாலுபங்கிட்டு, அவற்றுள் இரண்டைத் தன் செலவுக்காக்கி, ஒன்றைப் பிஸ் : எ ஆடி வந்த

விடத்து அதை சீக்குதற்கு இருப்பாக்கி, மற்றுரு பங்கை வறியார்க்கு வழங்குவானேயின், அவன் பொருள் நிலத்துச் சிக்குமென்பதும்; ஒருவனுக்கு வருமானம் குறையாயிருந்தலும் அவனது செலவினாவு அதிலும் அதிகப்படாதாயின் அவனுக்குக் கேட்டிலை யென்பதும்; தனக்குஞ்சு பொருளின் அளவையறிந்து அதற்கேற்ப வாழாத அதிகச் செலவு செய்பவனது வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி மெய்ம்மையால் இல்லையாகிப் பின்பு அத்தோற் றமும் இல்லரமல் கெட்டுவிடுமென்பதும்; உபாரஞ்செய்தலே யாயினும், அதுவும் வலிபினாவினை ஆராயாது செய்யிற் கெடுதி வையே பயச்சுமென்பதும் இங்கு அறியத்தக்கணவகனாம்.

சுக். காலமறிதல்.

அஃதாவது மேலே கூறப்பட்ட வலிகள் என்கலூன் தன் வலியும் தீணைவலியும் மிகுதியாக உடையவனுப்பு பக்கவன்மேல் போருக்குச் செலவுத்தொடர்ச்சிய அரசன் அவ்வாறு செல்லுவதற் காலமறிதல் ராஜு

குத். தகுநாச காவதத்தினை ஆராயக்கறிதல் அதிகாரமுறைமையும் இதனுறைத்தேவை விளங்கும்

**தொகெகாகக கூம்பும் பருவத்து மற்றதன்
குக்கொகக சோத்த விடகது. (ப)**

(இ. ஈ.) ஒருவன் கூம்பும் பருவத்து தொழிலினமேலே செலவறதி நககவேண்டும் காலத்திலே, கொக்கு ஒங்கு கொக்கு இருக்குமாறுபோல இருக்கக்கூடிய மறநாச சோத்த இடநது - மறநாச செலவுகளை வாய்த விடத்து அதன் குத்து ஒக்க - அது தபபாமல் மீணாக்குத்து எடுக்குமாறுபோலத் தான் கருகிய குத்து தபபாது செய்து முடிக்கக்கூடிய (எ. று)

மீண்கொள்ளுஞ்சாகு இருக்கு குத்து அமமீனா வருமானமும் அது தன் முபற்சியை முன்னரிடத் தபபிப்போகாமற பொருட்டு உயிரில்லதுபோல இருக்குமாதாலும் வந்தவிடதுபை பின்பு தபபிப்போவதற்கு முன்னகவே விரைவுத் துது குதுமாதல்லதும், இருத்தலுக்கும் செபதவுக்கும் கொக்கை உவமான மாயிற்று ‘கொக்கொகக’ என்றாயிறுவது அது கூட்டுப்பாற்றிப்பா கூம்புக் கண்ணும், ‘குத்து தொகக் கண்ணுமாய் தும் அது குத்து ப்போன குத்துக் கண்ணும் உரைத்துக்கொளக் கிடை கொழிலுவனமரணியாதலால், உவமான வாயிலாக இருத்தங்கு கொற்ற செபதலுக்கும் இலக்கணங்கள்

குறியவருமிரு பஸ்வரை பலவு கடக கலம் வாய்க்கும் வரை அடக்கியிருந்து அக்காலம் வாய்தத விடத்துக் குறித்தாரியக் கூத்து தபடாமா செய்தமுடிக்க வேண்டும் நன்பது கருத்தி

காக்கையானது தன்னிலை வலிமையுடையதாகிய கோட்டா ஜீப் பகாபொழுதில் வெல்லாங்குமாதலால், பகாவரை வெல்லக் கருதுவார்கு அதாகேற காலம் அவசியங்கை வேண்டுமென்பதும், காலமறிந்து தொழில் செய்வோருக்கு அததொழில் தபாது கை கூடி வருதலால் அதனால் உண்டாகும் செலவும் எங்களும் அவரை விட்டு நிவாதென்பதும், தொழில்களைச் செய்தறிகாரும் காலத்தை யறிக்கு அவற்றை முடித்தறக்கும் சுற்றாக்காகிய அறிவு ஆண்மை பெருமையென்றும் மூவ்கையாறால்கண்டன தனச் சாம் பேச தண்டமென்றும் காலவகை புபாய்களாற் செய்யவல்லாக்கு என

அ ॥

முடியாத காரியம் ஒன்றுமிலையென்பதும், அவவிதம் காலம் பார்த்து இடத்தோடு பொருந்தத் தொழில் செய்பவன் உலகத்தையாளக்கருதிலே அதுவும் அவனுக்குக் கைக்கடுமென்பதும், மிகுந்த வலிமையையுடையவன் பகாவாமேற செவ்வாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, போ செய்கின்ற ஆட்டுக்கடா தன பகை கெடப பாயதற்பொருட்டுப் பின்னே காலவாக்குந் தனமைத்தென்பதும், அறிவுடையா பகைவா தீவிரகுசெய்த அப்பொழுதே அப்பகைவரறியப் புறத்திலே கோபஞ்செய்யாது தரம் அவரை வெல்லுரைக்கேற்ற காலத்தையறிந்து அதுவருமளவும் உள்ளே கோபஞ்செய்தும் அவா பகைக்கும் தீரும்படி மிகவும் வணங்குவாரென்பது, தமது ஆரால் முதலானங்களுக்கில் பெறுதற்கூர் காலம் நாட்டங்கை கூடியபோது, அதுந் குமாவிக்கில் ஆக வருமுன்னே செய்தற்கு அரியவையாய்க்குந்த தொழில்களைச்செய்து வெற்றி பெறுவரென்பதும் இங்கு அறிப்பத்தக்கணவகளாம்

நியி இடன்றிதல்.

அஃத்தாவது வலியும் அலமுரு அறிந்து பகாக்காமே ஏற செலவு வோன தான் வெல்லுத் தத சுகுந்த நிலத்தினை அறிதல் அதிகாரமுறைமையும் தித்து : ராணே விளக்கும்

நெடுமிபுன் லுள் வெல்லு முதலீல் யடுமிபுன்னின்
நீக்கி ணகணைப் பி. ர. (ஞ)

(இ - ஏ.) முதலீல், ஸந்தியபுன்னுள் - ஆழமுனை சீலானுள,

பிற பிறவுப்பிகளை யெராம், வெல்லும் தரன வெல்லாற்றகும், புனவின அத்சிரினின்றம், நீங்கின் - நீங்குமானாலும், அதீங்-அம் முதலையை, பிற பிறவுப்பாகளெல்லாம் அடும் - வெவ்வளசிற்கும். (எ - று)

+ பகைவரறியக் கோபஞ்செயத்திடத்தே அவர் தமஸமக் காத அக் கொவைகாலால் புதைக்கிடீல் கோபஞ் செய்யாற்றனவும், கோபம் ஒழிந்தத்திடத்துப் பின்பும் தீங்குசெய்யாமல் அடக்குதல் கூடாகுமயால் உண்ண கோபஞ்செயாற்றனவுக் கொக்க.

இடனாற்றல்

ஈன

*எனவே, எல்லாரும் தமது இடத்திலே வலியாயிருப்பு ரென்பது கூறப்பட்டது. சிலையாத நீரினிடத்தே பிறவுப்பிரக்கன் சிற்கமாட்டாகுமயால் அலவையெல்லாம் முக்கீலக்கு எளியனவாரும்; அவை சஞ்சரித்தற்குரிய சிலததினிடத்தே அம்முதலை சஞ்சரிக்க மாட்டாகுமயால் அல்லது அவைகளுக்கெல்லாம் எளிதாமென்றது, பகைவர்மேர் செல்லுமரசா பகைவர் சிற்கமாட்டாத இடமறிக்க சென்றால் அப்பகைவர் எத்துணை வலியாயிருப்பினும் தமக்கு எளியாவார்; அவவாறல்லாமல் தாம் சிற்கமாட்டாத விடத்தே சென்றால் அப்பகைவர் எத்துணை எளியவராயிருப்பினும் அவர்க்குத் தாம் எளியவராவா என்கிட இராருள் தோன்ற சினாறுமயால், இது பிறி துமொழிதல் என்றும் அலங்காரம் அப்பகைவரா அவர் சிற்கமாட்டாதவிடத்துச் சென்ற வெல்லவேண்டு மெனபதாம். மேலே அவையெல்லாம் எளியன எனாதனால் மிகப்பெரிய யாளை யையம் நீரில் முதலை வெல்லுமெனபதும் அவைகளுக்கெல்லாம் எளிதென்றாலும் மிகச் சிறிய முயன்குதும் சிலத்தில் மக்கள் தோற்குமெனபதும் பொப்படும்.

* போர் செய்யத்தக்க விடக்கதைப் பெற்றுள் பகைவரை எதிர்த்தலும் இக்குலம் கூடாதுணபதும்; + மாறுபாட்டோடு கூடிய வலிமை ட்டையவருக்கும் அரண்வேண்டுமெனபதும்; வலிமையில்லாதவரும் இடமறிக்க போராசெய்தாற் பகைவரைச் செயிப்படுவாபதும்; அறிவு அண்மை பெருமைகளால் ஏதுணைச் சிற்கலாயினும் மெகுரிய இடம் விட்டு மாறினால் ஒரு காரிய மூம் செய்யமுடியாகுமெனபதும்; பகைவரிடத்துத் தொழில்செய்

* போர் செய்த்தக்க விடமாவது - வாயில்களாலும், தீழறைகளாலும், பகைவர் உருகறும் போகுதாய் ஒழியும்வகை

அரணீசுகும்புக்கு ஒன்றாலொன்று துணியாய்த் தமக்குள்ளே பல படைகள் இருப்பிருகும், மதிலும் அகமும் முதலாகிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிர்கும் ஏறத் திங்கிடக்கூண்டியும், நீரையும் உடையது.

+ மாறுபாடாவது - பூயி பலவரசாதூஞ்சுதஞ்குப் பொதுவாயுன் தென்பதைப் பொறுத்தால் அரசாது மனதிலே நோன்றுவது.

ஈழி

அரசியல்

யும் விதங்களையெல்லாம் நன்றாய் யோசித்து அவைகளை நிறுத்த தோடு பொருந்தசெய்ய வல்லார்க்குத் தமது கூரியமல்லாமல் வேறொருதலை வேண்டுவதில்லையென்பதும்; பெரும்படை முடைய அரசனா நன்ன படைப்பெருங்கும் கோக்கி இடம் கோக்கா மற் சிறுபலட்டுடையானை அழித்தல் கருதிச் செல்வானுயின், அச்சிசலவு அப்படைக்கு ஒருமித்துச் சென்ற தொழில் செய்யக் கூடாமையாலாவது பழக்கமில்லாமையாலாவது அப்பெரு கையாற பயனில்லாமல் தான் அழிந்துவிடுவானென்பதும்; ஆண்ணமயுடையக்கரச் சிறுமை கீரக்கி அவரிருப்பிடத்திலே சௌது தாக்கினால் அவா அதைவிட்டிப் போவதற்குத் துணியாமல் சாவதாகுத த விக்தவராய்ப் போர்செய்வாராகலால், அவருக்குப் பெரிய சேளையும் தொற்றேநிப்போலிசனபதும் இங்கு அறியதற்கண்ண கணாம்.

நுக. தெரிந்துதெளிதல்.

தஃதாகது அஹமச்சர் (மங்கிரிகள்), புரோதீதா, சேந்துபர், ஆதர் முதலாயிரைரப் பிரப்புகு குணாம் அறிவு எனப்படுகின்றாலும் களையும் செய்கூடியதும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்த தெளிதல், வயலி, காலம், இடமென்னும் மூன்றாறுபும் அறிக்கு பகுகவாடுமோ செல்வானுக்குச் சேளை கருத்தொடு தொழிலில்கெய்க்கர்க்கும், எக்ஸிடாமைக்கும் இக்குதெளிவு வேண்டுதலால் அவற்றின்பினாலுமக்கப்பட்டது.

அறமபொரு எரின்ப முாரிச்ச காண்கின்
திறந்திதிரிக்கு தேறப் படும். (க)

(இ - ஓ.) அரசனுலே தெளியப்படுவானினருவன், அறம் - அறமும், பொருள் - பொருளும், இன் ரம் - இளபழும், உயிரச்சம் - உயிர்ப்பொருட்டால் வரும் அச்சமும், நான்கினா - என்கின்ற உபநை நன்கின்த, திறம் - திறத்தினால், தெரிந்து - மனவியல்பு

ஆராய்க்கால், தேறப்படும் - பின்பு தெளியப்படுவான், எ - று.

அங்கான்கு உபகைத்தனுள், அறவுபதையாவது புரோசித்தாராயும் அறவோராயும் அனுப்பி, அவரால், இவ்வரசன் அறவில்லாதவனு தெரிந்துதெளிதல்

ஏக

ம்ருக்கயால் இவனை நீக்கி அறறும் உரிமையும் உடையானாலும் வலை வைத்தாலும் என்னவிடேஷும்; இதுதான் யாவர்க்கும் சம்மதம், உன் கருத்தை என்னவென்று சபதத்தோடு சொல்லுவித்தல். பொருளுபதையாவது சேனைத்தலைவனையும் அவனுமேலும் சம்பந்தமானவராயும் அனுப்பி, அவரால், இவ்வரசன் உழுத்தனுமிருக்கக்கால் இவனை நீக்கி ஈகையும் உரிமையும் உடையவைக்குவனை வைத்தத்திரும்; இதுதான் யாவர்க்கும் சம்மதம், உன் கருத்து என்னவென்று சபாந்தத்தோடு சொல்லுவித்தல். இப்புபதையாவது ஆத்தெராட்டு உரிமையோடு பழகிய ஒரு சுவருமுது மகளை அனுப்பி, அவளால், உரிமையன இனஞன் உண்ணைக்கண்டு வருகதற்கும் கட்டடேண்டுமென்று என்னை அனுப்பினால்; அவனைக் கடிகையானாலும் உனக்கு அதிக சுகமாதாரமல்லாமல் அதிக திரவியமும் கிடைக்குமென்று சபதத்தோடு சொல்லுவித்தல். அச்சுவபதையாவது ஒரு சிமத்தத்தின்மேல் வைத்து ஒரு மந்திரியினாலே மற்றவரை அவனா வீட்டில் அழைப்பித்து, இவர் எதிர்க்கும் படி எண்ணற்குக் கூடினாரென்று தான் காவலசெய்து, ஒருவனால், இவ்வரசன் அம்மைக்கொல்ல எண்றுகின்றமையால் முந்தி நாம் அவனைக்கொன்ற நமக்கினிய அரசுக்கொருவனை வைக்கல் தூக்கேயாவர்க்கும் சர்மாம், உள்ளருக்கல் என்னாலென்று சபதத்தோடு சொல்லுவித்தல். ஆங்கான்கினும் வேறுபடாமல்ல, யிருந்துவிடத் துப் பிரங்களத்திலும் வேறுபடாவன்று ஆங்கான்ப் பிரமாணத் திடுவல் தெளியப்படுவா கொண்பதாம்.

உயர்க்குடியிற் பிறக்கு, காமம், வெகுளி, குடிம்பற்றுள்ளம், மாணம், உவகை, மதம், தோயபல், மறப்பு, தவறு என்னும் குற்றங்களினின்று நீங்கி, நமக்குப் பழிவருமோகென்று அஞ்சி, இழி தொழில்களில் மனஞ்சேல்லாத நாஞ்குண்ணுடையவனை அரசன் கணக்குரியவனுக்க் கொந்துகொள்வா கொண்பதும்; அரியனால் களைக்கந்து, மேற்கூறிய குற்றங்கள் அற்றகிடைத்தும் நட்பமாக ஆராயுமிடத்து அறியாமை இல்லாகிருக்கக் கரிதென்பதும்; குணங் குற்றங்களில் ஒன்றேயுடையார் எலகில் இல்லாமையால், ஒருவனது குணங் குற்றங்களை ஆராய்க்க, அவற்றுள் மிகுதியாகுள்ளதினால் அவனைத் தக்கவன் தகாதவென்று அறியவேண்டு

மென்பதும்; குடிப்பிறப்பு குணம் அறிவு என்பவைகளால் மேலிட ரடையும் பெருமை சிறுமைகளை அவரவருது செய்கைகளாலேயே அறியக்கூடுமென்பதும்; உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புதீ வன செய்தற்கும் காரணமாகிய உலகக்கட யியல்பு சுற்றுமில்லா அரச்கு இவ்வாஸமயால் அவனா நம்பாராகாதென்பதும்; தன்னேறி அவர்டத்து நின்ற அண்புபற்றி அரசன் அறிவில்லாதவரிடத்துத் தொழிலில் வைத்தால், அத்தொழில் அவர்வில்லாமயினுடே கெடுமென்பதும்; அன குடியோடு தொடர்க் கர மரபில்லாத ஒரு வளைப் பிறப்பு முங்களானவைகளாலும் செய்கையாலும் ஆராய்க்கில் குகித் தெளிந்த அரசனுக்கு அகாதமியில் அவனா சந்ததிக்கிரமத்தில் தும் நிவ்காத அனபத்தைக் கொடுக்குமென்பதும்; மேற்கூறிய விதக்களால் தெரிந்து தெளியப்படும் கருவனிடத்துக் காணப்படும் சிறிய குறு, ச்களைப் பொருட்புதித் தாாகத்தைபதும்; அவவாறு தெளியப்பட்டவளிடத்து ஒரு தொழிலை வைத்தபின் ஒரு தப்பும் காணுமல் சந்தேகப்படுவாய்ன. அதனை அவன் அயிந்து இனி இது சில்லாதென்றாகச் சுருத்தால் அத்தொழிலில்த் தளரவிடுவது மாதலைச்சுப்பவரால் பற்றவராலே என்றிடலே பிரிசுவும்புறவா ஞாதாலும் தொழில் செய்பவனிடத்துக் கந்தேகப் படுதலும் ஆகாதென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

நில. தேரிந்துவினையாடல்.

அஃதாவது அத்தெளியப்பட்டவரை அவர் செய்யவுல்ல தொழில்களை அறிக்க அவைகளிலே ஆளுங்கிறம். அதிகார முறைமையும் இதனுடே விளங்கும்.

வாரி பெருக்க வனம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை (2)

(இ - ८) வாரி - பொருங்கள் வரும் வழிகளை, பெருக்கி - விரியச்செய்து, வளம்படுத்து - அப்பொருங்களாலே செல்வங்களை வளர்த்து, உற்றவை - அப்பொருங்களும் வழிகளுக்கும் பொருங் களுக்கும் செல்வங்களுக்கும் வந்த இடையூறுகளை, ஆராய்வான் - தேரிந்துவினையாடல் நாடிக

தினாந்தோறும் ஆராய்க்கு நீங்கவல்லாவன், வினைசெய்க - அரசனுக்

குத்தொழில் செய்யக்கடவுள், எ - று.

பொருள்களாவன மணி பொன் நெல் முதலாயின. துவவ வரும் வழி களாவன பகுவலை யழித்தலும், * திரைகள்ளாலும் தன்னுடை காத்தலும், உழவு, படு காவல், வாணிகமென்னும் வார்த்தையாம். அப்பொருள்களையில் ஸனர்க்கப்படும் செல்வங்களாவன-கடவுளர், அந்தணர். வறியோர் என்றிவர்க்கும் புகழித்துங் கொடுத்த வாசிய புண்ணியங்களும், யானை, குதிரை, படை, காடு, அரங், பகையோடு கூடிதலினீன்றும் பிரிக்கப்படுவோர், தன்னைவிட்டிப் பிரிதலினினாறுங் கூட்டப்படுவோ ஆசிய பொருள்களும், மண்டபம், வாலி, செய்குஞ்சு, இளமரக்கா என்பனவும் ஜம்புவன் களால் அலுபலிக்கப்படும் பிரியுமாம். இடையூறுகளாவன தொழில் செய்வோர், சுற்றக்கார். பணங்கா, கங்கர் எனகிற இவர்களால் வரும் துண்பங்கள்.

தன்னை உரிமை அறிதறப்பாறு — உன்னக்கும் புதத் துக்கும் நிவாசிய ஏருடைகாழிலை அரசன் கண்ணிடத்தே வைத்த விட்டது அத்தொழிலிலே ஆமலையும் ஆகாதலையும் ஆசிய செயல்களை ஆராய்ந்தறிந்து, அவைகளுள் ஆமலைகளையே செய்த வன் பின்னும் அந்தன்மைய ஏருதல்பற்றி அவுராசனுலே உள்ளாசிய சிறந்த தொழில்களிலே ஆப்படுவர்களென்பதும்; அரசனிடத்தே அனுபும், அவதுக்கு அமலைகளை அறியும் அறிவும், அவைகளைச் செய்யுமிடத்துக் கூங்காலமையும், அவைகளாலே பொருள் கைகூடியவழி அப்பொழுளின்மேல் ஆணையில்லாமையும் ஆசிய இங்காங்கு குணங்களையும் நன்றாக உடையவளிடத்தே அரசனுக்குத் தெளிவுண்டாகுமென்பதும்; † கட்டியங்காரன்

* தறை - வரி.

† கட்டியங்காரனென்பான் சீவகளது தங்கையான சச்சந்தனது மந்திரிகளுள் ஒருவன். இவன் சச்சந்தன் தன் மீனவியான விசயையிடத்து மிகுந்த காதல்கொண்டு அரசாட்சியைக் கவனி யாது போகமலுபலித்திருக்கும்போது அச் சச்சந்தனைக் கொன்று அரசாட்சியைக் கவர்த்துகொண்டாகுமென்பது கைத்.

அமிழு

அ ர சி ய ல்

பேரவ அரச விண்பத்தை விரும்பி வேறுபவுதல்லாமல் அதனைக் குற்றமென்று விட்டிப் பின் தம்மியல்பிலே நிற்றவர் அரியாசாலால், தொழில் வைப்பதற்கு முன்னே எல்லாக்குணங்களும் உடையவராகி வைத்துவின் பீவுபடுவோகா நடிவரமைக்கார் தொழிலை

வைத்து அறிந்து நிக்கலேண்டுமென்பதும்; செய்யும் உபாயகளை
அறிந்து, செயலாடும் இஸ்டடியூகளாலும் வருந்துவிபக்கீர்தாப
பொறுத்து முடிவுசெய்ய வல்லவளிடப்பில்லது, இவன் நம்மிடத்து
அன்புமையவனைன்ற ஓவரீருவளிடத்துத் தொழிலிலைவத்தில்
கூடாதெனபதும்; செய்பக னிலக்கண்ட்ராக மாண்பா ஆராய்ந்து,
செய்யப்படும் தொழிலின் இயல்லைப் பின்னோ ஆராய்ந்து அதன்
பின் இக்காலத்தில் (நி. விவக்கண முஸ்டாயவன் இக்காலமைய
தாகிய தொழிலை இக்கருவியார செய்துமுடிக்க வல்லவனைன்று
காலத்தோடும் சுருவியோடும் கூறபடுத்து ஆராய்ந்து, அத்தொழிலை
அவனிடத்தே விடவேண்டுமென்பதும்; ஒருவனை அரசன் தன்
தொழில் செய்தற்கு உரியவனுக ஆராய்ந்து துணிந்தால் பின்
அவனை அத்தொழில் செய்தற்கு உரியவருகுப்படி உயரசெய்யக்
டவுனைன்பதும்; தனது தொழிலினிடத்தே எப்போதும் முயற்
சியையுடையவன் அக்டொழில்செய்யும் உரிமையால் ஈனக்குச்சுற்று
மாய் கடக்கின்ற அன்மையை அ.ஏ பொருள்மாது சொல்லினக்கேட்டு
அரசன் அவனை அவமதித்துக் கோபிக்க சினைப்பானுயன், பின்
ஒருயரும் உட்பட்டு முயல்வரில்லை யாககே, தன் செல்வம் கெடு
யென்பதும்; தனது தொழில் செய்வன் மாறபடாது தொழில்
செய்வதனால் உலகம் மாறபடாதிருத்தலால், அரசன் தொழில்
செய்வனது உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்துவொண்டு
வரவேண்டுமென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

நில. சுற்றந்தழால்.

அஃதாவது அரசன் தனது சுற்றந்தாரைத் தன்னைவிட்டு
நீங்காற்றிருக்கும்படி தழுவதல். தொழில் செய்வோரைச் சொல்லி
யந்தைச் சுற்றந்தாரைச் சொல்லுகின்றார் ஆதலால், இது தெரிந்து
வினையாடவின்பின் வைக்கப்பட்டது.

விருப்பறைச் சுற்று மிகயிலி னருப்பறை
ஆக்கம் டலவுந் தாம். (2)

(இ - ஸ்.) விருப்பறை . அங்குநீங்காத் சுற்றும் - சுற்றுமானது இயையின் - ஒருவளைக்குக் கிடைக்குமாயின, அது, அருப்பறை - கிளைத்தல் (மேலுமேற்றும் விருத்தியாதவினீண்றும்) நீங்காத், ஆக் கம் பலவும் - பல செல்வங்களையும், தரும் - ஏதுமங்குக் கொடுக் கும், (ஸ - று).

உட்பகையினீளாறும் நீங்குத்துக் 'விருப்பறைச் சுற்றும்' என நூம். தானே வளர்க்கும் உறுத்தடையதாய் செல்வத்தினின்றும் நீங்குத்தற்கு 'அருப்பறைக்கம்' என்றும் அடைகொடுத்துச் சொல்ல வா. அருமடு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் * தொடை கோக்கி அருப்பு என விகாரப்பட்டு விவரது. இயையினீளாபது அது கிடைத்தலினால் அருமையைக் காட்டி வினாறது. ஆக்கத்திற்குக் காரணமாய் செல்வத்தை ஆக்கமென்றதனால் அது காரியவாகு பெய காகும். பலவுமென்று அமைச்ச, நாடு, அரண், பொருள், படை, கட்டு என்னும் அங்கங்கள் (உறப்புகள்) ஆர்ஜீயம் கோக்கி. சுற்றுத் தார் பலர்க்கூடி வளர்த்தலால் அச்செல்வங்கள் மேலுமேலும் கிளைக்கு மேன்பது கருத்து.

ஒருவன் செல்வங்கொலைந்து தரித்திருனை விடத்தும் அவனை விடாமல். அவன் செல்வத்தோடிக்குந்த காலத்திலே தமக்குச் செய்த உபகாரத்தை எடுத்துக் கொண்டாடுமியல்புகள் உண்மையான சுற்றுத்தாரிடக்கேத உள்ளாகுமென்பதும்; சுற்றுத் தோடு கெஞ்சு கலத்தல் இல்லாதவனது வாழ்க்கை தாங்குவாரில்லா மையால் கெட்டபூரியுமென்பதும்; ஒருவன் தனது சுற்றுத்தினால் தான் குழப்பமுடிவை அச்சுற்றுத்தைத் தழுவி கடத்தல் அவன் பகையில்லாமல் வாழுதற்குக் காரணமாதலால் தன் செல்வத்தினால் அச்சுற்றுத்தார்க்கு உதவிபுரிந்து வாழ்தலே அவன் செல்வும் பெற்ற தனால் பெற்ற பயனாகுமென்பதும்; அவ்விதம் உதவிபுரிதலும் இன-

* பலவடிவிலேலும் பலசிர்வனிலேலும் ஏழுத்துக்களில் ஒன்றிவருவது செய்யுட்டுடோடை யெனப்படும்.

சொலாவின்றிப் பயன்படாதெனபதும்; * காகங்கள் தமக்கு இரையாடுவினால்வற்றைக் கண்டவிடத்து மறைக்காமல் தம்மினத்தை

அழைத்து அதனேனுடங்கட உணபதுபோலத் தம்மால் அனுபவிக்கப் பட்ட பொருள்களையெல்லாம் தம் சுற்றத்தாரும் அனுபவிக்கும்படி மறையாது வைத்து அழைத்துக் கொடுப்பவர்க்கு அறமும் இன்ப முழுமேன்றிப் பொருளும் வளருமென்னபதும்; அரசன் எல்லாகையும் ஒரு தன்மையாக நோக்காமல் அவரவர் தகுதிக்கு ஏற்க நோக்கு வானுயின், அச்சிறப்பு நோக்கி அவவரசனை விடாது வாழுஞ்சு சுற்றந்தார் பலவரென்பதும்; அரசனிடத்து இயற்கையாகவே அன்புடைய ராகிய சுற்றத்தார் அவனிடத்து நெறிகெட வொழுகல், வெறுப்பன செய்தல், காமம் வெகுளி உவங்களை அளவுடைந்து செய்தல் முதலிய குற்றங்களைக் கண்டவிடத்து அவனைவிட்டுப் பிரிந்து அவன் அங்குற்றங்களினின்றும் நீங்கியவிடத்து அவனைத் தாமே சேருவ ரொபதும்; காரணயின நித் தனவிடத்து நின்றும் பிரிந்தபோய்ப் பின் ஒரு காரணத்தால்வந்த சுற்றத்தாரை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்து ஆராய்க்குத் தழுவிக்கொள்ளக்கடவு ரெண்பதும் இங்கு அறியத்தக்கவகளாம்.

* “காகழங்கு கலந்துன்னக் கண்ண ரகண்டாகாரசிவ போக்குமெனும்பே ரினபவெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய் ஏவக்குவாய்க் கிடக்குநைதயோ இன்புற்றிடனம் இளி யெடுத்த தேக்கவிழுமுன் புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”
—நாடுமாணவர்.

“ஆர்க்கு மிடுமின் அவரிவ ரெண்ணன்மின்
பார்த்திருக் குண்மின் பழும்பொருள் போற்றனமின்
வேட்கை யுடையீர் விரைங்கொல்லை யுண்ணன்மின்
காக்கை கைந்துண்ணுஞ் கால மறியினே”—கிருமத்திரம்.
பொச்சாவாமை நாயடி

‘ ரூக. பொச்சாவாமை
அஃதாவது அழுகும் செல்வமும் ஆஃறாலும் முதலானவைகளால் மிகிழ்க்கு தன்னைக் காத்தக்கொள்ளுதலிலும் பகவவரையழித் தல் முதலாகிய காரியங்களிலும் மரதிசெய்யாமையாம். முன் சொல்லப்பட்ட சுற்றத்தாரால் பயநான்ஸுது இம் மறதியில்லாத விடக்காலால், இது சுற்றந்தழாலினபின வைக்கப்பட்டது.

பொச்சாப்புக் கொல்லும் புகழை ஏற்கினை
நிச்ச நிரப்புக்கொன ரூபரு. (2)

(இ - ஸ்.) புகழை - ஒருவனது கிர்த்தியை, பொச்சாப்பு - அவமறதி, கொல்லும் - கெடுக்கும், நிச்சனிரப்பு நித்திய வறுமை அறிவினை - அறினவ, ஈகள்குக்கு - கெகிக்கும் விதம் போல், (எ - று.)

சிச்சனிரப்பு - கான்டீராஹ் யாசித்தலால் வருங்கித தனவயிற்றை விகரத்தல். அஃது அறிவுடையானிடத்தே உண்டாயின் அவனுக்கு இளிவர(இழி)வாலும் பாவத்தாலும் இகழ்ச்சியை உண்டாக்கி அவனது நைகுமதிப்பினை அழிக்கும்; அதுபோல, மற்றும் புகழுடையவனிடத்தீ் உண்டாய்ன அவனுக்குத் தனினைக் காத்துக்கொள்ளாக்கமயாலும் காரியக் கெடுதியாலும் இகழ்ச்சியை உண்டாக்கி அவனது நைகு மதிப்பினை அழிக்கும்மனபதாயிற்று. இவ்வாறு பொச்சாப்பானது தனாலுல் அடையப்பட்ட ஒருவனுக்கு வகையை உண்டாக்கி அவனது இகையை அழித்தலாலும்,* வகையொழிய வாழ்வாரே வாழ்வா இகையொழிய, வாழ்வாரே வாழாதவர்' என்றையால் இகைகெடப்பொற ஒருவன இறந்தவனே யாவான ஆகவாலும், பொச்சாப்புடையவன் உயிரோடிக்குந்தும் இறந்தவனுக்கே கருதப்படுவானைபது இதனாற் பெறப்படும். ஆதவினாலே தனக்கு இணையிறிதொன்றிலதாக வோக்கிடலத்து இறவாது நிற்பதாகிய புகழை இழங்கத்திருக்க விரும்புக் கீருவன். தன் பெருஞ்செல்வம் பேரின்பம் பெருவிதம் முதலியவற்றுல் மகிழ்ச்சியடைந்து செருக்குற சேரிடும்போது, முற்காலத்திலே அதனுலாகிய மறதியனுடை கெட்டவர்களை நினைது அக்கே^①

* புகழுதிகாரம்-பி வது செய்யுன்.

ஸ்ரீக.

அ ர சியல்

தனசகும உண்டென்று அஞ்சி அப்பொச்சாவுமையை யாகரிடத் தும் எக்காலத்தும் ஒழிலின்றி ஓய்பக்கடவன் என்பதற்கிக்.

மிகுந்த அக்மலாக்கியினது கனிப்பால் வருவதாகிய மறதியானது ஒருவனுகு அனுகூடந்த கோபத்திலும் தீதா * மென்பதும்; காடு மலை மதில் அகழி என்னும் தரண்களுள்ளே சிர்பினும் மனத் தினகண் தச்சமுடையார்தி அவ்வரண களார் பயனில்லையாதல் போலச் செல்லுமெல்லாய் உடையராயிலும் மாத்தினகண் மறதினுடையார்க்கு தச்செலவத்தார் பயனில்லையெனபதும்;

தனாலும் காக்கப்படுகின்றனவாக்களை (தன சொராவபார்த்துப் பகுவற் செய்ய, அதனால்வாய் என்றால்) அவை அருத்தரு முடிபட அறிந்து காலாமல் மாங்கிருபவன் பின் ஒருவர் எந்தோட்டாகவாலத் துக்காக்கக்கூட்டாகவையால் தன்று நீண்டது விச னப்படுவதைப்பதும்; மற்காமைக் குண்மானது பகுவறிடத்து மாத்திரமே யளவிற்கு தொழில்செய்வார் சுற்றுத்தாரென்றும் தமிழ் வரிடத்தும் தாம் செங்கழுச்சலியக்கருவர் பெருகிய காலத்திலும் கருக்கிய காலத்திலும் எல்லாக்காஸ்யவானிலும் சமமாயிருந்தால் அதற்காகத் தூஷை விருத்தான்திலை யெனோபதும்; இடை விட்டத் தீணவும் கட்பாத் கட்சிக்கும் உடையாக்குச் செய்யறுதி யாத காரியம் ஓர்தாமல்லை மீண்பது; நீதிதாங்கையார் உயர்த துக்கறிய செயல்களாகியது மூலமை ஆகிலையும் கால்வகை உபாயத்தையும் நீண்வகைத் தொழிலையும் \$ அறவகைக் குணத்தையும்

* பகுவறை வெள்ளித்துக்கும் கொடுமீயானாத் தன்மித்த இக்கும் வேண்டியதாகிய அளவினைக் கடர்ந்துகொபம் தன்னைக் கொல்வதே யல்லாமல் ஒரீராவிடத்துப் பகுவறையும் கொள்ளும், மற்று அப்படிப்பட்டதல்லாமல் தன்னையே கொல்லுதலால் அதனை ஞும் தீராயிற்று.

† மூலகை ஆற்றல் - அறிவு, ஆண்மை, பெருமை.

‡ கால்வகை உபாயம் - காகம் பக்கம் பார்க்க.

§ ஜெவகைத் தொழில் - எளிய முயற்சி, செய்தாற் பயனுள்ளது, பெரும்பயன தருவது, ஜயமில்லாதது, பின்பு தினபக்தருவது.

₹ அறவகைக் குணம் - கட்பாக்கல், பகுயாக்கல், பகுமேற் சேநல், இருத்தல், பிரித்தல், கட்டல்,

செந்தீகரணமை

ஈடு

கலைப்பிடித்துச் செபாது ஏற்றவ கு எழுவிற பிழு நன்மை பிலை யென்பதும் இவரு அறிபதக வைவ காராம்.

நிரு செங்கோணமை

அஃதாவது அரசு குலை செபா பாடும் முறை(ஈடு) ஏது தவைய அதை முழுாயாது ஒருங்காட்சில் சாபாமா செவவையாகிய கோல்போல் இருக்கலாமீா செல்கால ஏராபட்டது இக்கை வடதால்கும் தண்ட்டுணா (தண்டா கோல்) அது மாதியில்லாத அரசுக்குல் செபாத்தகாஷ ஆப்சா இது பொச காவாலமையன்னின் வைக்கப்பட்டது

ஒராக்குகள் நினைவா திறமை யாராமாடு :
தீராந்துசெய் வர்க்கீத முறை. (க)

(ஆ - ஏ) தனக்கு வாழுவா குப் பார்பதன் அக்கு ரத்துத்,
ஓட்டு நாடி, யாராமாடும் பாவனீத தத்து சண்டலூராது நாட
சனியபப்படாமல் இருப்புநாது நாவு வகுவியப் பொருநந்து,
தீராந்த அக்குற தத்தகுச் சொல்லி தன் தநை நால்வார்ர
நிம் ஆராபாது, புச்சியவல்தீத - அவன் விரகாகச் செபதலேல்,
முறை நீது (எ - ஏ)

பகைவா அபவரா நட்பின ஏ கா கும் இமமுவகையீரிடத்
அம் அநதி ச வழுவாமல் நக்காப நலை திறந எ நாசிற அரச
அக்கு ஆபஸ்பாக்கால் அதனை இருப்ப என்றும் யர் ணும் ச நந்தவ
ரிடத்தும் என்பாரா பாராமாட்சி என்றும் சொல்லினா இன்றனம்
இரு என்றும் செயவது செயவல்து என்றுய விகாரபட ஏ
அரசனுக்குச் செங்கி வெனபரடுவது அகாத்யோ, தீக்கொள்ளு
வோ, கஞ்சிடுவோ, கருவியி, பகால்வேரா, கனவா வழியலைப்
போ, கெளனீயிடுவோ, பிரன மனவிலைப் பிருமபுட்கா முதலி
யோரைத் தனபகுப்பையுல, பொருளாவாகல கொல்லுதல் என
லூந தண்டங்களுன் பொருநுதுமாரால் முட்டாமல் (தாடசனியத
தால் தடுகப்படாது) கண்டிததுத தன் குடிகளைக் காத்துத் தானும
வருத்தாமல் ஆதரிததலேயாகும். அதனால் அச்செங்கோல் அவனை
ஈயிது

அ ர சி ய ல்

யும் காப்பதாகும். இதனால் செங்கோன் மையது இவக்கணங்கூறப்
பட்டது. முட்டாமல் முறைசெய்த முடிமன்னரில் முதன்மை
யானவர் மகளை முறைசெய்த மலூநிதிச் சோழனும் தன்னை
குறைத்த பொற்கைப் பாண்டியனும் ஆவார் - அவர் சரிதத்தின்
சாரம் பின்வருமாறு:—

திருவாரூரில் அரசுசெலுத்திய மலூநிதிச்சோழன் தனது
ஒரேபுத்திரன் ஒரு பசவின் கன்றின்மேல் அறியாது தன் இர
தத்தை யேற்றிக்கொல்ல, அதனால் அக்கண்றின் தாய் மனம்வருந்து
தலைக் கண்ணுற்ற, ஊவருந்தத்திற்கு ஏதுவான துபாத்தை
நீக்கமாட்டாகவனும், அப்பசுவினது துபாத்தைத் தானும் தாங்கு
வதே கருமென்று தீர்மானித்து, தன் புத்திரைனைக் கீழே கிடத்தி
அவன்மேல் இரகத்தைச் செலுத்திக் கொன்று, கடவுளருளால்
மீண்டும் அப்புத்திரன் உயர்பேற்று வழப்பெற்றுள்ள.

மதுரையில் அரசுக்கூட்டுத்திய பாண்டியர்களுன் ஒருவன் தன் பால் அடைக்கலமாக வைத்து அயலாருக்குச் சென்ற ஒருவேதிய னது மனைவியைப் பாதோத்துக்கும் நாளில், ஓரிரவில் நக்கோதனை வரும்போது அவ்வேதியன் வீட்டில் ஆண்குரல்கேட்டு ஜயமுற்ற உண்ணே யார் என்று விளாவிக் கதவைத்தட்ட, அப்போது அயலாரி விருந்து அஞ்சு எஞ்சு சேர்ந்த அந்தணன் கதவைத்தட்டுபவன் யார் என்று கேட்க, அரசன் அச்சுக்கொண்டு அங்குள்ள வீடுகளின் கதவுகளையெல்லாம் தட்டிக்கொண்டே போய் அரண்மனைய அடைந்து விடிந்தவுடன் மந்திரிகளை கோஷி, தனித்திருக்கும் மகளிருள்ள வீட்டின் கதவை நடுவாத்திரியற்சென்று தட்டினவளை தண்டிக்கும்விதம் யாதென்று கேட்டான். அதற்கு அவர்கள் அவன் கைவய வெட்டவேண்டு மென்றார்கள். உடனே அரசன் தனகைவு வெட்டிக்கொண்டு நடந்ததைக் கூறிப் பொன்னால் ஒருங்கசெய்து தரித்துக்கொண்டு அதனால் அந்தமுதல் பொற் கைப்பாண்டியன்று விளக்கினான்.

முன் வான்சிதப் பதிகாரத்திற் கூறியபடி மன்னுயிர் வாழ் விர்கு மாறிலா ஆதாராவது மழையேயென்பது ஒப்புமுடிந்த-
கோடுங்கோண்மை ஸாமிக்

உர்க்கமையே யெனிலும், அரசனது காலல் இல்லாவிடத்து அம் மழையினுலாசிய உணவின் பயனைக் குடிகள் அடைதல் அரிதென் பதும்; அரசனது செங்கோல் வேதமும் அதனுற் சொல்லப் பட்ட அரமும் * கிலைபெறதற்குக் காரணமாயன்ன தென்பதும்; தன் குடிகளிடத்து இன்சொற் சொல்லுதலும், அவர்களுள் தளர்க் கார்க்கு வேண்மைவ கொடுத்தலும், அவர்களுக்குக் கன்வர் முதல் யோரால் கெடுதிவராது காத்தலும் ஆகிய கற்குணங்களை யுடைய அரசனிடத்து யாவரும் நின்காத அன்புடையரா யிருப்ப ரென் பதும்; நூல்களாலே சொல்லப்பட்ட இயல்பாற் செங்கோல் செலுத்தும் அரசனது நாட்டில் பருவமழையும் குறையாதவினை ஏம் உள்வாகா சிர்குமென்பதும்; செங்கோண்மை யில்லாத அரச ஆக்கு அவனது வேற்படை பயன்படாதென்பதும்; வழக் கறிவிப்பவர்க்கு அடைத்துக்கொயிலுகி, அவரால் அறிவிக்கப்பட்ட தலைகளை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, கின்ற உண்மைக்குப் பொருந்த முறைசெய்யாத அரசன் பாவரும் பழியும் அடைந்து, பிறர்கெடுக்கவேண்டாத தானே கெடுவா † ஜென்பதும்; குடிக விடத்தே குற்றம் உண்டானால் அதனை ஒழிக்கும்படி அவரைத்

தண்டித்து அவரை அக்குற்றத்தினின்ற நிக்கிப் பரிசுத்தராக்கு தலும், அவரில் மிக்கொடியராய் உலகத்தாரைத் துன்பப்படுத்த வோரைக் கொல்லுதலும் அரசனுக்குச் சாதித்தருமாதலால் அது அவனுக்குப் பழியாகதெனபதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

கு. கோஞ்கோன்ஷம்.

அஃதாவது அச்செங்கோவின் தூ கோனுதற்றனமை. இங்கும் உலமானமால் கொடுங்கோல்ள் பெயர் உவமேயமான அநிதி பின் மேலாயிற்ற. செங்கோனமைக்கு மாருகவால் இஃது அதன் பின் வைக்கப்பட்டது.

* “மாதவர் கோங்பு மடவா கந்புங் காவலன் காவலிற் தங்கா”
ஆகவீன், இங்கு அறமென்றது அவையொழிக்கவற்றையென்றாறிக.
† “அவ்வளவு செய்தார்க்கந்த கூற்றம்”—நான்மணிக்கடிகை,
ஏயி அ ர சி ய ல்

**ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா ஜெனின்.** (இ)

(இ - என்.) காவலன் - காப்பாற்றற்குரிய அரசன், காவாசின
னினா - உயிர்களைக் காப்பாற்றுஞ்சின, தருமயில்லாத அவனது
ஈட்டிலே, ஆ - பக்கக்ஞம், பயன் குன்றும் - ரால் சுருங்கும். அம
தொழிலோர் - அந்தணரும், நூல் - நூல்களை, மறப்பர் - மறந்து
விடுவார். எ - நு.

ஆபயன் - ஆவினின்றுங் கொள்ளப்படும் பயன். அறுதொழி
லாவன. வேதமீராகல், ஒதுவிடதல், யாஞ்சிசிப்பதல், செய்வித்தல்,
சுதல், ஏற்றல் என்பதை. இதை அந்தணாக்குரியன். ஒதல், யாஞ்சு
செய்தல், மதல், உலச்சாயபல், பகைபயிரால், பொருதல் என்
பகவை அரசா அறுதொழில். ஒதல், யாஞ்சிசெய்தல், பொருளீட்ட
ல, சுதல், பசுகாந்ததல், ஏற்மூலானாபகவைவையை அறுதொழில்.
எலல் செயல், பொருளீட்டல், உழுதல், பசுகாந்ததல் குழிதலும்
தொழில் செயல், காருகவினைக்கல் என பகவை சூக்கரா அறு
தொழில். இவற்றை குபிதலுவக்கதொழி-களாவன - தோப்புக்குவி

களைக் கொட்டாறும் துணைக்கருவில்ளை யூக்ஷலங்; காருந் வினைக் காவன - பட்டி நூலையும், பருத்தி நூலையும் ஏகாண்மை ஆட்டயாக்க லூம் கமத்தலூம் சுழக்கதலுமாம். அரசன் காவாதவிடத்து அந்தண ராதியேர் தங்தெருவில் மறப்பர்; அவவிதம் மறதலால் வைசிய குதித்திரர் பசுவினைப் போரூர்; போரூராகல்வீசு பால்கஶவாது குன்றும்; குன்றியவிடத்து * அவியல்லாவமயாறும், அவ்வளவியைக் கொடுத்தாருரிய அந்தணராதியா மந்திரம் † நற்பம் என்பனவற்றை ஒதாஸமயாறும் யாகம் கடவுரதாம்; யாகம் கடவுரதாகல்வீ மேகம் மழைபொழிதலைச் செய்யாதாம்; மஹதபப்யாதாகலீவே கேவர்க் ஞக்ஞம் இவ்வளக்த்தலே மக்களாற் செய்யப்படும் திருவிழாவும் † பூங்காயும் நடவா; தான்மூலம் தவறும் உளவாகா; எவ்வனக மேம் பார்த்தினை புடையவாக்கும் உலகியல் நடவாதெனபதாம்.

* அவி - செய் ருதலிய தீவருணவு.

† நற்பம் - வேதாங்கம் ஆறிலூன் ஒன்று.

வெறுவந்தசெய்யானம்

ஏடுக

பொருளை விரும்பிக் குடிகளை வருத்தும் அரசன் பகையை பற்றிக் கொலை செய்பவர்களிலும் கொடியவனுவ * னென்பதும்; அமைச்சர் புரோசிததேஷாடனாறித் தனிக்கு நின்று அச்சுறுத்திக் குழகளிடத்து வரிப்பணமல்லாப் பொருள்வேண்டி நிற்கும் தரசன் வழிப்போக்களை வாளக்காண்டு பொருட்டிப் பொருள் பறிக்கும் கள்வனை யொப்பானையாபதும்; தன்ஜூட்டிலே தோன்றும் தீண்மைகளை நாடோறும் ஆராய்ந்து அவ்வாராயச்சிக்குப் பொருந்தக் காரியங்கிசெய்யாத வாரணாதி நாடு நாடோறுங் கெடுமென்பதும்; மேல் விளைவை எண்ணுமால் புதைகி சு செப்பும் அரசன் அச்செய்வால் முன்னோலை சம்பாதிக்கப்பட்ட பொருளாயும் பின் அது சம்பாதித்தற்குக் காரணமாகிய குடிக ரயும் ஒருத்தர இழப்பாக்கானப் பூமும்; அவ்வாலுமாகிய குடிக்காலமயை குடிக்கால தனப்பப்பட்டி திருத்த கண்ணிட்டு அவன்து கெலவைதாக சு விருதூர் குறவியாகுமெனபதும்; செங்குடைஷால் அரசன்முக்குப் பட்டி வீல் † யெனபதும்; தனக் குரிய பொருளை ஒரு நூலாக அமராது சு தூம விரும்பி முறைதப்படி நடக்கும் அரசாதி நாட்டிட்டு அது சுதந்தி மாலாவனவை பொருளுடையராக்கி ஆதலால், அங்காட்டுப் பாரும் புதிக்குநக்கு அவ்வளவுடையை

வதுமையில்லை கொடி ஏக்காப்பூர் முடிசு அரியத்தங்களைவகைம்.

கிள் வெருவந்தசேய்யாகம்.

அஃபிராவ கு குடிகள் அடிசுவதோ, பதுகி எனது சொல்லப்படு
கிடமங்கிரி மக்களிடைய நவாக்கள் அட்ட சுவதும், தான் அஞ்சலதும்
ஆகிய தொழில்களோச் செய்யாகும் அதை செய்தல் கொடுக்
கோண்மையிலே சீர்தலால், இஃபிரி அதையின் கவக்கப்பட்ட.

* * அவர் செய்வது ஒருபொழுதைத் தொபமேயாக, இவன்
செய்வது எப்பொழுதாக் தொபமாதல்பற்றி இவன் அவரினுள்
கொடியனுவான் என்றாரிக்.

+ “இங்கிலத்து மனதுதல ஓண்டி ஏ இசை நடிக”
நானமணிக்கூடினைக்.—

ஈடு

அ ர சியல்

கடுஞ்சொல்லன் கண்ணிலனுயி னெடுஞ்செல்வம்

நீடின்றி யாக்கே கெடும். (க)

(இ - ஸ்.) அரசன், கடுஞ்சொல்லன் - கடிய சொல்லையும்
உடையவனும், கண்ணிலன் ஆயின் - கண்ணேட்டமும் இல்லாதவ
னுயின், கெடுஞ்செல்வம் - அவனது பெரிய செல்வமானது,
நீடின்றி - நீடுதலில்லாமல், ஆக்கே - அப்பொழுதே, கெடும்,
கெடும், ஏ - று.

வேட்டம் (வேட்டையாடுதல்), கடுஞ்சொல், மிகுதண்டம்,
குதீ, பொருள்கீட்டம் (அங்கொய்மாய்ப் பிரஸ் பொருளை அபகரித்தல்),
கள், காமம் எனப்பட்ட விதனங்கள் (வேதனைகள்) ஏழானுள் கடுஞ்
சொல்லையும் மிகுதண்டத்தையும் இவர் இங்கெவருவக்த செய்த
லுள் அடக்கினார். கண் என்பது கண்ணேட்டத்தை உணர்த்துத
லால் கருவியாகுபெயர். கடுஞ் சொல்லும் மிகுதண்டமும் செய்த
பொழுதே கெடுஞ்சிறுமைத்து அன்றூயிலுமென்பார் ‘கடுஞ்
செல்வம்’ என்றார். நீடுதல் - நீமத்தல்.

ஒருவன் தன்னின் மெலியவதுக்குத் தீங்கூசெய்தலிடத்து
 அதனை கெடுவாய்கின்ற ஆராய்ந்து, பின்னும் அப்படிப்பட்ட காரி
 யம் செய்யாய்க்கொருட்டு அவனை ஆக்கு ஏற்றதிற்கொப்பத் தன்
 டிப்பவனே அரசனுக்காண்பதும்; அவவிதம் தன்மிக்கத்
 தொடக்கும்போது அளவிறப்பச் செய்வதுபோலக் காட்டி அவனு
 கடவாமற் செய்தும் அரசனிடத்துச் செல்வம் நீங்காது நிற்குமென்
 பதும்; குடிகளால் அஞ்சப்படுக் காரியங்களைச் செய்தும் அரசன்
 கடிதிற் கெடுவாண்பதும்; தன்னைக் காண வேண்டுவர்க்கு
 அரிதாகிய சமயத்தை டட்டயனும் கண்டால் இனிமையன்றாத
 முகத்தினை டுட்டயவன் து செல்வம் பேய் கண்ட செல்வம்போல்
 ஒருவருக்கும் பயன்படாதொழியுமென்பதும்; கடிமொழியும் கடியில்
 காத தண்டமும் அரசனது வலிமையை யழிக்குமென்பதும்; அர
 சன் அமைச்சருடன் ஆலோசியாது செய்தகாரியம் தவறியவிடத்து
 அவர்களைக் கோபிப்பானுகில், அவர்கள் அவனை அஞ்சி அகல, அத
 னால் அந்தவறு தீர்த்தலும் இராச்சியபாரம் இனிது செலுத்தலும்
 இயலாதலும் இறதியை யடைவாகென்பதும்; போர்வருத்தற்கு
 கண்ணேட்டம் ராம

முன்னே தனக்குக் காப்பிடமாவதோர் அரண்செய்து கொள்ளாத
 அரசன் போர்வந்த காலத்திலே காப்பில்லாமையாற் கெடுவா என்பதும்;
 கொடுங்கோலரசன் தண்ணேடினங்கிக் கொடுங்கொழில்
 செய்தற்கு உடன்படிக் நீதிதூல் கல்லாதவனாயே மந்திரிகளாகச்
 சேர்த்துக்கொள்வா என்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

உ. கண்ணேட்டம்.

அஃதாவது தன்னேடு பழகினாவரைக் கண்டால் அவராலே
 சொல்லப்பட்டவைகளை மறங்களாட்டானம். இஃது அவர்மேற்
 கண் ஓடினால்தட்டது நிகழ்வதாகவின் அப்பெயர் பெற்றது. இது தாட்
 சனியமென்றும் முகங்கொடுத்தலென்றும் சொல்லப்படும். முன்
 னாதிகாரத்திலே சொல்லப்பட்டவதேயே சிறப்புப்பற்றி இதிலே
 வரித்துச் சொல்லுதலால் ஓஃது அதனபின் வகுக்கப்பட்டது.

பண்ணொன்னும் பாடற் கிடையின்தீற் கண்ணொன்னும்
 கண் தீணூட்ட மில்லாத கண். (ஈ)

(இ - ன்.) பண் - இசையானது, பாடற்கு - பாடற்கிருழி
 லோடு, இயைபிலாதேல் - பொருத்தமில்லையாயின், என்னும் -

என்ன பயலுடைத்தாகும், அதிபோல், கண் - கண்ணுனது, கண் ஜேட்டம் இல்லாதகண் - கண்ஜேட்டமில்லாத விடத்து, என்னும் - என்ன பயலுடைத்தாகும், எ - அ.

பண் கண் என்பன சுறுதோன்றுத சாதியொருமைப்பெயர். பண்களாவன பாலையாழ் (வீணை) முதலிய நூற்று மூன்று. பாடம் ஜெழில்களாவன யாழிலிடத்து உர்தல், வடித்தல், உங்கல், உறம் தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்னும் எடுடும், பண்ணல், பரிவட்டனை. ஆராய்தல், கைவரல், செலவு, வீஜை யாட்டு, கைசூழி, குறும்போக்கு என்னும் ஏட்டும், கண்டத்தி. ரிடத்து எடுத்தல் படுத்தல், நல்தல், கம்பிதம், குழலம் என்னும் கீங்கும். பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணமுதலிய-வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இப்பாடம் ஜெழில்களுடன் பொருந்தாதவிடத்துப் பண்ணுல் பயனில்லாத விதம்போலக் கண்ணுச்

அ - சி யல்

கேட்டத்துடன் பொருந்தாதவிடத்துக் கண்ணுல் பயனில்லை யென்பதாம். தாட்சணியம் ஒருவர்மேல் கண்சென்றவிடத்து உண்டாவதாயிருந்தலால் அக்கண்ணைத் தாட்சணியத்திற்கு இடமாக்கி அர். இறநியிலுள்ள கண்ணென்பது ‘கண்ணகன் ஞாவழ்’ என் பழிப்போல இடமென்னும் பொருளாய் நின்றது.

‘என்ஜேட்டமெல்லாத சொல்லப்படுகிற சிறப்புக்கையை அழுகு அரசரிடத்தே உண்டாயிருக்கையாலேதான் உலகம் உண்டாகா நின்றுகொண்டதும்; உபகாரந்தசெய்தல், காப்பாற்றல், பிழைபொறுத் தல் என்ற இலவு முதலாய உலகநூட்டயானது கண்ஜேட்டத்திலிடக்கீத் திசைவதாகுமென்பதும்; கண்ஜேட்டார்ஸ்லாத் கண்களா பயனில்லையென்பதும்; அக்கண்ஜேட்டமும் அளவுக்கு மஞ்சிலால் கெடுதியைப் பயக்குமென்பதும்; கண்ஜேட்டமில்லாத கண்ணூட்டயகரலால் விரணபதும்; அவா மரப்பாலையை யொப்பால ரொணபதும்; கண்ஜூட்டயவா கண்ஜேட்டம் இவராதல் இல்லையென்பதும்; அரசா முதற கெய்தலாகிய தமது தொழில் அழியாமல் உண்டுகொட்ட ஞ செய்யவேண்டுமென்பதும்; தம்மை வருஷத்துரைட்டத்தும் கண்ஜேட்டமுடையவராகிக் குற்றாலைத்தப் பொறுத்தில் வெந்தங்க்குச் சிரந்த குணாாகுவிளாப ஆம்; யாவ ராதும் சிரும்பக்காக்க எண்ஜேட்டத்துத் திரும்புவோர் பழகிளாவர் கமக்கு கஞ்சிடக்கண்ணி கைவத்தும் கண் மறுக்க மாட-

டாக்மையால் அதனைபுண்டு பின்னும் அவர்களை பொருந்தவை* ரென் பதும் இங்கு அறியதக்காலை களாம்.

நூல் ஒற்றூடல்.

அஃதாவது பகவர் அயலேர் நட்பிளர் என்று மூன்று திறத்தனிடத்தும் சிக்முந்தவை அறிதர்கு ஒற்றரரை (வேவுகாரரை) ஆளுகல். முன்னே சொல்லிய இலக்கணமுடையவனுப் பூரச ஆக்குந் தன்னுடு காக்கும்போதும் பிறர் காடு பிடிக்கும்போதும்

* “முந்தையிருக்கு கட்டேர் கொடுப்பிக். நஞ்ச முண்பர் கனிகா கரிகர்”—கற்றினை.

ஏற்றுடல்

நாட்டு

வேணுமூலவகீாச சொல்லக தொட்டங்கினுராதலால் அவவிரண்டு காரியங்களுக்கும் அங்கியம் கேணுவேதானிய இதை முன்னே வாக கூபட்டது

ஒருமு முகரசாண்ற நாலூ மினவயிரண்டிப்

நீதற்றிரதக மனனவன கண (ஏ)

(இ ~ ஏ) மனளான ஆர்சா, நெற்ற நெற்றும், உரை சான்ற புழுநின்றாக நாலும் - சீகினாலூர், ஆனாய திரண்டும் - ஆகிய இதைய யரண்டனையுடைய, கண கண திரண்டு கணக்குநமாக, பூர்ணாக தெளியிக்கட்டான, எது.

ஒருநாளை நா தன மண செல்லாட்டாத நீ கெல்லாம் போய்கண்டு அங்கீக நடாதலை பெயலாட அலிலிததவாதும், நாலானது அநந்தக்காலைகளுக்குத் தன அறிவு செல்லமுடிபாத சொழில்களையெல்லாஞ் சொல்லி அலிலிததவாதும், இயவிரண் டினையுமே தனக்கு கணக்கண்டும் குளக்கண்டாக சிச்சயித துக்கொண்டு நடக்கக்கூடவ நென்பதாம் வேந்தீன வேந்து என்ற பண்பாகுபேயரார் கூறவது போன்ற ஒராகீன நெற்ற என்று தொழிலாருபெயரா உடைப்பட்டத் தெற் காங்க எங்பது தெற் காங்க என நீதி டர்சோ, உதயாசப பிறகுத பீபங்கீகாஸ வினை முாத கொற்றன என்றாகு பகுதியாது செறவிற்கு என்னும் செய்கெண்ணும் வினையெச்சத்தாலும் அந்த இரண்டு ஏற்றினது சிறப்புச் சொல்லப்பட்டது அவவொறுத்து இலக்கணங்கள் எவ்வளவு—தங்காரியஞ் செய்வார சுரத்தா பண்வரென்று

சொல்லப்பட்ட அளைவரை ஒசொல்லாலும் செயல்லாலும் ஆராய்தலும், ஒற்றப்பட்டார் கண்டால் அவராற் சகடிதகிகப்படாத பாரபாரா வள்ளிகா முதலார்ப்பினா வழிவோடு பொருங்கி அவா சங்கீதக்குத் தெரியும் கோபித்துப் பாரக்கின்ற அவா கண்ணிற்கு அஞ்சாது நின்ற சாம தான் பேத தண்டமாகிய நான்கு பாபங்களும் செயதாலும் மனதிலுள்ளவகைளா வெளிப்படுத்தாதிருத்தலும், முற்றத்துறந்தாராயும் வீரதமொழுக்கினராயும் போகக்கூடாத விடங்களிலெல்லாம் போய ஆராயவேண்டியவைகளையெல்லாம் ஆராய்ததற்குத் தோற் காத்துப்படுத்துப் பிடிக்கு எல்லாங்கு

அ ர ஷ ய ல

வரத துப்பமுன் செய்து கேட்டாலும் சனைனா வெளிப்படுத்தாதிருக்கலும், ஒந்றப்பட்டா மறையச்செயத் செபலக்கா அவாக குள்ளாயினாரா கேட்கவல்லனும் கேட்டதற்குத் தெரியும் பின்கையெப்படாது து-ஸியும் வல்லணமையுடையதாயிருத்தலும்.

எல்லாரிடத்தும் கடப்பவைகள் எல்லாவற்றையும் தினங்கோற ஒந்றினுலே விளைந்தறிதல் அரசனுக்கு உரிய தொழிலாகுமெனபதும், அவலிதம் செய்யாக அரசன் கூறுமியதையாண்பதும்; ஒந்றுயச் சொறுவாக ஒருவன் ஒரூப்பட்டாரோடு கலந்து சின்ற மாறபடச் சொல்லுகிறும் கூடுமாக்கயால், அவன் மறைவாயறிந்துவந்து அறிவிததாரியதற்குபும் பின்னும் ஒரொற்ற மூலும் அறிந்துவரச் செய்து, ஒப்புமைகளைக் கொள்ளுவதே ஒன்று மெனபதும்; ஒற்றை ஆளுமிடத்து ஒருவன் மாறிருநவைனா அறியாதிருக்கும்படி ஆளவேணுகிடமென்பதும்; அப்படி ஆளப்பட்ட மூவரை ஒருபொருளுமேலே டீவுறுவேறு வீட்டால் அம்மூவருடைய சொல்களும் பயனால் ஒத்திருக்குமாயின் அப்பொருள் மெய்யென்ற தெளியப்படுமென்பதும், மறைந்தவைகளை அறிந்து சொல்லிய ஒற்றனிடத்துச் செய்தும் சிறப்பை அரசன் பிராறியச் செய்யாதிருக்கக் கடவுள்ளனபதும்; அப்படிச் செய்தானுள்ள சிறப்புப் பெற்ற இவன யாரென்றும், இது பெறுதற்குக்காரணம் யாதென்றும் வினவுவாரும் பதில் சொல்வாரும் அயலாராதவால், தனதுள்ளே அடக்கப்படும் இரகசியங்களைத் தானே வெளிப்பட்ட வள்ளுவாணனபதும் இங்கு அறியத்தக்கவைகளாக்

கி. ஊக்கமுடைமை.

அஃதாவது மனம் தளர்வில்லாமல் தொழில்செய்தலிலே எழுச்சியை உடைத்தாதலாம். ஒருநாள் கடக்கவை அறிந்து அவைகளுக்கு ஏற்றதொழில் செய்வோலுக்கு இஃத அவசியம் வேண்டுதலால், ஒற்றுடல்ளபின் வகைப்பட்டது.

**உரமொந்வற் குள்ள வெறுக்கை யஃதிலார்
மரமக்க எதலே வேறு. (க0)**

ஊக்கமுடையை

ஈடு

‘(இ - ஸ.) ஒருவற்கு - ஒருவறைக்கு, உம் - திடமான அறிவானது, உள்ள வெறுக்கை - மனவெழுச்சியை மிகுதியாம், அஃது - அம் மனவெழுச்சியை, ஓல்லார் - இல்லாதவர், மரம் - (மனிதராகர்) மரங்களாவார், வேறு - சாகிமரங்களை இம்மரங்களிடத்து வேற்றுக்கை அடிவு, மக்களாதல் - மனிதவடிவாயிருக்கையே, வேறில்லை, எ - ரு.

உரமென்பது அறிவாதல் கீத்தார்பெருகை யதிகாரத்திலே ‘உரணென்னுங் தோட்டியா ஞேராந்துக் காப்பான், வரணென்னும் கைப்புக்கோர் வித்து’ என்னுங் குறளினாலும்நிக். [இதன் பொருள் - திடமான அறிவென்னும் அங்குசத்தினுலே பொறிகளாகிய யானைகள் ஜக்ஷையும் தக்தம் புலன்களினமேற் செல்லாமற் காப்பவன் எல்லா சிலங்களிலும் மேலானதென்று சொல்லப்படுகிற முத்தி சிலத்துக்கு ஒர் வித்தாவான் என்றவாறு]. மரமென்பது சாதி யொருகைப்பெயர். மனிதருக்கு இருக்கவேண்டிய நல்லறிவும் காரியமுற்சியும் இல்லானமைபற்றி ‘மரம்’ என்றும், மரத்தில் உண்டாம் பயன் இல்லானமைபற்றி ‘மக்களாதலே வேறு’ என்றும் சொல் விடும். மரத்திற்குப் பயன் பழமுதலானவையும், ஆலயம், வீடு, தேர், மரக்கலம் இவைகளுக்கு உறுப்பாதல் முதலானவையும் ஆம். ஊக்கத்தினால் முயற்சீம், முயற்சியினால் பொருளும், பொருளினால் கொடை (வறியாக்கு சதல்) யும், கொடையினால் புகழும் உண்டாமாதலால் ஊக்கவில்லாதவர்க்குப் புகழில்லை என்பதும், யேலே புகழுத்தாரத்திலே ‘தோன்றிற புகெழூடு தோன்றுக அஃதிலார், தோன்றலிற் ஞேன்றுகை நெறு’ என்றநால் ஊக்கமில்லாத வர் மனிதராய்ப் பிறதலிலும் விலங்காய்ப் பிறதல் என்ற எங்குதும் பெற்றும். இதனால் ஊக்கமில்லாதாக இழிவு கூறப்பட்டது.

* ஊக்கமில்லாதார் அவனுக்க மல்லரமையால் தாம் முன் அடைந்து சின்ற பொருளைக் காக்கும் ஆற்றல் இவராகி இழுப்பராத

வால், ஒருவரை உடையரென்று சொல்லுதற்குச் சிறந்த காரணமா பிருப்பது யூக்கீமோகுமென்பதும் ; அவருக்கு அவவுக்குமுடை மையே நிலைபெற்ற உடைமையாகுமென்பதும் ; மற்றைப் பொரு ஞடைமை நிலைகில்லாது நீங்கிப்போமென்பதும் ; நிலைபெற்ற ஊக்கா உறுதி அரசியல்

கத்தைப்படையவர் கைப்பொருள்ள யிழங்தாரானுதூம் அதற்காக வருந்தாரென்பதும் ; இங்கைண் முதலியவர்கள் தளராமைக்குக் காரணமாகிய ஊக்கத்தைப்படையவளைாச் செல்லும் தானே சென் நடையுமென்பதும் ; நீர்ப்புதாகவின் ஆள்கள் நீர் மிகுந்தமட்டும் நீராகவுத்தோல் மக்களும் தங்களது ஊக்கம் பருகுந்த அளவுக்கு உயர் வாரென்பதும் ; முயாச்சிபுக்காயார் பூபர்ச்சியடைதல் விதிவசக்கினாலே ஒருவேளை கடாமற்றீபாய்ந்தார். அவாருயற்சியிடீல் தளாச்சியல்லாமையால் இகழுச்சியடையராகி, அப்போதும் புகழுச்சியடையேயடைவதென்பதும் ; யானையார் எ.கு அம்புகள்கூட்டீல் புணபட்ட விடத்துத் தளராது தன் பெருமையை நிலைவிடுத்துவதுபோல், ஊக்கமுடையவர்களைப் பொருட்பதித்தாகி முயன்ற முடித்துத் தம் பெருமையை குலைங்குத்துப்பிராபதம் ; புலியைக்காட்டிதலும் மிகுந்த உடல்வலிமையும் விவஸாதத்திற்குச் சூந்த தந்தமும் உடைய தாய்னும் யானை ஊக்கமில்லாமையால் ஊக்கத்தினையுடைய அப்புலிக்கு அஞ்சமாறுபோலப் பறைவரைக்காட்டிதலும் மிகுந்த உடல் வலிமையும் வெல்லுதற்குச் சிறந்த ஆயதமும் உடையவராயினும் அரசர் ஊக்கமில்லாயின் அதனையுடைய அரசர்க்கு அஞ்சவரெனப் போதுமான இங்கு அறியத்தகணைக்காரா.

குக். மதியின்னைம்.

அஃநாவது நினைக்கப்பட்டஙைகளைச் செய்தும்போது சோம்புதலில்லாமையாம். ஊக்கமுடையவர்க்கு ஒரோவிடத்தே குண வசத்தால் சோம்பல் வருத்தங்கு வரித்து, இஃந் அதன்பின் வைக் கப்பட்டது.

நெடுஞ்செழியன் மதிதூரி னன்கும்
கெடுநீரார் காமக் கலன் (ஏ)

(இ - ஸ.) மதி - சோம்பலும், நெடுஞ்செழியன் மதிதூரி னன்கும், மறவி - மறதியும்,

தயில் - அக்கமும், கான்கும் - ஆசிய நான்கும், கெடு நீரார் - இறகு
கும் இயல்பினையுடையவர், காமக்கள் - விரும்பியேறும் மரக்கள்
மாம், எ . ரு.

யடிசீனமை

நடகூ

மடி கெடுஞர் மறவி துயில் எனது முனனிறக் வேண்டியதான்
மடியெனபது செய்யுளை நோக்கி 'கெடுஞர் பறவி மடி துயில்' என
கடிவே நினைது நெடுமையாகிய காலப்பண்பு அக்காலத்தில் நடப
பதான தொழிலினமேயே நி சாதி காலகாமத்தையுடைய செயல்,
மறதி, துயில் என்றும் முனதும் தாமதகுணதங்கள் உண்டாகி
மடியுடனாநடபபனவாதலால் மடியுடனாக்குமிததெண்ணப்பட்டன
இறக்கும் இயல்பு வாடு ரா கெடுதல் மடி முதலிய
நான்கும் தினபுறநங்களும் யுடையவர்களுக்கு இனபத் தருவன
போலக காணப்பித்து அவர் எ . ரிமுபிக் கொண்டவிடத்துத் துள
பதத்தில் தன்னுதலால், வாழுநளாக்கட்டவாக்குச் செலவுததைத்
தருவது போலக காணப்பித்து அவர் விரும்பியேறிய விடத்துக் கட
வில் விழசெய்யும் பைபலை யொக்கும் என்னும் உவமானக் குறிப
புக காமக்கலன் என்னுஞ்சொல் ஸாற பெறப்பட்டது காமக்கலன்
எனபதற்கு விரும்பித நள்கும் ஆபரணமென்ற பொருள் கூறு
வாருமுன்னு டபாடி டக்கலம் மரணம் சமீபிதவாக்களுக்குப
பெருகக் தருவதுபோலத டுதானாறி அவர் விரும்பி ஏறியிடத்துக்
கடவிலே விழுத்துமோ, அப்படிச்சீய மடி முதலிப் நான்கும் தன
பஞ் சமீபிதவாக்கு இனபஞ் செய்யபவை டோலக தோன்றி
அவர் விரும்பிக்கொண்ட விடத்துத் துனபத்திலே விழுத்தும்
எனபதாய]

உலக நடையுளன் வரைக்கும் இடையருத் தூருட பிறநத
வரை விளக்கும் குடியாகிய விளக்கானது ஒருவனது சோமபவாகிய
இருள நிருங்க மழுங்கிக் கெடு * மெனபதும், அதனால் தாம

* “ இவ்வக விளக்கது இருள கெடுபது ” (அப்பர்தேவாரம்)
* “ பொருளென்னும் பெய்யா விளக்கம் இருளதுக்கும் ” (தீருக்குறவன்)
என்னும் கட உரைகளுக் கிணங்க எல்லா விளக்குகளும் இருளைக
கெடுப்பவாயிருக்க, மடியென்னும் இருள குடியென்னும் விளக
கைக் கெடுதலால், அவவிருளின் வலிமை இத்தகைத்தெண்பதை
இயக்க குறித்துணரக

பிறந்த குடியை மேன்மேலுயரும் கற்குடியாக வேண்டுபவர் சோம் பலைக் கெடுத்தொழுக்க் கடவுளரென்பதும்; விடத்தகுவதாகிய சோம் பலைத் தன்னுள்ளே கொண்டொழுகும் அறிவில்லாதவர் பிறந்த குடியானது அவனினும் முற்பட அழியுமென்பதும்; சோம்ப விலே ஆசைப்படுதலால் திருங்கிய முயற்சியில்லாதவராயினவர்க்கு குடி மடிதலோடு நெடுஞ்செழியை கூடுதலாக குற்றங்களும் அதிகாரிக்குமென்பதும்; சோம்பதுக்கையார் பெருஞ் செல்வம் பெற்றஞ்சாயினும் அதனுற் பயன் பெறுகிறானபதும்; அன்னவர் நட்பானர் முன் கண்டித்துப் புதுதிசொல்லி அதனுற் பயன் காணுமையினுலே பின் இகழ்ந்து சொல்லும் சொல்லை கேட்பெருந்தும்; அரசனிடம் சோம்பதுக்கையின் அஃது அவனைப் பகவாக்கு அடியையாக்கு மென்பதும்; ஒருவன் சேர்ம்பலுடையைக்கு ஏதவாயிய தாமதகுணத்தை ஒழிப்பானும்ன் அவனாது குடியுள்ளும் ஆண்மையுள்ளும் அச்சோம்பலான்றி முன்னே வேறு காரணங்களாலுண்டான குற்றங்களும் அவனது முபற்சியினால் ஒழியுமென்பதும்; * தன் அடியளவினுலே எல்லா வலுக்குத்தையும் அளந்ததிருமால் தரவியனந்த சுவர்க்க மத்திய பாதாளமென்னும் மூன்று லோகத்தையும் சோம்பலில்லாத அரசா ஆளப்பெறவா ஜெனபதும்; இல்லாழி

† பலிச்சக்கரவர்த்தி யெனவன மண்ணுலகத்தோடு வாழுவ கத்தையும் வகப்படுத்திக்கொண்டு ஒரு பெரிய யாகத்தைச்செய்து தக்கா தகவிலாரென்னும் தாரதம்மியமினரித் தன்னை அடைக் கோர் அனைவருக்கும் அளவிற்குத் தான்த்தைக் கொடுத்துவரும் நாளில், திருமாலானவர் காசிப முனிவருக்கு அதிதியினிடம் அவதாரங்கெய்து ஒரு குறுகிய வடிவுடன் வளர்க்கு அச்சக்கரவர்த்தி யிடம் சென்று மூன்றாறு மண்சாசித்துப்பெற்றுப் பிறகு மகத்தான ஒருக்குக்கொண்டு, மண்ணுலகத்தை ஒரடியாலும் வானுலகத்தை மற்றொரடியாலும் அளக்கு, பிறதோரடியை அப்பலியின் தலை மேல் வைத்து, அவனைப் பாதாள லேரகத்திற்குச் செலுத்தினுரென்பது கூறத.

ஆவனையுடையை

வார்க்கு மட்டுமீபனறி உலகப் பற்றினெயாறித்த முதலினைய விரும்பி முயலுஷாரகதும் நடியினமை இன ஸ்யமையாததாகு * மென்பதும் இங்கு அறியத்தக்கவகளாய்.

கட. ஆளவிளையுடைமை

ஆஃதாக்கு ரூடாட டிடாத மெபா டா உடிலை டடய ரதல்.
அம மெபமழுப சிபாரிசு காரணம் ஆ டம வின்னபொ காரிபத
தா கூபபட்டதால் ஆதி காயியாகு பெயரதும் டீசுமயபலைக
கெதித்தாலும் தொழிலை முயற்சிய வல்லாமல் ஆனா கடானமயி
னுலே, இது மதியினால்வரிச வைக பட்டா

இனபாம விழுதுமயான வினாவின்றவான நன கேள்வி
துனபா துனட்டத குன்ற அன்ன (டி)

(இ - ஜ) இனபா வினட்டபான தன்கு வினபைக்கா விரும
பாதவஞ்சி, ஏரிஸ்விளம்பான சோடி டீடிசுவில்போ விரும்பு
கோன, தன கேள்வி கண கார்க்கு பாக்குமாகிப கேள்வ
து, துனபா பாரதக்கா தினா கூத, துனட து சிங், அன
அம அதனைத் தாங்குவதாகிய, சண க்காம எ நூ

தன டே ரிகாத தாங்குபவளைர ரணைங கருவகப்படித்து
அதுகே பாக்கேள்விரைப பார்ஜியனாற கருவகபபடுத்தாது விடுத
குமமயால் ஆஃது ஏக்கேதேசவங்கும் மாய் நு. கேள்விது ஏற்றும்
யுத தீந்து ஏவ்வரைக் காத்தலுகு செய்ய வல்வங்கு மேனவே,
காக்கு அனாவ செய்து கொள்ளுதல் சிசால்வேண்டுவ நல்லீயர
யிற்று. கார்யமாகிய இனபததை விரும்பாமல் காரணமாக்க முயற
சியை விரும்புகோன எல்லாப பயங்கும் தடைக்கா இலனாதனால்,
காரணமாகிய முயற்சியை விரும்பாது காரியாகிய இனபததை

* மதிமையெலூ மொனங்கற மறதன்டீரு வென்னை

அடிமைகளால் வேண்டு மரசே பாபாமே.—தாயுமானவர்.

நான்

அ. ர சி ய வி

விரும்புகோன ஒருபயனும் அடையாணனபது பெறப்பட்டது.
இதனால் முயற்சியுடையகனது நன்மை கூறப்பட்டது.

தமது சிறுமையை நோக்கி நாம் இத்தொழிலை முடிததல் அரு
குமையடைத்தென்று வினாத்துத் தனராது முயற்சி செய்தால்
அம்முயற்சியானது அவர்க்கு அடவரிய தொழிலை முடித்தற்கேற்ற
பெருமையை உண்டாக்குமென்பதும்; மேற்கொண்ட காரியத்தை

முற்றுப்பெரச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடுமொபதும் ; முயற்சிபுடையவரே பிராக்கு உபகாரங்கெய்ய வல்லவராவரென்பதும் ; பேடியாளங்கள் தனகைப்பூண்ண எனால் பகைகளை வெட்டு தற்குக் கருத்துடையவ ளாயினும் அஃது அவன்க்கத்தால் முடியாத விதம்போல, முயற்சிபில்லாதவன் தனனிடத்துங்கள் தேவைத்தா இலும் வேறு பொருள் முதலிய சாதனங்களாலும் பிந்கு உபகாரங்கெய்த்துக் கருத்துடையவ னுயினும் அஃது அவன் முயற்சியினமையால் முடியாதென்பதும் ; முயற்சிபுடையவ ளிடத்துச் சிதேவிசென்ற தங்கீச் சுக்கிசெல்லாக்கியாம் வளாப்பாளையாபதும் ; சோம்பலுடையவளிடத்து மூதேவி சென்று வற்மையை அடை விப்பானினாபதும் ; பயனைத் தருவதாகிய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாதாக, அறியவேண்டுமெவ்வற்றை அறிந்து தொழில்செய்யாமையே பழியாகுமெனபதும் ; முயற்சித்துச்செய்த தொழில் ஒழுங்வகையால் நினைக்கப்பட்ட பயணாத தாராதாயினும், முயற்சியானது உடம்பு வருகுதிய வருத்தத்தின் அளவுக்குத் தக்க பயணைத் தருமென்பதும்; பயனை விலக்குவதாகிய ளாழையும், அவைவிலக்கிற்கு இளையாமல் முயல்பவர், விலக்குவரென்பதும் இங்கு அறியுத் தக்கவைகளாய்.

இடுக்கணழியாமை

ஏ.ஏ.ஏ.

காட். இடுக்கணழியாமை.

அஃதாவது தொழிலிலே முயல்பவன் உடையினுலாவது, பொருளில்லாமையினுலாவது, மெய்வருத்தத்தாலாவது தனக்குத் துன்பம் வந்தவிடத்து, அதற்கு மனங்கலங்கா நம். அதிகார முறைமையும் இதனாலே விளக்கும்.

முடிததவர யெல்லாம் பகடன்னு ஆற்ற
இடுக்கணிடர்ப்பா உடைத்து. (ச)

(இ - ஓ.) முடிததவாயெல்லாய தடுபட்ட விடங்கவல்லா வற்றிலும், பகடனாகுள - வண்டி.பை ரூ.முத்தாச் செல்லுங் கடாப் போலே தொழிலை மீட்டொண்டு செடுக்கதவங்களைன், உற்ற - வந்தடைக்குத், இடுக்கண் - தூணப்பானது, இடங்ப்பாடு - தானே டப்பப்படுதலை, உடைத்து - உடையாராம், ஏ - து.

மடிதவாயெல்லாமென்று உணர்தினை யிழுத்துச் செல்லும் கடாவிற்கும் தொழிலை மேற்கொண்டு செலுப்புகளை வவனுக்கும் பொதுவாக நிர்உடையியாக இருக்கிறதே என்கிறோம். மன்னிலம், கனர் நிலம், மீன்-டூசிலம் முதல்யிலரவும் தொழிலுக்குத் தகடுகளாகவும் இருக்கிறன. தகடுகளின்பட்டிப்பாது கடாவானது பக்கங்களில் உரையங்குதுப் பின்தால் மூக்கை ஒரு ஏற்றும் காலக்கள் மடங்கி வைத்துத் தவழ்ந்தும் அரிதாக வண்டியை இழுக்குமலிதம் போலத் தொழிலை மேற்கொண்டவன் தகடுகளின்பட்டிப்பாது சரிப் பிரயாசனையை நோக்காயல் முயற்சிசெய்து அதனைச் செலுஷதுவான எனபார் ‘பகடன்னான’ என்றார். இதனால் உண்மையறிவுடைய ஒருவன் விளையினாலே தனக்கு இனபத்துனபங்கள் நேர்க்கலிடத்து அவைதாரம் உயர்க்கு இயல்பன்றிக் கணப்பொழுது ஸிரபதாய முன்தநினிடத்தே உண்டாகும் கோட்பாடுகளாகவின் அவவின் பத்தை விரும்பாதவருகி, தன்னுடம்பு அனபத்திற்கு உறையிடமா யிருத்தலையும் விளையால் துன்பமடைதல் இயல்பாதலையும் உள்ள படி உணர்த்த அத்துன்பத்திற்கு அழியாமல் மனமகிளியுடையவ ஞகி அதனாலே தொடங்கிய தொழிலை நன்கு முடிப்பான்பது பெறப்படும்.

四五

ଅର୍ଥାତିବଳ

ஆனுபவிததுக்கென்ட மாதால குந்தராவனனபதுப், தொழில் செய் ரீட்து முபா யாவருடு தன பத்தைட்டீய தனக்கு இனப் மாக்க காப்பிததுக்குமாடவன தன நட பிளாரால் மட்டுமேயனறிப் பலங்கள்ராவுட நனாகு பதிக்கப்படுவா னெண்டத்தும் இங்கு அறியக் கூக்கலைகளை.

அரச்யல முற்றிறு



அங்கவியல்.

இனி முறையானே அரசியலை நடத்துதலிலே ஒன்றற்கென்று துணையாகிய அங்கங்கள் அறங்கு இயல்லை முப்பத்திரங்கு அதிகாரங்களாலே சொல்லத்தொடங்கி, அவங்கங்கள் அறலூள்ளும் ஆஞ்ஞாக்கங்கர்த்தைச் செலுத்துதலிலே அவரசலுக்குச் சமான மாகிய அமைச்சளது இயல்பு பதது அதிகாரங்களிலுலே சொல்லத் தொடங்கி, முதலிலே அமைச்சக் சொல்லுகின்றார்.

கி. அமைச்சு.

அஃதாவது மந்திரியினது இயல்பு. அவலியல்பு அவன குணங்களும் செயல்களாம் ஆம்.

மகினுடப் பாலோ ஸ்வடயார்க கதிநுடப்பம்
யாவள முன்னிற பலவு. (7)

(இ - ன்) மதிநுடப - இயற்கையாகிய ரூண்ணறிவை,
நுலோடி - செயர்களையாகிய நூலறிவோடு உடையார்க்கு - உடைய
ராய மந்திரிகளுக்கு, அதிகநுடப்பம் - அதிக நுடப்பத்தையுடைய
ஆலோசனைகளாய், முன்னிறப்பவை - முன்னிற்பன, யாவள -

நட்பமதி என்பது மதிநட்பமென்ற வந்து பின்மொழியாற் பொருள் சிறந்து நிர்வாலால் அது பின்மொழிநிலையல். அம்மதி நுட்பம் ஒழுக் தாலேண்டியதால்லால் முன்னே கூறப்பட்டது. நூல் என்பது நூலினாலுண்டாகும் அறிவையும் அதிநட்பம் சென்பது அதிக நட்பத்தைக்கடிடைய ஆலோசனையையும் உணர்த்துதலால் முறையே கருவியாகுபெயரும் பண்பர்குபெயருமாய் விள்ளன. அதிநட்ப மென்பதிலுள்ள அதி யென்பது வடமொழியில் யிருதிப்பொருளை யுணர்த்துவதோ ரிஷடச்சொல்; அது தற்கமாய் நட்பமென்பதனேடு தொடர்க்கு விண்றது. முன்னிற்றல் ராக்கு அ க ச ய வ

பக்கவரது ஆலோசனைகள் தமது ஆலோசனையால் அழியாத விற்றல். இனி அதிநட்பமென்பதை அதிஜிந்தப்படுவதை பாட்டுக்கறி, அதற்கு அதனின நட்பம் எவ்வென்ற பொருள் கூறுவாருமோ, அவ்வாறு கூறப்பா ஆலோசனைக்கு இனமாய் முன்னே கட்டப்படுவதோன் நில்லாமையையும், அது இது முகவிய கட்டுப்பெயான் இன் என்னும் ஜநநாம் வேற்றுமை யிருபு ஏரவிடக்கு இன் காரியை பெற்று அதனின இதனின் என்று ரிபாக்னரி அகிள இனை என்ற நில்லாமையையும் அறிக்கிளா பக்கவர ஆலோசிப்பனவாற்றத் தாம் அறிக்கு அழித்து அப்பக்கவர்க்குது அழிக்காதனாற்றலைத் தாம் ஆலோசிப்பரென பது கருத்து நிறுதலே அகரது சிறபடுச் சொல்லப்பட்டது. மதிநட்பம் இயற்கையறிவும் நூல்வில் செய்துகையறிவும் ஆம்

மதிநட்பமும் நூல்விலும் உடைய ஒருவன் தொழில்செய்யுப்போது அதற்கு வேண்டும் சாதனங்களும், அதற்கு ஏற்ற காலமும் அதன்செய்யும் நிதிமும் அவற்கத்தில் செய்யப்படும் அவரிய தொழில்களும் பொருந்த எண்ண கல்லறையிருப்பதுடன், அதனொழிலைச் செய்தவிட்டே சேரமப்பில்லாதவனுடும் முயற்சி யுடையவருடும் வின் விலக்குகளை உலகவியானக்கோடி அறிந்தவருடும், ஒரு காரியத்தைச் செய்து பளவிக்காத தோண்டிலுள்ள அவற்றை ஆற்றத் தூராயாது செய்தலிலும், அது செய்யும்போது பலிக்கும் விதம் ஆராய்ந்து செய்தலிலும், சிலரைப் பிரித்தல் பொருதல் செய்தலிலே தூயாகு நிதுப்பில் செய்யத்தக்க கண்ணுடும், தூண்விபி உக்கும் வகை செய்துதலிலும் வளவுவனுயிருப்பானென்பதும், அரசன் அறிக்கு சொல்லிவரது உறுப்பொழிகளை மனத

திற கொள்ளாமல் மேற்கு அவரை இழுவபடுத்திப் பேசித் தானும் அறியானேயூயினும், அக்குறாம் கோக்கி உலைக்கைவிடாமல் அவற்றுக்கு உறுதியானவைகளைச் சொல்லுதல் மக்கிரியின்ஜி முறைமையாகு மெளபதும், அரசன் கணக்கு அறியாமையாற் செய்த குறை கோக்கி அவற்றுக்குத் தீவிருக்கெய்ய நினைக்கும் மங்கிரி அவற்றுக்கு எழுபதுகோடி பகுவரிலும் கொடியவனுவானைப் பும்; செய்யப்படும் தொழில்களை முடிததற்கேற்ற கூறுபாடின்லை தவா அவைகளை முன்னே அமைவுபட ஆலோசித்திருக்கும், செய் சொல்வன்றை

பும்போது அவை முடிவில்வாயே செய்யா சிற்பரென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

கடு. சொல்வன்றை.

அஃதாகது தான் நினைத்த தொழில் முடியும் வழியால் மங்கிரியின்ஜி தன்னம் நடத்தந்துக் காரணமான சொற்களைச் சொல்ல வல்லவனுக்குதல். முன்னதிகாரத்தில் “தெரிதலுக் கேர்ந்து செயலு மொருதலையாச், சொல்லுங் கல்ல தலைக்கூ” என்னுங் திருக்குறளில் ஒரு தலையாச் சொல்லுங் வல்லது’என்றைத்தேயே கிழங்குப் பற்றி விரித்துச் சொல்லுதலாஸ், இப்புது அதன்பின் கலவைப் பட்டது.

**கேட்டார்ப் பினிக்குஞ் தலைபவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் ம்சால.** (ஏ)

(இ - ஸ்.) கேட்டார் - நட்பாய் யுக்கொண்டவரை, பினிக்கும் - பின் வேதுபடாமற் கட்டும், பாக - குணங்களை, அவாய் - விரும்பி, கேளாரும் - மற்றைப் பகுவாய் எற்றுக்கொன்னாதறாம், வேட்ப - பின் அப்பக்கை யொழிந்து நட்பினை விரும்பும்வன்னை, மொழிவது - சொல்லப்படுவதை, சொல்லாம் - மங்கிரிகளுக்குச் சொல்லாவது, எ - று.

அக்குணங்களாவன வழுவில்லாமை, சொற்களுங்குதல், பொருள் விளங்குதல், இனிதாதல், மேலானபயனைத் தருதல், முறையின் வைப்பு, உலகம் மலையாமை, உதாரண முடையதாதல், ஒணக்குடைமை, ஆழந்த கருத்துடைமை என்பனவாம். அவைகளை அவாவுதவாவது அச்சொல் சொல்லுவான குறித்த பொருளையே யன்றி வேறு பத்திநட்பு முடையவராலே கொள்ளப்பட்ட

பொருள்களின் மீழும் கருத்திடையதால், அவாய் என்னும் செய்தனச்சம் மொழிவது என்னும் செய்ப்பாட்டுவினை கொண்டது. இனிக் கேட்டார் கோதார் எஸ்பதறகு நல் கேட்டார் கோதார் எனவும் வினவினுர் வினவாதார் எனவும் பொருள் எனது அங்கு வியல்

உறைப்பாரும் உள்ள. தகையவாய் என்பதற்குத் தகுதிலையப்படைய வாய் என்று பொருளுள்ளாத்தல் பொருந்தாது; தகைய என்னும் பன்றை மொழிவது என்னும் ஒருஸமயோடு பொருங்காணமயால். இதனால் சொல்லினாது இலக்கணம் சொல்லப்பட்டது.

மேலே கூறியபடி ஈட்பாய் ஏற்றுக்கொண்டவரைப் பின் தேர்ப்பார்ம் பினிப்பதோடு பகையாய் ஏற்றக் கொள்ளாதவரை யும் வீவட்பச் செய்வதாயுருள்ள சொல்லை அமைச்சர் தம்முடைய வும் கேட்பாருடையவுமான குடிப்பிரப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம் உருகும், பருவம் என்பதைகளால் வரும் தகுதி வேற்பாடு களோடும், அவைகளாலே தமக்கும் உருவாகும் உண்டாகிய உயர்வு தாழ்வுகளையும் அறிந்து, அவராக்கும் தகுநத மரபினைபேல் சொல்ல வேண்டுமென்பதும்; ஆப்படிச் சொல்லுஷல் உபர்ந்தோ நூடையோடு பொருந்த கூடத்தீஸும் இனிமூலமையாயும் உருதலாலும் தமது காரிய முடிததலின்றும் அதைப்பட்ச சீர்த்த அரசும் பொருளும் வேற்றில்லை பென்பதும்; தான் சொல்லாத கருஷய சொல்லிஸப் பிற ராஜ் மறுக்கப்படாதபடி ஆலோசித்துச் சொல்லுவேண்டும் கொனபதும்; பிறாககுத ராம் சொல்லாதுமாடத்து அகர் பின்றும் கேட்டிலே விரும்பும்படி சொல்லி, உவா தமக்குச் சொல்லுமிடத்து அச் சொல்லிலே குர்மமுள்ளாட்டுய அவை கோகதி இச்சாது அச் சொற்களின் பயனைக் கொண்டிருக்கிறதீல் அறிவுடையாரது செய்கையாகுமென்பதும்; தான் சென்றீய காரியங்களோ அவை காரியமல் வாதவையா பிருந்தாலும் ஆமென்று நம்பும்படி பிறர்க்குச் சொல்லுதல் வல்லவனுகி, அவை மிகவும் பலவாணவிடத்தே ஒன்றினும் சோர்வில்லாதவனுகிச் சமைக்கு அஞ்சாதவினைப் பேசில் பிற வெல்லுதல் முடியாதொடரதும்; சொல்லப்படுக் காரியங்களை ஒழுங்குபடக் கோத்து இனிதாகச் சொல்லுவாரது வர்த்தைதலை உலகம் விரைக்கு ஏற்றுக்கொள்ளு மென்பதும்; குற்றமற்றன ராய்ச்சில்வாகிய வர்த்தைகளை மூன்னே சொல்ல வேண்டியனவு யும் பின்னே சொல்ல வேண்டியவையும் அறிந்து சொல்லமாட்டாதவர் பலவாகிய வர்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவ

ரெப்பதும் ; தாம் கற்றுவலத்த நூல்களின் பொருளைப் பிறகு அறியும்வண்ணம் வீரித்துரைக் காட்டாதவர் கொத்தினிடத்தே மஸர்க்கிருக்கும் மணக்காத பூப்போல்கூட ரெப்பதும் இங்கு அறியத் தக்கவைகளாம்,

அஃதாவது செய்யப்படுக் கூழில்கள் பொருளை மாத்திர மல்லாமல் அடரும் புச்சுங் தந்து வெவ்வையாதல். சொல்லேயல் வாயல் செயறாம் நன்றாகவேண்டு மென்கினரையால், இது சொல் வள்ளுமானால்பின் வைக்கப்பட்டது.

எற்றென் நிரங்குவ செய்யப்பற்க செப்வானைல்
மற்றங்கள் செய்யாதமை நன்றா. (டி)

(இ) - எானிரானா - நான் செய்தது எப்படிப்பட்ட தென்ற, இரங்குவ - பின் தானே இரங்குக் குருப்பிள்ளை, செய்யாக - ஒருகாற்று செய்யாதிருக்குக் கடவுள், செய்வாலோல் - அல்லாமல் ஒருகால் மயங்கி அவைகளைச் செய்து தானாலும்பூயின ஞமீன், மறது - பின்னிருக்கு, அனான - அவலிருக்கல்களை, செய்யானம் - செய்யாதொழிதல், நன்றா - நல்லது, ஏ - று.

'இரங்குவ' என முன்னே வந்தமையினாலே பின்னே இரங்குவ எனக்கூறுது, ததைனா 'அனான' எனச் சுட்டியொழிந்தார். அவலிருக்கும் தொழில்களது பன்னாமயால், தொழில்கள் பாறி புன்றாம் இரங்கமும் பலவாயின. இரங்குக் குருபிள்ளைச் செய்து விட்டு அச்செயலுக்காகப் பின்னிருக்கு இரங்குவானுயின், அது திரும்வழி அறிந்தில்லைந்தம், ததரியமில்லாதவ ஜென்றம், பயனில்லாதவைகளைச் செய்கின்று ஜென்றம், தன் பழியைத் தானே தற்றகினருடைன்றும் எல்லாரும் இகழுவராதலால் பின்பு இரங்காகமை கண்ற என்றார். இரங்காகமையும் நல்லதொழில் செய்வோர் செய்வாதலால் உடன் சொல்லப்பட்டது.

ஒருங்குக்குத் துணையினது நன்மை செல்வம் ஒன்றைமட்டுமே கொடுப்பதோயிருக்கத் தொழிலினது நன்மை இம்மையில் ஈயி

அங்கு வியல்

அறம், பொருள், இப்பம், புகழ், ஒளி, செலவாக்கு முதலியலை களையும், மஹங்கையில் தான் விரும்பிய பதவிகளையும் கொடுக்கு மேற்கொண்டும்; பகு அரமுதலியை பயவாத தொழில்களை ஒரு காலத்தும் செய்யக்கூடாதெனபதும், தனிந்த அறிவினையுடைய

வா சிறிதுபொழுதிலே நீங்குவதாகிய அனபதை நோக்கி எப்போ தும் நீங்காத இழிவு அடையும் தனமையதன்நெனபதையும், அவ விழினால் அடைாதாறும் வருவதாயன் அத்தனபானது வந்தே திருமெனபலதயும் அவ்வாராடலால், அயா காம ஈதக்கைப் பதனபக ஜில்லா படவுள்ளும் அது சொதற்பொருடு இழிகால தொழிலீசு செய்யாமாட்டா ரெண்டாது; ஒருவள தன்மீபமொரா காய்வது பனியா வற்கையா; கண்ணிரங்கந் தன்மையுமியி ஏ சினாளியும் அதனைக் குறித்து ஸ்ரீமத்தொழிலீசு செய்ய; ரசிருதங்கள் மீவன பதும், ஜிலையாத செலவுக்களை பொருட்டு நிலையான படிக்கை அறிவுக்கட்டியா மோகனங்கள் வரதபதி, அரிவிலாரா நீய மொற்கக்காச சுசுபதி அக்டூர பழிளபதி கஸ்மீக்காண்டு பொருட்டு செலவத்தைத் தூடியிரும், அவ்வுடையாரா அபபழின்யீர்மா கொள்ளாது திட்டுப்பலிக்கு காலமையே உயாநதெதனபதை, பெரி யேரா விலக்கிய சொற்களைத் தாழு; விலக்காது, பொருளீனக் குறிச்சுச் சேபதவார்து அதொழிலுகள் தரவைப்பல்லாக யால் முடியாமல்கொடுக்கும், அவை ஒருவழியாக முடிக்காறும் ஒன் அனபதைத்தே தருபவைபதை, ஒருவள சிய தொழிலங்கள் செய்து பிரரை அடிச்செய்து கொண்டபொருள்களை மூலமாகவிலே அவனை உழச்செய்து பீபாகுபெல் பதும், ஸ்லை செஷ்டீலால் வந்த பொருள்கள் முன் இழந்தாலும்தான் பிரவந்து பயன்கொடுக்கு மென்பதும், ஜினபண்டம் வைக்கப்பட்ட பசுக்கமன்பாண்டத் திலே வாாத் தண்ணி அப பாண்டத்தைம் அன்னி-ததுளை பண்டத்தையும் துரிதத்த தாலும் வீணுபப போவதுபோல, ஒருவ ஆக்குத் தீவ தொழிலால் வந்த பொருளானது அவனையும் அவனிட மூன்ன வேறு பொருளையும் அழித்தத் தனும் அறியுமென்பதும் இவ்வு அறியதக்கவைகளாம்.

ஜினைத்திட்பம்

நாகக

உ. வினைத்திட்பம்.

அஃதாவது அப்பரிசுப்பாகிய தொழிலீல முடிப்பவளைக்கு கேண்டுவதாகிய மனவால்லமையாம். அங்கார முஹாஸ்யமும் இத்திலே வினங்கும்.

ஊரிருா ஊற்றுபி ஜெல்காகம ரிவ்விரண்டின்
 ஆறெந்ப ராய்ந்தவர் கோள். (எ)

(இ - ஸ.) ஆய்ந்தவர் - முன்பு சீதிநாளை ஆராய்ந்த மங்கிரிக
 னா, கோள் - துணீபு, ஊறு - பழுதுபடுக் தொழில்களை, ஒரால் -

செய்யாமையாகும், உறாபின் - செய்யுக்கொழில் உழைக்குவேல படித்து பட்ட விடத்து, ஒல்காமை - அதர்க்குக் கூரானமையும் ஆகிய இவ்விரண்மீனா - இப்பிராண்மீனது, ஆறு - வழியாகும், எனப்பட்டந்த நூலேர் கொல்லுவர், எ - ற.

தேவர்க்கும் துசரர்க்கும் மந்திரியாமிருக்குங் தன்மையை மேற்கொண்ட வியாழ வெள்ளிகளனது துயிவைத் தொகுத்துப் பின்னே நீதித்துலுடையோ சொல்லியபடி சொல்லுகின்றமையால், இங்கே வினைத்துய்மையும் உடன் சொல்லினார். பழுதுறதலை யுடைய தனை முன்னே 'ஸஹ' எனத கூறினாதினால் 'உறதபின்' என்றும், வினைத்து யமையும் வினைத்துடையாகிப் பூவலிரண்டினிடத்தே பொருந்தியதென்பார் 'இரண்டினை' எதற்கூட சொல்லினார்.

செய்யப்படுகின்ற தொழிலை முடிவிலே வெளிப்படும்படி அதற்கு முன்னெல்லாம் *மறைத்துச் செய்வதே திட்பமாகுமென்பதும்; அவ்விதமல்லாமல் கடுவிலே வெளிப்படுமாயின் அது செய்தவனுக்கு நீங்காத துண்பத்தைக் கொடுக்குமென்பதும்; யாம் இத்தொழிலை இவ்விதத்தாலே செய்வோமென்று ஒழுங்குபடச் சொல்லுதல்

* மறைத்துச் செய்தலாவது காடு, அரண், பொருள், படை, கட்டபென்தலும் இங்கங்களைக்காட்டியும் பரநித் தான் யோசிக்கும் வகை யைப் பிரர் அறியாமலும், தான் அறிந்ததும், கண்ணிக்கிதம், வடிவு. செயல், சொற்களால் அவர் ஆலோசித்து அறியாதிருக்கவும் அடக்கிச் செய்தல்.

† நீங்காத துண்பங்களாவன - பகைவர் முன்னறிக்குத் து அத் தொழிலை விவக்குதலும், செய்வானை விவக்குதலும் செய்வாராத வால், அவ்விவக்குதல்களால் வருவன.

ஈசு

அ ந க வ ய ஸ

யாவர்க்கும் எனிசூகுமெனபதும்; அதனை அச்சுக்கால்நீய விதத்தாற் செய்தல் யாவர்க்கும் அதித்தாகுமெனபதும்; ஒரு பொருளை அடைய என்னியைர் அப்பொருளை அடைத்தால் வழியாகிய தொழிலினிடத்து எல்லையடி஘டையவராகப் பெற்றால், அப் பொருளை அவு வெண்ணியபடிடேய அடைவதென்பதும்; மீதமின்று அச்சாணி வடி வாற் சிறிதாயிருக்கே பெரிய பாத்தலைக்காண்டி செலுத்துகிற வல்லமைப் படைத்தாயிருக்கல்லீபால் வடிவா; சிறியாயிருக்கே

பெரிய தெரா ஸ்ட்ரீக் கொண்டு செல்லத் தூத்துக்குரை வளிமையுடையவரும் ஒவ்வொரு நாராத்தூதால், அவரை உடிவிட அது ஏற்றுமௌன்றி நோக்குமாறு அவரது வயல்லாமீட்டாகத் து பின்து கொண்டு பேசுவது மீண்டும் விமர்ஶமாக ; மனங்களைத் தெருத்துவதை முதலில்லோடு கதற்பிள்ளை அவசரத் தீவிள்ளாமல் + ஆலையிதழைத் தொழில்துறை பொய்யுவிளையில் மேனாப்பும் ; முதலிலே பெய்யம் முபரச் சிழுட்டில் தமக்குக் காலாபம் மிக வருமாயிலும், அதுத்தாக்காக தனராது முதிர்கில் இனாபம் பயச்சும் தொழிலைத் தீவிள்ளது மக்கராகவும் பீவினால் விமர்ஶம் ; மனத்தினிடத்தில் விரிவிரமித்து கார்பார்ட் மார் எனிடமுள்ளதும் இருப்பதும் தோற்று முதிர்பாய்க்கூறப்படும் தீடுக்கு அதிர்ச்சித்தகவுக்களாம்.

๔๙. ទីនេះគឺមានរៀលត្រូវបានត្រួតពិនិត្យ

திட்டா, து அவன் வினாமய நோட்டைய அமைச்சர் ஒன்றாவன அத்
உடன்பூர்வ திறமாம். அதிகார முனைமையும் இதனுலே
வினாக்குப்,

ஒல்தும்பா யெல்லாம் வினைகள் கீற யோல்லாக்கால் செல்லுயாவத் தொகைச் செபல். (ந)

(இ - ள்.) தொழில் செய்துபோது, ஒல்லும்வாயெல்லரம் - கூடுமிடத்தெல்லாம். வினை - தண்டாளுசம்பதல். நன்று - கவ்வ தாகும்; ஓல்லாக்கால் - அது கூடாதவிடத்து, செல்லும் வாய்கோக்கி.

ଶ୍ରୀମଦ୍ଭଗବତ

102

மத்தார மூலது உபாயகரிலே அது முஷவதோ உபாயம் கொக்கி, செயல் - செய்யக்கூடிய பூ.

ஈடுமீட்டம் - பலாத்துகளில் காலா எவியவழுதிய காலம் பகைவனியம் தனி எல்லையில் சுருக்கல் தண்டமே நாறு எஸ்ரு கூடினா, பலாவா பய பதில் சு அதன்னடத்துகிறகேயாத வரா ஈடுமீட்டம் - ராகவன் எல்லாரங்குத் தாங்கள் தெருங்களை முழு மூடுத்துவன் கால முடிர் அவைகளுக்காலத்துறை இலோகத் தொகை தொகை சாம்பிப்பத் தார் ஏவன்டூப் பாபங்களிடில் அங்கதாரில் முடிடி, உபாத்தர் சேர்க்க என்று கீழா, அச்சாம் மதவி யை கார்த்திகோ, முனோகார் கீழா, அவைகளை முடிடப்பட்டால் வாய் யருப்பினு கம மஞ்சிக்கச் செப்பட விரட்டோசனத்தால் குமமங்கோ ஒக்கிருக்கு எல்

இதனால் ஒவ்வொரு பூர்வான் என்று சிலை மூலம் நடப்படுமென்பதும், அவற்றையும் எனது கீர்த்தியைப்பட்டன

அலோசினேக்கு எல்லையாக ஒ அலோசிரபான மூன்றி இது தபாட்டுத்தனம் குணிகைட்டு சீட்டு யாகுபிரஸ்பதம், அது ஏவு தனிவெப்பதாக ஏரை ஆலை கூலை முபதூர், அப்படித் தனிவெப்பதற்கு தொடர் பிரைஸ்வத்ஸீக்கு துமராடு உத்திர மூலடயதாகு கண துர காரந்து செயப்போன்றிய ஈதா வில் விகரங்கும் தமதித்தகசுசெபபவேண்டிய தெ பிலைத் ராமர் ம செயகலவேண்டுமெட்டுத் துர விளைத்துப்பும் பலக்காலை ம தீயின்கூ குறைபோத தடமை ஜடயங்கப்படுவதாகது கெடிக்குமென்பதும், ஒருவன் தெ பிலை செபடும் தது அழியும் பொருளும் ஆகும் பொரு மம தன விலைபும் பகுவா வல்லும் தனக காங்காலமும் அவாக்காலகாலமும் கான வல்லதொழிலும் அவாக்கால தொழிலும் தான் வல்லும்படியும் அவா வல்லும்படியும் ஆகும் குறைபோதும் ஆகிய இவைகளை மயக்கமற ஆலோசிப்பதுசெய்கலவேண்டுமென்பதும்; தொழில் செய்யுமிடத்து அது முடிசறகுநாசீப முயற்சியையும் அதற்குவரும் இடையூர்நை, ம அவலிகட்டுத் தீர்ச்சி முடிசகால தான் அடையும் பெருமபயண்டியும் சோதாக்கிச் செயதல்லவேண்டுமென்பதும், அவாராஜூர் செய்யப்படும் தொழிலைச் செய்த தொடங்கினவன் அத்தொழிலில் முன்செயது கைவந்தவனாது கருத அசா

அ ர சி ய ஸ்

தினை யறிந்த தானும் அவ்வுபாயத்தினாலே செய்து பயனை அடைவானென்பதும்; மாங்கொண்ட யானையினுலே அப்படிப் பட்ட பிறித்தமோரையானையைக் கட்டுதல்போல், தொடங்கிய தொழிலினுலே வேறுபொரு தொழிலை முடிச்தந்து உபாயமாகும் வித்தை எண்ணிச்செய்தல் வேண்டுமென்பதும்; அப்படிச் செய்யவே அந்தக்கிரமத்தினால் எல்லாக் தொழிலும் இவேசல் முடியுமென்பதும்; தொழில் செய்பவன் தனது நட்பினருக்கு நல்லவை களோச் செய்தலிலும் தனது பகுவங்குடன் பகுத்துப் பொருந்த நிருப்பவரைத் தகுத்து நட்பாகிக்கொன்றுதல் நான் தென்பதும்; ஆருமிட ஸ்திரியராகிய மக்கிரிகள் தமிழன்முகுந்த வலியவர் விதிர்க்க விடத்தே தமது அங்கங்கள் விக்குதலுக்குப் பயந்து அங்கிலைக்கு வேண்டுவதாகிய சங்கிடமாயின், அவல்வியல்கூரத் தாங்குது அக்னை ஏற்றுக்கெள்ளுவதற்கானப்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

தீங்காவது பொருத்தல் பிரித்தல்களுக்கு வேற்றரசரிடத்தே செல்வாரது தன்மை. அவர்களுடையும் முன் வினைசெயல் வகை என்றமையால், இஃது அதனாலீன் வகுக்கப்பட்டது. தான் வகுத்துச் சொல்லுவோன், சொல்லியது சொல்லுவோனாத் தாது இருவகைப்படும். அவருள் முன்னேன மந்திரியோடு சமாள ஞான் ஆகவாலும் பின்னேன் அவளிலும் கார்பங்கு குணங்களைக்கோள் ஆகவாலும் இஃது அமைச்சியலாய்தற்.

தூடனாற்கு காலங் கருதி இடனாற்கு
எண்ணி டுபாப்பான் நலை. (எ)

(இ - ஸ.) கடன் - வேற்றரசரிடத்துச் தான் செய்யுமுறை மையை, அறிக்கு - கெரிக்கு, காலங்கருதி - அவர் செவ்விபார்த்து, இடனாற்கு - சென்ற கருமஞ் சொல்லுதற்கேற்ற இடத்தைச் செரிக்கு, எண்ணி - சொல்லும் வழியை முன்னே விசாரித்து, உரைப்பான் - அவ்விதம் சொல்லுவோன், நலை - ஆதரில், மிக்க வன், எ - று.

ஏசயல்வகை

ஏக்ரி

செய்யுமுறையாவது வேற்றரசர் கிளையும். தன்கரசனிலை டும், தன்னிலையும் என்றால் ஆராய்ந்து அவைகளுக்குப் பொருத்த வேற்றரசரைக் காணுமுறையாலும் சொல்லுமுறையையும் அவ் வேற்றரசரது குண முதலியவர்களை அறிதலும். செவலி - தன் சொல்லை யேற்றக்கொள்ளும் மனதிக்குச்சி. அது காலத்தின் வசத்து தாகலால் 'காலம்' என்றார். இடன் - களுக்குத் துணையாவர் கூட இருக்கின்ற இடம். எண்ணுதல் - தானா வகுத்தகாரியத்தைச் சொல்லும் விதமும், அதற்கு அவர்க்கொல்லும் உத்தரமும், அதற்குப் பின் தான் சொல்லும்கவல்களாக இவை மூலியால் மேலுமீலும் தானே யெண்ணுதல். வட்டநூலர் தான் வகுத்துக் கூறான, கறியது கூறுவான் என்னும் இருவரோடு ஒலை கொடுத்து நிற்பாறையுட கட்டித் துதாரத் நலை, இடை கடையென்று வகுத்துக் கூறினுராகவின், அவர்மதமுக் தோன்றத் 'நலை' என்றார். துதென்பது அதிகாரத்தால் வகுத்து.

தன சுற்றுத்தாரிடத்து அன்புடையவனும் அவர்க்குத் தீங்கு காராமல் தானே காக்கு கடத்தலும், மந்திரித்தொழில் செய்கற் கவைந்த குடியிலே பிரந்து தன் முன்னேரது தாதிபல்பைக் கேட்டறிதலும், அரசர்காதி விரும்பும் குணமுடையவனுதலும் தாது அக்கு இலக்கணங்களுமென்பதும்; தமிழ்ச்சளிடத்து அன்புடை

மையும், அவனுக்கு ஆழமலைகளை அறியும் அறிவுடையையும், அவனு
களை வேற்றசர்த்துச் சொல்லுக்கால் ஆராய்ந்து சொல்லுதல்
வன்மையும் தாதுரைக்க வரியார்க்கு இன்றியமையாத குணங்களாகு
மென்பதும்; இயற்கையாகிய அறிவும் கண்டார் விரும்பும் தோற்றப்
போலிவும் பலரோடும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியுமென கண்கு
மதித்தற் கேதவாகிய இம்முன்றனது கட்டடத்தயுடையவன்
தாதசெல்லுதற்கு உரியவனுவா என்னபதும்; வேற்றசர்க்குப்
*பலகாரியங்களைச் சொல்லுமிடத்துக் காரணவகையால் தொகுத்துக்

* பலகாரியங்களுக்கு உடம்படாதவர் பரம்பரையால் அப்பவு
வும் முடித்தற்குக் காரணமான ஒருகாரியத்தைச் சொல்ல அதனால்
அவனு பயன்படும் விதத்தை ஆலோசித்தற்றிதல் அருமையாலும்
சொல்வது சருக்கமாயிருந்தாலும் உடம்படுவர் என்றறிய.

10

ாக

அ ர சி ய ஸ்

சொல்லி + இனிமையில்லாத காரியங்களைச் சொல்லுமிடத்து
வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களால் மாண்பிழுச் சொல்லு
பவனே தன்னாசனுக்கு கண்மையுண்டாக்குஞ் தாதனுவானான்ப
அம்; நீதிநூல்களைக் கற்றுத் தான் சென்ற கருமத்தைப் பகுமைசர்
மனங்கொள்ள சொல்லி அவர் கோபித்துப்பர்த்தால் அப்பார்வைக்கு
அஞ்சாத டி காலத்தோடு பொருந்த அது முமக்கத்தக்க உபாயத்தை
அறிவுபவனே தாதனுவானான்பதும்; அத்தகைய தாதனுக்குப்
பொருள் காமங்கள்பற்றி வேறுபடச் சொல்லாமைப் பொருட்டுத்
தூய்மையும், தன்னாசனுக்கு உயர்ச்சி சொல்லியவிடத்தே எம்
போல்வராக்கு நீதித் தீயல்கிருந்து சொல்லி உவர் கோபத்தை
நீக்கற்பொருட்டுக் தனக்கு அவர் மங்கிரிகன் துணையாங்தன்மையும்,
இதசொன்னால் இவர் அன்பஞ்சய்வாரென்ற ஒழியாமைப்
பொருட்டுத் துணைத்துடையையும், யாவராலும் நம்பப்படுதல்
பொருட்டு மெய்ம்கமையும் ஆசிய இங்கான்கும் இன்றியமையாச்
சிறப்பிலக்கணங்க ஏராகுமென்பதும்; தன்னாசன் சொல்லிவிட்ட
வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்லுதற்குரியவன்
தனங்குவரும் அன்பத்திற்கு அஞ்சி அவருக்குத் தாழ்வான வார்த்
தையை வாய்சொர்க்கும் சொல்லாத வலிமையையுடையவ ஞாவா
என்னபதும் இங்கு அறியத்தக்கவனாம்.

எபி. மன்னரைச் சேர்ந்தொழுகல்.

அஃதாவது அமைச்சர் அரசரைப் பொருங்கி நடக்கும் விதம். இது ‘வேந்தவாம் பண்புடைமை’ என முன்னாள்காரத்திலே “அங்புடைமையான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம், பண்புடைமை

து இனிமையில்லாத காரியங்களுக்கு உடம்படாதவர் தமது மன மகிழ்ச்சொல்ல அவ்வினிமையில்லாமலே தோன்றுமையால் உடம் படுவர் என்றால்.

து அவ்வுபாயம் அறிதற்பொருட்டு நிதிதற் கண்வியும், அதனு வன்றி வேறொன்றால் முடிபுங்காலம் வரின் அவ்வாறு முடிக்க வேண்டுதலால் காலத்தோடு பொருங்தாறிதலும் இலக்கணமாயின.

மன்னரைச் சேர்ந்தொழுகல்

தாதுகரப்பான் பண்பு” என்னும் முத்துக்குறளிலே ஷெண்டப்பட்ட படியால், துதினாகின் கைக்கப்பட்டது.

போற்றி வரியகவை ஸ்ரார்த்தல் கடுத்துகின்

தேற்றுதல் யார்க்கு மரிய. (ஏ)

(இ) - (ஏ.) அமைச்சர், போர் ஜி. - தமிழைக் காத்துக்கொள்ள வேண்டினால், அரியலை - அரியப்பாடுகள், பீபார்ஸ் தமிழிடத் திலே வராமற் காக்கக்கடவா; கடிச்சியன் - சுவாகனை வந்தலைக் காக்க கேட்டு அவ்வரர் சுக்கோத்தால், ரூபர்த்துல் - அவ்வரைப் பின் தெளிவித்தல், யார்க்கும் - எங்கொயிர்க்கும், அரிது - கூடாது, (ஆதலால்) எ - ற.

அரியபினையுள்ளாவன - துவராடீஸ் பொறுக்கக்கரிய சீழுறுத்தல், அரசருக்கு உரிமையாடுள்ள மக.கிருட்டாங் கடிதல், கிணா த்தர்க்கரிய பொருள்களை அபகிரித்தல் என அவை முதலாயின. அவைகளைக் காத்தலாவது ஒருங்க கொள்ளிய நிடத்துத் தகுமோவன்று சங்கேப்படாமல் தகவென்றும் பண்பு, படி நடவடிக்கல். பின் ஒரு வழியால் நம்புவித்தாலும் கட்டு கொண்டவைகரக் கண்டவிடத்தெல்லாம் கடன்கொடுத்த பொருள் தோண்டும் விதம் பீபால் தம்மைக் கண்டவிடத்தெல்லாம் அய்வரிய பிழைகள் கிளைக்கப்படுதலால் ‘யார்க்குமரி து’ என்றார்.

விரைவில் மாறுபட்டுக் கோபிக்கும் தன்மையுடைய அரசர், மிக நிக்கினால் குளிர் நீங்காது முக நெருங்கினால் சடுவதான்

கெருப்புப்போல், மிகநின்கினால் பயன்கொடாது மிகக்கெருங்கினால் மதியாமைபற்றி வருத்தவராதலால், அவரைச் சேர்க்கொடுக்கு வோர் அவரை மிகநின்காமலும் மிக கெருங்காமலும் கெருப்பிற் குளிர்காய்வார்போல் உடுவிடத்து நிர்க்கக்கூடிய ரெண்பதும்; அவ்விதம் அரசரைச் சேர்க்கொடுக்குவோர் உணபன தூணிவன அவரது மேன்மை என்ற இவைமுதலாக அவர்க்குச் சிறப்பாக வரியவற்றை அவர்க்குச் சமமாய்த் தோன்றாக்கு அஞ்சித் தாம் விரும்பாதிருக்க வேண்டுமென்பதும்; அவ்விதம் விரும்பாதொழியலே, அவ்வச்சம் நோக்கி அவ்வரர் தாமே எல்லாச் செல்லவழும் நகுவரென்பதும்; ஈரசி யல்

அரசரால் அனுபவிக்கப் படுவதற்கை விரும்பினாவர்க்கு அவவிருப்பம் கேட்கைத் தருமென்பதும்; அரசர் முன்னிலையில் ஒருவன் காதிலே சொல்லுவதலையும் ஒருவன் முகனோக்கி நகைத்தலையும் செய்தால் அவர் தங்குற்றங்கண்டு செய்தனவராகக் கொள்வாராதலால், அவை செய்தலாகாதினபதும்; அரசன் பிறரிடம் இரகசியம் பேசும்போது அது ஆராய்த் குரிய பொருளாயிருந்தாலும் அதனைச் செலிகளாடுத்துக் கொமலும், தவணை வலிந்து விளைஏராமலுமிருந்து, அவன் தானோ சொல்லிற் கேட்கக் கடவரென்பதும்; அரசனுக்குக் காரியஞ் சொல்லும்போது அவனது மனக்குறிப்புக் காரியத்தி வன்றிக் காமம் வெகுளி யுள்ளிட்டுவைகளில் சிகழுமிடத்தும், அதற்கு ஏந்காத காலத்தும் சொல்லுதல் பயன்படாமற் போதலால், அப்பொழுது விக்டிக்னீர் அவனது குறிப்பினை அறிந்து, சொல்லுதற்குத் தகுந்த காலத்தையும் நோக்கி, அவன் உடம்படாத காரியங்கள் முடிவுபெற்றுமையாலும், பயனில்லாதவையும் பயன் கருங்கியவையும் ஆகிய காரியங்கள் செய்திலை அவன் விரும்பாமையாலும் அத்தகைய காரியங்களை நிக்கி, அவனுட்கு வெறுப்பில்லாதனவும் வேண்டுவனவுமாகிய காரியங்களை அவன் மனம் விரும்பியிருத் தினி. யைவையாய்ச் சுருங்கி விளங்கிய பொருள்கூட்டுயைவயாகிய சொற் களாலே சொல்லக்கூடவரென்பதும்; பெரும்பயனுள்ளவையுமாய் அரசன் விரும்புவனவுமாகிய காரியங்களை அவன் கேட்டில்லையிலுள்ள சொல்லி, பயனில்லாதவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடக்கூடவரென்பதும்; இவர் எமக்கு இளையவரென்றும் எமக்கு இன்ன முறையினை யுடையவரென்றும் அரசரை அவமதியாது அவரிடத்து இன்ற * ஒளியோடு பொருங்க கடக்கவேண்டுமென்

* ஒளி - காப்புக்கடவுளாம் கரியமாலனவர் திருமகளுடனே திருப்பாற்கடலில் ஆலிஸையென்னும் அமளியிலமர்க்கு அறிதுயில் கொண்டு அவனியையளித்து ஆதரித்தாற்போல, தாம் உறங்கா சிற்கவும் உலகக் காக்கினாற் அரசரது தெய்வத்தன்மை. அதனேடு பொருங்க கடத்தலவது - அவர் தேவரும் நாம் மனிதருமாக கடத்தல். அவ்வூளியினாலே சீக்கப்பட்ட இளவுமையும் முறைமையும் பற்றி இழங்காயின், நாமும் நீண்டப் படுவரென்பதுகருத்து.

குறிப்பறிதல்

ஏசு

பதும்; நல்லறிவினைடுடையவா அரசனால் யாம் நன்குமதிக்கப் பட்டோமென்ற கருதி அவன் விரும்பாதவைகளைச் செய்து அழிவடையாது, தமஸம் முன்னையராக்கவும் கருதி அஞ்சி நடப்பாரென பதும்; அரசனுக்கு யாம் பழையோமெனக கருதித் தமக்கு இயல் பல்லாதவைகளைச் செய்யும் உர்மை அயவிதம் செய்பவர்க்குக் கீட்டினாத்தருட்மெனபதும் இருக்கு அறியதக்கலைகளாம்.

எக். குறிப்பறிதல்.

அஃதாவது அரசா ந்னோத்தரை , வா சொல்லாமல்ரிதல், இது, மனனரைச் சீராந்து நடப்பாக்கு அவசியமான தாக்கால் அதனாபின வைக்கப்பட்டது

**நூண்ணிய மென்பா ராக்குஷ்டோல் கானுங்கால
கணனால்ல கில்கீ பிற.** (ii)

(இ - ஏ.) நூண்ணியமெனபா - யாம் டடப சுறிவடையேம் என்றிருக்கும் மங்கிரிள, அளக்குக்கூல - அரசரது கருத்தை அளக்குக் கோலானது ; காந்துங்கால ஜராபாமிடத்து, கணனால்லது - அவரது கணக்காலவாமல, பிற - வேறு, ஒரைஸ், எ - ஹ.

அறிவினது நடப்பத்தை அவைற்றுடையா மேலோற் 'நூண்ணியமெனபா' என்ற கூறின்சிறுவு இஃதீ இடத்து நிட்டி பொருளின் பண்பு இடத்தினா மேலாய் உடசாரவழகு. இடம்

† அரசன் பொறுக்காது கருத்துமொழுதில் அப்பழைமை கோக்கி முகங்கொடாமல் உயிரைக் கலாதலால், அவன் வேண்டாதன செய்தறகுக காரணமாகிய உரிமை கேடுத்தும் என்றாரிக்.

* “ பழைம் கடைப்பிடியர் கேண்மையும் பாரா
கிழமை பிறிதொன்றுக் கொள்ளார் - வெகுளினமைத்

காதன்மை யுண்டே யினறமாண்டார்க் கேள்விலிரும் ஆவ்வலரு யில்லை யவர்க்கு” — சீதிரை விளக்கம்.

[காதன்கும் - அண்பு, உண்டே - உண்டோ இல்லை யென்றபடி..] எருமி அரசியல்

விடுதலை இடத்து சிக்கிபொருள் அறிவு இடத்து சிக்கிபொருள் என்ன பண்பு நண்மை இருக்கிறப, வடிவு, தொழில், சொல் என பலவு முதலாகச் சிராக்குதலைக்கி அளவுவங்கள் பல, அவையாவும் முன்னறிதல்விடத்தே அமர்தலே மறைக்கப்படும்; பாராவை மனத்தோடு கலத்தலால் அவ்விடத்து மறைக்கப்படா தென்பது பற்றி, ஏதேனுமே பிரித்து கூறினா இனி அளக்குகின்றேன் என்று பாடங்கள் உட்ப அறி குறிடயே மென்றிருக்கும் அண்மச்சூரை அரசா வருக்குதுக் கோலாகது கண்ணன்ற சொல்லி, தள்ளுகேப்பதபாலவையால் அவ்வரசரது கோபக்குறிடப்பினையறிக என்று கருக்காக்க கூறாற்றமுரா இதனால் உணவிடக்குலி பாராவை யென்பது சொல்லட்டது

ஆனால் அறியவீர்களுடைப் புதைமாச்சன் ஹராசனுடன் குறிக்கப்பட்ட கார்யத்தைத் தெள்ளி சொல்லி ஓவியர்டாவுக்கு அவனா முகத்தினில்லாம் கண்ணிடவும் பார்சரிவானை எபத்தோ, ஒருவனுடைய மனத்தின்டத்திலே நிதி வசூலைச் சந்தித்துக்கப்படாமல் உணரவாகின்றனபதை, தனது புந்தமும் விதத்தைக்கப்பறிந்து அதனாலே பிர்ரா குறிப்பிட்டுக் கொண்டு நடவடிக்கை யிருப்பாக்கனாபதும் இங்கு அறியக்கூடுக்கனவானா?

எறி - அதையற்றுக்கல்.

அஃதால் து நிர்ச்சேஷன்டிருந்த சுப்பிளின் து இயல்ஸப ஏற்றவை காரியஞ் சொல்லுவாரா அன் குறிப்பறிதலே யங்காமல் இது வழக் கூடியன்னுடையா, முஃது அதன்பின் கூகுத்தப்பட்டது.

**அவையாக தொராய்களு சொல்லுவது இராமானு
தொராய்நின்கு தூயமையலா.** (5)

(இ) சொல்லின தொகை சொல்லின கூட்டத்தை, அறிக்க ஏதிரித, தூயங்மயவா பரிசுத்த குணமுடையவர், தாம ஒன்ற சொல்லுமிடத்து, அவை அப்பொழுதுள்ள சபையை, அறிக்க ஏதிரித, ஆராய்க்கு - ஆராய்க்கு, சொல்லுக சொல் உடைவா, எ - ற.

சொல்லின் தொகையினாலோ, கென்சொல் (வெளிப்படைச் சொல்), இலக்கணச்சொல் (உசியபொருளை விட்டு அப்பொருளின் சம்பந்தியை யுணர்த்துஞ் சொல்), குறிப்புச்சொல் (செம் பொருளும் இலக்கணப் பொருளும் அல்லத வேறு பொருளை யுணர்த்தும் சொல்) என்றும் மூலவகைச்சொல்லும் அடங்கினா. நூய்யை - அச்சொர்களில் தமக்கு ஆங்கதவை ஒழிந்து ஆமலை கொள்ளல். சபையென்றது இங்கு அச்சபையினா அளவினா. அவ் வளவு மிகுதி ஒப்பு, தாழ்வு என்ற மூலவகைப்படியும். அறிதல் - தம் மோடு தூக்கி அநிதல். ஆராய்ச்சில் - இங்கொப்பயிலே சொல்லப்படுகிற காரியம் இது. சொல்லும்கிணிதம் ஆகுது. சொன்னால் அதன் மூடிவு என்று இலாவு டுள்ளிட்டவைக்கா ஆராய்தல்.

சொர்களின் கூட்டுரை * ஆராய்ச்தறிந்தவர் சபையில் ஒன்று சொல்லுக்கால் அது கேட்குதலில் விருப்புமைடத்தையிருக்கலை ஆராய்ச்தறிந்து, சொர்கு : மஹோத்துர்கு : மஹோன்னு : ஒருவகைக் குற்றங்களும் இல்லாதகாப் மிகவுக் தெளிந்து சொல்லக்கூடவரென்பது ; சொல்லின் ஏகையறியாதவர் சபையினா அளவறியாது பேசத்தோடுக் குடியிருப்புவா ரொபைம் ; அறியால் தமியின் மிக்காரும் தமியமிழாத்தாரும் இருக்கும் சபையில் தமது நூலறி அம் சொல்கண்மையுட் தோன்ற விரிந்துகொருத்த, அறிவிலாராது சபையில் தாழும் அறிவிலார்பீபால் இருக்கக்கூடவரென்பதும் ; தம் மின் மிக்காராவுக்கண் தங்குள்ளவும், ஆர்மிகுதியும், அவர் சொல் ஹதற்குருஞ்னே சொன்னது ஒண்டாசிர கு : நழும், செல்லா விட்டபால் வருகின நூலையுட் அறிந்து அடங்கும் அடக்கம் ஒரு வர்க்கு இது நன்றென்று சிரப்பித்துச் சொல்லப்பட்ட குணங்களைவிட்டு சொன்ன அறவுகளினா மெய்மைமையை அறியவல்லவர் சுபையில் வல்லாக்குறுவன் சொல்லிழுகுப்புதல் முத்தியகூடதற் பொருட்டு கண்ணறியல் நினைவு கொடுக்கிறீர்களோ முந்

* செற்களினா கூட்டுரை - முன்னர்க்குறிய மூலவகைச்சொல் தம் செம்பொருள் இலக்கணப்பொருள் குறிப்புப்பொருளென்றும் அருத்தத்தை உணர்த்தும் விதம்.

ஈடுக அரசியல்

தவறிக் கூடாவொழுக்கத்தனதலை யொக்குமென்பதும் ; குற்றமறக் கற்றவரது சபையிலேயே கற்றவரது கல்வி விளக்கித் தோன்று

மென்பதும் ; கல்லர்ச்சபையில் கல்வுபாருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்கு உரியவராயவர் அவையறியாத புல்லறி வானிருந்த சபையினிடத்து மறந்தும் அவைகளைச் சொல்லர் தொழியக் கடவுரைபதும் ; சொல்லாராயின், தமக்குரிய சபை யை அறியாமையைக்குறித்து கல்லர் சபையும், சொன்னபொருளை அறியாமையால் புல்லர் சபையும் அவரை இகழுமென்பதும் ; அவ்விதம் புல்லர் சபையிற் சொன்னசொராகன் சீராறி ரிசின்திய அயிர்த்தைபொத்துக் கெடுப்பைபதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

ஏட். அவையஞ்சாமை.

அஃதாவது சொல்லுதற்குரிய சபையை அறிந்து சொல்லுங்கால் அச்சபைக்கு அஞ்சாமை. அதிகாரமுறையையும் இதனுலே விளங்கும்.

**கற்றூர்முற் கற்ற செலக்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொளல்.** (ச)

(இ - ன்.) கற்றூர்முன - பலதுல்களையும் காலேரூர் சபையினிடத்து, கற்ற - தாம் கற்றவைகளை, செல - அவர் மனங்கொள்ளும் வழியால், சொல்லி - அஞ்சாது கூறி, தாம்காற - தாம கற்ற வைகளிலும், மக்க - அதிகமான பொருள்களை, மிக்காருண் - அவ்வதிக்யாகக் கற்றவரிடத்து, கொளல் - அறிந்துகொள்ளக்கூடவர், எ - டு.

என்னாம் ஒருவருக்குக் கற்றல் கூட்டாமையால் வேறுவேறுய கல்வியடையவர் பலரிருந்த சபையில் தாம் கற்றவைகளை அவர் மனங்கொள்ளும்படி சொல்லக்கூடவா ; சொல்லவே, அவரும் அவைகளையெல்லாம் சொல்லுவாராதலால், மர்றுநக் காப்பெபருதலை யெல்லாம் கேட்டறியலா மெனபதாயிர்து. இதனால் அவையஞ்சாமையினது ஒருசார்ப்பயன் சொல்லப்பட்டது.

அவையஞ்சாமை—நாடு

ஈருகூ

சொற்களது தொகையெல்லா மறிந்த பரிசுத்தகுணமுடையவர் கற்றுவல்ல சபை மூடசபை என்கிற சபையின் வகையினையறித்து, கற்றவல்ல சபையில் ஒன்று சொல்லும்போது, அச்சத்தாற் பிழைப்படச் சொல்லா ரெண்பதும் ; கற்றூர் சபையினிடத்தே அஞ்சாமலே தாம் கற்றவைகளை அவர் மனங்கொள்ளும் வகை சொல்லவென்றால் கற்றவசெல்லாரிலும் இவர் நன்றாகக் கற்றவரென்று உலகத்தாராற் புகழுப்புவாரென்பதும் ; சபையில் அஞ்சாது பேச

வல்லவர் சிலகேயன்பதும் ; வேற்றரசர் கபையில் அஞ்சாமல் அவர் சொல்லிய சொங்களுக்கு உத்தரங் சொல்லுவதல் கிமித்தம் ஆகைச்சர் சொல்லிவக்கண வழியாலே வாத செற்ப விதண்ணடை களும் சலாதிகளு முதலிய அளவுவதறுக்கு) நூல்களைக் கற்றல் வேண்டுமென்றதும் ; கபையிலே பேசுதற்கு அஞ்சவோர் கற்ற கல்வி புசுக்கண்திட்டில் அதனை யஞ்சம் பேடியின் கையிழுள்ள வாளைப் போது பயன்ற்ரதாகு மென்பதும் ; கல்லவர் கபையில் குற்றமீச் சொல்லாதவர் பலது எல்களைக் கற்றிருந்தாலும் அவற்குற் பயளிவிலை யெல்லாபதும் ; நால்களைக் கற்றிருந்தும் அவைகளாலே யென்ன அறிந்திருந்தும் கல்லவரிருந்த கபையை அஞ்சி அவ்விடத்திட்ட சொல்லாதவரைக் கல்லாகவரிலுக் கடையரென்று உலகம் சொல்லுமென்பதும் இங்கு அறியாத்தக்கவைகளாம்.

அங்கவியலில் அகைச்சீயல்
முற்றிற்று.

எ. ச. நாடு.

இனி அவ்வரசனாலும் அகைச்சனாலும் கொண்டு செலுத்தப் படுவதாய் மற்றும் அரண்முதலிய அங்கங்களுக்கு அவசியம் வேண்டும் சிறப்பினையடையதாகிய காடு ஓரதிகாரத்தினாலே சொல்லுகின்றார். அஃதாவது இப்படிப்பட்டதென்பதும் அதிகாரமுறை மையும் இதனுள் விளங்கும்.

பின்னியின்மை செல்வம் விளைவின்ப மேமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (அ)

காடுசு அ. ப. சி. ய. ஸ்

(இ - ள) பின்னியின்மை - கோயில்வா மையும், செல்வம் - பொருள், விளைவு - நெல் முதலியவற்றினா விளைவு, இனபம்-சகம், மமம் - காவல், என்றிலை புதைமையுமாகிய, இவைவந்து - இவைவக்கிளையும், நாட்டிற்கு - நாட்டினுக்கு, அணி - அழங்கும்; எனப - எனது நூலோர் சொல்லுவர், எ - று.

பின்னியின்மை - நிலங்களத்தால் வருவது. செல்வம் - கப்பல்களி லும் வண்டி களிலும் வியாபாரிகர் கொண்டிவரும் பொருள்களும், வரிப்பண்மும், சுரங்கத்தில் கிடைக்கும் பொண்முகவிடா - தீவாக்களும், சிலகத்தில் விளையும் தானியம் பயறு ஏதாவிடு உணவுப்

பொருள்களும், மலையில் விளையும் உடுத்த வெரானா என், பினவு
மாம். இனபம் - திருவிழாவும் யேன்விடும் சாமி நீராந்த உடை
எம்யாலும், அனுபவிப்பவை உடைஎம்யாலும், ஸில்ரிகோது கன்
எம்யாலும் வாட்வார்க்கு உடன்னோ கிடூவது. காவு எாடே அர
சன காகத்தும். வழித்தோ காவலை, அரசன்காவு முடிடைனா.
பிறதேசங்களில் இள்ளாரும் ஆசீர்வது : பிரதை ஏதை காலா நினை
பாணமக்கு ஏதுவாலைய அதனாற்கு இழந்தேவோ பிசாலல் பட்டது.

அக்தைய நாடானத குணருத விளாவினோச செப்பாடும்
ஏரும், * தூங்கேதா அங்க்கா முதலாளை, அ, நிவாருப், எ, ஏக்ககக்
துறையாத செல்வத்துணை, கூட, பாரும் கூடிவாபும் ஓ, பிரீரைனை
புடையதாய், அரசர்து சுக்குதனால் மிகப்பெயல், பெய, சுரமம்,
ரலி, விட்டில், கிளி என்பது நூல் வருங்கமிரும், அ, ச, ம, சுதி
ஞல் வேற்றரசர் கிட்டுதலால் வருங்க்கும் இல்லாத விலை வினை
புடையதாய்ருக்கு மெனபதும்; பிரகாரினி இள்ளா மனி கூட்ட
மும், பசு ஏருமை முதலாயிய விலங்கின கட்டமும் தசுப, பித்தசங்
ளிலே பஸ்வரா வந்து தங்கி ஒரு ஹலாவது அரச ஏ முனை கப்பா
ஷாவது உணவில்லாமையாவது கண்ணிடக் குவந்தா, அவற்காத

* “நறவாகு செய்வாக்கிடங் தயஞ்செய்வாக்கு மஃதுடம்,
னாரும் பிரகும். [சீவகசிந்தாமன் - இதைபொருள் - சுவவே
ங்கதநாடு முத்தியடையுமாலும் கல்லத்துவத்துணைச் செய்வாக்கும்
மும், மறுமையினபங்கருதி இல்லறம் கடகதுவோர்க்கும் அங்காடு
க்கவிடம் என்பது.]”

தாங்கி அதன்மேலும் தள்ளாகனுக்கு இகைப்பொருள் முழுதை
யும் உடன்பட்டுக் கொடுக்கு மென்பதும்; உழவருடையையாலும்
யிகவினோதலாலும் அங்காட்டிலுள்ளார்க்குப் பசித்துள்ப யில்லைபென்
பதும்; தீக்காற்றும் மிக்க குளிரிவெப்பங்களும் உண்ணப்படுமானால்
களது தீலமயும் இல்லாமையால், அங்கு நோய்த் துண்பயில்லையென்
பதும்; அரசன் வலிமையும், எப்போதும் மாறுபடாமல் நிலைத்திருக்கு
கும் சேனையும், காடு நீர் மதில் மலை என்னும் கால்வகை யரண்
ங்கும் உடையையால் அங்குப் பகைத்துணபயில்லை யென்பதும்;
சாகி பர்வியும் சமயம்பற்றியும் உண்டாகும் சங்கேத (கட்டுப்பாடு)
வசத்தால் மாறுபட்டுக் கூடும் பல கட்டமும், உடனிருக்க

கொண்டே பாயுகச செய்யும் * உட்பகையும், சமயங்வங்கள் அரசனை அலைக்கின்ற கொலைத்தொழில் குறும்பரும் அங்காட்டில் இல்லையென்பதும்; அரசனாலும் வலிமூலமாலும் கடவுட்பூர்ச் சூரியன் என்றிவைகளைச் செய்தலாலும் அங்காடி கேட்டியாக்காம் அரிதிட கெட்டதாலேயும் அப்போதும் நன் வளம் குறையாக்கா யிருக்குமென்பதும்; கீழ்நிரினையுடைய கிணறுகளையும் சிறஞ்சாங் களையும், மேல் நீரிலையுடைய ஏர் ஆறுகளையும் மழுமதாலத்தில் உட்கொண்டுள்ள நீரை வெவ்றத்தாலத்தில் வெளிப்படுத்தும் மலையையும், அழியாத நகரத்தையும் தனக்கு அவைவங்களாகவுடைய தெனபதும்; குடிகள் தேடி வருந்தாமல் அவர்களுக்குச் சங்க பொருள்களையும் கொடுக்கவல்ல தீதொபதும்; மேற்கூறிய குணங்கள் எவ்வரவரைத்து நிறைந்திருந்தாயிலும் அரசனே பொருந்துதல் இல்லாதவிடத்து அங்காட்டிர்கு ஒருஞ்சாங்களாற் பயனில்லை யென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

* உட்பகை - வழியைலத்துப் பொருள்பறிப்பேர் கள்வர், கோள் சொல்வோர் முதலாகிய மக்களும், பன்றி புலி கரடி முதலாகிய மிருகங்களும்.

+ “பொருள் செய்வார்க்கு மல்லிடதிம்” என்றாயிற்கும், [சீவக சிந்தாமணி - தூதனைபொருள் - நிலையாத பொருளைச் சேர்க்கவிரும்ப வர்க்கும் அவர்கள் அதனைத் தேடி வருந்தாமல் அடைவதற்கு அங்கு வேமாங்கத காடு தூடமாம் என்பது]

ஈடுகு

ஈ ர சி ய ஸ்

எடு. அரங்.

இனி அங்காட்டிற்கு உறுப்பாய் அடங்குமாயினும் பக்கவரால் தொலைவு வந்தவிடத்து, அதற்கும் அரசனாலுக்கும் காப்பாதற் சிறப் புப்பற்றி வேட்ரூர் அங்கமாகச் சொல்லப்பட்ட அரண் இவுதினாரத்தால் சொல்லுகின்றார்.(அஃதாவது இன்னதெனபதும், அதிகாரமுறையையும் தீர்த்துவிடுவதும்.)

உயர்வாலா திண்மை யருமையின் நான்கின்

அமைவர ஜென்றுகைக்கு நால். (க)

(இ) - (ஏ.) உயாவ - உயர்ச்சியும், அகலம்-அகலமும், திண்மை -

வலிமையும், அருமை - அருமையும், எனது சொல்லப்பட்ட, இங்கான நெ - இங்கானகினது, அமைவு - மிகுதியையுடைய மதிலை, அரணைனது - அரணைத் து, தால் - நாலோ, உரைக்கும் - சொல் தூவர, எ - ரு.

அமைவு அதனையுடைய மதிலைக்காதலால் பண்பாகுபெயர். தால் அதனை ஆக்கியோகாகாதலால் காரியவாகுபெயர். உயர்வு - ஏனிக்கு எட்டாதது. அகலம் - புத்தோராக்குத் தோண்டக்கூடாத அழியகலமும், உள்ளிடத்தோர்க்கு நினது தொழில் செய்தறகாக் தலையகலமும். தின்மை - கருங்கல் செங்கல்களாலே செய்தலால் குத்தப்படாமை. அருமை - பொறிகளாலே சோதற்கருமை. பொறி கன்-எந்திரப்பாவைகள். அவையாவன:— “வளைவிற் பொறி முயித் செறி நிலையுங், கருவிற஼ாகமுங் கல்லுமிழ் கவனும், பரிவுற வெங் கெடும் பாகடு குழிசியுங், காப்பொன ஹுஸெடுங் கல்லிடு கூடையுங், தூண்டிலுங் தூடகு மாண்டலை யடிப்புங், கவையங் கழுவும்புவததயும் புழையு, மைவிதத் தலாமுங் கைபெயரூசியுஞ், சென்றெறி சிரதும் பன்றியம் பணையு, மெழுவுஞ் சீப்பு முழுவிற்ற கணைபழுங், கோலுங், குங்கமும் வேஹுஞ் குலமும்” என்றிலை முதலாயின.

† சிலப்பதிகாரம் - (இதன்பொருள்) - வளைக்கு நானே யெய்யும் எந்திரவில்லூம், கரிய வீரலையுடைய குங்குபேர் விருங்கு சேங்தானாக் கடிக்கும் பொறியும், கல்லையுமிழுங் அரங் நானே

‘மேற்கூறிய மதிலையென்று அதன்புறத்திலே செயற்கையா வலமைக்கப்பட்ட எங்காளரும் வற்றூக் கீராயுடைய அழியும், அதன் புறத்திலே இபற்றையால்குமக்கப்பட்ட நீரும் நிழலுமில்லாத மரு (பாலை) நிலமும், அதனா புறக்குலேயுள்ள மலையும், அதனபுறத்திலே யுள்ள நெருங்கிய காடும் நாட்டிற்கு அரண்களாகுமெனபதும்; அவ

கவனும், காய்ந்திரைக்கலால் சோந்தானா வருத்துவதாய செய்யும், செம்புருக்குப், (அன்றி அங்கனாம் இறைத்தற்குப் பாகுகாயுங குழிசிகளூராம்), கருக்ககாய்ச்சி யெறிதரகு எஃகுபட்ட குருக்கும் உலைகளூப். ஜடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டிலைக்கும் கூடையும், தாண்டில் வழிகாப் பண்ணிப் போகட்டுலைவததுக் கிடங்கு நீங்கி மதில் பறதுவாராக் கோது வலிக்கும் கருவியும், கழிதோல்போலக கழுதகிற பூட்டி முறக்குஞ் சங்கவியும், (கயிற

துத் தொடக்கமாம்), ஆண்டலைப்புள் (கோழி) வடிவாகப் பண்ணிப் பறக்கவிட உச்சியைக் கொந்து மூனையைக் கடிக்கும் பொறி ஸிறைகளும், கிடங்கிலேயின மரியதற்கஞம் இருப்புக் கலவடும், சமூக கோழம், அமுகுக்டிர, எவ்வறைகளும், பற்றிக் கூதுகளிப் பேரக்ட்டவிட்டமும் (அனாரிக் கலை யளுக்கப்படி காங்கிரஸ் தொடங்கி காற்றும் தலைமுமாம், சாஜாம்புக் கூடெளபாரும் சிற்றும் புகள் கைக்கெடும் இயந்திரமென்பாருமான்). மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதிக்கும் ஊசிப்பொறிகளும் (இனிக் கதவோடு சேர்தபடி கைவதக நினைக்கழுவெனிலும் அணையும்), மாற்றூர் மேற் சென்ற கண்ணைக் கொத்தும் சிச்சிலிப்பொறியும், மதிற்றலையில் ஏறினாருட்டலைக் கோட்டாற் கிழிக்க இருப்பாற் செய்துகைவதத பன்றப் பொறியும், மூங்கில் வடிவாகப்பண்ணி அடித்தற்கைமைத்த பொறியும், கதவுக்குவலியாக உள்வாயிற்படியிலே கிளத்திலே வீழ விழுமரங்களும், கணையமரமும், கோழம், குஞ்சமும், வேஹும், சூலமும் முதலியனவுமாம். பிறவும் - சுதக்கிணி, தன்னி வெட்டி, கனிற்றுப் பொறி, விழுங்கும் பாம்பு, குழுகுப் பொறி, புலிப்பொறி, குட்பாம்பு, சுடப்பொறி, தகர்ப்(ஆட்டுப்)பொறி, அரிதுறபொறி என்பனவும் என்பது [இஃது அடியார்க்கு கல்லார் உரை.]

ாடுஅ

அ ர சி ய ஸ்

வரண் புறத்தோராலே கொள்ளுத்தகரியதாயும், அகத்தோக்கு வேண்டும் பொருங்க னெல்லாவற்றையும் உள்ளே யுடைத்தாயும், புறத்தோரால் அழிவுடையுமாவில் அது வாராதபடி உதவிக்காக்க வல்ல அரசனிடத்து ஆண்பும் மாண்மூச் மற்றும் சோஷ்விளாகமையும் முடைய வீராகளை யுடைத்தாயும் இருக்குமெனபதும்; அதனால் அது அறிவு ஆண்மை பெருமையென்னும் மூவகைவலியைப் பூர்வையாக்கப் பிரஸ்டீர் செல்வார்க்கு அவ்விதம் செல்லுங்கால் அவர்களினம் மகளிராயும் பொருளீடும் பிரஸ் அபகரியாமற காப்ப தோடி, அப் பெருமை தொலைந்து முடிவுக்கூட்டவிடத்துக் கடவினுடிவை உடைந்த கப்பர்காராட்பாரது பீக்ர காப்புக் காணுது தன்னை அடைக்கிறாராயும் காக்கும் சிப்பினை, ஸடயதென்பதும் இங்கு அறியற்றங்காவகாம்.

எக். போருள்சேயல்வகை.

இளைப் பெரும்பாலும் காட்டாலும் அரண்ணும் வளர்க்கவும் காக்கவும் படிக்காகப் பொருளைச் சம் ராஜ்தானின் விதம் இவ்வதை காரத்தாலே கொட்டவில்லை. (அஃகா து இரண்டொபதும் அதை கார முறைமையும் இதனுள் விளங்கும்).

**அ) நினைவு மாண்பீன குழுவி பொருளைன் தூம்
செல்வச் சீ : வி சி பா இண்டி.** (எ)

(இ) - ஏ.) அனபு சன - அனபினால் சனாறிடப்பட்ட, அரு வென்னும் - அருளெனன்ற, குழவி - குழங்கதயானது, பொரு வென்னும் - பொருளென்று உயாத்திச் சொல்லப்படும், செல்வம் - செல்வத்தையுடைய, செவிவியால் - செவிவித்தாயால், உண்டு - வளரும், எ - து.

சமபந்தம் பற்றுமலே வருத்தமங்களுடையவரிடத்துச் செல்வ தாசிய அருள் சம்பந்தம்பற்றிச் செல்லும் அனபு மிகுந்த விடத்து உண்டாவதாகவால் அதனை ‘அன்பீன குழவி’ என்றும், அது வறிய வர்மேற் செய்வது அவ்வறைமையை நீக்கவல்ல பொருளுடையவர்க் கொருள்செய்வைகை அடிகை

ஊவால் பொருளை நதர்குச் ‘செவிலி’ என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாகாமல் கானோ எல்லார் பொருள்களையும் உதவி வளர்த்தவால் ‘செல்வச்செவிலி’ என்றும் கொல்லினார்.

ஒருபொருளாகச் சிக்கப்பாடாக அறியீனிடக்கூடம் இழிகுலத்தா ரிடத்தும் பொருள் உண்டாயின அறிவார்கும் மயாகுலத்தாரும் அவரிடத்திலேபோய் நி : பாராதான். ஒருவனுக்கு அப்பொருள் போன்ற பொருள் பிரிதொன்றில்லை யென்பதும்; எல்லா நன்மையும் உண்டாவராய்வு; பொருளில்லாரை யாக்கரும் இகழ்வ ரெணபதும்; எல்லாத தீவியங்கம் உடையவராயினும் அஃதுடையாளர் யாவரும் உடைக்கெட்டவ மாணபதும்; பொருளென்னுடு * பொய்யா விளங்கானது தன்னைச் சம்பாசிஷ்டத்தாகு அவர் நினைத்த இடத்தெல்லாம் சென்று பகுக்கியானும் ஒருங்காக கெடிக்குமேன பதும்; அப்பொருளைச் சம்பாசிஷ்டமாட்காத நீண்ட விலக்கு அரு னோடும் அனபோடும் காட்ட மீண்டும்மாபதும்; அவரிதம் எல்ல வழியிலே சம்பாதிக்கப்பட்ட பொருள் சம்பாதித்தவருக்குக் கட வட்டிழை நானமாகிய அங்கினைச் செய்தத்துக்கும் இல்லாபமனுபவித் தர்கும் உதவியாய்சின்ற, அப்பா - எ பயனுகிய புகண்டியும் வீட்டையும் பயக்கு மேன்பதும்; காம பி : ஸ்டதாஞ்ச் செய்யும் கருணையோடும் பிறர் தமிழ்டிடக்கூடசெய்யும் அனபோயிருக்கிற பொருள்கீட்டம் பசுமட்கலத்துள வார்த்துவதற்கு நீடிபோல ஈடிய

வளையுங் கொண்டிறத்தலால். அப்பொருளிட்டத்தை விரும்பாக்கி நின்கக்கடவு ரென்பதும்; கவுத்தாய்க்கு பீபாக நெடிங்காலம் திலத்தி.ாகிழ்ச் சிடங்கு பின் கண்டெடுத்ததும் தாயாசிக்கன் பொரு தழுமய பொருள்களும், மரக்காலகளிலும் வண்டிக்காரிலும் வரும் பண்டங்களுக்கு வாங்கும் வரிப்பொருளும், பகல்வரை வென்று திரையாக்கொள்ளும் பொருளும் அரசிலூசுரிய பொருள்களாகு 'யேன்பதும்; பொருளுள்ளங் மேற்கொண்ட தொழில் அச்ச மூம் வருக்கமுமினாறி இனிது முடியுமென்றதும்; பகல்வரு

* பொருள் எல்லாக்குய எங்களும் அவசியம் கேண்டுவதம் வருதல்பற்றியும் பகல்யாகிய இருளைக் கெடுத்தல் பற்றியும் பொய்யா வினக்கெனப்பட்டதென் நறிக.

ஈகம் அ. ர. சி. ய. ஸ்

செருக்கைக் கெடுக்கும் ஆயுதம் பொருளாயிருத்தலால், தமக்கு மேன்மையுண்டாகக் கருதுபவர் பொருளைச் சம்பாதிக்கக்கடவு ரென்பதும், இங்கு அறியற்றக்கூவகளாம்.

எல் - படைமாட்சி.

இனி அப்பொருளிலே ஆவதாய் வெல்வதாகிய படையை இரண்டத்திகாரத்தாலே சொல்லக் கொடுக்கி, முதலிலே படை மாட்சி சொல்லுகிறோம். அஃதாவது சேளையினது நூற்றுமையாம். (அதிகார மூற்றுமையும் இதனுடைய விளக்கும்).

தார் தாங்கிச் செல்வது தானை தலைவர்த்த
போர்தாங்குந் தன்மை யறிந்து. (எ)

(இ - ன்.) தானை - சேளையாவது, தலைவர்த்த - பகல்வராலே வருக்கப்பட்டுத் தனமேல்வந்த, போர் - படையின போரை, தாங்குந்தன்மை - விலக்கும் வகுப்பை, அறிந்து - தெரிந்து வருத்துக் கொண்டு, தார் - அவரது நுசிப்படையை, தாங்கி - தனமேல் வாராமல் தடுத்து, செல்வது - தான் அதன்மேலே செல்வதே எ - று.

படைவகுப்பாவது விழுகம்; அஃது எழுவக உறுப்புகளை புடையதாய், வகையால் நான்காய் விரியால் முப்பதாம். அவயவம் ஏழாவன - உரம், இறக்கையிரண்டு, மத்தியம், பிரதிக்கிரகம், பிரிட்டம், கோடியென்பவை. உகை நான்காவன - தண்டம் (சேளையைக்

குறுக்காக சிறுதல்), மண்டலம் (பாம்பு மண்டலமிடுவதே போல சிறுதல்), அசங்கதம் (வேறு வேறாக சிறுத்துதல்), போகம் (யானை, தேர், குதிரை, காலாட்களை ஒன்றாகக் குறுப்பின் ஒன்றாக சிறுத்துதல்) என்பவை. விரி முப்பதாவன- தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கதவிரி ஆறும், போகவிரி ஐந்தும் என்பவை. இவற்றின் பெயர்களும் இவ்வளர்மும் இங்கே சொல்லப்படுகில் விரியும். அவையெல்லாம் வடதான்களிற் கண்டு கொண்டு.

நேர் யானை குதிரை காலங்கள் என்னும் கானகுறுப்புக்களாலும் கிறைர்த்த போரிலே காயம்படுத்திக் கூட அஞ்சாது வினாறு பகையை வெவ்வெதாகிய படை அரசன் செலவுகளை எல்லாவற்றானாலும் முதன்மையாகிய செலவுமென்பதும்; அப்படை மூலப்படை, கல்விப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, தனிப்படை, பகைப் படை என ஆறுவகைப்படுமென்பதும்; அவற்றின் அரசன்மூன் நேரைத் தொடர்ந்திவரும் மூலப்படை அழிவு எமையால் வீச்சும் ஏப்டொழுதும் தமது நிலைமையில் தாழாகமையும், ஊழியினால் குறைவு வந்தவிடத்து உயர் வாழாகமையும் உடையதாகும், அரசனிடத்து அளவுடைமையால் பகைவரால் வஞ்சிக்கப்படாததாகும் இருங்கு மென்பதும்; அஃது அதனால்மையதா யிருத்தலால் தான் சிறிதாய் விடத்தும் அரசனுக்குப் போரில் அதிவுகந்தால் தன்மேலே காயம் படுத்தகு அஞ்சாது வினாறு தாங்கும் சென்றியததை டையதென்பதும்; பகைவரைக் கடிதிறகொன்று விற்றந்தேவாகிய தறுகண்மையும், அரசனுக்குத் காழ்வுவராமற காததற்கேதூவாகிய மாண்மூடும், தோற்றேறுவாரா முதகிண்ணகண் வாளை வீசாகைக் கேதுவாகிய முன் வீராயினா சென்ற நல்வழியிலே செல்லுதல்லும், பகைவரால் வஞ்சிக்கப்படாகைக் கேதுவாகிய (அரசனுவு) நமப்பப்படுதலும் அம்மூலப் படைக்கு அரன்குமென்பதும்; அததகையபடை அலங்கரிக்கப்பட்ட தோயானை குதிரைகளுடனும் பதாகை (பெருங்கொடி), கொடி, குடை, பஸ்லியம் (சங்கிதம்), காகளம் (எக்காளம்) முதலிய வற்றின் தோற்றப்பொலிவாலே பெருமையை அடையுமென்பதும் இங்கு அறியதக்கூலங்களாம்.

எழு. படைச்சேருக்கு.

அஃதாவது அச்சேனையின் து வீரயிகுதியாம். அதிகார முறை மூலம் இதனாலே விளக்கும்.

பேராண்மையென்ப தறுக்கணை உற்றக்கால்

(இ - ஏ.) தறகண் - பகைவரிடத்தே முகங்கொடாமற செய் கின்ற வீரத்தை, போன்றமை என்ப - நுலோ மிகுந்த ஆண்மை யாகுமென்ற சொல்லுவார்; ஒன்றுற்றக்கால் - அவர்க்கு ஒரு தாழ்வு

11

ஈகூ.

அ சு க வி ய ஸ்

உங்ததாயின், முகங்கொடுத்து அதனைத் தீர்த்துக்கொள்ளுதற் பொருட்டு, வாராண்மை - உபகாரஞ்செய்தலை, அதன் - அதற்கு, எஃகு-கர்க்கையாகும், என்ப - என்று நுலோர் சொல்லுவார், ஏ-று.

என்ப என்பது எஃகு என்பதனேலூடும் பொருங்கி விண்றது. வாராண்மை - உபகாரஞ்செய்யுத்தன்மை. அஃதாவது தனது சேனை மூழுதம் போரிலிரக்கத் தனியனுயகப்பட்ட இலங்கைக்கரசனான இராவணனது சிலைக்கையைப் பார்த்து, அயோத்திக்கரசனான திராயபிரான் போர்செய்யாது இன்று பேராய் நாளை உன்று சேனை யோடு போருக்கு வரக்கூடவாயென்ற விட்டாற்போல்வது. மற்று - அசை. ஓதுவும் “கான முயலெய்த வம்பினில் யானை, பிழைத்தலே வேந்த வினிது” என்னும் முன்பாட்டும் தழிஞ்சி. தழிஞ்சி - இளைத்தவரை எதிராது தழுவால்.

வீரனைப்பவோனெருவன் காட்டில் ஓடுகிற முயலைத் தப்பாமல் எய்த அம்பை எந்துதவினும் வெளிவிலத்திலே நின்ற யானையை எறித்து தப்பிய வேலை எந்துதலைத் தனக்குச் சிறப்பாக மதிப்பாண்ணபதும்; தன் கையிலேஷ்டிப் வேலினால் யானையை யன்றி எறியாண்ணபதும்; கோபமிகுதியால் வேலரூரு வீரனுல் எறியப்பட்ட வேல் தன் மார்பிலே பின்று புதைக்கதறை யறியா ஜென்பதும்; பகைவரை வெருண்டு நோக்கியகண் அவர் வேலைக் கொண்டெறிய அதற்காற்றுத் அக்னோக்கை யழித்து இமைக்குமா யின் அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாகக் கருதப்படுமாதலால் வீரர் அதனைச் செய்யாரென்பதும்; வீரனுவன் போரில் காய்ப்படாத காட்களைத் தனக்குப் பயன்படாது வீராகக் கழிந்த காட்களைக் கருதவாணன்பதும்; புகழை வீரும்பிய வீரன் உயிரா விரும்பா ஜென்பதும்; வீரர் போர்பெற்ற நறியாகையால், அது பெற்றால் தம் மூயிர்ப் பொருட்டு அஞ்சாதவராய்த் தம்மரசன் அது வேண்டா வென்றுதடுக்கினும் சில்லா* ரென்பதும்; இன்னது செய்யேனுகிள்

* “புட்படந் தேவ ஞகவிற் சாலேம் யாமென, நீங்கா மறவா

வீங்குதோன் புடைப்பு” — புராணது. இதன்பொருள்—புட்பக விமானத்திற் செல்லும் தேவனாக ஆகலால் யாம் போரிற் சென்ற பகல்வரோ டெதிர்த்து மடிவோமென்று தம்முடு நீங்குதவில்லாத வீரர் தம்முடைய பூரித்த தோன்களைக் கைகளால் தட்ட என்பது.

நட்பு

நாளை

நகவெனத் தாங்கறின் சுபதம் தப்பாமற் பொருட்டுச் சென்று சாகவல்ல வீரரைக் குற்றங்குற்றுவா ரில்லையென்பதும் ; வீரர் தம்மரன் தாம்செய்த உபகாரங்களை எண்ணி உருகியழுமாது போரில் இறப்பாரெனபதும் ; அதனகைய இறப்பாரது இரங்காயி னுங் கொள்ளுங் தகுதியைப்படைய தட்டு தெரபதும் இங்கு அறியத் தக்கவைகளாம்.

எங். நட்பு.

இளி அப்படுப்போல் அரசாஞ்சகுத கொழில்லீடுக்கு உதவுவ தாகிய நட்பினை ஐந்தத்திகாரம் உடபயாட்டு வாய்லாஹும் பண்ணிரண் டதிகாரம் எதிரமறை வாயிலாஹும் சொல்லதொடங்கி, விதிமுக வதிகாரம் ஜங்கிலுங்கும் முதலில்லை நட்புச் சொல்லுகின்றார். அஃப் தாவது இன்னதெனபதும் அதிகார முறைமைமும் இதனுள் விளங்கும்.

செயறகரிய யாவுள் நட்பி னதுபீபால
வினைக்கரிய யாவுள் காப்பு. (க)

(இ - ஓ.) நட்பின - நட்புப்போல், செயற்கரிய - சமபாதித்துக் கொள்ளுத்தங்கு அரிய பொருள்கள், யா - எவ்வகை, உள் - இருக்கின்றன ; சம்பாதித்துக்கொண்டால், ஒதுபோல் - அதுபோல, வினைக்கரிய - பகல்வர்செய்யுங் கொழிலுகுப் புதுதற்கரிய, காப்பு-காலவாண்மை, யா - எவ்வகை, உள் - இருக்கின்றன, ஏ - டு.

நட்புச் செய்தறகு ஆவாரைப் பெறதலும், பெற்றால் செய்யும் உபாயமும், செய்தால் வேறுபடாமல் கீறதலும் குதலானாலை அருமையாகலால், நட்புப்போல் செய்தற்கரியனவில்லை என்றும், செய்தால் பகல்வர் அஞ்சிப் போர்தொடங்காராதலால் அதுபோல் போர் வாராமற் காத்தறகு அரிய காவலில்லை என்று : சொல்லினா.

நட்பு இயற்கை செயற்கையென இருவகைப்படும். அவைகளில் இயற்கைக்ட்பு பிறப்புமுறையா வாசியதும் தேயழுறையா வாசியதும்

+ சுற்றத்தார் அழ வீட்டினிடத்து கோயிலுல் சாவா பழ விளைப்பயனையே அடைவால், தப்போது அாத்த விளையால் வானுவகத்தை அடைவிக்கும் இரப்பு இங்கு சொன்னத்தக்க

ஏக்க

அங்க வியல்

என இருவகைப்படும். அங்கு முன்னையது சுற்றமாகவால் எது சுற்றங்கூழாலில் அடங்கிறது; மற்றது பகையிடையிட்ட தேயத்த நாகரவ் அது தீணவலியென வலியறிதலுள் அடங்கிறது. இனி இங்கே சொல்லப்படுவது முன்செய்த உதவிபற்றி வருவதாகிய செயற்கைக்ட்பே யாகவால், அதன் சிறப்பு இதனுட் கூறப்பட்டது.

அறிவுடையவர் கட்புக்கள் பிறை சிறையாக்கன்மைபோல் நாடோரும் சிறையுங் தன்மையைவாகுமென்பதும்; அறிவில்லாத வர் கட்புக்கள் சிறைந்த சந்திரன் பின்னே குறையுங் தன்மைபோல் நாடோரும் குறையுங் தன்மையைவாகு மென்பதும்; அறிவுடைய வரும் அறிவுடையவரும் செய்த கட்புக்கள் முன்னே சுருங்கிப் பின்னே பெருகுவதற்கும், அறிவில்லாதவரும் அறிவில்லாதவரும் செய்த கட்புக்கள் முன்னே பெருகிப் பின்னே சுருங்குதற்கும் காரணம் தம்முல்லே முன்னே அறியாமையும் பின்னே அறிதலுமே யாகுமென்பதும்; நூற்பொருள் நஞ்சுங்கீதாறும் கற்பவர்க்கு இன்பம் மிகுங்கு வருதல்போல நஞ்சுண முடையாரது கட்புப் பழகுங்கோறும் அவர்க்கு இன்பம் மிகுங்கு வருமையுமென்பதும்; ஒருவனே ஒருவன் கட்புச் செய்தல் தங்களுக்குன் நைக்கப்பதற்கு ஏற்றகை சொல்லி கையாடற் பொருட்டல்லாது, அவர்க்கு ஓவண்டாத செயற்கை உண்டானவிடதது முற்பட்டுக் கண்டித்துப் புத்திசொல்லுதற் பொருட்டே யென்பதும்; ஒருவனே ஒருவன் கட்பாதற்கு அவர் ஒரு தேசத்தாராயிருக்கையும் பலதரங்கண்டும் பேசியும் கூடுதலு மாகிய காரணங்கள் வேண்டாது * கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராக்கையார்க்கும் போன்ற அறிவு ஒத்திக்குருக்குமானால் அதைவே உடலுயிர் நீங்கும் உரிமையினை யுடையதாய் நட்பினை யுண்டாக்கு மென்பதும்; கண்டவிடத்து உள்ளமொழிய முகமாத்திரமே மலரும்வகை நட்குமது கட்பாக தென்பதும்; அன்பால் அகழும் மலர நட்குமதே கட்பால தென்பதும்; உண்மையான கட்பின்

* பாண்டிகாட்டி ஹஸ் பிசிரென்றும் சூரில் இருந்த பிசி ராங்கதயார் என்னும் புலவர் உறையூரில் அரசாட்சி செய்த கோப் பெருஞ் சோழன் என்னும் தனது நண்பன் செல்வங் தற்கு உய்யா துறந்ததைச் செவியற்றுத் தாழும் உடனே உயிர்துறந்தா ரென்பது கூத.

நட்பாராய்தல்

கெண்பபடுபவன் தன் கட்பினனைத் தீயவழியினின்றும் நீக்கி கல்வ வழியிற் சேலுத்தி அவனுக்குத் தன்பம் வாராது காப்பதோடு, ஊழினாலே துன்பம் வந்தவிடத்து அப்பொருடே சென்றதால் அத் தனபத்தை நீக்கமுடியாமலியினால் உடனிருந்து அனுபவிப்பா ஜெண்பதும்; ஒருவரையொருவர் சிறப்பித்துச் சொல்லும் நட்பு நட்பாகாதென்பதும்; ஒருங்கும் வேறுபடாமல் கூடுமிடத்தெல் லாம் மறைமை யிம்மைகளுக்கு உறுதியாகிய அறம் பொருள்களிலே தளர்ந்தவிடத்து அத்தளர்க்கிண் நீக்கி அவைகளில் விறத்ததலே நட்பிற்கு முடிக்க எல்லையாகுமெனபதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

அபி. நட்பாராய்தல்.

அஃதாவது முன் சொல்லப்பட்ட இலக்கண முடையவனா ஆராய்க்கந்தறிக்கே சிட்டிக்கிக்க வேண்டுதலால், அவரை ஆராயுங்கிறம். அதிகார முறைமையும் இதனாலே விளங்கும்.

கேட்டினு முண்டோ குறுதி கிளைஞரை நீட்டி. யளப்பதோர் கோல. (க)

(இ - ஸ்.) ஒருவனுக்குக் கீக்கடலாபது, கிளைஞரா - தனது கிடேகிதாகிற நிலங்களோ, நீட்டியளப்பது - குறையாமல் அளப்ப நாகிய, ஒர்கோல - ஒருகோலாம்; ஆகலால், கேட்டினும் - அக் கேட்டின்டத்தும், ஓர் உறுதி - அவராலே பெறப்படுவதொரு கல் வறிவு, உண்டு, (எ - றா).

தமது தமது கிடேக்கினெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வ முன்ன காலத்திலே புறத்து வெளிப்படாமல் வந்தவர் பின் கேடு வந்தவிடத்துச் செயல் வேறுபடுவதால் அக்கேட்டால் ஆச்சிரேக்கத் தின் எல்லைகள் அளவுசெய்து அறியப்படு மென்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை அனக்கறிந்தால் ஆவா

கரயே கொன்னுதலால் அவ்வறிவை ‘குறுதி’ என்றும் சொல்லி னார். கிளாரூர் - ஆகுபொயா. இஃது ஏதேசுவருவகம்.

ஈக்க அ க வி ய ஸ்

“பொடியணி மெய்யர்போலும் பொங்குவெண்ணுலர்போலும் செடியதோர் வினடையர்போலுங் காய்வைக் காய்வர்போலும் வெடிபடி நலையர்போலும் வேட்கையாற் பரவந்தொண்டர் அடிமையை யனப்பார்போலும் ஆவடு துறையஞ்சேரே”— என்னும் திருசேரிசையின் கருத்து இவண் உள்ளதுத் துணர்தற்பாலது.

ஆராய்ந்து கொள்ளப்படாத கட்டும் ஆராய்ந்து கொண்ட கட்டபவிடுதலும் அன்பந்தரு*மெஸ்பதும் ; ஒருவன் குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் † சுற்றத்தையும் பலகால் பலவழியால் ஆராய்ந்து அவனேடு நட்புச்செய்தல் வேண்டுமென்பதும் ; உயர்ந்த குடியிந்பிரந்து தண்ணிடத்து உலகத்தார் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனாது சிகேக்கதை அவள் விரும்பியதைக் கொடுத்தாயினுங் கொள்ளல்வேண்டுமேப்பதும் ; தாம் உலகாடையல்லாததைச் செய்யக்கருதின் அழும்வகைச் சொல்லி விவக்கியும், செங்தக் காற் பின்றும் செய்யாவகைக் கண்டித்துப் புத்தி சொல்லியும், அவ்வுலகடையைச் செய்யாவிடக்குத் துச் செய்விக்கவும் வல்லானா

* துபக்தருவது - சிகேகித்தால் தாம் அவரென்னும் வேற்றுமையில்லானமையால் அவரிடத்துப் பழிபாவங்கள் தம்மலவயாக வால் என்பதற்க.

† குற்றமில்லாதார் உலகத்திலே இல்லானமையால் உள்ளகுற்றம் பொறுக்கப்படுவதாயின், அவர் கட்பு விடற்பாற்றனது என்பதை இங்கு குறித்துணர்த்துகொள்க. “குண(ம்)நாடிக் குற்றமு(ம்) நாடி யவற்றுன், மிகுநாடி மிக்க கொன்ஸ்” என்னுங் திருக்குறளின் கருத்தும் இங்கு உணர்தற்பாலது.

‡ உயர்ந்த குடியிற் பிறந்தவன் பிழை செய்யாமையாலும், பழிக்கு அஞ்சுபவன் பிறன்செய்த பிழையைப் பொறுத்தலாலும் உயர்ந்தகுடியிற் பிறந்து பழிக்கஞ்சுபவனாது கட்பு மிகவும் அருமை யுடையதாலால் அது விலை கொடுத்தும் கொள்ளற்பால தாயிற்று. “இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச், செப்பழு(ம்) கானுமொருங்கு” (திருக்குறள்).

ஆரங்கது, அன்னவரது நட்பினைக் கொள்ளல் வேண்டுமென்பதும் ; மூடாது நட்பையும், ஆபத்திற் கைவிடுவாது நட்பையும் ஒழித் தல் வேண்டுமென்பதும் ; உலகத்தோடொத்துக் குற்றமற்றுர் நட்பினையே பழகுதல் வேண்டுமென்பதும் ; உலகத்தோடு ஒத்த வில்லாதவரது நட்பை அறியாது கொண்டால் அங்கட்பினை அவர் வேண்டியதொன்றைக் கொடுத்தாயினும் விடவேண்டுமென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

அ. பழையை.

அஃதாவது நட்பினரது பழையராங் தன்மைபற்றி அவர் பிழைத்தலை பொறுத்தல். பழையம் யென்னும் காரணப்பெயர் அப்பழைமைபற்றிச் செய்யும் பிழைத்தன பொறுத்தளரிய காரியத்திற்கு ஆயிற்று. ஆரங்கது சினேகிக்கப்பட்டா ராயினும் பொறுக்கப்படும் குற்றமுடையராகவாலும் ஊழில்வகையாலும் கட்டுக் கொள்ளப்பட்டவரிடத்துப் பிழையுள்ளதா மென்பது அறிவித்தார்கு, இது நட்பாராய்தலின் பின் வைக்கப்பட்டது.

பேதைமை யொன்றே பெருங்கிழுமை யென்றுணர்க நோத்க்க நட்டார் சொனின். (டு)

(இ - ஸ்.) சோதக்க - தாம் வெறுக்கத்தக்கவைகளை, நட்டார் - சிகேதிதவர், செயின் - செய்தாரானால், அதற்குக் காரணம், பேதைமை ஒன்றே - அறியாமையொன்றே யல்லாமல், பெருங்கிழுமை - மிகுஞ்சுரியமயுயாகும், என்ற உணர்க - என்ற அறிக் (ஏ - றா).

ஒன்றே என்பது எண்ணுப் பொருளில் வந்த இடைசொல், செயினைவே, தமியியல்பினால் செய்யாமை பெற்றும். கைப் பொருள் இழுத்தற்குக் காரணமாகிய ஊழால்வரும் பேதைமை யார்க் கும் உண்டாகவால் தமக்குத் திங்குசெய்தா ரென்றுவது ஊழில்வகையால் எம்மால் வரக்கடவது ஒற்றுமை மிகுதிப்பறி அவரால் வக்த தென்றுவது கொள்வதற்காலம் அனாபில்லாமையென்று கொள்ளப்படாதென்பதாம். கெடும்வகை செய்யின் அதற்குக் காரணம் இதனுற் கூறப்பட்டது.

ஈக்கு

அ ந் க வி ய ல்

பழைய சிடேகிதர் * உரிமையாலே செய்தலைகளைச் சிறிதாயிரும் உல்லங்கள் கூடுதலாக உடன்படுவதாகிய நட்பே பழைமையென்ற சொல்லப்படுவ தென்பதும்; அதுவே டபிற்கு அவயவமாக மதிக்கப்படு மென்பதும்; அதனால் அவ்வரி ஸைக்கு இனியராதல் அறிவால் சிறைக்கோர்க்கு முறையாகு மென்பதும்; தாம் உடம்படாத காரியமானதும் கட்பினர் உரிமையினாலே செய்தலைகளுக்குத் தாம்செய்தலைபோல் உடம்படாராயின் அவரோடு பழையதாய்வங்க கட்பு பயன்றகாகு மென்பதும்; ஒரு வர்க்குத் தங்கரும் தாம் அறியாமல் முடிந்திருக்கலையக் காட்டிலும் மேலான கண்ணம் வேற்றலாமையால், கட்பினர் உரிமையால் கேளாது தங்கருமத்தைச் செய்தாராயின், அச்செய்க்கையை அறி அடையோர் மிகவும் விரும்புவதைப்பதும்; கட்பின் வரம்புடலாது அதன்கண்ணே சினநவர் தம்மோறி பழைமையில் வேறுபடாது சின்றவரது கட்பினை அவராலே கேடு சேர்ந்தவிடத்தும் விடா ரென்பதும்; அன்புடலை பழையதாய்வங்க கட்பினையுடையவர் தமது கட்பினர் தமக்குக் கேட்கி செய்தாலும் அவர்டத்து அன்பு நிங்கா ரென்பதும்; கட்பினர்செய்த † பிழையைத் தாமாகவே யல்லாமல் பிறர்செல்லினும் கொள்ளாத உரிமையறிய வல்லவர் அப்பிழை பொறுத்துக்காகிய உயர்க்க குண்டத்தினாலே சிறப்புற்ற விளங்குவரென்பதும்; உரிமைகடாமல் பழையதாய்வங்க டபினை முடையவரது கட்பினை அவர் பிழைநோக்கி விடாதாரை நம்மிடத் தும் இவர் இப்படிப்பட்டவ ராவாரன்று யாவரும் தாமேவங்கு கட்பாக்கிக்கொள்வ ரென்பதும்; அத்தகைய பண்பின் மிக்காகைப் பகுவகரும் விரும்பி அடைவ ரென்பதும் இங்கு அறியத்தக்கவை காரம்.—

* உரிமையிற் செய்ப்பை - கருமங்கள் செய்யும்போது, கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டுமையை களைத் தாமேகொள்ளுதல், பணிவச்சங்க எில்லாமை யென்றிலை முதலானவை.

† பிழையாவன - சொல்லாமல் நற்பொருள் வெளவு, பணியாமை, அஞ்சாணம் முதலானவை.

* அ. தீட்பு.

இனிப் பொறுக்கப்படாத குற்றமுடைமையால் விடத்தக்க தாகிய நட்பு கட்பாராய்த வத்திகாரத்திலே சுருங்கக் சொல்லிய

அளவால் அடங்காமையால், அதனை இருவகைப்படுத்தி இரண்டுத் தொகைகளை சொல்லத்தோடுக்கி, முன்னே திட்டபுச் சொல்லுகிறோம். அஃதாவது தீக்குணத்தாரோடு உண்டாகிய நட்பாம். குணத்தினாலும் தீமை ஒற்றுமைப்பறி ஆத்திக்குண முடையாரோடு செய்த நட்பின் மேலாயிற்று. அத்கார முறைமை சொல்லாமலே நடவடிக்கை.

நடவடிக்கையை ராகிய நட்பிற் பகைவரால்
பத்தடித்த கோடி யூறும். (எ)

(இ) - ஸ்.) நடவடிக்கையை ராகிய - தாம் அறிதல் வகையராகாமல் கருதல் வகையாதாக்குக் காரணமாகிய, நட்பின் - நட்பால் வருவன் வர்ணைப் பார்க்கிறார்கள், பகைவரால் - பகைவரால்வருவன், பத்தடித்த கோடி யூறும் - பக்குக்கீராடி மட்டாகு நால்வையாம், எ - று.

நட்பு - ஆகுபெயர். அங்கட்பாவது விடம் (காருக)ரும் தூர்த்த (வஞ்சக)ரும், வேழும்ப (கழுதங்க-க்க)ரும் பேரான்று பலவகையால் கருவித்துத் தாம் பயன்கொண் டெரத்துவரோடு உண்டாகியது. பகைவரால் என்பது வருவன் என்பதை அவராய் (வேண்டி) நிற்ற வால் அது (வருவன் என்பது) கருவிக்கப்பட்டது. பத்தடித்த கோடி - பத்தாகத் தொடுத்த கோடி. அங்கட்பினால் வரும் இன் பங்களிலும் அப்பகைவரால்வரும் தான்பங்கள் மிககல்லவென்பதாம்.
 * நாக்குணமல்லாதவரது நட்பும், நட்பனவுபாராமல் அங்கட்பால்வரும் பிரயோசனத்தனவு பார்ப்பவரது நட்பும், கொடுப்பாரைக் கொள்ளாமல் அவர் கொடுப்பதைக் கொள்ளும் வேசையீர் போல்வாரது நட்பும், பிறாக்கேடு நோக்காது அவர் சோர்வு பார்க்கும் கண்வரது நட்பும், போர்வாராத முன்னொல்லாம் தாங்குவதுபோலி குஞ்சு போர்வங்தவிடத்துக் களத்தினைத் தங்கிவிட்டு ஓடுகின்ற நாளி

அங்க ஈய ஸ்

* கநியைக்கும் சாரிபதினெட்டும் போர்செய்யுங் திறமும் அறியாத குதிகரோபான்ற மூடரது நட்பும், செய்தலைத்தாலும் காவலாகாத கீழ்மக்களது நட்பும், தம்மாலாகும் காரியத்தை ஆகாதாகவும் ஆகாத காரியத்தை ஆவதாகவும் நடிப்பவரது நட்பும், சொல்லும் செயலும்

வேறுபட்டிருப்பவரது நட்பும், தனியே இருக்கும்போது உறவாடிச் சபையிலே பழிப்பவருடைய நட்பும் ஒழிக்கப்பட வேண்டியவை யெனபதும்; அறிவிலானது மிக கெருங்கிய நட்பைப் பார்க்கின்றும் அறிவுடையானது பக்கமை நன்றான்பதும் இங்கு அறியத்தக்க வைகளாம்.

அடி. கூடாநட்பு.

இனி ஏனைக் கூடாநட்புக் கூறுகின்றார். அஃதாவது பக்கமை யால் மனத்தாற் கூடாதிருக்கிற தமக்கச் சமயங் கிடைக்குமளவும் புறத்திலே கூடி நடப்பவர் நட்பு.

மிகச்செய்து தம்மின் ரூ வாரை நகசமீசய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று. (க)

(இ - ன்) அரசாந்தியாசது, ஏகசெய்து - பக்கமைதோன்றுத் தெரியும் படி புறத்திலே நட்பை மிகச்செய்து, தம்மென்றாவரை - உள்ளே தம்மை இருமூல் பக்கவரை, நட்பினுங் - தாழும் அங்கட்பினிடத்தே கிணறு, நகசெய்து - புறத்திலே அவர் மரியும்படிசெய்து, சாப் புல்லற்பாற்று - உள்ளே அம்மிழுச்சி கெடும்படிக்குப் பொருந்துந் தனமையுடையது, எ - ற.

அரசாந்தியென்பதும் கிண்஠ெற்றபதும் அவர்ய் நிலையால் வந்தன. உள்ளென்ற புறமொன்றாதல் ஒருவஜனுக்குத் தகாதாயினும் வஞ்சமனத்தாரம் உறவாடும் பக்கவரிடத்தாயின் அது தகுமென, பது நிதிநுவின் துணிபென்பார், அதன்மேல் வைத்துக் கூறினார்.

+ கதி ஜங்கு - மல்லக்கி, வாங்ரக்கி, மழூர(மயில்)கதி, வல்லியு(புலி) கதி, விடை(இடப)கதி என்பன. கதி - நடை. சாரி - வட்டமாயோடல்.

கூடாநட்பு

ஈடுக

“மாதர்க்கிதங், கவிவாணர்க்குச் சால வணக்கங், குருநாதர்க்கு நீதியோடாசாரங், கல்வி யெந்தவர்க்குச் சோதரர் வாசகம், பொய்க் குப் பொய, கோருக்குச்சோ, எறிவிலாதாக் கிரட்டிப் பறிவுடையாரசெயு மாண்மைகளே” என்னும் பாசுரத்தின கருத்து இருக்கே உணரத் தக்கதாரும். சாவ என்பதன இறுதிசிலையாகிய வகரவயிர் மெய்விருதி செய்யுள் விகாரத்தால் தொக்குங்கிறது, * “கோட்டினவயயச் சாகருத்தி” என்புழிப்போல். என்னுவாரைப் புல் வெனக் கூட்டுக.

உன்னே பகுக்கொண்டு வெளிக்கு நட்பினாபோல் நடிப்பவ
து கட்டு இடம்பெற்றால் பெண்பாலர் மனம்போல் த் வேறுபடு
மென்பதும்; கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து
உன்னே பகுக்காராட்டும் வஞ்ச கெஞ்சக்குக்குப் பாப்பட்டுவண்டு
மென்பதும்; அத்தகைய பகுக்கவர் பல கல்லறைகளைக் கற்றவிடத
அம் அதனால் மனங்குருக்கி கட்பாகரெனபதும்; மனத்தால் கம்
மோடு பொருந்தாவவர் கம்பகைமையை மகுறத்து பொருட்டு
இனியவாகச் சொல்லுகிற வஞ்சகையைச் சொல்லை நல்ல சொல்லென
வினைத்து அவரைக் கருமங்களிலே தெளிதல் முறைமையன்றென்ப
அம்; பகுகவர் நட்பினர்போல் நல்ல சொற்களைச் சொன்ன
ரானாலும் அவரது சொற்கள் கண்மைதாராமை அச்சொல்லிய
பொழுதே அறியப்படுமென்பதும்; பகுகவரிடத்தே பிரக்குஞ்
சொல்லினாலும் வணக்கத்தை தமக்கு நன்மை செய்தலைக் குறித்த
தென்று வினைக்க்க கூடாதென்பதும்; அவலிதமே அவர் அழுதனை
வீரும் எண்ணத் தக்கதென்பதும்; அப்பகுகவர் தமக்கு நட்பின
ராய் நடக்குக்காலம் வந்தால் தாழும் அவரோடு முகத்தால் நட்புச்

* இதன் பொருள் - ஏருதுகள் தமிழப்பிடிக்க வருவாசைக்
கொம்பினுலே சாகும்படி குத்தி என்பது.

* அவர்மனம் வேறுபடுதல் “பெண்மனம் பேசின இருபு
படுப் பேணன்னும், எண்ணி லொருவன்” என்பகளுலும் மறிக -
(வளையாபதி)இதன்பொருள் - பெண்களினுடைய மனத்தை வேறு
படுதலில்லாமல் ஒரு தன்மையதாகச் செய்துவன என்ற கூறுகின்ற
ஆராய்ச்சியில்லாத ஒருவன் என்பது.

எனது

அ சு க வி ய ஸ்

செய்து மனத்தால் அங்க்குப் பீங்கிப் பின்னா அவலிதம் முகத்தால்
நட்புச் செய்தலையும் விடவேண்டுமென்பதும் இங்கு அறியத்
தக்கவுக்களாம்.

அசு. பேததமை.

இனிப் பொறுக்கப்படாத குற்றமுடைமையினால் விடத்தகுவ
தாகிசா தீக்டு, கூடாநட்புகளை எதிர்மறுத்துப் பகுக முகத்தாலே
சொல்லத் தொடக்கினார். அப்பகுதான் பகுகவர் மனைவி மக்கள்
முதலியோடுத்துச் சமயத்தினாக்கிச் செய்ய வேண்டுவதால்

பற்றி முழுவதும் விடக்கூடிய குற்றமல்லானையினால் உண்டாய * குரோத(கோப)த்தாலும் + காமத்தாலும் வருவாதம். அவைகளுக்கு குரோதத்தால் வருபவை ஒந்து அதிகாரங்களாலும் காமத்தால் வருபவை ஒந்து ஆதிகாரங்களாலும் சொல்லுவார். அவ்விரண்டற்கும் காரணமாகிய மயக்கத்தைப் பேசுதலை புல்லறிவாண்மையேன இருங்கப்படுத்தி, இரண்டு அதிகாரங்களாலே சொல்லத்தொடரிக் குதல்வே பேசுதலை சொல்லுகிறார். அஃதாவது யாதொன்றும் அறியாமை.

இருமைச் செயலாற்றும் பீபனை பெழுமையும்
தான்புக் கழுத்து மளது. (5)

(இ) - ஸ்.) பீபனை - மூடனுனவன், எழுமையும் - வரும் பிறவிகளன்றாம், தான்புக்கு - தான் புகுந்து, அழுக்கும் - அழுக்கு நந்து இடமாகிய, அளறு - நாகத்தை, ஒருமை - இங்வொரு பிறப் புன்னோ, செயல் ஆற்றும் - செய்துகொள்ள வள்ளவளவான, எ-று.

* குரோதத்திற் பிறக்குக் குறநங்கள்-கோள், அவிவு, தூரோ கம், பொருமை, பிறன் குணத்தைச் சமியாக்கம், பிறன் பொருளையபகரித்தல், காரணயின்றி யடித்தல், திட்டுதல் என எட்டு.

† காமத்திற் பிறக்குங் குறநங்கள் - வேட்டையாடுதல், சூதாடுதல், பகலில் துங்குதல், வம்பனத்தல், பெண்ணேவன் செய்தொழுகல், குழித்தல், பாட்டு கூத்து வாந்தியங்களில் விருப்பம், உன திரிச்சல் எனப் பத்து.

பீபனைமை

நாளை

எவ்வாப பிறபும் தேவா மனிதா வீலகு பறவை உராவன நீவாழுவா நாவரம (மரபுதலியலை) என ஏழை அடங்குதல தூறி பைப்பட்டமையினால் ‘எழுமையும்’ என்ற முருங்கை கொடுத்தார் இவ்விடத்துப்பெரியபடிக்களிலும் கொடுவினை வசத்தால் அந்நாகத்துனாப்பே அனுபவித்து வருதலால் எழு மற நான்புக்குடுக்கும் அளறு என்றார் முடிவில்லாக காலமீலாம (நெடுங்கால) தான் நாகத்துனாப் ப அனுபவித்துறைக் காரணமாகிய கொடுவினைகளோடு அறிந்து சில காலத்துனாளோ செபதுகொள்ளுதல் பிறாக்கு அரிதாதலால் ‘ஆற்றும்’ என்றார் இத்தே அவன மற நைசை செயல் சொல்லப்பட்டது

பேசுதலைமாாது கேடிபபப்பனவாகிய வழங்க பழி பாவநக்கோக கூக்கட்டாண்டு, ஆக்கற பபப்பனவாரிய செல்வும் புகம் தான்களோக கைவிடுதலால், அது ஒருவனுக்கு வளைக்குறந்தகளெல்லா வற்றினும் மிகக்கெதனப்படு, இம் கைக்கும் மறுமைக்கும் ஆகாவென்று

நுலோ விளக்கிய செயல்களை விருப்பிச் செய்தல் ஒருவனுக்குப் பேசுதலை யெல்லாவற்றிலும் மிகுந்த பீடத்தைமாகுமெனபதும், பற்பாவசுகளுக்கு நானுமை ம் கருவாகளிலீல் செய்கன நவீ களைவற்றை ஆராய்யாமைடும் யார்ஸ்டத்தும் நாடசனியமில்லாத சொந்தெயல் கடமையும் நூதிப்பியபடுத் தலை ஒ ; எக் முதலிருவற்றைப் பேசுதைமுடும் பேதைபது தொழில்வளைபதும் மணமொழி மெபகள் அடக்குத் தரகுட காரண எரிய நாள்களை ஒழியும் அவவடக்கத்தால்வரும் பயனை அறிந்தும் அதனை அறியுமெடு பிராக்குச் சொல்லியும், நான் அடக்கி நடவாதவன் பேதையரிற் பெரியவாலுமென்னபதும், அதத்தையே பேதையானவன் நான் மேற்கொண்ட காரியத்தைக் கெடுப்பதோடு நன்னையுக் கெடுத்துக் கொள்வானேன்னபதும், பேதையானவன் பெரிய செலவுத்தை ஆழால் அடைக்குதலிடத்து, நன்னேடு ஒரு சம்பந்தமுமில்லாத கையால் நிருப்தியாயனுபவிக்க, எல்லாச் சம்பந்தமுழுமைடைய நல்லேரா பசிக்கு உணவுமெப்பருது அனபுறவுரெனபதும், பேதை பொருள் பெற்றுஞ்சியின மதுவண்ட பிததன்போல மயக்கத்தை ம்கவு மடைதை தலை தடுமாறுவானேன்னபதும், மூடரது நடபு முன் நடபதினாரத்திற் கூறியெடுத் தின்கேதோறம் தேயாத ஒருநலூல் அங்களை அ க

நட்புப் பின் பரிவு வந்தவிடத்துத் தன்ரகநாராது இனபந் ஒரு மெனபதும், அசுக்கத்தித்தத் காலைப் படுக்கையினமேல் வைத்தால் அபபடுக்கை அசுக்கத்தமாதல் பேரால், மூடன் சான்கோ சபையில் புகுந்தால் அசுக்கப் பிழிவு செய்யப் படுமெனபதும் இங்கு அறியதக்கணவகளாம்

அடு. புலஸ்ரிவாண்மை.

பல்லறிவாண்மைப்பொது புலவிய அல்லவு ஆளுகற்றனவை என விரியும் அங்காவது தான் கிறமலிவின்னையிருந்தே நன்னைப் பேரறிவினானுக மதித்து உயாநதோ சொல்லும் உறுதிச்சொல்லைக் கொள்ளாமை

ஏவவுஞ் செய்கலான ஸுன் தீற்று வைவுயிர
பேபாஸு மாவு தீமா தோய். (அ)

(இ - எ.) போன்றிவாண்மை, எக்கா தனக்கு உறுதியானவைகளை அறிவுடையா சொல்லாளிச்சுவம், செபகலான செய்யான அதுவல்லாமல், நான் தாங்கும்ப, கேருஞ் இலவு செய்யத்தகுவனவெனதற அறியான அவையீர அந்துய்ரானது, போமளவும்

உடம்பைவிடு சிக்குமளவு, ஓனோய் சிவத்திற்குப் பொறுத்தந் திரியதொரு கோரம், எ து

உழினான் அறிபுநதன்மைப்பதை யிருக்கும் சினம் தேவைச்சுதால் மயங்குநதன்மையதாப் பேறபடுதலால் அவுமெயிர் என்றும், உடம்பினின்றும் நீங்கியபொழுதே பூஷிக்கு உழியாடவென்றும் இரண்டாலும் உடல் ஒன்றைப்பொறுத்தல் கூடுதலால் போமளவும் என்றும் குல்லை முதலான்கவக்ஞாச சுமக்கினர் பூஷிக்குப் பாவுவுடமுப் பெருஞ்சுமையாய்க் குன்பஞ்சு செய்தலால் ‘ஓனோய்’ என்றும் சொல்லினார்

அறிவானது ஒருகாலத்தும் அழியாத இயலபினை யுடையதாத காலும், மற்றைப் பொருள்களெல்லாம் ஒருகாலத்திற் ரேண்டி ஒரு காலத்தில் அழியும் இயலபினை யுடையனவாதலாலும், அறிவுடைய புல்லறிவாண்மை என்று

ஒருவன் மற்றைப் பொருளில்லாவிடத்து உம்மை மறுமைப்பயனை இயுவானமையால் செல்வகரசீன யாவானைப்பதும்; அறிவில்லாத ஒருவன் மற்றைப் பொருள்களை மிகப்பெறாறவிடத்தும் அவ்விமை மறுமைப் பயனை அடையாமையால் நிர்த்திரனே யாவானைப்பதும்; புல்லறிவாளா தம்மைத்தாமேயார் கல்லறிவுடையோமென்று நன்குமதிக்கும் மயக்கத்திலேல் பகைவர் செய்தற்கரிய தன்பங்களை டும் தாமே தமக்கு உண்டாக்கிக் கொள்ளுவரைன்பதும்; புல்லறி வாளர் தாம் கல்லாத நூல்களையும் கறவறாகத் தாம் மேலிடுக் கொண்டு பேசுவரைன்பதும்; அதனால் அவர்குற்றமறக் கற்றெதொரு நூலுண்டாயின் அதனிடத்தும் பிரர் ஜியப்புவுரைன்பதும்; புல்லறிவாளர் தம்மிடத்து உண்டாகும் குற்றங்களை ஒழிக்காமல் தம்மை என்னடக்கம்படினாவாகக் கருதுவரைன்பதும்; அறிவிலான் பெற தற்கரிய உபதேசப் பொருளைப் பெற்றுத் தூட்டுவதும்; அவ்வுடைசப் பொருளால் அடையும் நன்மையை அறியாமையினால் அவன் தானே தனக்கு மிகுந்த வருத்தத்தை [பொறுத்தறகர்ய துறபத்தை] சிசெய்து கொள்ளுவா னென்பதும்; புல்லறிவாளன் தனனை எல்லாம் அறிந்தவருக்கு மதித்தலாற் பிறராவ ஒன்றை அறிபுத்தன்மையிலா னென்பதும்; அன னவனுக்கு நல்லறிவை வருவித்தல் ஒருவழியாலும் முடியாதெனபதும்; அவனுக்கு உறுதிப்பொருளை உணர்த்தப் புகுவோன அவ

நூற்பழிக்கப்பட்டி அவர்களும் வென்பதும்; உயர்த்தோர் பலரும் உண்டென்று சொல்லும் கூடவரும், மறுபிறப்பும், இரு வினைப்பியதும் முதலாகிய பொருட்களைப் புல்லறிவானா இல்லை யென்று சொல்லுவானென்பதும்; அதனால் அவன் மனிதனைக் கருதப்படாது பூரியிலே காணப்படுகிற ஒரு பேரென்ற கருதப் படுவானென்பதும் இங்கு அறியத்தக்கவகாம்.

ஏனக்

அங்கவியல்

அளக். இகல்.

இனிப் பேததுமை புல்லறிவாண்மைகளால் வரும் சேபம் காமங்களுக்குள்ளே அரசுக்குக் கோபம் பெரும்பான்மையதாக இருப்பதாகவேன். அதனால்வருங் குற்றங்களைச் சொல்லத்தொடங்கி, முதலிலே இகல் சொல்லுகின்றார். அஃதாவது இருவர் தம்முள்ளே போர்செய்த வலிதொலைத்தர்குக் காரணமாய மாறபாடு.

இகலின் மிகவினி தென்பவன் வாழ்க்கை
தவறுக் கெட்டது நனித்து. (க)

(இ - ஸ்.) இகலின் - பிரேராடி மாறுபடிதலிடல், மிகல் - மிகு தல், இனிதென்பவன் - எாக்க இனிதெனாற் தம் மாறுபடுதலைச் செய்வனாது, வாழ்க்கை - உயிராழ்க்கை, தவறும் - பிழைத்தலும், கெட்டதும் - முழுதுக் கெடுதலும், நனித்து - ஸ்ரீ துபொழுகில் உண்டாம், எ - று.

மிகுதல் - மேறுமேறு மெழும்பல். இனிதென்பது நான் வெல்லுதல் குறித்தல். பிழைத்தல் - வறுமையாலே தன்பழுகடைய ஞதல். முழுதுக் கெடுதல் - இறத்தல். தவறும் கெட்டதும் என்னும் இவைகளைடு நனித்து என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மை களை எதிரதும் இறந்ததுந் தழித்துய எச்சவுர்க்கமயாக வரைத்துக் கொள்க. பொருட்கேடும் உமிர்க்கேடும் பிரேராடி மாறுபடுதல் மிகுந்தபொழுதே உண்டாகுமென்பதாம்.

துள்பங் தருமகவகளைச் செய்தால் அதனால் பக்கமைவளரத் தாம் தாழ்க்குவருதலாலும், ஒழிந்தால் வெறுப்பவைகள் ஓய்க்க போகக் தாம் ஒங்கிவருதலாலும், தம்மோடு கூடாகமையக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானுயிலும், அவனே ஒடு மாறுபடுதலைக் குறித்தத் தாம் அவனுக்குத் துண்பங் தருமகவகளைச் செய்யாமை உயர்க்கதென்பதும்; ஒருவன் மாறுபாடென்று சொல்லப்படுகின்ற கோயைத் தன் மனத்தினின்றும் நீக்குவானுயின அவன் எல்லா

ஶாலும் கேசிக்கப்பட்டு எல்லாக் கெள்வறும் பெற்றுக் கொடைமுத
விய காரணங்களால் எங்களும் அழிவில்லாத புகழை அடைவா
னென்பதும் ; பகைவரின் மையால் மிகு சுக்தேடமுடையவனு
யிருப்பானென்பதும் ; மாதுபாடு மனத்திற் ரேண்றியவிடத்து
பகைமாட்சி

நாளை

அதிலோ ஏற்றுக்கொள்ளாது காட்சித் தடகாட்கண்டு யென்பதும் ;
மாறுபாட்டினுடேல் அறிவு வைத்துதலை மாறுபட்ட அறிவினை
ஏடுதயவர் நீதிநு பொருளா அறியமாட்டார்கூப, வம் ; பற்றிராம
மாறுபாட்டுவையே தனக்கு இங்குமாலும் தெய்தவருபவன் வழினை
மண்டத் தாஸமுர்ச் சூரபானைபதை, ஒருவன் தன
எளிடத்து ஆககம வரும்பாது காரணங்கள்டார் ஏம் இங்கே நினை
யாது, தனக்குக் கேட்கிசெபது கொள்ளும்படத்து அதனை நினைப்பா
னென்னபதும் இப்பகு அறியத்தக்கங்களாம்.

அ. பகைமாட்சி.

அஃகாக நு அறிவிக்காலம், பெரியேரைக் குனைக்கொள்
ாகமை, சிற்றினங்குசேருதல், வலி காலம் நிடங்களை அறியாகமை,
சேமபலறுடையை முகவியை குருங்களுடையையால் பகைக்கையை
மாட்சப்படுத்தல். அரசாங்கு எவ்வழியாலும் பகைய்களை
கூடாகமயால் மேலே பொதுவகையால் விவக்கப்பாட்டு இங்கே இவ
ய்டத்தே சிறப்புவகையால் விதிக்கண்களுராக்கலால், இஃது அதன
பின் வகைப்பட்டது.

வலியார்க்கு மாறேற்ற லோட்டுக் கோம்பா
மெலியாமேன் மேக பகை. (5)

(இ - ஸ) வலியாக்கு தம்மினா வலியவாகு, மாறேற்றல் -
பகையாமைத்தலே, ஓம்புக் - ஒழியக்கடவா ; மெலியார்மேல
மற்றை மெலியவங்கு, பகை - பகையாதலே, ஒம்பா - ஒழியால்,
-மேக - விரும்பக்கடவா, எ - று.

வலியாரன்றவிடத்துத் துணைவலிடும் அட்கலால், மெலியா
ரென்றவிடத்துத் துணைவலியில்லாமையும் கொள்ளப்படும். ஆத்
துணைதான் படை, பொருள், சுந்ததார், கட்பினர் முதலாகிய
வேற்றுமைத் துணையும், கல்லறிவு உடைத்தாயிருத்தல், நீதிநுல்

12

நாளை

அ க வ ய ல்

வழியில் ஒழுகுதல், அயைச்சர் புரோகிதர்களின் ஆலோசனைக்கு இணங்கி உடத்தல், செப்புங் காரியங்களில் மறதியில்லாமல், ஊக்க மூடைனம் முதலாகிய ஒற்றநாமத்துணையும் என விரண்டாம். அவ்விரண்டுமில்லாரை வெவ்வர்க்கு வலிமை தொலையாணமயால் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. * சிங்கநோக்காகிய இத ஹுக் பக்கமாட்சி பொதுவணையாட்டே சொல்லப்பட்டு

தான் வலிச்சிலனுகித் துணைவலியும் சுற்றத்தாரிடத்து அன்பும் இல்லாதவனும், அச்சமும் அறியாணமயும் நட்பின்மையும் உலோப குணமும் உடையவனும், † சிறையில்லாணமயை உடையவனும், பழையோ ராதியாகவழங்கிவந்த நீதித்துறைக்கல்லராமலூம் அது விதித்த தொழில்களைச் செய்யாமலும் தனக்குவரும் பழியைப் பாராமலும் பண்பில்லாமலும் இருப்பவனும், தன்னையும் பிறரையும் தான் அறியாணமக்குக் காரணமாகிய கோபத்தையும், மேலுமேலும் வளரா சின்ற மிகுந்த காமத்தையும் உடையவனும் பகைவர்க்கு மிகவும் எளியவராவரென்பதும்; தொழிலைத் தொட்டுக்கிருந்து அதற்கு எலாதவற்றைச் செய்பவனது பகையைச் சிலபொருள் அழியக் கொடுத்தாயினும் கொன்னவேண்டு மென்பதும் இங்கு அறியத் தக்கவைகளாம்.

* சிங்கநோக்கு - ஒருதலை இருபுறமும் பார்த்தல். சிக்கத்தி னது பார்வை முன்னும் பின்னும் செல்லுவதேபோல் இக்குறளிற் கூறிய பக்கமாட்சி முன்னதிகாரத்திலும் பின்னதிகாரத்திலும் சொல்லுதல் கண்க.

† சிறை - மறைக்கதொரு காரியம் பிறரறியாமல் ஒழுகுதல்; சிறையில்லாணம் - இரகசியத்தை வெளிப்படுத்தல்.

பகைத்திறநிதெரிதல்

ஶங்க

•

அ. பகைத்திறநிதெரிதல்.

அஃதாவது மாட்சிக்கையைப்படாத பகையை ஆர்குதர் குற்றமும், முன்பு உண்டாகினின்ற பகையுள்ளட்பாக்கும் தன்மையதும், அயலாக்குங் தன்மையதும், அவைக்காலே செய்வதும், மற்றுாக் களைஏங்க தன்மை உடையத ஏரிடத்தே செய்வனவும், களையும் பருவ (அழிக்குங்கால)மும், களையாதவிடத்து நேரில்கூறுந்தமும் எனது இயலிதங்களை ஆராய்கள். இரட்டுற்றமொழிதலை (இரண்டு) பொருள்

படச் சொல்லுதல) என்னும் உக்கியி டாஸ் பகுகத்தினும்மனபதனை ஆரூம் வோறுமைத் தொகையாகக்கொண்டு பகுபது நிற மென்றும், ஏழாம்வேற்றுமை யுருபும் பொருளும் உடன் தொக்க தொகையாகக் கொண்டு பகுகயினிடத்துச் செபட்டு தூது மீண்டும் விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மாட்சிமைப்படாத பகுவு னிடத்தனவாகலால், இது பகுமாட்சியின்பின் வகுக்கப்பட்டது.

விஸ்வ நூழவர் பன்கிளாளியூங் கோள்ளறக
சொல்லீல் ருழவர் பகுக. (உ)

(இ - ன்.) ஒருவன், வில் - வில்லை, ஏ - ஏராகுவடைய, ஏழ வர் - உழவரோடு, பகுககொள்ளும் - பகுககொண்டானுள்ளும், சொல் - சொல்லை, ஏர் - ஏராகுவடைய, உழவர் - உழவரோடு, பகுக - பகுகபை, கொள்ளறக் - கொள்ளாதொழிக, ஏ - று.

சொல் ஆகுபெயராய் நிதிநாவின்மேல் ஈன்றது. வீரம் ஆலோ சனை என்னும் வலிமைகளுள் வீரமே யுடையவரோடு பகுககொண்டால் கேடுவெருவது சிச்சயமாறு, வந்தாலும் தனக்கேயோம், மற்றை ஆலோசனை யுடையவரோடானால் தனக்கியிசத்தோர்க்கும் தப்பாது கேடுவெருதலால், அது கொள்ளியூங் இது கொள்ளறக வென்றார். கொள்ளியூம் என்ற உம்மையால் வில்லேருழவர் பகு யும் ஆகாமை பெறப்படும், இரண்டு முஞ்சபவரோடு கொண்ட எஅயி

அ க விய ல்

வாகாமை சொல்லவேண்டாவாயிற்று. வீரத வில்லையும் அமைச்ச ரது சொல்லையும் ஏராக அருவகப்படுத்தி அது சியித்தமாக அவ வீரராய் அமைச்சரையும் உழவராக அருவகப்படுத்தினாம யால் இஃது உருவகவிட்செடர் அல்லது சிறப்பருவகவனியர்கும். சிறப்பருவகமாவது ஒருபொருளை எடுத்து அதற்குச் சிறந்த உடைகளை உருப்பத்து தவரால் அப்பொருளையை உருவகமாக்கி உரைப்பது.

ஒருவன பகுகயனானுந் தீக்குணத்தை * விளையாட்டிலும் விரும்பாதிருக்கவேண்டு மெனபதும்; காரம் கட்புப் பகை முதலானவையினரித் தான் தளியனுயிருக்குத்தொண்டு பலரோடு பகுககொள்பவன் † பித்தங்கொண்டவரியூம் அறிவிலனென்பதும்; வேண்டியவிடத்துப் பகுகபை வேறுபடுத்தித் தனங்கு நட்பாகச் செய்தகொண்டு டக்கடீயேண்டு மெனபதும்; தனக்கு உதவுங்குளை யின்றி வலிவு செய்யும் பகைர் இருவராய் நினநவிட ந்துத் தான் அப்பகைவர் இருவரில் வலிமிருங்கவரை அச்சமயத்திற்கு ஏற்றபடி

இனியதீண்யாகச் செய்து கொள்வதை மென்பது; பலகவுனை முன் தெளிந்திருப்பினும் தன குப்புறத்தொரு தொழிலால் தாழ்வு வந்தவிடத்து உட்பகையாய்ந்திரு கெடித்தல்நோக்கிக் கூடாமலும், தெளியாதிருப்பினும் அவைழி விரகுத் தீண்யாதல் நோக்கி நீக்கா மலும் நடிலே விட்டுவைத்தல் வேண்டுமென்பதும்; நொங்கதீணைத் தாமாக அறியாத நட்பினர்க்கு ஒருவன் தனது நோவைச் சொல்லாகதென்பதும்; தன வலியியானம் பாரதிருக்கும் பகுகவ

* வீண்யாட்டிடத்து வேண்டினும் கோபமே வீணாந்து மெட். யாமாகவால் பகுகவை வீண்யாட்டிடத்தும் விரும்பக் கூடாதென்ப தாம்.

† தனியனுய்ப் பவ்லா: பகுககோள்பவனும் பித்தங்கொண்ட வனும் மயக்கத்தால் ஒப்பாராயினும் பித்தங்கொண்டவன் அப் பித்தத்தினுலே தீக்கடையானமயால், தீக்கடைதலுமுடைய இவன் அவனினும் அறிவிலனென்பதாம்.

உட்பகை

ாழக

கிடத்து அவைவியின்மை நன்னிடத்திருப்பதாகச் காட்டாகா தென்பதும்; தான் தொழில் முடித்தர்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறநியடையாமல் களைனாக் கூக்க சுடவனைப்பதும்; களைய வேண்டுவதாகிய முன் மரத்தை இளைதாகிய நிலையிலே களையாது முதிர்ந்த நிலையில் களையக்கொட்டினால் களைபவரது வகுகவை அது களைதல்போல் களையப்படுவதாகிய தம பகுகவை அப்பகை மெலிதாகிய காலத்தே களையாது அது வலிதாகிய காலத்தே களையத் தொடங்கினால் தம்மை அப்பகுதான் கொல்லுமெனப்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

அக்க. உட்பகை.

அஃதாவது புறப்பகுக்கு இடமாக்கொடிக்கு அது வெல்லு மளவும் உள்ளாய் விர்கும் பகை. இதுவும் களையப்படுவதிலே சேர்ந்ததாகவால், டகைத்திரான் தெளிதல்லினபின் வைக்கப்பட்டது.

வாள் பீபால் பகுகவைய யஞ்சற்க வஞ்சக
கீகாபோல் பகுகவர் தொடாபு (2)

(இ) - ஸ்.) வாஸ்போல் - வாஸ்போல், பகவரை-வெட்டுவே மென்ற வெளிப்பட்டு நிற்கும் பகவரை, அஞ்சங் - அஞ்சா திருக்க்டவர்; அப்படி நில்லாமல், கென்போல் - உறவினாபோல், பகவர் - மனைந்து நிற்கும் பகவரது, தொடர்பு - கட்பினை, அஞ்சங் - அஞ்சக்கடவர், எ - ற.

முன்னேயறிக்கு காகப்படுதலால் 'அஞ்சங்' என்றும், அப்படி அறியவும் காக்கவுக் கூடாஸமயால் கெடுதல் நிச்சயமென்பது, பற்றி 'அஞ்சங்' என்றும் சொல்லினார். பின்தெழ்யும் பகவகிழும் கொடிதாகலாறும், காக்குங் காலம் கேன்போல் மனைந்து கடகும் பகவர் அவ்விதம் ஒழுகுங்காலமாகவாறும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்ற. இதனால் உட்பகு ஆகதென்பது சொல்லப்பட்டது. [கேன் - உறவினர்]

ாஆட

அ க வி ய ள்

ஒருவறை அனுபவிக்க வேணுவினாகிய நிழலும் ரீரும் முன் இனபனு செயல்வாயிழும் பின் பெருங்கால பெருவயிறு ரளிசா குடம் குணம் முதலிய நோயகளை உண்டாக்கித் தினபனு செய்வதுபோலாக நழுவ வேணுவினாகிய தன ஞாதியா இருபுகளும் முன் வெளிப்பாது இனபனு உசயவள பேரவ்ருந்த பின் தீ^o பேராவிடத்துத் துனபஞ் செய்ய மாற்றால் தினனாக்கிடச்சதைச் சாக்கிரதையடன சிறுசவேணு மெனபதைப் பணிய உட்பகவினேராச் சேராமலும் அவரது செயல்களுக்கு உடமபட மாலும் அவளை விலக்கவேணு மென்றது, புரந்திருந்தது போன்ற அகந்திருந்தது உட்பகுக் கிருவலாக்கு உண்டால் தால் வல அவ்வுட்பகு அவளை சுற்றத்தாலை உள்ளார்க்குந்து ஹேபார்ட்சுதும் அதனால் அவர் வேறுபட்ட விடத்தே தான் அ ரால் நம்பப்படாமோ பின் அவர்கள் விளைவான கிழமசள பல ரௌடுகள் தருமென்பதை புரதது உறவு முறைத் தள்ளுமைபோடு கூடிய உட்பகுக் கிருவனுக்கு உண்டால் காலை அஃது அவளைத் புராபகைக்குத் தீண்ணாய்வானினரே தான் அவலிதய நிறால் தோன்றுமல் அவனுக்குப் பல நிலைகளையுனு செய்து அவனைக் கெடுக்குமென்பதும், உட்பகுக்கிரிதாய்க்குந்தாலும்

அதன் துண்டாகுந் கேடு பெரிதாமென்பதும், மனப்பொருத்த
யில்லாத ஓராடி கூடிவாடுதல் பாரபோடு கூடிவாடுதலை யொக்கு
மென்பது யிருங்கு அறியத் தக்கணகளாம்
பெரியாரைப்பிழையாமை

நாள்

கி. பேரியாரைப்பிழையாமை.

அஃதாவது பெரியாயினார் அவமதித்து டவாமை இரட்டும்
மொழிதலைனும் உதசியினுலே பெரியாரென்பது வல்லமை
யினாலே பெரியாராகிய வேந்தாமேலும் தவதினுலே பெரியா
ராய்கி முனிவாமேலும் சினாது. மேற்கொல்லாமல் ஒழிந்து
குறிப்பாய் சினாதாகலால் இது குரோதத்தால் வரும்வைகளது
முடிவில் எடுக்கப்பட்டது.

ஏதுகிய கொள்கையா சீறி னிட்டமுறிந்து
வேந்தனும் வொந்து கெடிம் (க)

(இ) எந்திய கொள்கையா காததற்குருமையாவ உயாந்த
விரதங்களை உடையா, சீறினா - கோபிப்பாரானால், அவர் வல்லமை
யால், வேந்தனும் - இங்கிரானும், இட்டமுறிந்து - திட்டயே தன்
பதம் இழுந்து, வெந்து கெடும் கெடுவான், ஏ ற.

வேந்தன என்பது இட்டக் டுங்க்டிரனாமேல் நின்றது. இங்கிரானுக்கு
வேந்தன என்னும் பெயரிருத்தல் “வேந்தனமேய தீம்புன லுலக
மூம்” என்று தொல்காப்பியம் உறுதவலாற்க (இதன் பொருள் -
இங்கிரன விரும்பியார்ந்த இனியானீ குழந்தமருதன்ஸ்மும் என்பது)
தகுடன்னனும் சங்கர வம்சத்தரங்கள் நூறு அசுவமேத யாகஞ்
செய்து இங்கிரன து பதவியைப் பெற்ற ஏழு முனிவாகளால் சுமக்கப்
பட்ட பல்வகைனட்டிமல் ஏறி இங்கிரானி இருந்த இடத்தகுக்கு
செல்லுகையில் அவவிக்கிரானியின் மேவிருந்த காதல் யிகுதியினால்
துண்டப்பட்டு சாபப சர்ப்ப (ஒடுடுடு) என்றகூற, அதனைக்கேட்ட
அம்முனிவரில் ஒருவரான அஷ்கங்கியா கோபித்து அவனைச் சர்ப்ப
மாகச் சபிக்க, தாலுவ் அங்குடன் சாபமெய்தி அவலிக்கிரப்
பதவியை இட்டயே இழுந்தா ஜென்பதனை யுட்கொண்டு இவ
வாறு கூறினா.

தம்மிடத்துத் தீங்கு வாராது காக்க வீரும்புவேர் எடுத்துக்
கேண்ட காரியங்கள் யாலும்பும் முடிக்கவல்ல அரசர் முனிவர்
முதலிய பெரியோரது பெருமை அறிவு முயற்சிகளை அவமதியா

திருத்தல் வேண்டு மென்பதும் ; அப்பெரியாரா * அவமதித்து நடந்தால் அஃது அவளிதம் நடப்பவருக்கு கிழுக்கவிடியும் இடையருத்தவரும் † மூவகைத் தன்பங்களையும் தருமென்பதும் ; மூவகையாற்றலு முஸ்தயார்க்கு அவையில்லாதா தாம் முற்பட்டுப் பின்மூசெய்தல் தானேயும் வருந்தனமையனும் கூற்றவளை இகழுச்சிக் குறிப்பாற் கைகாட்டி அவைத்தாலோக்கு மென்பதும் ; வலியுள்ள அரசனுற் கோயிக்கப்பட்டுத் தமது லிலம் விட்டுப்பேரன் வர்க்கு இடங்கொடிப்பா ரில்லையா துளால் அவா அரசனுற் கோயிக்கப் பட்ட அப்பொழுதே அவையிடத்திலேயே அழிவாடுவாரென்பதும் ; அவர்க்கு ஜூட்டங்கொடிப்பார் உள்ளாய்ன இயா இனி ஆவகென் பது நோக்கி அவவரசைதீருங்கப்பக்கமானாகுதா பொருட்டும் தாமே வந்தெய்திய அவருடைமையை அபகரிததா பொருட்டும் அவனை கொல்லுவதென்பதும் ; ஒருவன நீரிலூர் கூடபபட்டானானுலும் ஒருவழியால் உயிர் பிழைத்தல் கூடும், ஆனால் தவத்தாற் பெரியா கது கோபத்தியாம் கூடப்பட்டான் எவ்வழியாலும் உய்யா கூடும் ; கொல்லுவதென்பதும் ; அரசர் தமது செல்வக்களிப்பால் அருந்தவரிடத்துப் பிழை செய்வாராய்ன அவரது வாட்காக்கடும் பொருளும் அத்தவத்தின்

* அப்பெரியாரைக் “காலனுங் காலம் பார்க்கும் பாராது, வேலீண்டு தானை விழுமிக்யா தொலைய, வேண்டிடத் தடைம் வெவ்போர் வேந்தே” என்றா புறங்கானுராறில். இதனொருங் கூற்றுவதும் உயிரொன்றும் காலத்தைப் பார்த்து நிறபான் ; அவ்விதம் காலம் பாராது வேறாபடை நெருங்கிய சேனையினையுடைய பெருமையுடைய அரசாகன் காருமபடி வேண்டியபோது கொல்லும் வெவ்போர் வேந்தே என்பது.

† மூவகைத் தன்பங்கள் - ஆசிதைவிகம், ஆசிதெள்கிகம், ஆசியானவிகம் என்பன . இவ்வறின விவரத்தை இரும் பக்கத்திற்கார்க்க.

‡ “குணமென்றுஉச்சுக்கூரேறி சின்றூர் வெதுளி, கணமேயுங் அத்தலரிது” என்னும் நீத்தார்பெருமைத் திருக்குறளின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

பெரியாரப்பிழையாகமை

ாசுர

நது கோபத்தியால் திரிபுரம்போல ॥ அழிந்துவிடுமென்பதும் இங்கு அறியத்தக்கவகைம்.

நீ மாண்யமின் மகளுக்கிய தாரக. ராஜ மக்ஞாகிய தாரகார்கள், கமலாக்கன். வித்துவமாலி என்னும் மூஸாதைரும் பிரமேதவரை சோக்கித் தவஞ்சிசெய்து சுத்தருக்களால் செய்ததற்கு அருகமொயான வையும், பீதர்களாலும் அடிக்கு முடியாதவையும், என்னியிதழ்டத் திற்கு எனிதிர்செல்லும் வல்லாமலையா, நெடபவைமான திரும்பு வெள்ளி பெரங்களினாலுக்கப்பட்ட மதிலகளையுடைய மூன்று பட்டணக்க்கூப்பெற்றும் பின்னால் அப்பெரும் பேற்றினால் தீரா மாப்பன்றந்து இலக்குகளை மாநந்து நன்னென்றியினின்றும் நழுவி அளவிற்குத் துவணச் சேலைப்படன திரிபுரங்களிற் சென்று திரிவேறகங்களிலுமூன்ன உயிர்களை உத்திரவுப்புத்துவர, அதனைப் பொறுக்கமாட்டாது. தேவான தீவைக்கேரிடம் முன்றாயிட அவர் அத்தீவைவணவைத் திரிபுரத்துடன் தீங்கிரையாக்கத் திருவள்ளுக்காண்டு அவவமரால் தங்கைப்பட்ட தரியடிதார் தேவாவு ஆரோக்கியதார். அப்பொது மீறாலும் வாசகியென்னும் பாம்பினை காணுக்கக்காண்ட ஓர் விள்ளாக அவர்கள் தூட்கரத்துல் அமர்ந்தத்து. விட்டுத்தூஷாவர் அக்கினிட்டைக்காக காராகவும் வாட்டுதேவரை கார்க்காவுமகொண்ட ஜா அம்பாக அவர்களுக்கரத்தில் அமர்ந்தார். சிவபெருமான புதகசங்கந்தராய் தயவுக்கைப்ப பிரயோகிக்கக் கித்தமானார். அப்பொது போர்க்கருவிகளாக அனுமதிக்கிருந்தாலும்வொரு வரும் துமரைவிலயே திரிபுரதகவும் கீங்கிதாக விளைத்துத் தருக்கொனா, அதனையறிந்த பரமாவன பாணகதைப் பிரயோகியாது புனராக புரிந்தனர். தப்போது அவா என்னின்றும் வெளிவந்த தீயினால் திரிபுரம் அழிந்தது எனபது ஏர்க்குத்தாந்தம் இதனைச் சிவமகாபுராணத்திலும் மகாபாரதத்திலும் பரக்கக் காண்க.

“கல்லரனிமுற் கீழாப்பர் காவாபென வானேர்
எல்லாமொரு தேராயயன மண்பூட்டினின றய்ப்ப
வல்லரயெஸ் காற்றாககரி தோல்வாசகி நாணகல்
வில்லாசெயி வெய்தாரிடம் வீரமழு ஸையே.”

—சம்பந்தர் தேவாரம்.

“வளைத்த வெஞ்சிலை தாங்கிடினுன மாங்கினை செலுத்தி
இளைத்த நான் என்னிடு பங்கர்பாத் நினங்கை விளோப்பத்
துளைத்த மூலையீர நீமலிக் தெருகண்ணஞ் செலுமுன
தொளைத்த தீமுயேர் மாய்ந்தனர் சாம்பரா யொழிக்கேத-”

மகாபாரதம்

ஈசுகு

அங்கு யியல்

கூக் டேண்வழிச்சேறல்.

இனிக் காமத்தால் வருபவை கேரே பகையல்வாயினும்

பெருக்கஞ்சிதைத்தல் அழிவைத்தருதல் என்கிற தொழில்களாலே பகையோடு ஒத்தலால் பகையினிடத்துப் பொருக்குவனவாம் ; ஆத வால் அவைகளைப் பகைப்பகுதியின் முடிவிலே சொல்லத் தொடங்கி, முதலிலே பெண்வழிச் சேறல் சொல்லுகிறோம். அஃது வாவது நன்வழி நடத்தற்கு உரியங்களிய மனையான் வழியே தான் நடத்தல்.

அறவினையும் மான்ற ரோந்தஞ்சம் பிறவினையும்

பெண்ணைவல் செய்வார்க்க எனில். (ஏ)

(இ - ள.) அறவினையும் - அரச்செயலும், ஆன்றொருஞ்சம் - அது முடித்தர்க்குக் காரணமாகிய பொருட்செயலும், பிரவினையும் - அவைரண்டின் கேளுகிய இளைப்செயல்களும், பெண்ணைவல் - தம் மனையாளேவலே, செய்கார கண் - செய்பவரிடத்து, இல் - உண்டாக, (எ - ற).

காமலின்பம் சேவியாதி ஜம்புலனகளாலும் அனுபவித்தற்குரித்தா யிருத்தலாலே அதனை ஒருமையார் கூறுது * பிறவினை என்று பண்மையாற் கூறினார். அவலின்பச் செயல்களை நோக்கி அரச்செயல்களை முன்னிலா ஒழிந்தார்க்குக் கலைங்கர அவளிடத் திருத்தலால், பின் கவவின்பச் செயல்களும் இல்லையென்பது தொன்ற அவற்றைப் பிறவினையெனப் பிரித்துச் சொல்லினார். இதனால் மனையாளேவல் செய்தற்குற்றம் சொல்லப்பட்டது.

தன் ஆண்மையை விரும்பாமல் விட்டுத் தன் மனையாளது பெண்மையை விரும்புவோன் அடைக்கு சீன்றதான் செல்வத்தைக் கொடுத்தலும் அனுபவித்தலும் முதலாகியபயனை அவள்கொள்வதைக் கண்ட ஆடவர் யாவரும் அவ்வாண்மைச் செய்கை அவளிடத் தாயிற்றென்ற நான், அதனாலே தன்னுண்மை யில்லாமையை யறிந்து பின்னே நானும் நானுவாணன்பதும் ; மனையாளுக்கு

* 'பிற' என்பது 'பிறிது' என்பதன பண்மை.

அஞ்சபவன் அவ வச்சமில்லாத நல்லாலரக் காண காலூவா
னென்பதும் ; அவனுக்குத் தொழிலையாளர் தன்மை உண்டாகிய
விடத்தும் நல்லேராலே கொண்டாடப்படுதல் இல்லையென்பதும் ;
தான் தேடிய பொருளேயாயிலும் அப்பொருளால் நல்லவர்களுக்கு
உதவிசெய்ய முடியாதென்பதும் ; மனையாளர்க்கு அஞ்சகோன்
தேவர்போலச் சிறப்புற்ற வாழ்ந்தாலும் பெருமை யடையா
னென்பதும் ; நாணமில்லாமல் தனது மனையாளது ஏவற்றே மீலைச்
செய்த திரிசின்றவளது ஆண்தன்மையைக் காட்டி லும் நானத்தை
யுடைய அவச் பெண்தன்மைபை மேம்பாடிடைய தெருபதும் ;
மேற்கொண்ட கருமத்தை ஆலோசித்தலிர்க்கன்ற மனத்தினையும்,
அவ் வாலோசனையில்லாகிய செல்வக்தினையும் உடையார்க்கு
மனையளை விழையும்(விரும்பு) கச்கும், அஞ்சத்தறகும், அவச ஏலைச்
செய்தற்கும் காரணமாகிய பேறதனை ஒருங்குலத்தும் உண்டாக
தென்பதும் இங்கு உறியத்தக்கவைகளாம்.

கால், வரைவின்மகளிர்.

அலிதாவது தமது போக்கத் திட்டமில் இயிருவதைத் தொர்வும் குலத்தோர் வயோசிகர் இளையோர் என்போரில் விலைகொடுப்பவர் யாவர்க்கும் விற்பதல்லாத அதற்கு ஆவர் ஆகதார் என்னும் வரைவில்லாத மகளிரது இயல்பு; ஆகலால் இன்னையப் பருவத்தில் பிதாவினுறும் யெனவன பருவத்தில் கணவனுறும் வயோதிக் பருவத்தில் புத்திரனுறும் காக்கப்படுதலை இகழ்ந்த தயக்குரிய மகளிரால் ஒருங்குற்றத்தின்பின் வைக்கப்பட்டது.

அன்னின் விழையார் பொருள்விழையு மாய்தொடியார் இன்சொ விழுக்குத் தரும். (க)

(இ - ஸ்.) அன்பின் விழையார் - ஒருவளை அன்புபற்றி விரும்பாது, பொருள் விளையும் - பொருள்பற்றி விரும்பும், ஆய்விராதி மார் - மகளிர், இன்சொல் - தது கலவருமளவும் தார் அன்புபற்றி விரும்பினவராகச் சொல்லும் இளையசொல், அவனுக்கு, இடுகு - பின்பு தன்பக்கதை, தரும் - உண்டாக்கும், எ - து.

பொருள் என்றவிடத்து ஆண்சாரியை செய்யுள் விகாரச்சால் தொகுதிலை நடத்து. சாரியை பெற்றுவிண்ணால் பொருளின் எண்ணம்.

இன் எண்பது இங்குப் பற்றி எனலூம் பொருளில் வந்தது. ஆய் தொடியார் - ஆராய்ந்தஸின்த எலோய்லையுடைய பெண்கள். ஆய்ந்த தொடியினை யுடையார் என்றஞ்சும் இனியசொல் என்றஞ்சும் அவ வாய்தொடியாரது (மயக்கும்) சாதனம் சொல்லப்பட்டது. அவ வினியசொல் அக்காலத்திற்கு இனிமை தநுவது போன்றிருந்து பின்பு நிரித்திரதனத் புண்டாக்குதலால் அதனைக் கொண்டாலாக தெண்பதாம்.

பொருளுக்குத்தழுவும் பாததையர் கருத்தும் செயலூம் ஆராயாமல் சாதியும் பருவமும் ஒவ்வாதானைக் கூடும்போது கூலிக்குப் பின்மெஸிப்பவர் காணப்படாத தோரிடத்தில் சம்பந்தமில்லாத தோர் பின்த்தைக் கூலிக்காக எடுப்பானார யொத்து அக்கால் அருவராகின்றம். பொருளை நோக்கிப் புந்தால் தழுவுவரென்பதும்; இயற்கையறிவும் செய்கை யறிவுமுடையராய் அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து சம்பாதித்தவா வயதாற் சிறியரேயெனினும் அறிவாற் பெரியராவா ராதலால் இன்பமானிய பொருளை இகழ்ந்து பொருளானிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய மெய்ந் கலத்தை விரும்பி அதனால் தாம் அடையக்கிடக்கும் தறமானிய அரும்பொருளை இழுக்காட்டா ரெண்பதும்; பொருளும் அப் பொருளால் படைக்கப்படுவனவும் விரும்புகிற நெஞ்சு அலைகளின் மேலிருத்தலால் புணர்வது அவருடம்பு மாந்திர மென்பதறியாது அப்புணர்ச்சியின் வழியே ஒடாகிக்கும் சிறை கெஞ்சமில்லாத கள்ளநீண்ணுறையை ॥ அக்

மூட்டீர வேசையரைச் சேர்வரென்பதும்; உருவ சோர் சேயல் களால் வளுக்கும் மகளிரது முயக்கம் முன் இனிதுபோன்ற பின் உமர்க்கொள்ளுதலால் அம்முயக்கந்தலை அய்வஞ்சினையை ஆராய்ந்துமிகும் அறிவுடையரல்லார்க்கு அணக்கு தாங்கென்ற நாலோர் செங்குவரென்பதும்; உயர்ந்திகார இழுத்திக்கூடுமென்றாலும் து பொருள் கொசிப்பவர் யாஹுராயும் கூடும் தீநாள்கள் கீழ்மக்கள் அாங்கும் நாயோக்க கருதப்படுமென்பதும்; பாததைபரும் கள்ளும் சுதம் திருநாக்களால் கைவிடப்பட்டார்க்கு டபாமென்பதும் இக்குது. அறியக் குடும்பங்களாம்.

கூடு. கள்ளநீண்ணுறையை.

இனி ஒழுக்கமும் உணர்வும் அழித்தலில் துப்பாத்தயபோடு

ஒப்பதாகிய கன்னிழை உண்ணுளவுமினால் சிறப்பிலே குதிஸ்மறை முத்தாலே சொல்லுகிறோர்.

கையறி யாகை யுடைத் தீத பொருள்கொடுத்து
மெய்யறி யாகை கொளால்.

(ஞ)

(இ) - ஸ்.) ஒருவளை, பொருள் கொடுத்து - விலைப்பொருளைக் கொடுத்து, மெய்யறியாகை - கன்னாலே தனக்கு மெய்ம்மறப்பினை, கொளவ் - கொள்ளுதல், கையறியாகை - அவன் பழவினைப் பயனுகிய செய்வதற்கியாகையை, உடைத்து - தனக்குக் காரணமாக உடைத்து, (ஏ - ற).

தன்னையறியாகை சொல்லுவே, ஒழுந்தலை யாகைவைம் சொல்லல் வேண்டாவாயிற்று. எண்டுக் கையென்பது செய்வது என்னும் பொருளில் வந்தசுதப் “பழஞ்சுடைப் பெருமரம் விழுக்கெதனக் கையற்று” என்பதனுலூ மறிக, (இதன் பொருள் - பழங்களையுடைய பெரியமரம் பழுத்து மாறியதென்று செய்வ தொழிக்கு என்பது). அறிவர் விலைகொடுத்து ஒன்றைக் கொள்ளுக்கால் தீயகைக் கொள்ளாமையால், மெய்யறியாகை கொளவ் சன்மாந்தரத்திற் செய்த தீவினையின் பயனுள் அறியாமையால் வந்ததென்பதாம்.

ஈடு அ க

கட்குடிப்போ பகைவால் அஞ்சப்படாமையேயன்றி முன் பெற்றுகின்ற மதிப்பையும் இடிப்ப ரெனபதும்; அவர்க்கு மன மொழி மெய்க்கன் தம்வசப்படாமையால் காணம் அழியுமெனபதும்; காணமழிதலால் பெற்ற தாயும் அவரை வெறுப்பா என்பதும்; களஞ்சன்பா அறிவினாமைபற்றி கஞ்சன்பாகர யொப்பாரெனப தும்; கள்ளோ மறைந்துண்டு அக்களிப்பால் தமயறிவ தளாவர் பிற ரால் சிரித்துவமதிக்கப் படுவரெனபதும்; மறைந்துண்டு வைத்து யான கள்ளுண்டறியேனொரு உண்ணுக்கொழுத ஆசார்ந்த சொல்லி அலவண்டபொழுதே பிறராய்க்கால் கவருமென்ற முனாளா மக்கில் ஒளித்த குற்றஷுபை முன்னேயாவிலும் யிருக்கு வெளிப்படுமாதலால், களஞ்சன்மாலொருவன் அவவிதம் ஆசாரம் பேசுதலே ஒழிகைக் கடவுளெனபதும்; களஞ்சனி களித்தா வெளுவனை தூங்க ஆகாதென்ற காரணங்காட்டித தெளிவிததல் நீரினுண்டீர் மூடிகினு பெற்றுவனை மற்றுமிருங்கள் விளக்கினால் தேடுதலையொக்குமெனபதும்; களஞ்சனபவன் அதனை பண்ணுமல் தெளித்திருந்த பொழுதல் அதான் உண்மொக்கைத் திருப்பை கானு மிடத்துச் சான உண்டபொழுது உண்டாகும் சீசாகவையும், அத

ஞீல் தான் அஸ்டாயம் திழிலிகவடும் ஆல்லாசித்து அறிக்கானுயின், அவனா குழியாக்களாபதும் இருந்து அறியந்தக்கவனங்களாம்.

கூசு. சுது.

இளி உக்கானுண்டல்போல் அறம் பொரு எள்ளபங்களுக்குத் தடையாகிய சூதாலும் பிணையறுபவிதறாம் சொல்லத்தெடுக்கி, முதலிலே குத்தாத இயல்பு சொல்லுகின்றார்.

ஆக்டாரா ரல்ல உழப்பர் குத்தன்னும்

முகடியான் மூடப்பட்டார். (க)

(இ - ன்.) குத்தன்னும் - தனது பெயரசொல்லல் மங்கல மல்லானமயால் குத்தீந்து வேறு பெயராற் சொல்லப்படுகின்ற, முகடியால் - மூடேவியால், மூடப்பட்டார் - விழுங்கப்பட்டவர், அகடு

சுது

ஈக்க

ஆரார் - இம்மையிலே வர்த்த சிறையப்பெருர். அவ்வள் உழப்பர் - மறுமையிலே நாக்துண்பம் அஸுபவிப்பர், (ஏ - று).

செல்வங்கெடுத்து வறுமை கொடுத்து ரெழில் வேறு படானமயால் 'குத்தனலு முகடி' என்றம், வெற்றி தோல்விகள் கேட்கி ஒருபொழுதும் ஓட்டாராக்களால் இங்கு 'உக்டாரா' என்றும், பொய்க்கும் கனவும் முதலிய பாவக்கள் சம்பாதித்தலால் அங்கு 'உல்லவழுப்பர்' என்றம் சொல்லிசூர். வயிராழுமை சொல்லவே, யற்றை ஆடை அணிமுதலாகிய விடயங்களை அனுபவிக்கப் பெறுமை சொல்லவேண்டாகார்க்கர், உழப்பர் எனபது எனிர் காலத்தெரி தீலை வினைமுறை.

(க்குதில் வென்ற பொருள்பெறுவர் இல்லையென்பதும்; உன் பெண்கள், அவ்வென்ற பொருளும் இருப்பார்கள் மறைந்து அண்டி விரும்பை இரையெனக்குதி விழுங்கிய மீனா துண்பப்பட்டு வரி

ரிம்பதூபோல வென்றார் அத்தொழிலினின்றும் நீங்காமைக்குப் போடப்பட்டதோர் விவச்சுக்கி, இன்னும் அதிகமாகப் பெறுவோ மென்னுங் கருத்தால் அறமும் இன்பழுய பெற முடியும்வணக்கு உறுப்பாயுள்ள கைப்பொருள் இழந்து வறியராகிச் சந்தியங்களிப் பொய்மேற்கொண்டு புசூழிந்து குணக்கெட்டு ஒளிமழுங்கி ஊழங்கும் ஆடையுயினரிக் கற்றகல்லியையும் மறந்து அறிவிலாப் பேசுதெய் ராய் அல்லாலும்தூ ஆரூர்த்துறப்ப ரெண்பதும்; உயிரானது உடம் பால் மூவகைத் துண்பங்களையும் அனுபவிக்கும்தாதும் அதன்மேல் ஆஸ்கை வீராததுபோல், குதா குதாடவால் இருக்கும் பயன்களையும் இழக்குக்கொறும் அச்சுதின்மேல் ஆஸ்கப்படுவா வெண்பதும் இங்கு அறியத்தக்கைகளாம்.

ஈகூ

அங்கி

காடு. மருந்து.

முற்பிறவிகளிற் செப்த கருமத்துறைதும் காரணக்களாலும் மனிதர்க்கு வாதமுதலாபிய பிணிகள் வரும்; தவைகளுள் பழ விணையால் வருவன ஈவிணை கடிட. மீட்பாதல்லாமல் தீராக்கமயாக் அவையொழித்து, மாலை காரணமாகவால் வருமங்களைக் கீட்க்கும் மருந்தின் திறம் சொல்லுக்காரர். காரண எக்காவன உணவு செயல்களினது விதத்தியாரமாகவால், நோய்களும் காரணத்தால் வருவனராயன்

அறந தறிந்து கடைப்பிடித்து மாறல்ஸ
துய்க்க துவரப் பசித்து. (३)

(இ) - ஸ்.) அரசாத அறிந்து - முன்னுண்டது அறநபடியையறிந்து, துவரப்பசித்து - பின்னை மக்கப்பசித்து, உண்ணும்பொது, மாறல்ல - மாறுகொள்ளாத உணவுகளை, கடைப்பிடித்து - குறிக்கொண்டு, துய்க்க - உண்ணக்கடவன, எ - ரு

‘அந்றால் அளவறிந்து உணக’ என்ற முறைத்திற் சொல்லிய ஆசிரியா ‘நாற நாறிந்து’ என்று பின் ‘நு வசாலுபது அதனை உறுதிப்படுத்தற பொருட்டு. உண்டதாகப் புணவு அந்றாலும் அதனசாரம் அருதாகவால் அதுவும் அரங்கமென்பார் ‘உவரப்பசித்து’ என்று. பசித்தவாக வச்சுறினாவிணை இங்கே

அதனையுடையவனமேல் நின்கூ. மாற கொள்ளுமையாவது உண்பவர் சரீர சுபாவத்தோடு மாறுகொள்ளுமையும், கால வியல்போடு மாறுகொள்ளுமையும், கணவ வீரியத்தோல் நம முன்னே மாறுகொள்ளுமையும், அவையாவன முறையே வாத பித்த சிலேற்பனங்களால்கிய சரீர சுபாவத்தோடு அடைவுபடாத கவகளீச் செய்வனவாதவாலும் * பெரும்பொழுது † சிறபொழுது

* பெரும்பொழுது - கார், கூதிர், முஸபனி, பின்பனி, இன் வேளில், முதவேளில் என்றும் ஆறு பகுதிகளை யுடைத்து அவற் றின் காலவனவ ஆவணிமுதல் இவவிரண்டு மாதங்களாகும்:

† சிறபொழுது - மாலை, யாமம், வைங்கை, காலை, கண்பகல் - ஏற்பாடு என்னும் ஆறு பகுதிகளை உடைத்து அவற்றின் காலவனவ ஒவ்வொன்றற்குப் பத்து காழிகை(இரண்டரை மணி)யாகும்.

மருந்து

ஏதாக

என்கிற காலவேறுபாடுகளுள்ளே ஒன்றாக ஆவன பிறிதொன் ராகு ஆகாயமயும், தேறும் கெய்யும் தம்முள ஒந்து கஞ்சாதல் பேரவுவனவுமாம். அவைகளீக் கவனியையல் மன்கொண்டபடி உண்டால் அதனாலே கோடும் மரணமும் கருதலால் 'கடைப் பிடித்து' என்றார்.

உணவும் செயல்களும் ஒருவன சரீர சுபாவத்துக்கு ஒத்த அளவினவனறி மிகிலும் குறையிலும் உடம்புக்கு இயல்பாகிய வாத பித்த சிலேற்பனமென்றும் மூவகை கோடும் அவஜூக்குத் துன்பஞ் செய்யுமொபதும்; ஒருவன முன்னுண்ணப்பட்டது சீரனிதத படியைக் குறிகளாலே தெளிந்து பின் அளவறிந்துண்பானுயின அவ ஜூடம்பிரகு வேறுமருந்து கேண்டாவென்பதும்; மிகவும் பலவராய வேறு சரீரங்களினிறக் தப்பி இம்மை மறைய வீடுபேறுகளை அடைதற்குரியதாகிய இம்மானுட யக்கையை அரிதிற்பெற்ற ஒரு வன் அதனை கொடுக்காலங் கொண்டுசெலுத்தி அவ்விம்மை மறைய வீடுபேறுகளைப் பெருக்க செய்துகொள்ளுதற்கு அவைதம் உண்டல் காதனமாகு மென்பதும்; மாலூட்டேகத்துக்கு மாறுபாடாக பொல்லாவனாவை ஆசையிருதியால் அளவுக்குமிஞ்சி உண்பவ

னிடத்து கோய் நிலைபெற மென்பதும்; அங்கோயைத் தணிக்கும் வைத்தியன் கோயாளியிடத்து கிடத்தின்ற கோயை அதன் குறிக் கால் இன்னதென்ற துணிக்கு, பின் அது வருதந்காரணத்தை ஆராய்க்குத் தெளிக்கு, பின் அது தீர்க்கும் உபாயத்தினையரிக்கு, அவ்வாயத்தினைச் செய்யும்வழிப் பிழைப்பாமற் செய்யக்கடவ வென்பதும்; அன்னுன் அவ்வாயத்தினைச் செய்யுங்கால் கோயுத் தவனது சரீரசபாவும் பருவம் வேதனை வலிகளி எனவினைடும்,

உணவு ஒத்தலாவது - சுவை வீரியங்களாலும் அனவாலும் பொருக்குதல். செயல்கள் ஒத்தலாவது - மன மொழி மெய்களாலே செய்யுங் தொழில்களை அம்மன மொழி மெய்கள் வருங்குவதற்கு முன்னே யொழிதல். இவையிரண்டும் இப்படியல்லாமல் மிகுதல் சூறைகள் செய்தால் அவை தத்தம் நிலையிலே சில்லாமல் வருத்து மென்பதாம்.

13

ஏகூச

அ கு க வி ய ஸ்

சாத்தியம் அசாத்தியம் + யாப்பியம் என்னும் சாதிவேறுபாட்டையும், தொடக்கம் நடு சுடறன்னும் பருவவேறுபாட்டையும், வன்னம் மென்றுமக்கும் முதலாகிய கோயினளைவையும், நன் செயற்கேற்ற மேலே சொல்லப்பட்ட பெரும்பொழுது சிறபொழுது என்னும் காலத்தினையும் கோங்கி, அவைகளோடு பொருந்தச் செய்யக்கடவ வென்பதும்; கோயுற்றவனுக்குப் பொருளுடைமை வைத்தியன் வழிநிற்றல், கோய்கிலை யறிவித்தல்வன்னமை, மருங்கின் துன்பம் பொறுத்தல் என இவை இன்றியமையாதன வென்பதும்; வைத்தியன் பலபினி கோய் பார்த்தற்கு அஞ்சாதவனுடும், ஆசிரியனை வழிபட்டு ஒத்திய கல்வியும் துண்ணறிவும் உடையவனுடும், மன மொழி மெய்கள் பரிசுத்தமானவனுடும் இருத்தல் வேண்டுமென்பதும்; மருங்கு பல பினிகளுக்கும் ஏற்றாயும், சுவை வீரியம் விளைவு ஆற்றல்களால் மேம்பட்டதாயும், எளிதிலே பெறப்படுவதாயும், சரீரசபாவத்தோடு பொருங்கியதாயும் இருத்தல்வேண்டுமென்பதும்; அம்மருங்கினாத் தப்பாமல் செய்பவன் கோயாளியிடத்தே அன்புடையவனுடும், மன மொழி மெய்கள் பரிசுத்தமானவனுடும், சொல்லியவற்றைச் சொன்னபடியே செய்யவல்லவனுடும், அறிவுடையவனுடும் இருத்தல் வேண்டுமென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

அங்கவியல் முற்பிற்று.

தயாப்பியம் - பெரும்பான்மை தீர்க்கத் தக்கதும் சிறபான்மை நிர்க்கத்தாதது மாடுன்று.

ஏ

ஓ ழி பி ய ல்

இனி அவரசியலிலும் அங்கவியலிலும் அடங்காதொழில்தலை களினியல்லைப் பதின்மூன்று அதிகாரங்களை சொல்லத் தொடங்கி, முதலிலே குடிமை சொல்லுகிறார்.

கக். குடிமை.

அஃதாவது உயர்க்க குடியினிடத்துப் பிறங்கவது தன்மை. உயர்ந்த குடிப்பிறப்பு பிரயணர் சக்திரியர் வைசியர் குட்டிரர் என்னும் கால்வகைச் சாதியர்க்கும் இன்றியமையாத தாதலால், அச் சிறப்பப்பறி இது முன்வகைப்பட்டது.

குடிப்பிறதார் கண்விளங்குங் குற்றம் வீகம்பின்
மதிக்கண் மறுப்போ ஹயர்க்கு. (எ)

(இ. ஏ) குடிப்பிறதார்கண் - குடிவிற் பிறங்கவரிடத்து உண்டாகிற, குற்றம் - குற்றமாகைது, தான் சிறிதேயாயிலும், விசும் பின் - ஆகாயத்தில், மதிக்கண் - சக்திரனிடத்து, மறுப்போல் - காங்கம்போல், உயர்க்கு - ஒக்கி, விசுக்கும் - தோக்கும், எ - று.

யர்க்க குடிக்கு விசும்பும், அதிற் பிறங்கோருக்கு மதியும், அவர் குற்றத்தக்குக் களங்கழும் உவமானவகையாய் ஒத்துசிற்க, மதி யென்னும் ஒன்றனபால் உவமானத்தக்குப் பிறங்கரென்னும் பலர் பால் உவமேயும் மாறுபட்டது. குடியினது உயர்ச்சியினாலும், 'சந்திரன் போன்ற அவர் ஏற்குணங்களோடு மாறுகவாலும் அக் குற்றமானது உலகெங்கும் பரந்து வெளிப்படுமென்பதாம்.

உயர்க்க குடியிலே பிறங்கவர்க்குக் கருத்தும் சொல்லும் செய் தும் தமிழுள்ள மாறுபடாத செங்கலையும் பழிபாவாக்களின் மட்குத வாகிய காணாமும் ஒருவர் ஏற்பிக்கவேண்டாமல் தாமீம்புண்டாக்காக்க ஒழியியல்

மெனபதும், மற்றவாககானால் கறபிததவிடத்தும் நெடுத் தில்லாவெனபதும், அக்குடிபயிறந்தாா * ஒழுககதத்தலும் வாய்மையிலும் காணத்திலும் கலவியறிவால்லாமல் தாமாவே வழுவாரெனபதும், அன்னாக்கு வறியவரிடத்து முகமலாசசியும், அவர் விரும்பியதொன்றை மனமுவந்து கொடுத்தலும் அவரிடம் இனசொற் சொல்லுதலும், அவரை இகழாமலையும் உரிமையாகுமெனபதும், அளவிறநக டொருக்காப் பெற்றுராயினும், தமது ஒழுகங் குன்றதற்குக் காரணமாகிய தொழிலக்காரர் செய்யாரெனபதும், தொன்றதொட்டு ஏருகின்ற குடியிலே பிறந்தவா தாம கொடுக்கும் பொருள் முனையை வளவிலே கருங்கெயியவிடத்தும் தமது குணமுடையவினி ஏற்று ரீங்காரெனபதும், வறமை றற விடத்தும் அமைவிலாததொழிலக்காச செய்யாரெனபதும், குலங்கு முடையானுப வருகினாறவனிடத்தே அன்பினமை தோலைறின உலகம் அவனை அக்குலப பிரபுபிடத்தே சங்கேதப்படுமெனபதும், விவததினியல்லப அதனாகன முளைத்த முளை காட்டுவதுபோலக் குலததினியல்லப அதனாகட பிரகாரா வாயிலுண்டாகும் சொல்காட்டுமெனபதும், ஒருவன தளக்கு நவல்லுக்கடமையை வேண்டுவாருயின தான் நாணமுடையஞ்சூதலை டீவண்டக்கடவு ஜனபதும், குலமுடைமையை வேண்டுவாருண பணியப்படுவார யால் ரிடத்தும் இருக்கக்கெயெழுதல் எக்காசெலவுதல் முதலாகிய பணிதலை வேண்டக்கடவு ஜனாபதும் இங்கு அறியத்தக்கவகளாய்

* ஒழுகம் பிராமணா முதலிய நான்கு வருணத்தாரும் தமக்கு விதிக்கப்பட்ட பிரசரிய முதலிய நான்கு ஆசிரயகளில் நின்ற அறத்தின் வழுவதை ஒழுகுதல். ஒழுகமும் வரயமையும் நான்மும் மூறையே காயத்திற்கும் வாகசிற்கும் மனத்திற்கும் உரியவையாதலையறிக்

+ “இவ்வாறை யெல்லாரு மொன்றுவா செவ்வரை, எவ்வாருஞ் செய்வா சிறபடு” (பொருள் செயல்வகை) என்பது பொதுவழக்கே யெனினும், எவ்வா நன்கை யடு முடையராயினும் பொருளில்லாரை இழுகதலும் எவ்வாத தீமையுமுடையராயினும் பொருளுடையாரைப் புகழ்தலுமாகிய தீக்குணங்கள் ஏருஷிம்ர பிறந்தாரிடத்து உள்ளாக என்றறிக்.

மாணம்

நகாச

கள். மாணம்.

இக் குடிப்பிறந்தார்க்கு உரியவைய குணங்கள் சொல்லத் தொடங்கி, முதலில் மாணம் சொல்லுகின்றார். அஃதாவது எங்களும் தனிகௌலிலே தாழாமையும், ஊழால் தாழ்வு வந்தவிடத்து உயர்வாழாமையுமாம். இஃது, அக்குடிப்பிறப்பினை அழியாமல் நிறுத்துவாலே, அச்சிறப்புப்பற்றி மூன்வைக்கப்பட்டது.

மருங்தோமற் றானேமும்பும் வாழ்க்கை பெருந்தகைமை பிடியில் வர்த விடத்து. (அ)

(இ - ஸ்.) பெருந்தகைமை - உயர்குடிப்பிறப்பானது, பீடு - தன்வலியாகிய மாணம், அழியவந்தவிடத்து, இறந்தபோகாமல், ஜானேமும்பும் - பயனில்லாத உடம்பைக் காப்பாற்றும், வாழ்க்கை - வாழ்வானது, மற்ற மருங்தோ - பின்னும் இறவாமைக்கு மருக்காமோ, ஏ - று.

மற்றென்னும் இடைச்சொல் “நட்டார்பின் செல்லெருகுவன் வாழ்தலின் அங்கிலைடிய, கெட்டான் எனப்படுதல் கன்று” என்னும் மேற்குறளிற் கூறியுள்ள இறப்பென்னும் வினையை மாற்றி இற வாமையென்னும் வினையைத் தந்த வினரது. அக்குடிப்பிறப்பு நற்குணங்களுக்கெல்லாம் இடங்கத் திறப்புப்பற்றிப் ‘பெருங் தகைமை’ என்றும், அக்குணங்கள் எல்லாவற்றிலும் மாணமானது அக்குடிப்பிறப்பிற்கு வலியாதற் திறப்புப்பற்றிப் ‘பீடு’ என்றும், அம்மாணம் அழிந்தால் ஒன்ற வெற்றுடப்பு இழிக்கப்படுதலால் அதனை

‘ஊன்’ என்றும், பன்னுமிறத்தல் நிச்சயமென்பார் ஆனாலும்பும் வாழ்க்கையை ‘மருங்டோ’ என்றும் சொல்லினா. மானத்தினது தொழில் அதற்கிடமாகிய குடிப்பிறப்பினமேல் நின்றது. மானம் கெடவருமிடத்து உயிர்துறக்கேதனும் அம்மானத்தைச் சிதைவருது கோக்கவேண்டுமென்பதும் * உயிர் காச்தற்பொருட்டு யானத்தைச்

* தாம் இறக்கவருமிடத்தே இழிதொழில்களைச் செய்தாயினும் விழைக்கக்கூடவரென்னும் மனுதருமசாத்திர முறைமையை மறந்து உடம்பினது நிலையில்லாமையையும் மானத்தினது நிலையுடைமை யையும் ஆராய்க்கு அவை செய்யவேண்டா வென்பதாம்.

ாகது

ஒழியியல்

சிதைக்கும் இழிதொழில்களைச் செய்யலாகதென்பதும் இதனும் பெறப்படும்.

புகழுடனே மானத்தை நிறுத்துதலை வீரும்புயவர் புகழ் சம்பா திக்குமிடத்தும் தம் குடிப்பிறப்பிற்கு ஒவ்வார இழிதொழில்களைச் செய்யமாட்டாரென்பதும், குடிப்பிறந்தவர்க்கு நிறைக்க செல்வம் உண்டானவிடத்து அஃது உயர்ச்சிசெய்யத் தாம் தாழ்தலும், குறைக்க வறுமை உண்டானவிடத்து அது தாழ்வு செய்யத் தாம் உயர்தலும் வேண்டுமென்பதும்; குடிப்பிறந்த மனிதர் தம் முயர்க்க நிலையைவிட்டு அங்கிலையினினரும் தாழ்க்கவிடத்து, தலையினினரும் வீழ்ந்த மயிரினைப்போல் அவமதிக்கப்படுவரென்பதும்; குடிப்பிறப்பால் மலைபோல் உயர்தவரும் பழிக்கப்படும் செயல்களை ஒரு குன்றிமணியளவாயினும் செய்வாரானால் காழ்வாரென்பதும்; மானத்தைவிட்டுத் தன்னை அவமதிப்பவர் பின்னே சென்று பொருள்பெற்று, அதனால் உயிர்வாழ்வுவதைவிட, அது செய்யாது இறந்தலே நன்றென்பதும்; தன மயிர்த்திரளில் ஒரு மயிர் கீங்கி ஆம் உயிர் வாழாத கவரிமாலையொப்பார், உயிர் கீங்கத்தால் மான மெய்தும் எல்லைவரின், அவையிறைத் தாங்காது விடுவதுரென்பதும்; அவவிதம் உயிரைவிட்ட மானிகளது புகழ்வடிவை உலகத்தார் எங்களும் தொழுது துவியாகிற்பட்டுரென்பதும் இங்கு அறியத்தக்கவை காராம்.

† உயிரும் மானமும் உடனில்லாதவிடத்து, பின்னும் போவ தாகிய உயிரைவிட்டு எங்கானும் சிற்பதாகிப மானத்தை அடைவு

ரெங்பதாம்.

[“புலகர் பாடும் புச்சுடையேர் விசம்பின், கலவ னோவா வான ஓர்தி, யெய்து” ராகவின், இளிவரின் வாழாத மானமுடையார் சுவர்க்கமடைதல் சொல்லவேண்டாவாயிற்ற. [சூ-ம் பக்கம் அடிக்குறிப்பினைப் பார்க்க.]

பெருமை

ராகவை

கூடி. பெருமை.

அஃதாவது செயற்கரியகர்றாரச் செய்தல், செருக்கின்லாமை, பிறர்குற்றங் கூருமை என்ற இவை முதலாகிய நங்குணக்காரனே பெரியாலினாரது தன்மையாம். * “நன்னிலையினு மேன்மே ஆயர்த்தற்” நன்மையாகிய இங்குணக்கள் உண்டாவது நிலையி விருக்குத் தாழாமை உள்ளவிடத்தேயாகலால், இது மானத்தின்பின் வைக்கப்பட்டது.

ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற் கஃதிநந்து வாழ்து மெனால். (க)

(இ - ஸ்.) ஒருவற்கு - ஒருவறனுக்கு, ஒளி - ஒளியாவது, உள்ள வெறுக்கை - பிறரால் செய்தற்கரியவைகளைச் செய்வோமென்று நினைக்கிற மனவெழுச்சியின் மிகுதி; ஒருவற்கு - ஒருவறனுக்கு, இளி - மாசாவது, அஃது இறந்து - அச் செயலை யொழிக்கு, வாழ்துமெனால் - உயிர்வாழுக கடவோமென்ற நினைத்தல், ஏ - து, ஒளி - தான் உள்ளுய காலத்து மிகுக்குதேதன்ற ஹடையை. †“ஒளிநிறை ஒங்கு புகழ்செய்யான” என்றார் பிறகும். மேலும் (தீதார்பெருமை அதிகாரத்தில்) : “செயற்கரிய செய்வார் பெரியர்” என்றாரயிலும் இங்கே அவை அனவிறந்த உபகாரம் சுகை

* காலம்யார்-அறிவுடையை - “நன்னிலைக்கட் டஞ்னை நிறுப் பானுங் தங்னை, நிலைகலக்கிக் கீழ்டு வானு - நிலையினு, மேன்மே வூயித்து சிறப்பானுங் தங்னைத், தலையாகச் செய்வானுங் தான்” [சிறப்பான் - சிறத்துபவன்.]

† காலம்யார் - இதன்பொருள் - மதிப்பை சிறத்தான் வளர் ஜின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்யான என்பது.

‡ இதன்பொருள் - ஒக்க பிறப்பினராகிய மூனிதில் மனக் வேண்டியவாறே ஆதனைப் பொறிவழிகளாற் புலன்களிற் செலுத்த மும் ஆசைகளாள்ளுதலும் கோபித்தலும் முதலாகிய செய்தற்

கெளியலைகளைச் செய்யாமல், செய்தற்கருமையான இயம் வியம் முதலியவற்றைச் செய்பவரே பெரியாராவர் என்பது.
உர
நழிபியல்

முதலான கவுயாம். அவைகளினாலாகிய பெருமையை அதன் காரணத்தின்மேல் வைத்து ‘உள்ள வெறுக்கை’ என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளியாக்கியும் கூறினார். ஈக்க மீல்லாதவர்களுக்குப் பெருமையும் பெருமையில்லாதவர்களுக்கு ஒளியும் உண்டாகாமை இங்குப் பெறப்படும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.

வினாவசத்தால் பஞ்சபூத காரியமாகிய உடம்பைப் பொருத்தி நின்ற அதனாயனை அனுபவித்தலாகிய பொதுவியல்பு எல்லாச் சாதியாருக்கும் ஒக்குமேயாயினும், அவராற் செய்யப்படுவனவாகிய எல்லனவும் தீயனவும் இரண்டுமேயினவும் இரண்டு மல்லனவுமாகிய அளவில் உங்கத தொழில்பாருபாடுகளால் உளவாகும் பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் * ஒவ்வாவென்பதும்; செய்தற்கரிய வைகளைச் செய்யமாட்டாமல் சிறியராயினேர் பெருஞ்செல்ல முடையாறாய் உயர்ந்த ஆதனமுதலியவற்றின் மேல் இருங்காராயி ஜும் பெரியராக ரெண்பதும்; செய்தற்கரியவைகளைச் செய்து பெரியராயினேர் வறியராப்த் தாழ்ந்த வெறுதில்தில் இருங்காராயி ஜும் சிறியராக ரெண்பதும்; பின்வுட்டாத மனத்தினையுடைய பெண்கள் கற்பினின்றுங் தவறுத தம்மைத் தாம் காத்துக்கொண்டு நடக்கும் விதம்போல, சிஹ்நபினின்றுங் தவறுமல் தம்மைத் தாம் பாதுகாத்துக்கொண்டு மன மொழி ரெய்களை அடக்கி உபகார முதலான கவுகளைச் செய்து ஒழுகுபவரிடத்தே பெருமையுண்டா மென்பதும்; செய்தற்கரியவைகளைச் செய்துவந்ததினால் பெருமை யுடையராயினேர் தாம் வறியராகியவிடத்தும் பிறராலே செய்தற்கரிய தம்செயல்களை விடாமல் அவை செய்தும் வழியால் முடிவுபெறாக் கொட்டியல்லவராவு ரெண்பதும்; அப்படிப்பட்டவராகிய பெரியாரை வழிபட்டு அவ்வியல்பினை நாம் கொள்ளுவோமென்னும் எண்ணம்

* “பெருமைக்கு மேனைச் சிறுமைக்குக் காத்தான், கருமே கட்டளைக் கல்” என்றார் தெரிக்குத்தெளித் திதிகாரத்தில்.[கட்டளைக் கல் - உரைகல்.]

மற்றைச் சிறியாரது மனத்தினிடத்து உண்டாக தென்பதும் ; தனக்கொத்திருக்கும் பெரியாரிடதது அடங்கியிருத்தலைச் செய்வ தாகிய சிறப்புத்தகானும் தனக்கொவ்வாத சிறியவரிட்த்து உண்டா மாயின், அடங்கியிருத்தலை யொழிக்கு அவரைச் செருக்கடையைச் செய்ய மென்பதும் ; பெருமையுடையார் குடிமை செல்வம் கல்விகளிலுள்ள சிறப்புண்டாகிய காலத்திலும் தருக்கின்றி அடங்கி டெப்பாரென்பதும் ; மற்றைச் சிறுமையுடையவா அச்சிறப்பு இல்லாத காலத்திலும் தம்மை வியங்கு சிறப்பிப்பரென்பதும் ; பெருமையுடையவா பிறர் மானதலையீ கூறி, அவமானத்தை மறையா நிற்பரென்பதும் ; மற்றைச் சிறுமையுடையார் பிறரு குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவா ஏரன்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

கூகூ. சான்றுண்ணமை.

அஃதாவது பல குணங்களாலும் நிறைக்கு அவைகளை ஆளுத்தரனாமை. பலகுணங்களாலும் என்றால் சாலுகல் (நிறைதல்) என்னும் தொழிலால் பெறப்படுதலால், அவைகளை என்னும் செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது. பெருமையுள் அடங்காத பல குணங்களையும் தொகுத்துக்கொண்டு ஒரு கையால், இஃது அதன் பின் வைக்கப்பட்டது.

சால்பிற்குக் கட்டளை யாதெனிற் கீருல்வி
துலையல்லார் கண்ணுணக் கொள்ள. (க)

(இ - ஓ.) சால்பிற்கு - சால்பாகிய பொன்னின் அளவநிதற்கு, கட்டளை - உரைகல்லாகிய செயல், யாதெனின் - யாதென்றால், அது, தோல்வி - தம்மின் உயர்ந்தவரிடத்துக் கொன்றுக்

து குடிமை செல்வம் கல்வியென்ற இவற்றது உண்மை மற்ற திரத்தால் தம்மை வியங்கிருப்பாக்கு அவை நெக்கியல்பெண்று அடங்கியிருப்பாரை வழிபட்டு அவ்வியல்புடையராதல் தென்பதாம்.

உலை ஒழுபியல்

தோல்வியை, ஆலையல்லார் கண்ணும் - இழிந்தவரிடத்தும்,
கொளல் - கொள்ளுதலாம், (எ - ற.)

துவை - சமானம். துலையல்லார்கண்டதும் என்ற எதிரதழும் விய ஏச்சவும்மையால் உயர்ந்தார் இழிந்தாரென்னும் இருதிறத்தா ரிடத்தும் தோல்விவேண்டுதல் பெற்றும். கொள்ளுதல் - வெல்லும் வலிமை யுடையவராயிருக்கே தோல்வியை ஏற்றுக்கொள்ளுதல். இழிந்தாரை வெல்லாக்கினாத்துத் தமக்குச் சமானமாக்கிக்கொள்ளாமல் தோற்பினால் அவரிலும் உயர்வராயின், அதனாலே சால்பினாவு அறியப்படு மென்பதாம்.

மக்குத் தகுவது இதுவென்றறிந்து பல்குணங்களாலும் கிறைந்து அவைகளை ஆளுதற்றன்மையை மேற்கொண்டு கடப்ப வர்க்கு கல்வனவாய குணக்கொல்லாம் இயல்பாயிருக்கு * மென்ப தும், அங்குணங்களாலாய கலமே அவர்க்கு நலமா மென்பதும்; அஃப் தொழிந்த குடிப்பிறப்புக் கல்வி கேள்வி முதலிய உறுப்புக்களா ளாகிய கலம் ஒருங்குத்திலும் உள்ளதன்றென்பதும்; சான்றேர் சுற்றுத்தார் மேவேயன்றிப் பிற்மேலும் உள்தாய அஸ்பும், பழி பாவங்களில் காணலும், மாவிரடத்தும் உபகாரஞ் செய்தலும், பழுப்பார்மேற் கண்ணேடுலும், எவ்விடக்கும் யெய்ம்கை கூறலும் உடையராயிருப்ப ரெளபதும்; தவத்தினுக்குப் கொல்லாகலம் சிறந்த நாகுமென்பதும்; சான்றேருர் எப்பொழுதும் வணக்கமுறையவரா யிருத்தலால் அவர்க்குப் பகையில்லை யென்பதும்; தமக்குத் தீவை செய்தவர்க்கும் கண்கைபே செய்வா † ரென்பதும்; சால்புடையார் வறுமை நேரிட்டவிடத்தும் அதனால் இளிவுடையாத மேம்படுவ ரென்பதும்; சால்புதையையாகிய கடலுக்குக் கரையென்று

* நல்வனவாய குணகளில் சிலகுணங்கள் இல்லாதவிடத்தும், உள்ளகுணங்கள் இயல்பாயிராமல் பிறது சீர்க்கையால் செய்து கொண்டனவாயவிடத்தும் சான்றுண்மை யென்னும் சொல்லுக்கு சால்பை ஆளுதற்றன்மை யென்னும் பொருள்கடாமையறிக்.

† தமக்குத் தீவை செய்தவர்க்குத் தாழும் தீவை செய்வாராயின் தம்முடைய சால்பால் ஒருபயனுமில்லை என்பதறிக்.

பண்புடைமை

உாக

சொல்லப்படும் சான்றேர் ‡ மற்றைக்கடலும் கரையுள் கிள்ளாமற் காலம் வேறுபட்டாலும் தாம் வேறுபடா சீரன்பதும்; அன்னவர் ஒருக்கால் மாறுபடுவராயின் உலகம் தன் பாரத்தைத் தாங்காதாய் முடியுமென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

ஏ. பண்புடைமை.

அஃதாவது பெருமை சான்றுண்மைகளில் தாம் வழுவாது கின்றே எல்லாரியல்புகளும் அறிக்கு அவற்றிற்கு ஒத்து கடத்தல்.
 * “பண்பெணப்படுவது பாடறிக் தொழுகல்” என்றுர் பிறகும். அதிகாரமுறைகளுமையும் இதனாலே விளக்கும்.

எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
 பண்புடைமை யென்னும் வழக்கு. (க)

(இ - ஸ்.) யார்மாட்டும் - யாரிடத்தும், எண்பதத்தால் - எளிய சமயத்தார யிருத்தலால், பண்புடைமை யென்னும் - அரிதாகிய பண்புடைமையென்று சொல்லப்படுகின்ற. வழக்கு - சுல்வழியை, எய்தல் - அடைதல், எளிது - இலேசு, என்ப - என்று சொல்லுவர் நுலோ, எ - று.

† “பெருங்கடற் காழி யனையன் மாதோ” என்றுர் புறங் தூற்றில்.

§ “மண்பா தலம்புக்கு மால்கடல் முடிமற் நேழுலகும் விண்பால் திசைகெட்ட திருச்சடர் வீழினும் அஞ்சல்கெஞ்சே திண்பால் நமக்கொன்று கண்டோக் திருப்பா திரிப்புவீழியுக்கண்பாவு கெற்றிக் கடவுட்சடரான் கழவினையே.”

“வானங் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மரல்வரையும் தானங் துளங்கித் தலைதழி மாறிலென் தண்கடலும் மீணம் படிலேன் விரிகடர் வீழிலென் வேலைநஞ்சன் னேமொன் நில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.” என்னும் அப்பர் அருணமொழியின கருத்தினை இவன் ஓர்க்.

* கலித்தொகை - இதன்பொருள் - பண்பெணப்படுவது உலக வியல்கை அறிக்கொழுகுதல் என்பது.

உாச

ஒழியியல்

குணவகளால் நிறைந்து எளிய சமயத்தார மாணியவிடத்துப் பண்புடைமை தானேன் உண்டாராகலால் ‘எண்பகத்தா லெய்த வெளிது’ என்றும் அஃதி உலகத்தையெல்லாம் தன வசபபடுத்தும் தனமையதாக விருத்தலால் அதனைப் பழையோ சென்ற கலவழியாககிடும், அதனை எளிதில்லைத்தாகு இது நுலோரோதிய

உபாயமென்பார் அவாமேல் வைத்தும் சொல்லினா இதனால் பண
குடையராதறகுக காரணம் சொல்லப்பட்டது

ப்ராமேல் அனபுடையழுத்தும் உலகத்தோடுமைநீ குழியிற
பிரத்ததும் ஆகிய இங்கிரணமிம் ஒருவனுக்குப் பணபுடைமை
யென்று உலகச்சுதா சொல்ல ம் நலவழி யென்பதும், கருவ உக்கு
நன்மக்களோடு பொபபடும் ஒப்பாவது உம்ரினா வேற்றுமிலைட்டருத்
உடம்பொத்தலன்று ப்ரீ வாஸ்ராமல் கீலபேற்றத்துடைப் பண
பெரத்தலாகலால், அபபடிப்பட்ட நூற்றுக்கணப்பினைப்பட்டவுடன்
வென்பதும், கீதியைடம் அறத்தையும் விரும்புதலால் பிறாக்குங்
தமக்கும் பயன்படுத் துடைபாரது பணப்பினை உலகத்தரா மிகவும்
கொண்டாடா நீறப்ரெண்பதும், தங்களை இகழுதல் ஒருவனுக்கு
விளையாட்டினிடத்தும் குனபக்கத்ருவதா மாகலால், பிளா இயல்
பறிது நடப்பாரிடத்துப் பகுக்குண்டான விடத்தும் அஃது ஓள்
தாாது இனியவரய பணட்டனே உள்வருவன வென்பதும், அதனால்
அவா தமமைப் பகுத்தவரையும் கேசித்து அவாக்கு இனியவே
செயவா ரென்பதும், அவராட்டிலேயே உலகுயல் நடைபெறுகின்ற
தென்பதும், அரம்போலக கூரிய அறிவினை யுடையராயிருப்
பினும் அயவிசேட அறிவிறகுப் பயனுய மக்கடபண பில்லாதவா
ஒரநிவின்தாய மரத்தினையே* யொப்பா ரென்பதும், தம்மோடு
பணக்கெயது கடப்பவரிடத்தும் நாம் பணபுடையவராய நடவாணம்
அறிவுடையவாக்கு இழுக்கெண்பதும், பிறரோடு நடபுச் செய்
தொழுகும் பணப்பில்லாதவாக்கு உலகியல் தெரியாதென்பதும்; பண
பில்லாதவன முன்னை நலவினையால் அடைதெப்பெருஞ்செவும்
நல்ல பசுவின்பால் ஏற்ற பாத்திரத்தின குறைத்தாற கெட்டாற்
போலப் பயன்படா தொழிலிழுமென்பதும் இங்கு அறியத் தக்கவ
காரம்

* கூட ம பக்கம் பாரக்.

நன்றியில்செல்வம்

உாடு

ஈ. நன்றியில்செல்வம்.

அஃதாவது காட்டியானுக்கும் பிறாக்கும் பயன்படுதலில்லாத
செல்வத்தி ஸியப்ப செலவ முடையானது குறங்க செல்வத்தின
மேல் ஏற்றப்பட்டது அத்கார முறையை முன்னிக்காரத்தில்
“பணபிலான பெற்ற பெருஞ்செல்வ(ம) நூபால், கல்த்தினம் யாந்

நிரிக் தந்து" என்றும் கடைசிச் செய்துளின் தோறவாய் செய் வகனுற் பெற்றும்.

பொருளானு மெல்லானிரண் ரீபா கிளதூய மருளானு மானுப பிறப்பு. (2)

(இ - எ.) பொருளான பொரும்பள்ளது முண்டாக அப் பொருளினால், எல்லாம், ஆம் உண்டாகும், எனது எனது அரிதது, அதனைச் சம்பாதித்து, சம்யாதி பின் பிராககுக் கொடாது, இவுடைய- உலோபததவஞ் செய்யும், மருளான - மயக்கத்தினாலே, மானு - சிறைதல்லாத, பிரபப - பீப்பாரிதப்பு, ஆம் - ஒருவனுக்கு உண்டாம், எ - று.

இருமையிலு : தடையும் இனபகள் பலிவம் அடங்கு 'எல் லாம்' என்றும், பொருளைச் சொந்ததற்கு முன்னால் உண்டாகிய அறிவானது சம்பாதித்த பின்னே மயவருதலால் 'மருன்' என்றும், பொருள் உண்டாயிருக்கப் பிராருடைய பசி கண்டிருந்த பாயத்தால் உணவுகள் உண்டாயிருக்கப் பசிக்கு வருந்தும் பிறப்பு உண்டா மென்றும் சொல்லினார்.

பெரும் பொருளைச் சம்பாதிக்கு வைத்த ஒருவன் அதனை யலுபவியாது செதகவிடத்து அப்பொருளி ரீடத்து அவனுல் செய்யக் கிடந்ததோ குரிமை இல்லையாதலால், பொருள் பெற்று கொருவருன் பெற்ற காலத்திலேயே தக்காக்குதலித் தாலும் அலுபவிக்கக் கடவுனனபதும்; அவலிதம் செய்யாதவன் உயிரோடு டிருக்குங் காலத்திலும் இறந்தவனுக்கீல் கருதப்படத்தக்கவனுவா னெனபதும்; ஈகையால் இருமைக்கும் உறுதியாகிய அறததைச் செய்து அதன் பயனுகிய இசைக்கயயடைய விரும்பாது, நாம் பிறரைக்காட்டிலும் மிகுதியாகச் சம்பாதிப்போமென்று பொருள் உரைக்

ஒழிபியல்

சம்பாதிக்கை மாத்திரத்தையே விரும்பி அப்பொருளினை * ஈட்டற் றன்பத்தையும் காப்பாற்றத்தற்றன்பத்தையும் இழுத்தற்றன்பத்தை யும் அலுபவிக்கும் அறிவிலாப் பேதையர் உலகிற்குப் பாரமாவா ரென்பதும் ; உலோபியாகவன் ஒருவராலும் விரும்பப்படா கெண்பதும் ; அன்னவனுக்குப் பொருளால் அடைதற்பாலதாகிய அறப்பயனும் இன்பப்பயனும் இல்லையாதலால், அவன் எவ்வளவு அதிகப் பொருளைச் சேர்த்து வைத்திருப்பினும் தரித்திரனே

யாவனைப்பதும்; அப்பொருச் சிறால் அபகரிக்கப்படுமென பதும்; அனுபவிக்கப்படுதலும் சயப்படுதலுமாகிய தொழிற்கு உரியபொருளை அல்லதாக்குதலால் அவவுகேளாயி அப்பொருளுக்கு ஒரு சோயாவா ஜனனபதும்; இலராய் இரங்கரங்கு சயாதான் செல்வ மான து பெண்டிரின் மிக்க † கலத்தினைப்பெற்ற ஒருத்தி கொடுப்பா ரில்லாவையினுடே கணவளினாறித் தனித்தவணாய் மூத்து, கொடுப்பாரும் கணவனுமின்றித் தானும் பயனிழந்து கழியுமாறுபோல வீணையழியு மெனபதும்; வறியார்க்குச் சமீபனூரிக்குதம் ஒன்றாக கொடாதவன் செல்வம் பெறுதல் நிலையில் எட்டி பழுத்தங்கையோக்குமெனபதும்; உலகத்தையெல்லாம் சிலைசிறுத்தும் மேகம் மழை பொழிதலால் சீரின்றி வறுமையைடுத்தவிடத்தும் அவ் வறுமை விரைவில் நீங்கிப் பின்னும் மழைபெய்து உலகத்தைக்கு உதவுவதோல், வறியார்க்கியும் திருடைச்செல்வர் அவ்விகையால் வறியாயவிடத்தும் அவ்வறுமையினின்று விரைவில் நீங்கிப் பின்னும் அவ்வறியார்க்குப் பயன்படுவ ரெண்பதும் இங்கு அறியத் தக்கவைகளாம்.

-
- * “சட்டதுக் துணபமற் தீட்டிய வொன்பொருளைக் காத்தலு மாங்கே கடுநுணபங்—நாத் குறைபடித் துணபன் கெடுத்துணபங் துணபக் குறைபதி மற்றைப் பொருள்”—நாலடியார்.
 - “தீயாலோ சீராலோ தேர்கேங்கர் தம்மாலோ மாயாத தெவ்வர் வலியாலோ—யாதாலோ இப்பொருள்போய் மாய்கின்ற தென்ற பொருள்வைத்தார் எப்பொழுது(ய) நீங்கள் ரிடர்”—பாரதம்.
 - † சலம் - வடிவின் கலமும் குணத்தின் கலமும்.

நானுஸடமை

உான

ால். நானுஸடமை.

அஃதாவது முன் சொல்லப்பட்ட சால்பு பண்பு முதலாகிய குணங்களால் உயர்ந்தோர் தயக்குத் தொத கருமங்களில் நானுத இடையராக் தன்மை. அதிகார முறையையும் இதனுடே விளங்கும்.

கருமததா னானுத னானுத் திருதுதல்
நல்லவர் நானுப் பிற. (க)

(இ - ஸ.) நானு-நன்மக்களு நானுவது; கருமததா-இழிக்க
கருமங் காரணமாக, நானுதல் - நா-ஆதலாம், பிற - அஃதல்லாமல்

மனமொழி மெய்களது ஒடுக்கத்தால் வருவனவோ என்றால், அவை அவரளவில், திருப்பதல் - அழகிய நெற்றியையடைய, கல்லவர் - குலமகளிரது, காஜு - காணங்கள், எ - ற.

பிற குலமகளிரது காணேன்றதனால் மற்றது நன்மக்களது காணேனபதும், காஜுத வென்றதனால் கருமத்தினது இழிவும் பெற்றிரும். திருத்தல்கள்வரைப்பது புக்ட்சிசிப் பொருளில் வந்த குறிப்புச் சொல் - காணத்தின ஸ்னமைபறந்தப் பிற என்றார். இனி அற்றமறைத்தல் முதலியன பொதுமகளிர் காலேனுடு ஒக்கு மென்று உரைப்பாரும் உளர் அவர்க்கு காண் கேடுபேயக்குமென விளக்கப்பட்டமையாறும், அவா பேயராற் கூறப்படாமையாறும், அஃது உரையனமையறிக். இதனால் காணினது இலக்கணம் சொல்லப்பட்டது.

உடனும் உடையும் உறக்கு : அச்சமும் கொமழும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவாயிருக்க். நன்மக்களுக்குச் சிறப்பாவது காஜுடைமையே யாகுமென்பதும். உயிர் உட்டம்போடு கூடியல்லது பயணடையாதவாறபோல், நங்குணவுகளின் நிறைவானது காண், எனகின்ற நங்குணத்தோடு கூடியல்லது பயணடையாதெனபதும்; காணக்கோரவார் பிறங்குவரும் பழியைத் தமக்குக்கரும் பழியாகக் கருதி காஜுவாரெனபதும்; அங்குத்துடையா பெரியராகவின் அவரை உயர்க்கோர யாவரும் பகுஞ்சுரென்பதும்; உயர்ந்தவர், பழி பாவங்கள் அடையாமற் காக்கவல்ல காணம், அப்பழிபாவங்கள் புகும் வழியாகிய உலகம் என்னும் இரண்டாலும் ஒன்றைக்கொள்ள உாது

ஒ பி பி ய ஸ்

நேந்தவிடத்து அந்காணத்தைக் கொள்வதல்லது உலகத்தைக் கொள்ள விரும்பாரெனபதும்; அப்பெரியார் தமது காணக் கெடவரின் உயிர்தூற்றேதனும் அந்காணத்தைக் காப்பரெனபதும்; கேட்டவரும் கண்டைரும் காணத்தக்கப்பழியை காணுது செய்பவனைவிட்டு அரம் நிங்குமென்பதும்; காணின்மை ஒருவ ணிடத்து உண்டாகுமாயின, அங்கிலை அவனது பிறப்பு கல்லி குணம் செயல் இனம் என்றிலற்றால் வந்த நன்மைகளையெல்லாம் கெடுக்கு வான்பதும்; காணில்லாத மக்களது இயக்கம் எங்கிரகவிற்றினால் இயங்கும் மரப்பெரும்மையினது இயக்கம் போல்கூல்து உயிரியக்க மல்லவென்பதும் இருகு அறியத்தக்கமைகளார்.

ஏ.ஏ. குழிசேயல்வகை.

ஆல்தாவது ஒருவன் தானியிறந்த குடியை உயரசீசய்தலின் விதம். இது தாழ்வினிடத்து எனுமையவர்க்கு உண்டாவதாகலால் எனுமையிலே பின் வகைப்பட்டது.

**இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குபெபத்தைக்
குற்ற மறைப்பா ஆடப்பு.** (க)

(இ - ஸ்.) குமிப்பத்தை * ஆதிதைவிகம் ஆதிபெளத்திகம் ஆதியான்மிகம் என்னும் மூவகைத் தன்பழும் அடையுங் தன் கையதான் தன்குடியை, குற்றமன்றப்பான் - அம்மூவகைத் தன் பங்களும் அடையரமற் கொக மூல்பவனது, உடம்பு - தேகம், இடும்பக்கே - அம்மூயற்சித் தன்பத்திற்கே, கொள்கலங்கொல் - , கொள்கலமா மஹவளவோ? அஃதொழில்து இன்பததிற் காதல் இல்லையோ? (ஈ - து.)

* இவை மேலே நிய் - வது பக்கத்தின் அடிக்குறிப்பினில் விளக்கப்பட்டிருத்திலைக் காணக.

குழுசெயல்வாக உரை

“காற்றப்பெய ரோஸ் போல, மறைக்குவன் பெருமானிக் குறித்த வருவேலே” என்றவிடத்தும் மறைச்சதல் காத்தல் என்னும் பொருளினதாயிர்ம. எனக்குடி முழுதும் இப்புறையரவே கான் இருக்கமுடியும் பெறதலால் இம் மெய்வருந்தமாத்திரம் எனக்கு கல்லதன்றுமயலும் அறிவுடைய ஒருவன் அம்மெய் வருத்ததை திருங்கும் வீடாக்கமையை கோக்கி ‘இடுங்கைப்பக்கீடு கொன்கலை கொல்லோ’ என்றார். இது குறிப்பாற் பொருளுணர்த்தவினாலே குறிப்புமொழியாகும். ஒ.அசை. இதனால் குழிசெய்வார் அது செய்துமியல்பு சொல்லப்பட்டது.

தன்குடி செப்டர் பொருட்டுத் தொடக்கிய கருமத்தைச் சலிக்காது முடிப்பவற்றுக்குச் செல்ல மும்புகழுமெய்திக் குடியூயர்க்கு அதனால் மேம்பாடுகடைய பெருமை யுண்டாகுமென்பதும் ; விடாமுயற்சியும் நிறைந்த வறிவுருடைய ஒய்வில்லாத கருமச செயலால் அவன்கு குடியூயருமென்பதும் ; அவ்விதம் முயற்சபல

ஊக்குத் தெய்வச்சாய முண்டென்பதும்; அதனால் அத்தொழிலை முடிக்கும் விதத்தை அவன் ஆலோசிக்க வேண்டாமல் யாதொரு தடையுமின்றி தானே முடிவுபெறுமென்பதும்; அநீதிகளுக்கு விரோதமான காரியங்களைச் செய்யாமல் தன்குடியை உயரச்செய்த கடப்பவனை உவகத்தார் அவனுக்குச் சுற்றுமாகவேண்டித் தாமே குழாயிற்பு ரென்பதும்; அவ்விதம் தன் குடியை உயர்த்திக் கொள்ளுதல் அவனுக்குச் சிறந்த ஆண்மையாகுமெனபதும்; குடியின் பாரத்தைத் தாங்குதல் அங்குடியிற் பிறந்தார் பஸில் தகை ஒருவரிடத்தே யாகுமென்பதும்; அன்னவர் எடுத்த காரியத்தை வெயில் மழை பனி யென்பன கோகிப் பின்னே செய்வோ மென்றுசோம்பி இராரென்பதும்; இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் தன்பமுறவேன் யானேவென்று உட்ட கொண்டு அசட்டைசெய்யா ரென்பதும்; தான் விழும்பொழுது மூட்டுக்கொடுத்துத் தாங்கவல்ல நல்ல ஆண்மகனின்றை குடியாகிய

† புநாதூர் - இதன்பொருள் - மழையை மேலேவிடி வொட்டாத ஒலைக்குடை காப்பதபோலக் காப்பாற்றுவதென்று உண்ணோடு குறித்து வருவேன் பெருமானே - என்பது.

14

உயி

ஒழி பியல்

மரக் குன்பமாகிய கோடரியானது புகுங்குத் தன்முதலை வெட்டித்து சாய்க்க ஒருபற்றில்லாமல் விழுத்து கொடு * மென்பதும் இவ்கு அறியத்தக்கவைகளாம்.

ஈ. உழவு.

அஃதாவது சிறபாங்கம் வரணிகர்க்கும் † பெரும்பாங்கம் வேளாளர்க்கும் உரித்தாகிய உழுதற்கெழுபில். இது செய்விக்கும் போது பிராமணர் முதலாகிய மற்றவர்க்கும் உரித்தாகும். இது, முன்னே குடி உயர்தற்கு ஏதுவென்ற முயற்சிவகையாகவால், குடி செயல்வகையினைப் பொறுத்துத்

பலகுடை நீழுந தங்குடைக்கிழுக் காண்பர்

அலகுடை நீழு வவர். (க)

(இ - ஏ.) அலகுடை - உழுதற்கெழுபிலால் கெல்லினையுடைய ராகிய, நீழுவர் - தண்ணளியுடையோர், பலகுடை நீழும் - பல

வேந்தர் குடைசிழல்தாய் பூமிக்குழுதெயும், தங்குடைக்கீழ் - தம் வேந்தர் குடைக்கீழே, காண்பார் - கானுவர், எ - ரு.

அவரு - சிரி; அது இங்கே அதன் முறையிய ஜெல்லுக்காத வரல் சினையாகுபெயர். உடைய எண்ணும் குறிப்புப்பெயரைச்சும் உடை என சுற்றுறைக்கு நின்றது செய்யுள் விகாரத்தால். உழுவா நிடத்துள்ள இரக்கச் சிதைம் வெப்பதினால் வருக்கி வந்துடைத் துவருக்கு அவர் வருத்தத்தைத் தீர்க்கும் சிழல்போல் பசியால் வருக்கி

* “ தங்குசிறை வாவலுறை தொன்மரங்க என்ன
தங்குகுல(ம்) காயவத ஹுட்பிரந்த வீரர்
தங்கல்கட ஞாந்தலை சாய்ப்பவரு தீச்சோல்
நீங்கன்மட வார்கள்கடன் ” - சீவுசிந்தாமனி.

(இ - ஸ்.) ஆஸ்மரங்கள் கெடவரும்போது அம்மாங்களின் விழுதுகள் அவற்றைத் தாங்கினாற்போல், தமது குலமானது உதவி யின் நிக் கெடவரும்போது அக்குடியிற்பிறந்த கணமக்கள் அதனைக் கெடாவண்ணம் காப்பாராக, மூடச் சுவ்விதம் தாங்காது ஸிங்கிப் போவார் என்பது.

† ஈழி-ம் பக்கம் பார்க்க.

ஒ மு வி

உக்க

வத்துடைத் துவரியார்க்கு உணவு உதவதவினால் சிழலெணப்பட்டது. சிழல்வரென்றது தூரப்போக்கெல்லாம் சுதல் கோக்கி. அரசாரது உண்ணத் திலை உழவரது உழைப்பின பயநால்தல்பற்றி அவவரசாரது குடையை உழவரது குடையாக்கவேண்டு ‘தங்குடை’ என்றார். குடை சிழலெணபது அதற்குத் தான்மாகிய பூமிக்காதவால் தானியாகுபெயர். * “ஷண்றுசாள மருங்கி எண்றதன பயனே” என்றத னால் தமமரசலூகு வெற்றி பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பரெனபதாம். † “இராப்போ கந்தமும் புராப்போர் கொறந்து முழவிடை விளைப்போ” என்றா பிறகும். “வகப் புயர சீருயரும் நீருயர ஜெல்லுயரும் ஜெல்லுயரக குடியெரும் குடியெரக ஜோவியரும்” என்ற சொல்வழகின் கருத்தும் இங்கு உணர்த்தக்கூடுதல்.

உலகத்தவரிற் பெரும்பாலார் உழுதலால் வரும் உடல்வருத்த கோக்கிப் பிறதொழில்களைச் செய்து பொருள் பெறவிடத்தும் உணவினிமித்தம் உழுவாரிடத்துச் செல்லவேண்டுதலால், எல்லா வருத்தமுறையும் ஏழுதலே திலைமையாகிய தொழிலெணபதும்; வருத்தமில்லையாயினும் பிறதொழில்கள் கடையெணபதும்; அவ

வழுதலைச் செய்யாட்டாமல் பிறதொழில்கள்மேல் செல்வோர் யாவரையும் தாங்குதலால் உழுவதொழில் செய்வோர் டி உலகத்தா ராகிய தீர்க்கு அச்சாணியாவாரென்பதும்; யாவரும் உண்ணும்படி உழுதலைச் செய்து அதனால் தாழும் உணடு வாழுகின்றவரே தமக்கு உரியராய் வர்த்திகளை வரென்பதும்; தாழும் மனிதப்பிறப்பினாகாய்ப்

* புராணது - இதன் பொருள் - கலப்பை சிலத்தில் ஆன நிய சாலினிடத்து விளைத் தெள்வினது பயனே எனபது.

† சிலப்பதிகாரம் - இதன் பொருள் - இரப்போது சுற்றாத தாஸரயும் காவலது வெற்றியையும் உழுவினிடத்தே உண்டாக்கு வோர் எனபது.

‡ “காடுகொன்று காடாக்கிக் குள்ளதொட்டு” [பத்துப்பாட்டு] என்றுறப்போல உழுவாரெனபது உழுவிப்பார் மேலுஞ் செல்லும் என்றால்.

உகல்

ஒழி பியல்

பிறக்கிருந்தும் பிறகைத் தொழுத அவர் சிலபொருள் கொடுக்கத் தம்முயிர்காத்து அவர்பின்செல்வா தமக்கு உரியரவல்ரென்பதும்; ஒருங்கும் அழிவில்லாதசெல்கமாகிய தமதுகையால் உழுதுண்டலை இயல்பாக வடையவா பிறரா யாசிக்கமாட்டா ரெனபதும்; யாசிப்பகாக்கு அவர் தீவண்டியதொரு பொருளை ஒளிக்காது கொடுப்பா ரென்பதும்; உழுவத்தொழில் நின்றவிடத்து உணவில்லாயையால் தாழுண்டலும் இல்லறஞ் செய்தலும் யாவர்க்கு மில்லையாக, அதனால் உலகத்தில் இயக்கம் மறுகம் வீட்டன்னும் பயன்கள் கிக்காவெனபதும்; * முது புழுதி நலாருய்க் காயந்த யின பயிரிடும் சிலம் நன்றாய் விளையுமெனபதும்; அப்பயிரிக்கு உழுதலுடன் ஏருப்பெய்தலும், களைபிடிங்கலும், சீர்பாய்ச்சகலும், பட்டிமாடு முதலிவற்றால் அழிவடையாமற் கூததலும் வேண்டு மெனபதும்; அங்கிலததுக்கு உரியவள் தந்கண் பிறரை ஏவி யிராமல் நானே அங்கேதோழும் போய்ப்பார்த்து வேண்டியவை செய்வேண்டு மென்பதும்; அவலிதஞ் செய்யாமல் சோம்பி யிருக்கானாலுல் அங்கிலத்தினீனாம் அடையங் கிடப்பதாகிய போகத்தை இழப்பானென்பதும்; நலமகள் பயர்செய்வார யாவர்க்கும் செல்வங்கொடுத்துவருகினாறதாகக் கண்டிருக்கும் அதுசெய்யாது யாம ஏறியேமேறது சொல்லிச் சோம்பியிருப்பவர் பேதையராக ரெனபதும் இங்கு அறியத்தக்கணவகளாம்.

ாடு. நல்குரவு.

அஃதாவது அனுபவிக்கப்படுவன யாவும் இல்லாமை.

தொல்வரவுங் தோலுங் கெடுக்குங் தொகையாக
நல்குர வெண்ணு நசை. (ஏ)

(இ - ன்.) உல்குரவென்றும் - வறமையென்ற சொல்லப்
படுகிற, நசை - ஆசை, தொல்வரவும் - நன்னாலே பற்றப்
பட்டவருடைய பழைய குடிவரல்லையும், தோலும் - அதற்கேற்ற
சொல்லையும், தொகையாக - ஒருமிக்க, கெடுக்கும், ஏ - ர.
நல்குரவு உகந

ஆசையில்வாதவிடத்து வறமையும் இல்லையாகலால் நல்குரவை
கசையாக்கி, அஃது அக்குடியிற் பழையோர்க்கு இல்லாத இழீ
தொழில்களையும் அவமானச சொற்களையும் உண்டாக்கலால்
அவ்விரண்டினையும் தொகையாக ஒருமிக்கக் கெடுக்கும் என்றார்.
“குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங் சொல்லும்” என்றார் பிறரும்.
தேவோவது டி “இழுமென் மொழியால் விழுமியது ஒவறல்”
என்றார் தொல்காபயியனாரும். தீநாலெணபதற்கு உடம்பென்
துரைப்பாரு மூளர். அஃது அதற்கும் பெயராய்னும் உடம்பு
கெடுக்கும்யனநற்கோ பொருட்சிறப பல்லாமையறிக்.

ஒருவனுக்கு வறமைபோலத் துணபஞ்செய்வது பிறிதொன
நில்லையெனபதும்; வறமையுடையாறுகு இம்மையின்பழும்
மஹமையினபழு மல்லையெனபதும்; வறமையானது அவமானச்
சொல் பிறவாத உயர்க்க குடிபிச் சிரந்தவரிடத்தேபும் அவ
வவமானசொல் பிறததறகுக காரணமாயப் சோர்வினை உண்டாக்கு
மொன்றும்; வறியாகுறோருவனுக்கு அவவறுமைத்தனபங் காரண
மாகச் செல்வர் மலைவாயில் சீஞ்ககிச்செல்லுதற அனபழும்,
அவஹாக் கானுதைதறபழும், கண்டபின் மஹத்தவிடத்து உண்
டாகுந் துணபழும், மஹக்காதவிடத்தும் அவர்கொடுத்ததைவாககுதற்
றுணபழும், அப்பொருளைக் கொண்டவெந்து அனுபவிப்பவைகளைக்
கூட்டுத்தற்றனபழும் முதலான பல துணபங்களும் உங்கு விளையு
மென்பதும்; வறியா மெய்க்காற்பொருளைத் தெளிய அறிக்கு
சொன்னாராய்னும் யாம் துவர் சொல்லியவற்றை விரும்பிக்
கேட்டோமாகில் முகங்கொடுத்து இவர் அடைகின்ற குறையைத்

தீர்க்கவேண்டி வருமென்றஞ்சி யாவரும் கோருமையால் அவர் சொல் பயனில் சொல்வாக முடிந்து, அதனால் அவர் கல்வியும் பயன்படாதாகு மென்பதும்; வறியானென்றாலே அவனிடத்தே

† மணிமேலை - இதன்பொருள் - பரிப்பினி நீண்டாற் பற்றப் பட்டாருடைய உயர்குழிப்பிறப்பையும் அக்குழிக்கிருக்க சிறப்பையும் கெடுக்கும் என்பது.

† இதன்பொருள் - மெல்லெல்லூ மொழியால் அறம் பொருள் இன்பம் வீட்டன்னும் சிறங்கபொருளுண்டாக மொழிதல் என்பது.
உக்கா

ஒழியியல்

கொள்ளப்படுவதோன் நில்லாமையேயன்றி அவனுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் உண்டாதலால் அது கோட்கி அவனைப்பெற்ற தாயும் * அவனைக் கைவிடுவாளன்பதும்; வறுமை செருப்பினுக் கொடித்தென்பதும்; அதனால் அதனைச் சுகித்தல் அரிதென்பதும்; அனுபவிக்கப்படும் பொருள் ஒரு சிறிதம் இல்லாதவர் கற்றத்தானே விட்டமையால் ஒருவழியான் துறந்தாராக, நின்ற தம்முடம்பினையுக் கற்கு அதனால் தம்மாஸயழியாமற் காத்தலே தகுதியாமென்பதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

ாக. இரவு.

இனி மாண்புகொத இரத்தல் (யாசித்தல்) இரவாமை யோடு ஒத்தலால், அவ்விரவில்லை வீடுபெறுதந்து உதவி செய்வ தாகிய உடம்பு காக்கப்படுமென்னும் அறநால் வழக்குப்பற்றி முன் அதிகாரத்தின் “இதுப்புர வில்லார் அவரத் அறவாமை, உப்பிற் குச் சாடிக்குங் கூற்று” என்னும் கடைசிக்குறளிற் பெறப்பட்ட அவரத் அறத்தலென்னும் இரத்தலை விவக்குதற் பொருட்டு இரவு சொல்லுகின்றார். அதிகார முறைமையும் இதனாலே விளக்கும்.

இன்ப மொருவற் கிரத்த விரந்தலை
துன்ப முறை வரின். (2)

(இ - ஸ்.) ஒருவற்கு - ஒருவற்கு, இரத்தல் - யாசித்தல் தாலும், இன்பம் - இன்பத்திந்த்கு ஏதுவாம், இரந்தலை - இரந்த பொருள்கள், சவாது அறிவுடைமையால், துன்பமுரை - தான் துன்பமுரையால், வரின் - வருமானால், ஏ - ற.

* “தாயும்பகல் கொண்ட பெண்டிர் பெரும்பகல் தன்னுடைய சேயும்பகல் யந்தேரளும் பகை யிச்செகலும் பகை ஆயும்பொழுதி வருஞ்செல்ல நீங்கிலிக் காதலினால் தோயு கெஞ்சே மருதீசர் பொற்பாதன் கந்திரமே.”
பட்டினத்தார்

† அப்புவு - அனுபவிக்கப்படும் பொருள். அவரத்துறத்தல் - முழுதங்கூறதல் (இறந்தல்).

இ ர வு

உக்கு

இன்பம் அதன் காரணத்திற்காதலால் காரியவாரு பெயர். உருமலென்பது உரு எனக்கடைக்குறைந்து நின்றது. அன்பம் - ஈறநோன்றுத் சாதியோருமைப் பெயர். அன்பமாவன - சவா சிடத்துக் காலரும் இடமும் அறிக்கு செல்லுதலும், அவர் குறிப் பறிதலும், அவரைத் தம்வசப்படுத்தலும், அவர்மனமிரண்கத் தக்கவல காடிச் சொல்லதும் முதலானவைகளால் வருவனவும், மறுத்த விடத்து வருவனவுமாம். அவையுருமல் வருதலாவது அவர் முன் ஏறிக்கு கொடுக்கக் கொள்ளுதல். இரங்கவர் தன்ப முருவரின் என்று பாடமோதி இரக்கப்பட்டவர் இரக்கப்பட்ட பொருளின்மையால் தன்புருத் எதிர்வந்தசுவராயின் என்ற பொருளுறைப்பாரு மூனர். இதனால் வறுமையால் உயிர்கிண்கு மளவில் அவமானமில்லாத இரவு விலக்கப்படாதென்பது சொல்லப்பட்டது.

வறுமைப்பட்டவர் தம்குறையைச் சொல்லுமுன்னே குறிப்பா வறிக்கு மருமற்கொடுக்கும் சிறந்த இயல்பினை யுடையாகவத் தெரிக்கு அவர்க்குத் தீர்க்கக் கடவுரைப்பதும்; அத்தகைய சிறந்த இயல்பினையுடையார் உலகந்தில் அரியரென்பதும்; அவர் சிடத்தே இரங்கார்க்கு இரவால்வரும் இழிவில்லையென்பதும்; அவர் கொடுத்தவிலே குறைகாட்டா ரென்பதும்; ஒரு சமயம் குறைகாட்டுவாராயின் அப்பழியானது பரிசுத்தமான வெண்புடவையில் அழுக்குச் சேருதல்போல் அவரிடத்துக் கடிதுசெல்லுமென்பதும்; ஒளிக்காத மானமறிக் தீவாரிடத்து யாசித்தலும் ஓரழுகாகுமென்பதும்; ஒளிக்காத கொடுப்பவரிடத்து யாசித்தல் தான் புகழ் பயவா தாயினும் முன்னுள்தாய் புகழ்கெட வாராமையால், அன்னரிடத்து யாசித்தலும் வறியார்க்குக் கொடுத்தவில் போலுமென்பதும்; உலகத் திலே வறியார் குறிப்பறிக்கு உள்ளதை ஒளிக்காத கொடுக்கும் தருமலீர் சிலர் இருக்கின்றபடியினாலேயே மாண்முடைய வறியார்

உயிர்களத்தற் பொருட்டு யாசித்தலை மேற்கொண்டு ஒழுகுகின்ற
ரெங்பதும்; அத்தகைய தருமலீர் இவ்வையாயின் வறியார் மானம்

* மானம் என்பது “சிறிய சுருக்கத்து வெண்டு முயர்வு” என
தூம் வறியாரின் இலக்கணம். அதனையறிதலாவது சொல்லத்
தொடங்கிச் சொல்லமாட்டாமைக்குக் காரணமாகிய அம்யானத்தின்
இயல்பினை அறிந்து.

கூட

ஒழி பியல்

விடமாட்டாமயால் உயிரிலுவரெனபதும், தமமை அவமதித்து
இழுவு சொல்லாது நன்குமகிதது இனியவை கூறிப் பொருள்
கொடுப்பாரோக ஜாடால் இரபபவரக்குத் தமவிடத்துள் வறுமைத்
அனபங்களெல்லாம் முதலறக கெட்டு அகமகிழசியுண்டாகு
மெனபதும், உவகத்திலே இரபபவரில்லையாயின ஈதவில்லையாகப
பொருளுஞ்சுடயா அபபொருளை காதலாலாகும் பயன்களாகிய புகழை
டும் புண்ணியதைத்தபும் அடையாமல் * வறிதே இறபபரெனபதும்;
இரப்பவா இரங்கும் சயாபபேஸ்தயா மரபபாலை போலத் தரணியில்
நியங்கி நடைப்பின்மௌன்ன நாடடிளிலுலவி இயமலோகத்திற்
கோகபபடுவீட்டரெனபதும், கொடிடபவன் பொருளில்லை யென்ற
விடத்து அவன் தனக்கேயல்லாமல் மற்றை யிரங்கவாக்கும்
அனங்கைகளறு பொருள் சம்பாதித்தறக்குப் படுந்துனபதகைத்த
நனக்கேயாகவைத்துத் தான் படிகிறதுனபம் தானாறிடு இரபபவன்
அவனைக் கோயியாதிருத்தல் வெண்டுமெனபதும் இனகு அறியக
தகணவகளாம்

— — —

ா. இரவசகம்.

அஃதாவது மானங்கெடவரும் இரத்தலுக்கு அருசதல்.
அதிகார முறைமையும் இதன்மேலே விளக்கும்

தூபபவாக கியாங்கொளிக் குங் கொல்டோ விரபபவா
சொல்லாடப் போடு முயிரா. (ii)

(இ எ) சொல்லாட - ஒளிபபவா இல்லையென்ற சொல்லிய
மாததிரத்தே, இரப்பவா இரபபவாகு, உயிர்போம் உயிர்போன

* “ஈவாருக் கொள்வாரு மில்லாத் வானத்து, வாழ்வாடே
வணக்கனவா’ என்றா பிறகும்

† “இரபபவாக கீயகவைத்தா ஸபவாக கருஞ்மலைவத்தா
கூபபவா தங்கட்டெல்லாவ கடுகா கவகனமலைவத்தா

பரப்புநீக் கணக்கன்னீபப படாசமைப பாகமலவத்தா
அரக்கனுக் கருளுமலவத்தா ஐயன ஜோறனுடே”—திருக்கீரிச
இரவசசம உகள

சின்றது, கரப்பவாகு இங்க் சொல்லாடுகின்ற அவவொளிப்
பவாக்கு, உயிர்மனும் இருத்தலால் அபபொழுதி, யானகு - எப்
புரையுள் (எவுட்டனீயள்) ஒளிக்கு ஏகொல் புகுந்தொளிந்து
நிற்குபோ, ஏ று

உயிர் போதலாவது இரப்பவா இனி யாம எனங்செயவோ
மென்ற ஏங்கிச் செயல்ற நிரால, * “புதுதுததன வினங்கம்
நலிய வகததுததன, நனாநா கீகி நிர்தி - பொருவனை, ஈயா
யெனக்கென நிரப்பானே வந்திலையே, மாயானே மாற்றி விட்டன”
என்றார் பிறரும் கேட்டாராக கொல்லவல்லதாகிய சொல்
சொல்வாரைக் கொல்லுதல் காண்கின்றிலம் இஃதென்னாலு
வெனபதாம். வறுமையுராவிடசது மறையாது யாசிக்கப்படுவா
ராசிய சாறத்தாகஞ்கும் அயல்றுமையை இரப்பவா சொல்ல
உயிர்போம், ஆனப்பீன மாக்கடப்படிவாராய் பிறாக்குச் சொல்
ஸாடியக்கால் போகாது எக்கே ஒளித்துநிற்கும் இரண்டாலும்
போமே யன்றேவன இரவஞ்சி ஈடுஞ்சுருவன் கூடலூக்கி
உரைப்பாருமுளை இதன்று அவவிர்வீன் குறைமும் காவின
குறைமும் ஒருங்கு கறப்பட்டன

தபக்குங்களது ஒளிக்காமல் நூலா ஏப்பெற்றேமென்ற மன
மகிழ்ந்து கொடுக்கும் கணபோற கார்சா தருமசிலரிடத்தும் இர
வாமலே, செய்யவல்லத்தா மூயாஸியல், சிவனாஞ்செய்தலே கல்ல
தெனாபதும், மகஞர்யாக்கல்லாம வாட்டாஞ்ம, அதற்கு கேணுவு
நாகிய உண்டியும், அதற்குக் காரணமாகி, செய்தொழிலும், வினை
வசத்தால் கருவேரு கலந்த எப்போதே சறபிக்கப்பட்டனவன்றே
அவைகளுள் சிலவுயிர்க்கு யாசித்தது உரு செய்தொழிலாக
ஏற்படுத்தப் படவில்லை யெனபதும், வறுமையினுலே வரும்
ஆனபதக்கு முயற்சிசெய்து கீக்கடவே மென்ற சினையாமல்

* வள்ளியா இதனபொருள் - தனது தரிகதிரம் புறமான
டூலை வருத்த, தனது மனததுன் வல்ல அறிவை நீக்கி அறிவில்லாமையை நீதாதி ஒருவனைக் குறித்து எனக்குப் பொருள்
கொடுப்பாயென்ற யாசிப்பாலுகில் அவன் இல்லையென்று
சொல்லில் அவவிடத்தே இறவானே எப்பது.

உகண்

ஒழி பியல்

இரங்க சீக்கக்டவோ மென்று நினைப்பது ஒருவனுக்கு அறியாமல் யிலும் அறியாமலயாகு மென்பதும்; அனுபவிக்கவேண்டும் பொருள்களின்றி வற்றமைப்பட்டவிடத்தும் பிறரிடத்துச்சென்ற யாசித்தலை உடம்படாத அமைதி எல்லா விலக்கும் ஒருசேரப் பொருள்தினாலும் கொள்ளாத பெருமையுடைய தென்பதும்; நெறியாய் முயற்சியாற் கிடைத்த கழி யாசித்தலாற் கிடைத்த அமிக்கத்தலைவிட இனியதென்பதும்; தண்ணீர் பெறு அ இறக்கும் நிலைமையதாகிய ஒரு பசுவினைக் கண்டு, தருமனோக்கி இதற்குத் தண்ணீர் தரவிடுமென்று இரங்க சொல்லும்போதும் அவ விரவுபோல் ஒருங்கள் காலிற்கு திழிவினைத்தருவது. பிற்தில்லையாதலால் அத்தனைய தருமழும் முயன்று செய்வதல்லது யாசித்துச் செய்தலால் தென்பதும், இரப்பவர் யாசித்து சிற்றவின் கொடுமையைவிட அங்கிலையைக் கண்டிருந்தவர் இல்லையென்றாலீன கொடுமை மிகச் சியதென்பதும் இருக்க அறியந்தக்கணவர்களாய்.

ாடு - கயமை.

அஃதாவது முனை அரசியதுள்ளும் அகங்கியதுள்ளும் சிறப்பு வகையாற் சொல்லப்பட்ட குணங்களை ஏற்புடையவை களைக் குறிப்பினால் யாவராகும் பொருந்தலைக்கணையால் அங்கே குறிப்பாற சொல்லியினையும் இந்கே தழிபியலுள் வெளிப்படச் சொல்லியலையும் ஆகிய குணங்கள் யாவுமிலராகிய கீழேருது தன்மை. அதனால் இஃத் எல்லாவற்றிற்கும்பின கவகப்பட்டது.

நன்றா வாரிந் கயவர் திருவுடையர் .
நெஞ்சந் தவல் மிலர். (2)

(இ - ஓ.) கன்று - தமக்கு உறுதியானகவகளை, அறிவாரின் - அறிவாரக்காட்டிலும், கயவர் - அவையறியாத பீழ்மக்கள், திரு அடையர் - கன்மை யுடையவராவர், அவர்போல அவைகாரணமாக, கயமை உக்கு

நெஞ்சந் - தமது நெஞ்சினிடத்து, அவைமிலர் - கவளையிலராத வரல், ஏ - று.

நன்றென்பது - சுறுதோன்றுத் சாதி யொருமைப்பெயர், உறுதிகளோவன - இம்மை மஹமை வீடுகளுக்கு உரியவாகிய புத்து
புண்ணிய ஞானங்கள். இவைகளையறிவார் இவை செய்யாகின்றே அதிகமாகச் செய்யப் பெறகின்றிலோ மௌறும், செய்கின்ற
இவைகளுக்கு இடையூறு வருமோவென்றும், இவைகளுக்கு
மாருகிய பழி பாலும் அறியாமை என்பவைகளில் யாதுவிளையுமோ
வென்றும் இவையியாலே கலையடைவர்; கயவராவார் அப்புக்கு
முதலானவைகளை விட்டுப் பழிமுதலானவைகளைச் செய்யாகின்றும்
ஒருவகையும் இல்லாதிருப்ப ராதவால் ‘திருவுடையர்’ எனக்
குறிப்பால் இருந்தபடி. இதனால் கயவர் பழிபால முதலானவை
கருக்கு அரசாரென்பது சொல்லப்பட்டது.

மேன்மக்களுக்கும் கீழ்மக்களுக்கும் வடிவொத்தலால்
குணங்களின் இருப்பினுலும் இல்லாமையாலும் அல்லது வேற்றமை
அறியப்படாதென்பதும்; கீழ்மக்கள் தம்மைத் தடுப்பாரின்றித் தாம்
விரும்புமவைகளை விரும்பியவாறே செய்வரென்பதும்; கீழாயினுள்
தன்னிற் குறைந்தபட்டியாய் * நடப்பாரைக் கண்டானுமின் அங்
கடக்கையிலே அவரைக்காட்டிலும் தான் மேம்பட்டு அதனால்
தன் மிகுநிகாட்டி இறுமாப்பா னெனபதும்; கீழ்மக்களுக்கு
ஆசாரம் பெரும்பான்மை அச்சம் சிறுபான்மை பொருட்பேறு
என்றும் இல்லிரண்டாலும் மல்லாமல் இயல்பாக உண்டாக
தென்பதும்; கீழ்மக்கள் தாங்கேட்ட இரகசியங்களை இடங்தோறுக்
‘தாங்கிக்கொண்டு போய்ப் பறையறைக்தாற்போலைப் பிரச்சுக்குச்
சொல்லுவரென்பதும்; அன்னார் தம்மை வருத்துபவர்க்கள்றி
இரப்பவர்க்கு ஒன்றுக் கொடாரென்பதும்; கீழ்மகன் பிறா

* பட்டி - மனவடக்கமும் கவலையின்றி ஆங்வரிலி மரு
பேரல் தீவிடும் தீயோக்கியன்.

ஆக்கங்கண்டவீடத்துப் பொருமைகளைடு அவரிடத்தக குற்ற
மில்லையாகவும் உண்டாகக வல்லவருவா னெனபதும்; கயவர்
உணவில்லாமையாகவாவது வேறுகவாவது ஒரு தனபமவந்து
உற்றமாத்திரத்திலே தமைப் பிறாக்கு விறை அடிமைப் படுத்தி
சிற்டரெனபதும் இங்கு அறியத்தக்கவைகளாம்.

ஒழிபியல் முற்றிற்று.

போருட்பால் முற்றிற்று

திருச்சிராமபலம்.

அரக்கன எவ்வரட்டாநெளை நிதி காரருள
பெருக்கச் செய்த பிரா.எப்பெருந் தன்னமலைய
அருத்தி செய்தறி ரப்பெறு கிண நலா
கநுத்தீ லாக்கய வக்கணாத தேவர்களோ—திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்டலம்.

அரும்பத அதிகார அகராதி
அட்டவவண.

அத்திமா	ந.அ.	ஆமாணம்	கூ
அகங்காரம்	ந.ஈ	ஆபுண்டனம்	பிள
அகலிலை	ந.பி	அகமம்	ஏ.ஈ, தின
அங்கம்	ந.ஏ	அகமபீபா	வன
அங்கவியல்	ந.ஏ.உ	அகாரம்	கள
அங்குலி	ந.	அங்குசு-க-கம	ஏ.ந.ா
அசமம்	ந.ஏ	அங்குடிலைப்புன	ஏ.ஏ.ஞ
அடக்கமுட்டும்	ந.ஏ	அதனம்	ஏ.ஏ.ஞ
அட்டமா	ந.	அதநைத்தின	ந.ஏ
அங்கத்தம்	ந.ஏ	ஆக்டெபன் சீகம்	ந.ஏ
அங்கணா அறதொழில்	ந.ஏ.ய	ஆதியாணமிகம்	ந.ஏ
அபாவம்	ந.க	ஆஸ்யம்	ந.ஏ.உ
அபானன்	ந.வ	ஆவாவிழேட் வெட்டும்	ஏ.ஏ.க
அமைச்சு	ந.ஏ.நி	ஆரால்	ஏ.ஏ.ஈ
அரசு அறதொழில்	ந.ஏ.பி	இகு	ந.ஏ.ஞ
அரசியல்	ந.		கள
	ந.ஏ.ஒ	— ஏற்றல்	ந.ஏ
அருத்தாபத்தி	ந.ஏ	இடுக்காஷ்டியங்கம்	ஏ.ஏ.உ
அருவட்டமுப்	ந.க	இயமம்	ந.ஏ.உ
அருளுநடங்க	ந.ஏந	இயந்தமிட	ந.ஏ
அங்காப்பிணி	ந.ஏ	இரச்ச	ந.ஏ.உ
அவாயகிலை	ந.க	இரட்டுறமொழிதல்	ந.ஏ.உ
அவாவறுத்தல்	ந.ஏ	இரயச்சம்	ந.ஏ.உ
அவி	ந.ஏ.பி	இரவு	ந.ஏ.உ
அவையுல்சாணம்	ந.ஏ.ந	இரேசகம்	ந.ஏ
அவையறிதல்	ந.ஏ.நி		ந.ஏ
அமுக்காருணம்	ந.ஏ	இவங்கணோச்சொல்	ஏ.ஏ.உ
அளவை	ந.க	இவலறம்	ஏ.ஏ.உ
அளவுவறுவல்	ந.ஏ.ந	இவலவாழ்க்கை	ந.ஏ.உ
அமம்	ந.ஏ.நி	இவற்ப்பொருள்	ந.ஏ.உ
அரங்கவியுறுத்தல்	ந.	இவரமாட்சி	ந.ஏ.உ
அறிவுக்கு மாட்சிமை	ந.பி	இங்குசெய்யானம்	ந.ஏ.உ
அறிவுடைமை	ந.ஏ	ந.ஏ.உ	ந.ஏ.உ
அறுகுணம்	ந.	ந.ஏ.உ	ந.ஏ.உ

ஈரறிவுயிர்	காந்தி
உட்பகை	கூசு, காந்தி, காந்திகள்
உணவு தீத்தல்	நாகநா
உதானன்	எய்
உபசாரவழக்கு	அசு, நாந், காந்தி
உபகைத்	காந்தி
உபாதி	எய்
உபாயம்	காந், காக
உருவகவிசேடம்	காந்தி
உருவுடமடி	கூசு
உரையனசு	நாநா
உவக்கை	காந்தி
உவமானம்	கூசு
உழவு	உயாய்
உறசர்ப்பிணி	எய்

உற்பாதம்	கள்
உருகம்	நடுசு
உருகக்முடையை	நாகூ
உராராண்யை	நாகூ
உழை	அய்
எடுத்துக்காட்டுவதை	சு
எண்குணம்	நு
எக்டேசவருவகம்	நாகூநு
எறுவிடதல	உகூ
ஜயறிவயிரா	குங
ஒப்புரவறிதல்	நங
ஒழிபியல்	நாகூநு
ஒழுகக்முடையை	உள்
ஒழுகம்	க, நாகூ
ஒனி	நாசா, நாகூ

ஒற்றுடல்	நால்கு
ஒற்றுமைத்துளை	நான்கு
ஒதுவார்	ஒத்து
ஒராறிவுயிர்	கூஞு
கடவுள் வாழ்த்து	ஒ
கடுமபற்றுள்ளம்	கஞ்சு
கட்டியங்காரண	நாயிக
கணிதத்துால்	ஏன்
கண்ணேட்டம்	நாலஞ்சு
கதி	நான்மி
கயமை	ஒக்டூ
கருமேந்திரியம்	கஞ்சு
கல்லாமை	நானு
கலவி	அஞ்சு
கலவு	நாஞ்சுகு

கள்ளா கைம	நிசு
கள்ளுண் மூணம்	நாதுகூ
கறபம்	நட்டி
காணபதம்	உநூ
காயமீனகுற்றம்	நானூ
காமம்	நூசு
காமவினைவினோவு	எயி
காரணசாரீரம்	நூகூ
காருகவினை	நாட்டி
காலமறிதல்	நாசு
காணமுளை	நிக
கீழ்நீர்	நாநுநி
குடபபாமடு	நாநுள
குடிசெயல்வகை	உநாஅ
குடிமை	நாக்கநு
குணம்	ந, நிசு, நக்கு

குமபகம்

୧)

குரோதமீன குற்றம்

ானா

குயிலுவத்தொழில்

ாலய

குழிசி

ாஞ்ச

குறிப்பறிதல்

ாசக

குறிப்புச் சொல்

ாஞ்ச

குறிப்புமொழி

உநக

குற்றங்கட்டல

க்ஷ

குற்றம்

ஏந,க்ஷ,ாக

குடாநட்பு

ானய

குடாவொழுககம்

நிர

கேசரி

க

கேவலப்பொருள்

ஏச

கேள்வி

க்ய

கொடுக்கோண்மை

ஏநக

கொல்லாமை	காடு
கோப்பெருஞ்சோழன்	நகரம்
கோழுகம்	கூ
களமாரம்	உகூ
சுகந்துருபம்	எந்தி
சுகனம்	கூ
சுங்கேதம்	நாநிரு
சுஞ்சிதம்	காகூ என
சுதககிணி	நாநிரு என
சுத்திவம்	ஞிகூ
சுஞ்சேதகவுண்டாவு	எல்
சமாதி	ய
சமாணன்	எய்
சூரம்	காகூ
	நாநிரு

சாக்தம்	உக்
சான்றுண்ணம்	உங்க
கிங்கநோத்து	ாளஞ்
சிரல்	ாஞ்சூ
சிவத்தியானம்	ஊன்
சிறப்புருவகம்	ாஆலி
சிறபொழுது	ாகூ
சிற்றினஞ்சேராமமை	காறி
சிவனி	கூ
சுகம்	யி
சுக்கிலத்தியானம்	ஏச
சுவத்திகம்	க
சுற்றந்தழால்	ாகூ
சுக்குமசரீரம்	எயி
சுது	ாகூயி

குத்திரா அறுதொழில்	ாறுய
குளியம்	அய
செங்கோணமை	ாகள
செஞ்சோல்	ாருக
செம்பொருள்	எந
செய்யட்டாடை	ாகந
செய்ந்னறியறிதல்	உய
செல்வச்செவிலி	

சூபம்	ஏந்தா
சோந்தாரைக்கொல்வி	கூக
சைதனானியம்	எந

சௌஷம்	உக்கு
சௌ நுபதியானம்	ஞிஹ
சௌலவனானம்	ஏந்தன
சௌரகணின்நடை	ாஞ்சிக
சௌரசுவை	குக
சௌறபொருட்பின்	

சௌரம்	நங்கு
.	உக்கு

ஞானம்	ஶாஞ்சி, சூக்கு
ஞானேந்திரியம்	ஞகு
தண்டம்	ஈ ராக
தத்திசிமுனிவா	॥) அ
தத்துவஞானம்	ஞட
தத்துவம்	ஞ

தமசு	நாகை
தமம்	நாய்
தவம்	நாகை
தழித்துப்	நாகை
தள்ளி வெட்டி	நாகை
தண்மாதத்திலைர	நா
தாரைண	ய
தானம்	நாகை
தியானம்	ய
திரீபுரதனம்	நாகை
திண்டபு	நாகை
தீவினையச்சம்	நாய்
அப்புரவு	உகை
துவரத்துறத்தல்	உகை
அறவறம்	நாகை

திரவு	கீர்க்கு
தூது	ாஸ்து
தூலசர்ராம்	எயி
தெரிந்து செயல்வணக	ா
தெரிந்துதெரிதல்	ாஅ
ாயாடல்	ாயி

ஒஒசு அருமபது அு கோர அகராதி அட்டவணை

தொலவரவு	உ கூ
தொழிலுவமை	ஞி
தொழிலில	கக்கு
தோல	உ கூ
நகுடன	அங
நட்ட	காஅ
நடிவினை	எள
நடிவுநிலை ம	உசு

நட பாராயதல	நாக்குஞ்
நட-ட	நாக்காஞ்
நத்தம	சங்
நலகுரவு	உக்
நன்னி மலசெலவு ட	உடந
நாடு	டந
நாடு ஒட்டை ட	உநாள்
நாலறிவுயோ	கங்
நிச்சனிரப்பு	நாநாஞ்
நிமீதத்தகாரணம்	நாங்
நிபதி	நாபி
ந்யமம்	நி
நிறத்திசயவாணநதம்	நாந
நிலையாணம்	நாக்கு
நினை	நாங்கு
நீததாபெருணம்	நா
நூனை நூடம்பு	நாயி

பகவன்	ஈ
பகைத்திறந்துதரிதல்	ாஞ்ச
பகைமாட்டி	ாங்கா
பஞ்சகாலியம்	உ.உ.
படைச்செருக்கு	ாகூ.ங
படைமாட்டி	ாகூ.)
படையுறுப்பு	ா.கூ.ய
படைவகுப்பு	ாகூ.ய
படைவகை	ாகூ.ய
படைவிரி	ாகூ.ய)
பளை	ா.ஞா.கூ.
பண்புடைமை	உ.ஏ.
பதுமம்	க.
பத்திரம்	ய.
பாங்கிலசொல்லர்மை	கூ.
பல்சசக்கரவாத்தி	ா.ஞ.ய

பண்டியம்	நாகூலி
பாயுரு	கூகூ
பானமுளை	நங்க
பிசிராந்தையா	நாகச
பிதுரா	யெ
பிமபப விரதிபிபப டாவம்	ச
ப்ராகிருஷி	அயி
பிரதது பாகரா	யி
பிரராணம்	சாகூ
பிரண்ட	எயி
பிராஞ்சியாமம்	யி
பிறபடு	யினு
பிறனிலாய் கையாறம்	உகூ
பிறிதுமொழிதல	நாக நான
பின்மொழி நிலையல்	நா நாகு

பின்னவீரன்	ஏன்
புகழுடம்பு	சாந்
புது	சாந்
புதலவரைப்பெறுதல்	யஞி
புதை	ாஞ்சிக
புரோகிதா	கூக்க
புலனமூறுத்தல்	சாந்
புலலறிவாணமை	ாஞ்சா
புழூ	ாஞ்சிக
புறங்குருமை	நஞி
புதுடம்பு	சாந்
பூரகம்	ய
பெண்வழிச்சேறல்	ாஞ்சிக
பெரிய அறங்களோச்	

சிதைத்தல

25

பெரியாறைத்

துணைக்கோடல

குளி

பெரியாறைப்

பிழையாமை

நாயிரு

அரும்பத அதிகார அகராதி அட்டவணை 22

பெருமை

நாக்கு

பெரும்பொழுதி

நாக்கு

பேபதம்

நாக

பேஷத்மை

நான்கு

பொச்சாவாமை

நாக்கு

பொய்யாவிளக்கு

நாஞ்சு

பொருட்சலை	கந்
பொருளசெயல்வகை	ாஞ்சி
பொறி	ாஞ்சு
பொறையுடைமை	ஏ. யி.
பொறுகைப்பாண்டியன	ாகந்
மதியினமை	ாஸ்
மதம்	கநு
மமகாரம்	எக்
மழுரம்	யி
மரு	ாஞ்சில
மருந்து	ாகஉ
மலூநிதிச்சோழன்	ாகந்
மன்னனரச்	

சோங்கெழுகுல்	ஈசுகு
மாகன்	கூய்
மாணை	எனி
	ஈக்கள்
முதற்காரணம்	எந்
முத்தம்	ய
முத்தியையிக்குதல்	ஞஞ
முனவினை	என
முவறிவுயிர்	ஞஞ
மெய்யுணர்தல்	எஉ
மேல்நீர்	ஈஞஞ
யாகம்	யசு
யாப்பியம்	ஈக்கூ
யோகநிலை	அ, எஞி

യോൺിപേത്ത്	നാമം
വരൈവിന്നമകൻറി	നാമം
വലിയ റിച്ചൽ	നാമം
കുടക്കു	കുടക്കു
വീണാ യാപ്പക്കി	വീണാ യാപ്പക്കി
വനിതാ ത്രോന്റരമ	എൻ
വർത്തമ	ഡിനുറു
വാട്ടി	എഡി
വാധചസ്സാവ	കുക്കു
വാദ ദൈ	റൂപ
വാറി	നാമി
വാചകങ്ങളുള്ളതുജ്ഞാനലം	ഡാ.

வாண்சிறப்பு	ஞ
விதண்டை	நாஞ்சா
விதப்பு	நுகூ
விதனம்	நாலூ
,	சார
விபரீதவுண்ணாவு	ஏடு
வியானனை	எமி
விழுகம்	நாக்கு
	ஶாரு
விருந்தோம்பல்	யிகூ
விழுமம்	உடு
வினைசெயல்வகை	நாசா
வினைத்துட்பம்	நாசக

வினைத்துய்மை	ஏ.ஏ.கூ.
வீரம்	கூ.
வெங்காமை	ஏ.ஏ.கூ.
வெகுளாமை	ஏ.ஏ.கூ.
வெகுளி	கூ.கு.
வெகுவந்தசெய்யாமை	ஏ.ஏ.க
வேதாத்தியயனம்	ய.ஏ.
வேளவி	பி.கூ.
வேற்றுமைத்துனை	ஏ.ஏ.ஏ.
வைசியர் ஆறுதொழில்	ஏ.ஏ.ய

திருக்குறளின் பால், இயல், பகுதி, அந்தார விவரங்கள்.

பால்	இயல்	பகுதி	அதிகாரத் தொகை	அதிகார எண்.
	பாயிரம்	...		6—7
ஆறம்	இல்லறம்	...	2.4	8—9
	ஆறவறம்	{ விரதம் ஞானம்	2 2 } 2 2	2.4—நா. ந.4—ந.67
பொருள்	ஷழ்	...		ந.4—
	திசை	...	2.4	ந.4— ந.4—கா. கா—ஏ.
	அங்கம்	அமைச்ச	2	கா
		காடு	2	ஏ
		அரண்	2	ஏ
		கூழ்	2	ஏ
		பஷட	2	ஏ—ஏ.
	ஒழிபு	ஷட்டு	2.4	ஏ— ஏ—கடு
		...	2.4	கா—ா.ஏ
	{ களவு கற்பு	...	2	ஏ—ாபி
		...	2.4	ஏபி—ாநா.

வீடோன்று பாயிர(ம்) கான்கு வீளங்கறம்
காடிய மூப்பத்து மூன்றேன்றாழ் - கடுபொருள்
என்னி வெறுப திருப்பதி ற வைக்கின்பம்
வன்ஞானர் சொன்ன வகை - சிறுமேதாவியர்.

துறிப்பு:—மேலே குறிக்கப்பட்டுள்ள விவரங்களைத் திருக்குத் தூட்ட கோவையுடன் ஒத்துப்பார்த்து அதனால் இன்ன பால் இயல் பகுதிக்குரிய அதிகாரங்கள் இலவ என்பதை யும், இன்ன அதிகாரம் இன்ன பால், இயல், பகுதிக்குரியத என்பதையும் என்கில் தெரிக்க மனதில் பதியச் செய்து கொள்ளுதல் கூடும் என்றால்.

சிவாக்கினைத் திருமத்திரமென்னும்
திருக்குறட்கோவை - நூற்றெட்டு.



[இது மாணவரும் எண்டியாரும் பிரதிதினமும் பாராயணம் செய்தற்கென அமைக்கப்பட்டது.]

பாயிரம் - அதி. ச - (க - ட.)

- க. அகர முதல் வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு— (கடவுள்வாழ்த்து)
- உ. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு— (வான்சிறப்பு)
- ஈ. சுவையொளி யூரீஸை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு— (நீத்தார்பெருமை)
- ஏ. வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்— (அறண்வலியுறுத்தல்)

-
- அறத்துப்பால் - இல்லறவியல் - அதி. உடி - (ஞ - உட)
 - ஞ. தென்புலத்தார் தெய்வம் சிருங்தொக்க றுனென்றாங்
கைம்புலத்தா ரேம்ப நலை— (இல்லாழ்க்கை)
 - க. மனைத்தக்க யரண்புடைய ளாகித் தற்கொண்டான்
வளாத்தக்காள் வாழ்க்கைத் துணை- (வாழ்க்கைத் துணை
[கலம்])

- ஏ. எழுபிறப்பு தீயவை தீண்டா பழிப்பிறக்காப
பண்புள மக்கட பெறின— (புதல்வரைப்பெறுதல்)

ஐ. அறத்திற்கே யண்புசார பேனப வறியா
மறத்திற்கு மஃத்த துணை— (அன்புடைமை)

கூ. இனைத்துணைத் தெனபதோன நிலலை விருந்தின
துணைத்துணை டீவள்ளிப பயன— (விருந்தோமபல)

கி. அல்லவை தேய வறயபிப்புகு(ம) கல்வை
நாடி சினிய சொலின— (இனியவைக்கறல்)

ஷக. எழுமை யெழுபிறப்பு டுள்ளுவா தககண
விழுமான துடைத்தவா டடபு— (செயக்கணறியறிதல்)

ஷஷ. சாங்செயது சீரதுக்குங்கோல்போ ஸமைந்தோருபாற
கோடாமை சாங்ரோக கணி— (நடவுசிலைமை)

ஷஈ. ஒருமையு ளாமைபோ லீநதடக்க லாற்றின
எழுமையு டீமாப புண்டகது— (அடக்கமுடைமை)

ஷஉ. உலகத்தோ டிடாடட ஸொ முகல பலகற்றங
கல்லா ரறியிளா தார— (ஞூக்கமுடைமை)

ஷஊ. அறனகடை சினருகு ளெல்லாம பிறனகளை
சினருரிஹ பேதைகா ரில— (பிறனில்விழும்யாமை)

ஷஒ. உண்ணுது நோற்பார பெரியா பிறர்சொலலும
கினாகுசிசா ஞேறபாரிற பின— (பொறைபுடைமை)

ஷஏ. அவனிய ஞெஞ்சததா ஞைகமுஞ செவ்வியான
கேடு(ம) சினீககப படும— (அழுககாருமை)

ஷஒ. அருளவெஃகி பாற்றினக சீனருண பொருளவெஃகிப
பொல்லாத சூழக கெடும— (வெஃகாமை)

ஷஔ. ஏதிலா குறநமபோற றக்குறநங காண்கிறபின
திதண்டோ மன்னு முயிக்கு.— (புறக்காருமை)

திருக்குறுட் கோவை

ஷஏ. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற பயனிலாச் சொல்.—(பயனில்சொல்லாமை)

ஷக. மறநதும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சுமுஞ் சூழ்கவன் டீக்டு— (தீவினையர்ச்சம்)

ஷஉ. மருந்தாகித் தப்பா மரததற்குற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்— (ஏப்புரவுறிதல்)

- உ. வறியார்க்கொன் நிவதே பிளை மற்றிறல்லாம்
குறிபெதிர்ப்பை சீர துடைத்து— (சுக்க)
- உ. நீதம்போற் கேடு முளாதாகுஞ் சங்கமும்
வித்தகர்க் கல்லர வரிது— (புகழ்)
-

- தூறவற்றியல் - அதி. உ. - (உ.ஏ. - க.ஏ.)
விரதம் - அதி.க - (உ.ஏ. - க.ஏ.)
- உ. கல்லாற்று னுடி யருளாள்க பல்லாற்றுவ
தேரினு மஃதே துணை— (அருந்தடைம)
- உ. உண்ணுமை யுள்ள தயிர்நிலை டி, ஜுன்னா
அண்ணுத்தல் செய்யா தளறு— (புலான்மறுத்தல்)
- உ. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார்
அவஞ்செய்வா ராகசயுட் பட்டு— (தவம்)
- உ. நெஞ்சிற் துறவார் துறந்தார்போல் வழகித்து
வாழ்வாரின் வன்களு ரில்— (கூடாவொழுக்கம்)
- உ. அளவல்ல செய்தாங்கே வீயர் களவல்ல
மற்றைய தேற்று தவர்— (கள்ளாமை)
- உ. யாமெய்யாக் கண்டவற்று ஸில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற— (வாய்மை)
- உ.ஏ** **திருக்குறட் கோவை**
- உ. சினமென்னுஞ் சோசதாரைக் கொல்லி வினமென்னும்
எமப புணியைச சுடும— (வெகுளாமை)
- உ. அறிவினு ஞகுவ துண்டோ பிறதினேய்
தன்னேயுப் பீபாற் போறறுக கடை(இனஞ்சிசய்யாமை)
- உ. பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை— (கெரல்லாமை)

- ஞானம் - அதி. ச - (க.ச - க.ஏ)
- உ. ஒருபொழுதும வாழ்வ தறியா கருதப
கோடியு மல்ல பல— (நினையாமை)

- ஈடு. மற்றுங் தொடர்ப்பா டெவன்கோல் பிறப்பறுக்கல்
உற்றுர்க் குடசபு மிகை— (துறவு)
- ஈது. பிறப்பேண்ணும் பேகதமை நீக்கச் சிறப்பெண்ணும்
செம்பொருள் காணப தறிவு— (பெய்யுணர்தல்)
- ஈஸ். அவாவெணப வெள்ளா யுயிரக்கு மெஞ்னான்றும்
தவாதுப பிறப்பீணும் விதது— (அவாவறுததல்)

ஊழி - அதி. க - (ஈ.ஏ).

- ஈ.ஏ. வகுததான் வகுதத வகையல்லாற கோடி
தொகுததாகக்கு துப்தத ஸிது— (ஊழி)

போந்தபால் - அரசியல் - அதி.உ.ஏ. - (ஈ.கு - கந)

- ஈகு. அறனிமுக்கா தல்லவை நீக்கி மறனிமுக்கா
மாண முடைய தரச— (இறைமாட்சி)

- ஈபி. கற்கக கசடறக் கறபவை கற்றபின்
நிற்க வதற்குத் தக— (கல் -

- ஈக. கல்லார்கட் பட்ட வறுமையி னின்னுதே
கல்லார்கட் பட்ட திரு— (கல்லாமை)
திருக்குறத கோவை உ.க

- ஈட். செனியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அனிபினும் வாழினு மென்— (கேள்வி)

- ஈந். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்டினு மப்பொருள்
மெய்ப்பொருள் காணப தறிவு— (அறிவுடைமை)

- ஈச். செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும— (குற்றங்கடிதல்)

- ஈடி. உற்றநோய் கீக்கி யுருங்கமை முற்காக்கும் [கோடல்]
பெற்றியார்ப் பேணிக் கொள்ள—(பெரியாரைத் துணைக்

- ஈக. மன்னல மன்னுயிர்க் காக்க மின்னலம்
எல்லாப் புகழுங் தரும— (சிற்றினஞ்சீராமை)

- ஈஸ். எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுறுவ மென்ப திமுக்கு— (தெரிந்துசெயல்வகை)

சா. நனிக்கொம்ப ரேநினு ரஃதிறக் தூக்கின்
உரிர்க்கிறதி யாகி விடும்— (வசியறிதல்)

சக. கோக்கோக்க கூப்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து— (காவலமறிதல்)

ஐ. வெடும்புனலூர் வெல்லு முதலை யடும்புனலீன்
கீங்கி னதனைப் பிற— (இடனறிதல்)

கெ. அறம்பொரு ஸின்ப முயிரச்ச(ம்) நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்— (தெரிந்துதெளிதல்)

ஐ. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செப்க ஸினை— (தெரிந்துவிளையாடல்)

கெ. ஸிருப்பறுச் சுற்ற மியையி னருப்பறு
ஆககம் பலவுந தரும— (சுற்றந்தழால்)

கெ. பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச டெப்புக்கொண் றுக்கு— (பொச்சாவாமை)

கெ. ஓர்க்கு கண்ணேடா நிறைபுரிக் தியார்மாட்டும்
தேர்க்குதெசப் வஃதே முறை— (செங்கோண்மை)

கெ. ஆபயன் குன்ற மறுதொழிலேர் நான்மறப்பார்
காவலன் காவா னென்னின— (கோடுகோண்மை).

உங்கள் திருக்குறட் கொவை

கெ. கடிஞ்சொல்லன் கண்ணில் னுயி னெடுஞ்செல்லும்
கீடின்றி யாக்கே கெடும்— (வெருவந்துதெசப்யாமை)

கெ. பண்ணென்னும் பாடற் கியையின்றேற்கண்ணென்னும்
கண்ணேட்ட மில்லாத கண்— (கண்ணேட்டம்)

கெ. ஒற்று முறைசான்ற நாலு மிகவயிராண்டும்
தெற்றென்க மன்னவன் கண்— (ஒற்றுடல்)

- கம். உரமொருவற் குள்ள வெறுக்கை யஃதிலார்
மரமக்க எாதலீல வேறு— (ஆக்கமுடைமை)
- கக். நெடுஞ் மறவி மடிதுபி னன்கும்
கெடுநிரார் காமக் கலன்— (மடியின்மை)
- கங். இன்பம விழையான் வினைகிழைவான் றன்கேளிர்
துன்பங் துடைத்துந்துந தூண்- (ஆள்வினைபுடைமை)
- கங். மடுத்தவா யெல்லாம் பகடன்னு னுற்ற
இடுக்க ணிடர்ப்பா டைத்து— (இடுக்கணழியாமை)

- அங்கவியல் - அதி.ந.ஏ - (கூட - கூடு).
அமைச்சு - அதி.ஓ. - (கூச - எங.)
- கஷ. மதிநுட்ப நூலீலா டையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பஸவ— (அமைச்சு)
- கஞ். கேட்டார்ப் பினிக்குந தங்கயவாய்க் கோரும்
வேட்ப மொழிவிதானு சொல்— (சொல்வன்மை)
- கங். எற்றிறன் நிரங்குவ செப்யற்க செய்வானேல்
மற்றன்ன செப்யானை சன்று— (வினைத்துய்மை)
- கள். ஊறிறுரா ஊற்றபி னெல்காகம பில்விரண்டின்
ஆறிறன்ப ராய்நதவர் கோள்— (வினைத்திட்பம)*
- கங். ஒல்துயவா யெல்லாம் வினைகங்கீற யொல்லாக்கால்
ஒலலுமவாய் கோககச செயல்—(வினைதெயல்வகை)
- கக். கடன்றிந்து காலங் கருதி பிடன்றிந்து
எண்ணி யுரைப்பான் றலீ— (தாது)
திருக்குறட் கோவை உ.ந.ஏ.

- எம். போற்றி னரியவை போற்றல் கடுத்தபின் [தொழுகல்]
தேற்றுதல் யார்க்கு மரிது— (மண்ணைசாச் சீர்ந்
- எக். நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் கானுங்கால்
கண்கால்ல தில்லை பிற— (குறப்பறிதல்).
- எங். அவையறிக் தாராய்நது சொல்லுக சொல்லின்
தொகையறிநத தூய்மை யவர்— (அவையறிதல்)
- எங். கற்றாமுற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கோள்— (அவையஞ்சாமை)

நாடு - அதி. க - (எச்)

எச். பின்னியின்மை செல்வம் விளையின்ப மேம்
அணியென்ப நாட்டிற்கில் வைந்து— (நாடு)

அரண் - அதி. க - (எடு)

எடு. உயர்வகலங் தின்மை யருமை யின்கான்கள்
அமைவர ஜென்றைரக்கு(ம்) நூல்— (அரண்)

கூட்டு - அதி. க - (எச்)

.. அருளென்று மன்பின் குழலி பொருளென்றும்
செல்வச் செய்தியா ஆண்டு— (பொருள்செயல்வகை)

படை - அதி. உ - (என் - எடு)

என். தார்தாங்கிச் செல்வது தானை தலைவர்த
போர்தாங்குக் தன்மை யறிந்து— (படைமாட்சி)
எது. பேராண்மை யென்ப தறுக்கிணுன் ருற்றக்கால்
ஐராண்மை மற்றத ஜெஃகு— (படைச்செருக்கு)

ஏட்பு - அதி. யின் - (எக் - குடு).

எக். செயற்களிய யாவுள நட்பி னதுபோல்
விளைக்கரிய யாவுள காப்பு— (நட்பு)
உஷ திருக்குறட் கோவல

அப். கேட்டு முண்டோ ருஹதி கிளைஞரை
கீட்டி யளபபதோர் கோல்— (நட்பாராய்தல்)

அக். பேதைமை யொன்றே பெருங்கிழமை யென்றுணர்க
ஶோதக்க நட்டார் செயின்—(பழைமை)

அஷ். நலைவகைய ராகிய நட்பிற் பகவவராறு
பத்துதூத கோடி யுறும்— (திநட்பு)

அங். மிக்கசெய்து தம்மென்று வாரை நகச்செய்து
நட்பினுட் சரப்புல்லற் பாற்று— (கூடாநட்பு)

- அச. ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையும்
தாங்குக் கழுந்து மள்ளு— (பீப்பத்தை)
- அடி. ஏவவுன் செப்கலான் ரூக்கேற்ற னவ்வயிர்
போடு மளவுமோர் கோய்— (புல்லறிவாண்மை)
- அ. இவளின் மிகவினி தெங்பவன் வாழ்க்கை
தவலுங் கெட்டு(ம்) நனித்து— (இகல்)
- அள. வறியார்க்கு மாறேற்ற லோபுக வோம்பா
மெசியார்த்தென் மேக பகை— (பகைமாட்சி)

- அ. வில்லை ரூழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ரூழவர் பகை— (பிரகைத்திறக்கெறிதல்)
- அக. வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சக
கேள்போல் பகைவர் தொடர்பு— (உட்பதக)
- கி. ஏந்திய கொள்கையார் சீரி னிடைமுறிந்து
வேந்தனும் வெந்து கெடும்—(பெரியாரைப்பிழையானம்)
- க. அறங்கினையு மாண்ற பொருளும் பிறகினையும்
பெண்ணேவல் செய்வார்க னில்—(பெண்வழிக்கேறல்)

கூ. அங்கின் கிழையார் பொருள்சினழுப் பாய்தொடியார்
இன்செரி விழுக்குத் தரும்— (வரைகிண்மகளிர்)

- கந. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொல்ல— (கள்ளுண்ணுமை)
- கூ. அக்டாரா கல்ல துழப்பர் குதென்றும்
முகடியான் ரூடப்பட்டார்— (குது)
திருக்குறட் கோவுவ உட்
- கு. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
தப்க்க துவரப் பகித்து— (மருந்து)

- ஒழிபியல் - அதி. யாகு - (கூகு + ஆயு).
- கூ. குடிப்பிறநதார் கண்ணினாகுங் குற்றம் விகம்பின்
மதிகண மறப்போ துயாது— (குடிமை)

கா. மருத்தோமற் றாஃனுமபும் வாழ்க்கை பெருந்தலைக்கமை ஏடுமிய வந்த விடத்து— (மாணம்)

கா. ஒளியொருவற் குள்ள வெறுக்கை பினியொருவற் கல்திரநது வாழ்து மெனல்— (பெருமை)

கா. சால்பிற்குக் கட்டளை யாதெனிற் ரேல்வி தொலையல்லர் கண்ணுக் கொளல்— (சான்றூண்மை)

ஈ. எண்பத்ததா வெப்த லெளிதென்ப யாரமாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு— (பண்புடைமை)

ஈ. பொருளானு மெல்லாமென் நீயா திவறும் மருளானு(ம) மானுப் பிரப்பு— (என்றியில்லைவும்)

ஈ. கருமத்தா னுணுத னுணுத திருத்தல நல்லவர் கானுப் பிற— (கானுப்படமை)

ஈ. இடும்பைக்கீக கொள்கலங் கொல்லோ குடும்பததைக் குற்ற மறைப்பா னுடம்பு— (குடிசெயல்வுகை)

ஈ. பலகுடை நீழுகுக் கங்குடைக்கீழுக் காண்பர் அலகுடை நீழு லவர்— (உழுவு)

ஈ. தொல்வரவுந தோலுங் கெடுக்குந் தொகையாக நலகுர வென்னு(ம) நகச— (நல்குரவு)

ஈ. தின்ப மொருவற் கிரத்த விரந்தலை தன்ப முனுது வரிஞ்— (இராசு)

ஈ. கரப்பவாக் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர் சொல்லாடப் போலு முயிர்— (இரவச்சும்)

ஈ. நன்றி வரித் கபவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிஸர்— (கபவை) திருக்குறட்கோவை - ஞற்றேட்டு முற்றிற்ற.

பக்கம்.	வரி.	பின்ம்.	திருத்தம்.
ஏக	உ.எ	சங்கியாசி	சங்கியாசி
ஒ.ஏ	ஏ.	மழறு	மளறு
ஒ.இ	உ.இ	அவன்	அவர்
ஏ.ஏ	ந.இ	ஒழித்தண்பான்	ஒளித்தண்பான்
ஏ.இ	உ.இ	பாமில்லை	பாவயில்லை
இ.க	ஷ.க	இறையவன்	இறையவர்
இ.க	உ.ஏ	இரசு	இரசு
எ.ஏ	ஏ.ஏ	மெய்பெருஞ்	மெய்ப்பொருள்
ஏ.இ	உ.ஏ	வகுந்தவகையால்	வகுந்தவகையால்

தெய்வப் புலமைத் திருவள் ஞவர்தங்க திருக்குறளின்
மெய்கைவத்த சார முணர்த்துமிக் குளை வீயனுவகில்
ஈசவத் திருமக்க ஓயனறி யேளைத் தபிழ்மக்களும்
ஈகவைத் தறிக்குட்பு மாறருள்வா யெங்கள் என்னுதனே.
தி. சா. பாமசிவன்.



‘புதைபிள் பிரஸ், திருவள்ளிக்கேணி, சென்னை.